

# சௌகர்யத்தின் காலாசார தீவிகை



பிரம்மாந் ந.பந்தாந்த்திருக்கள் பந்தி சாருமதி தமிழ்நாட்டின்  
மணிவிழாச் சிறப்பு மலர்



3

சிதம்பரத்திருந்த  
 வெதங்கானமுகிவர் திருட்டிய  
 வட்சியாழிச்

## கைவாசேளச தீபிகை

நீர்வேலி  
 ச.கிள்மிரகாசபண்டிதுவின்  
 தமிழ்மொழியெய்யர்ப்படன்

உதிப்பாசிரியர்  
 மிரம்மஶநி ச.புத்மநாயகன்  
 நதைவர், சம்ஸ்கிருதந்துறை,  
 யாழிப்பாணப் பகுதிகளுக்கும்.

முதற்பதிவு |917 (கலி.5019)  
 மீஸ்பதிப்பு 2016

இந்நால்  
 பெற்றார்க்கூடிய தீபிகை  
 மிரம்மஶநி நடிகர்-முநிகார்த்தி சார்ந்தியின்  
 மூலம் முதற்பதிவு  
 மனிவிழாசீறப்பு மலராக  
 வெளியிடப்படுகின்றது  
 24.07.2016



|   |  |
|---|--|
|  <p>'VIYĀKARANA SIROMANI'<br/>(ANNAMALAI UNIVERSITY),<br/>SIVĀCHĀRĀYA KALĀNDHĪ,<br/><b>POORANA THIYAGARAJA KURUKKAL</b>, B.A.Hons (Cey)<br/>HIGH PRIEST OF VILLOONDI KANDASWAMI KOVIL,<br/>TRINCOMALEE,<br/>RETIRED LECTUREE (IN SANSKRIT &amp; HINDU<br/>CULTURE),<br/>B/T SHIVANANDA VIDYALAYA,<br/>HEAD OF THE POORNANANDA KURUKKAL<br/>VETHA, AGAMA, SASTRA KALĀ SALA.</p> | <p>வியாகரன சீரோமனி<br/>(அண்மாலை அமைச்சரை),<br/>ஸிவாசாராய கலாந்தி;<br/>பூரண தியாகராஜ குருக்கல் B.A.Hons (Cey)</p> <p>* பூரணாகாமலை எழுஷ்டார<br/>குருக்கல் கோவில் முதல் பூரணாகாமலை,<br/>* சுட்டாம்பு, செங்கூர் எழுஷ்டார<br/>குருக்கல் எழுஷ்டார் தியாகராஜ கலா வியாகரனாகாமலை,<br/>* பூரணாகாமலை செங்கூர் தியாகராஜ கலா வியாகரனாகாமலை.</p> |
| <p>"RAJ KAMAL,"<br/>Vedavati,<br/>Kallidai,<br/>BATTICALOA.<br/>(St. George)</p>  | <p>365 THIBAUDEAU RD.,<br/>ILE-BIZARD,<br/>QUEBEC,<br/>H9C 2V2<br/>CANADA.</p>   |

## ஆச்சியுறை

சர்வ மங்கள சம்பூர்ணே ஒன்றியப்த பூர்த்தி தினே சுபே!  
மங்களம் தனுதாம் தேவவ் கஜானன ஷடானனவ்!!

த்ரிகோணாசலே தனுர் ந்யாச புர்யாம் ராஜ மானஸ்ய  
ஒன்முகேஸ்வரஸ்ய ஆலயே ஆதீன கர்த்தா குரு பரஸ்ய ஆர்ய த்ராவிட  
பாஷா விற்பன்னஸ்ய பூர்ணானந்தேஸ்வர குரு யோகாம்பா தம்பத்  
யோகோ சுபுத்திரியா நாகபூஷண்யாகாகோண்டாவில் மகாவித்யாலய  
பிரதான ஆச்சார்யஸ்ய நடராஜ சர்மனகா ஸ்பூத்துத்ரஸ்ய சீலஸ்ய B.S.C.  
பிருத பாஜகாருநிகாந்த சர்மனகா, கொழும்பு மாநகரே கப்பித்தாவத்தை  
பாலச் செல்வ விநாயக ஆலய பிரதான சிவாச்சார்ய ஒன்முகர்த்தன சர்மா  
ராஜம் தம்பத்யாகோ சுபுத்திரியாகா சாருமதி நாம்நியாகா தம்பத் யோகா  
ஷஷ்டி பூர்த்தி மஹோற்சவ மங்களம் தனுஷாம் தேவவ் கஜனான ஷடாடனவ்  
அனேயோகோ சதீஸ் தம்பத்யோகோ சதன் நாம்நகா புத்தரஸ்ய அரோக  
த்தகாத்ரம்ச தீர்க்கமாயுர் யதோ பலம் ஒன்முகேஷா அனுக்ருந்ஹாது  
சர்வத்ரவிஜயம். சுபம்.

பலவித மங்கள வாத்ய கோவைகளுடன் முா காந்த சர்மாசாருமதி  
தம்பதிகளின் ஒங்கியப்த பூர்த்தி விழா நடைபெறுகின்ற இன்னாளிலே எமது  
உளம் நிறைந்த நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்  
கொள்கின்றோம்.

நன்றி

பூரண தியாகராஜக்குரு  
குமேபத்தினர்



Aum

## SRI BALA SELVA VINAYAGAMOORTHY KOVIL

SIVAKAMATHILAKAM

Sivasri S. RADHAKRISHNA SARMA J.P.

CHIEF PRIEST, ASTROLOGER

11/8, Captain's Garden, Maradana, Colombo - 10. M : 075 - 4100424 Tel: 2693922, 2665124.

## ஆச்செய்தி

இவ்வுலக வாழ்வில் உயர்ந்தது மானிடப்பிறவியாகும். இறைவனை நினைத்து அர்ச்சித்து உலக நன்மைக்காகவே வாழும் அந்தணக் குலத்தில் உதித்த பிரம்மாஞ் சோ. நடராஜ ஞாகாந்த குருக்கள் அவர்கட்கு மணிவிழா நடைபெறுகிறது.

மாதா, பிதாவிடத்தில் ஏதாவது தோழங்கள் ஏற்படின் அவர்களின் பின்னைகளையும் பாதிக்குமென்பர். இத்தகைய தோழங்கள் பாதிக் காமலிருக்கவே ஸம்ஸ்காரங்கள் கருவிலிருந்தே செய்யப்படுகின்றன. சீமந்தம், நாமகரணம், உபநயனம், ருதுஸ்நாநம், மாங்கல்ய தாரணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் என பல செய்யப்படுகின்றது.

“ஷஸ்தியப்த பூர்த்தி காலவிஸ்தாரிபி: காலயவன  
யமள து தூம்ராதி துஷ்டக் கிரக க்ருதியை:  
ஸஞ்ஜ ஶித அபமருத்யு ப்ரப்ருதி தோழி நிவர்த்தியக்கம்” –

என்ற செளாநக மஹரிசியால் சொல்லப்பட்ட வாக்கியத்தின் படி மற்றைய சங்கலப மந்திரங்களிலும் பார்க்க மிக உயர்ந்த ஷஸ்தியப்த பூர்த்தி விழாவை பிரம்மாஞ் சோ. நடராஜ ஞாகாந்த குருக்கள், ஞா மதி சாருமதி அம்மா தம்பதிகள் கொண்டாடுகிறார்கள். இதே போல் எழுபதில் வரும் பீமரத சாந்தி, எண்பதில் வரும் சதாபிஷேகத்தையும் சிறப்பாக கொண்டாட எல்லாம் வல்ல ஞா பால செல்வ விநாயகரின் அருளைப் பெற வேண்டி, அவர்கட்கு எமது ஆசிகளை வழங்குகிறோம்.

சுபமஸ்து

சிவஞ்மூர்கரட்ணசர்மா இராதா கிருஸ்ண சர்மா JP

# ³ சங்கீத பூரணம் பூரண, சுந்தரேஸ்வர ஜயர் (குழிவு பெற்ற ஆசிரியர்) அவர்களின் ஆசியுரை



“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரே வானுரையும்  
தெய்வத்துள் வைக்கப்படும்”

என்பர் வள்ளுவர்.

வாழ்வாங்கு வாழ்வதற்கு வேதம் மூன்று சாந்திகளை ஒம் சாந்தி சாந்தி சாந்தி என்று கூறுகின்றது. ஒரு வயது முதல் இருபது வரை பால பருவம் எனப்படும். ஆரம்பத்தில் ஒரு வயதில் செய்வது அப்புர்த்தி சாந்தி இருபது வயது முதல் நாற்பது வரையான பருவம் யெளவன் பருவம் எனப் படும். ( நடுவில்) செய்வது ரூதசாந்தி. நாற்பது வயது முதல் அறுபது வயது பூர்த்தியில் செய்வது ஷஷ்டியப்பத் பூர்த்தி. அறுபது ஆண்டு நிறைவ (மணி விழா) சாந்தி ஆக மூன்று சாந்திகளை முறையாக செய்து கொள்வதைத்தான் ஒம் சாந்தி சாந்தி சாந்தி என்று கூறுகிறது.

அவ்வகையில் நடராஜ ஜயர் நாகபூசணியம்மா தம்பதிகளின் புத்திரரான ஸ்ரீகாந்தக் குருக்கள் சிறுவயதில் பள்ளிப்படிப்படிடன் தந்தையிடமும், பூரண, தியாகராஜக் குருக்களிடமும், நாராயண சாஸ்திரிகளிடமும் தா. மஹாதேவக் குருக்களிடமும் கிரந்த எழுத்துப்பயிற்சி வேதஸ்தோத்திர மனைம் கற்றவர். இனிமையான சுபாவம் கொண்ட இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பல்கலைக்கழக உதவி வரிவுரையாளராக பணியாற்றிவந்தவர். கொழும்பு மருதானை கப்பிதாவத்தை ஸ்ரீ பாலச்செல்வவிநாயகர் கோயில் பிரதான குரு. பா.ஷண்முகரட்டணசர்மாவின் மகள் சாருமதியை மணமுடித்து சிறந்த வாழ்வு வாழ்ந்து வரும் நாட்சில் டென்மார்க் சென்று ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பிரதான குருவாக 17 வருடங்களாக சேலவூரின்து வருகின்றார். டென்மார்க் கிலுள்ள ஏனைய கோயில்களிலும் பகுதி நேர விழேஷ குருவாக பணிபுரிந்து வரும் இவர், இன்று மகன் சுதீஸ் குடும்பம், சுதன் ஆகியோருடன் ஷஷ்டியப்ப பூர்த்தியைக் கொண்டாடும் இவ்வேளையில் இத் தம்பதிகள் நோயற்ற வாழ்வும், குறை வற்ற செல்வச் செழிப்புடனும் நீண்ட காலம் வாழ்ந்து சுதாபிழேகம், கனகாபிழேகம் செய்து கொண்டு சிறந்த வாழ்வு வாழ எம் குலத்தெய்வமாகிய வில்லூன்றிக் கந்தனை வேண்டுவதுடன் எங்கள் குடும்பத்தார் அனைவரினதும் அன்பான ஆசிகளும் வாழ்ந்துக்களும் உரித்தாகுக.



து

காயத்ரீ பீம், தற்மசாஸ்தா குருகுலம்  
அதிபர்,

‘சிவாகமதூரன மாஸ்கரன்’

சிவபுரி தா. மஹாதேவக் குருக்கள்



**SIVASRI**

**T. MAHADEVA KURUKKAL**

GAYATRI PEETAM

DHARMASASTA GURUKULAM

INUVUL, CHUNNAKAM.



ஸ்ரீ கண்ணகாஸரமீஸ்வரி தேவ்யாஸை

இனுவில், சன்னாகம்.

திகதி : .....

T.P. 021 224 1560

கோண்டாவில் தாவடியைச்சேர்ந்த பிரம்மஸீ சோ.நடராஜ ஐயர் தலைமை உபாத்யராக சேவையாற்றியவர் அவர்தம் சிரேஷ்ட குமாரர் பிரம்மஸீ.ந.ஐயீகாந்த குருக்கள் என்னிடம் இளமையில் வேத சிவாகம கல்வி கற்றவர் தற்போது டென்மார்க்கில் வாழ்ந்து சமயதொண்டு ஆற்றி வருகிறார். தற்போது இங்கு தாய்நாட்டில் १० வயது பூர்த்தி சாந்தியை நடாத்த இருக்கிறார். அறுபது வயது என்பது அந்தணர் வாழ்வில் மிக முக்கியமான வயதாகும் १० வருஷங்களையும் தாண்டிய பெருமை அவருக்கு ஏற்படுகிறது. அல்லாமல் அவர்தம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் தாம் காணாத தமது தகப்பனார், தாத்தாவின் திருமணத்தை காணக்கூடிய சந்தர்ப்பமும் ஏற்படுகிறது இந்த சாந்தி வைவத்தில் சிறப்பான நூல் வெளியீடும் நடைபெறுகிறது. அவர்தம் குடும்பத்தினரோடு சீரோடும் சிறப்போடும் வாழ ஆசீர்வதிக்கின்றேன்.

சுபம்

சிவபுரி தா.மஹாதேவக் குருக்கள்



THAVADY SOUTH,  
KOKKUVIL  
T.P NO: 021 222 5135

ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவாஸ்தாநம்  
SRI VADA PATHRAKALI AMMBAL THEVASTHANAM

BRAHMASRI N.SASITHARA SARMA

(RAVI IYER)

PROPRIETOR

Regd No: HA/S/JA/872

சொல்லும்

தாவை தெற்கு

கொக்குவில்

திங்கி : .....

## எங்கள் அண்ணாவுக்கு வாழ்த்துக்களி

எங்கள் ஸ்ரீ அண்ணா சாரு அண்ணியும் ஷஷ்டியப்த பூர்த்தி விழா கொண்டாடுவதையிட்டு மிகவும் மகிழ்வடைகிறோம்!

எனது அப்பாவின் சின்னம்மாவின் மகன் ஸ்ரீ அண்ணா சிவந்தமேனியும் தேஜஸ் முகமும் அவரது வசீகரம். அண்ணியும் அவ்வாரே. கப்பித்தாவத்தை சண்முகரத்ன தாத்தாவின் கனிஷ்டபுத்திரி. அண்ணாவிற்கு ஏற்ற அண்ணி.

சமல்கிருத கல்வியை இனுவில் ப்ரம்மஸ்ரீ.மகாதேவக்குருக்க ஸிடம் கற்றுத் தேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரி எங்கள் ஸ்ரீ அண்ணா காலமாற்றங்கள் அவரையும் தாய்நாட்டைவிட்டு டென்மார்க் நாட்டுக்கு அழைத்தது. சிலகாலம் அங்கு அரசசேவையில் இருந்து பின்பு விலகி குருத்துவபணியில் இணைந்தார். டென்மார்க் கேளிங் பிள்ளையார் கோவிலில் 15 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக குருத்துவ பணியில் ஈடுபட்டு அவ் ஆலய கும்பாபியேஷகம் மஹோற்றவங்களையும் சிறப்பாக நடத்திவைத்தவர். டென்மார்க் நாகபூஷணி அம்மன் கோவில் மஹாகும்பாபி யேஷகத்தை தலைமை தாங்கி சிறப்பாக செய்தவர். அவ்வப்போது அங்குள்ள எமது சைவாலயங்கள் அனைத்திலும் தனது குருத்துவ பணியை மேற்கொண்டு வருபவர்.

ஷஷ்யப்தபூர்த்தி கொண்டாடும் எமது ஸ்ரீ அண்ணா அண்ணிக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிகளை வேண்டிக் கொள்கிறோம்.

சுபம்

பிரம்மஸ்ரீ நா.சுதீரஶ்ரீமா குடும்பம்

தெவையும்  
 சீவர்சார்யதுல்பூவினம்  
 கிரியாவிற்காக் சீவாகமபூவினம் சீவாகமவிற்காக்  
**பிரம்மஶீ நடராஜ ஸ்ரீகாந்தகுருக்கள் B.Sc (Cey)**  
 Liselundvej 14  
 7400 Herning, Denmark  
 Home : 0045 97 21 37 91 Mobil : 0045 21 84 59 41  
**Nadarayasri5@gmail.com**

---

### பகுதி 1

#### மலர்

யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்தவரும் தற்போது டென்மார்க்கில் வசித்து வருபவரும் டென்மார்க் ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம், ரீ நாகபூஷணி அம்மன் ஆலய முன்னாள் பிரதமகுருவுமாகிய சிவார்சார்யதுல்பூஷணம் கிரியாவித்தகர் சிவாகமபூஷணம் சிவாகமவித்தகர். பிரம்மஶீ.நடராஜ ஸ்ரீகாந்தகுருக்கள் B.Sc(Cey) ஸ்ரீமதி.சாருமதி தம்பதிகளின் ஒழுஷ்டியப்த பூர்த்தி விழா சிறப்பு மலர்.

### பகுதி 2

#### நூல் வெளியீட்டுத்தகவல்கள்

- |                |   |
|----------------|---|
| நூலின் பெயர் : | சைவாசௌசதீபிகை   |
| மொழி :         | தமிழ், சமஸ்கிருதம்  |
| விடயம் :       | ஒழுஷ்டியப்த பூர்த்தி நாயகர் பிரம்மஶீ.நடராஜ ஸ்ரீகாந்தகுருக்கள். அவர்களது வாழ்க்கை சிறப்புகளும் சான்றோர் வழங்கிய ஆசிகளும் வாழ்த்துக்களும் |
| முகவரி :       | "பூர்ணகிரி" கே.கே.எஸ்.வீதி, கோண்டாவில் மேற்கு.  |
| வெளியீடு :     | 24.07.2016  |
| தொகுப்பு :     | கணனி  |
| அச்சுப்பதிவு : | மதி கலர்ஸ் பிறின்டர்ஸ், நல்லூர்.  |

### பகுதி 3

#### சமர்ப்பணம்

எம்மைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி அன்பும் பண்பும் அறிவும் ஆற்றலும் தந்து உயர்நிலையில் எம்மை வைத்தவர்களும் உலகம் போற்றும் உயர்நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுமாகிய எமது பெற்றோர் பிரம்மஶீ. நடராஜ ஸ்ரீகாந்தகுருக்கள் ஸ்ரீமதி.சாருமதி தம்பதிகளின் பாதார விந்தங்களை வணங்குகின்றோம்.

**எமது குடும்பத் தலைவரின்  
ஏவ்டியப்க பூர்க்தி வைபவத்தினை முன்னிட்டு இம் மலையை**

தம்பதிகளின் வாழ்க்கைக்கச் சிறப்புக்களை பதிவு செய்யும் முகமாகவும் அவர்களை மகிழ்விக்கும் முகமாகவும் பணிவன்பாகச் சமர்ப்பிக்கின்றோம்.

ஷஷ்ஷியப்த பூர்த்தி வைபவம் சிறப்பாக நடைபெற உதவிய மற்றும் இம்மலையின் உருவாக்கத்தில் பங்கு கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது பணிவன்பான வணக்கங்களையும் தெரிவித்து இம்மலையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

**இங்குவரம்**

**பிள்ளைகள், மருங்கள், பேரப்பிள்ளைகள்**

யாழ் கோண்டாவில் மேற்கில் பிறந்தவரும் டென்மார்க் ஹெர்ணிங்கில் வாழ்பவரும் டென்மார்க் ரூப் சித்தி விநாயகர் தேவஸ்தானம் வொயன்ஸ் ரூப் நாகபூஷணி அம்மன் ஆலய முன்னாள் பிரதான சிவாச்சாரியாகும், ஓல்போர்க் ரூப் குமரக்கோட்டம் பாலமுருகன் ஆலய விதேஷத் குருவமாகிய சிவாச்சாரியகுழுபூஷணம், கிரியாவித்தகர், சிவாகமபூஷணம், சிவாகமவித்தகர்.

**பிரம்மநாட்டாஜ டீகாந்தக்குருக்கள் BSc.Cey  
அவர்களின் வாழ்க்கை வரலாறு விபரங்கள்**

**தந்தை :** யாழ்.கோண்டாவிலை சேர்ந்தவரும் வடமொழி, தமிழ், வேத ஆகமம், புராண இதிகாச வல்லுனர் இலங்கையில் பல பாடசாலைகளின் ஆசிரியர், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய பிரம்மஹார்ஜி. சோமசுந்தரக்குருக்கள் நடராஜ ஜயர்.

**தாய் :** திருகோணமலையினை சேர்ந்த இ.பூர்ணாநந் தேஸ்வரக்குருக்கள் நாகபூஷணியம்மா

- பிறந்த இடமும் திகதியும் : யாழ்.கோண்டாவில் மேற்கு (14.03.1955)
- உடன் பிறந்தோர் : உமாராணி மஹாலிங்கஜயர், ஜெயராஜசுர்மா, உமாகாந்தசர்மா, இந்துமதி சிவகுமாரன், ரமேஸ், கிரிதரன், சுபாவினி ஞானசப்பிரமணியசர்மா
- கல்வி விபரங்கள் :
- 1960 - 1965ல் : சிறுவயதில் பள்ளிப்படிப்புடன், தந்தையிடமும், பூ.தியாகராஜக்குருக்களிடமும், நாராயண சாஸ்திரிகளிடமும், மஹாதேவக் குருக்களிடமும், கிரந்த எழுத்துப்பயிற்சி, வேத ஸ்தோத்திரமனானம்.
  - 1966 - 1972ல் : யாழ்.கோண்டாவில் அரசினர் பாடசாலையில் ஆரம்பக்கல்விபயில்
  - 1973 - 1975ல் : யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் கல்விபயில்
- கல்விபயிலும் காலங்களில் :
- தாவடி ஸ்ரீ வடபத்திரகாளி கோயில், தாவடி ஸ்ரீ முனியப்பா கோயில்,
  - கோண்டாவில் உப்புமட்ப் பிள்ளையார் கோயில் திருக்கோணமலை வில்லூன்றி கந்தசவாமி கோயில்,
  - கோப்பாய் கந்தசவாமி கோயில், கும்பாபி வேஷம், உற்சவ காலங்களில் பணிபுரிந்தமை
- 1976 - 1978 : யாழ்.வண்ணை பெருமாள் கோயிலில் நவாளி விள்வநாதக்குருக்களுடன் பணிபுரிந்தமை
- 1978 - 1982 : பேராதனை பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்விபயில்
- 1982 : பல்கலைக்கழகத்தில் போதனாசிரியராக பணிபுரிதல்.
- 17.01.1983 : விவாஹம். நல் லூர் வாசரும், மருதானை கப்பித்தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர் கோயில் பிரதமக்குருவாக பல வருடங்கள் கடமையாற்றிய சிவஸ்ரீ.பா.ஷண்முகரடணசர்மா, ஸ்ரீமதி. இராஜ

லட்சுமியம்மா தம்பதிகளின் புத்திரி சாருமதியை திருமணம் செய்ததல்.

### **விரண்டு ஆண் குழந்தைகளைப் பற்று எடுத்தல்**

1983 – 1986வரை : கொழும்பு. கல்கிசை St.Thomas, வெஸ்லிகல்லூரி களில் ஆசிரியராக பணிபுரிதல் கொழும்பு கப்பித் தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர் கோவிலில் பணிபுரிதல்

1986 ஒக்டோபர் - பென்மார்க் சென்று அன்று முதல் இன்றுவரை அங்கேயே துணைவியார் பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டு இந்து ஆலயங்களிலும் தமிழ் கலாச்சார நிகழ்வுகளிலும் கலந்து சமயப்பணி தமிழ் கலாச்சாரம் பணிபுரிதல்.

1996 ஒக்டோபர முதல் 2013 ஒக்டோபர வரை : பென்மார்க் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானக்குருவாக பணியாற்றியமை அக்காலங்களில் கோயிலில் இடம்பெற்ற நிகழ்வுகள் பூஜைகள், அபிஷேகங்கள், பாலஸ்தாபனம், கும்பாபிஷேகம், சங்காபிஷேகம், மஹாந்தாபம், திருமண வைவங்கள் போன்றவற்றில் குருவாக இருந்து பங்குபற்றியமை.

09.07.1997 : இணை்டன்.ஸ்ரீ முருகன் கோவிலில் ஆர்ச்சார்ய அபிஷேகம் செய்தல்.

2004 : சுவிஸ். ஸ்ரீ தூர்க்கை அம்மன் ஆலயம் நவகுண்ட மஹா கும்பாபிஷேகத்தில் பங்குபற்றல்.

.2009 : நெதர்லாந்து ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம் இலட்சார்ச்சனை மஹாந்தாபம் செய்தல்.

2013 : பென்மார்க் ஸ்ரீ வேல் முருகன் கோவிலில் பாலஸ்தாபனம் செய்தல்.

2013 : பென்மார்க். ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் கோவிலில் பாலஸ்தாபனம் செய்தல்.

2014 : பென்மார்க்.ஸ்ரீ வேல் முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தில் பங்குபற்றுதல்

2014 : பென்மார்க் ஸ்ரீ குமரக்கோட்டம் பால முருகன் கோவிலில் விஷேஷ குருவாக பங்குபற்றுதல்

- 2015 : பென்மார்க். ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டுதல்.
- 2015 : பென்மார்க். ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பிரதமகுருவாக பணியாற்றி, தொடர்ந்து கோவிலில் குருவாக பணியாற்றியமை.
- 2016 : பென்மார்க். ஸ்ரீ குமரக்கோட்டம் பால முருகன் கோவிலில் விஷேஷ குருவாக பணியாற்றுதல்

### **பிரம்மநீ. நடராஜ ஸ்ரீகாந்தக்குருக்கள்**

#### **அவர்களின் கௌரவப்பட்டங்கள்**

- சிவார்ச்சார்யகுலபூஷணம் : ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் ஹேர்ணிங் பென்மார்க் 2001
- கிரியாவித்தகர் : ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம் பென்கில்டர் நெதர்லாந்து 2009
- சிவாகமபூஷணம் : ஸ்ரீ வேல் முருகன் ஆலயம் ஹொல்பேக் பென்மார்க் 2014
- சிவாகமவித்தகர் : ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் வொயன்ஸ் பென்மார்க் 2005

## பதிப்புரை

சைவ சமூகத்தவர்கள் மத்தியில் ஆசாரம், அனுஷ்டானம் என்பன பற்றிய ஜயங்கள் ஏற்படுகின்றபோது அத்தகைய ஜயங்களை நீக்குவதற்கான சாஸ்திரப் பிரமாணங்கள் அவசியம் தேவையாகின்றன. அதனாட்ப்படையில் ஆசௌரங்கள் சார்ந்த ஜயங்கள் மிகப்பரந்ததும், சிக்கல்கள் நிறைந்ததுமாகும். இவ் ஆசௌரங்கள் பற்றிய விதிமுறைகளை சிறப்பாக சைவசமயத்தவர்களாக ஒன்றுதிரட்டிய ஆசிரியர் தென்னிந்தியாவின் சிதம்பரத்தைச் சேர்ந்த வேத ஞானமுனிவராவார். இவர் சிவாகம பரிபாஷமஞ்ஜரி எனும் நூலின் ஆசிரி யரும் ஆவார்.

யாழ்ப்பாணத்து சம்ஸ்கிருதப்பாரம்பரியத்தில் தம்மைத்தடம் பதித்துக் கொண்ட நீர்வேலி சிவசங்கரபண்டதுரின் மகனான சிவப்பிரகாச பண்டிதரே இந்நாலிற்குரிய தமிழ் மொழிபெயர்ப்பினை எழுதியவராவார் இம் மொழிபெயர்ப்பாசிரியர் ஸ்ரீமத் தக்ஷண கைலாசமான்மியத்திலிடம் பெறும் நகுலேஸ்வர மான்மியத்திற்கும் தமிழ் மொழிபெயர்ப்பு எழுதிய வராவார்.

காலத்தின் தேவைகருதி தர்மசாஸ்திரம் சார்ந்த விடயங்களின் அறிவு சிறப்பாக சைவசமயத்தவர்களுக்கு அவசியமாகின்றது. அதனையாட யொற்றி இற்றைக்கு ७७ ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்நாலினை அவ்வாறே கண்ணிவடிவமைப்பில் வெளியிட்டுவைப்பது காலத்தின் தேவையாக உணரப்படும் அதேவேளை பழையமையான நூல்கள் பாதுகாக்கப்படுதல் எனும் நோக்கமும் உடையதாகும்.

இலங்கையில் பிறந்து டென்மார்க் நாட்டில் சைவப்பணியாற்றி வரும் சிவாச்சார்யர் பிரம்மஹீ சோ.நடராஜ ஜயர் ஸ்ரீகாந்தக்குருக்கள் ஸ்ரீமதி.சாருமதி தம்பதிகளின் ஒழியப்பதூர்த்தி விழாவினை கெளரவிக் கும் முகமாக இந்நாலினை மீள்பதிப்பு செய்வதில் பெருமகிழ்வடைகின் ரோம்.

சைவ சமயத்தவர்கள் ஆசௌரங்கள் பற்றிய ஜயங்களை தெளிவு செய்வதற்கு ஆதாரபூர்வமான இந்நால் தக்கவழிகாட்டியாகவும், மூல

நூலாகவும் அமையும் என்பது இந்நால் வெளியீடின் பெரும் பயனாகும்.

சுமார் நூறாண்டுகள் பழைமயான இந்நால் எமது குருநாதர் பேராசிரியர் பிரம்மஹீ கா.கைலாசநாதக்குருக்கள் வசமிருந்த பிரதியாகும். இந்நால் வண்ணை சிவன்கோவில் அரச்சகர் சிவஹீ வி.இராமநாதக்குருக்கள் அவர்களதாகும். இந்நாலில் தெளிவற்ற பக்கங்களை நிறைவு செய் வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வித்தியானந்தன் நூல்நிலையத்து நூலும் பெரிதும் உதவியது.

மணிவிழாத்தம்பதிகள் பல்ளாண்டுகாலம் வாழ ஸீ வடிவாம்பிகா சமேத ஸீ முன்னாதப் பெருமானை வணங்கி வாழ்த்துகின்றேன்.

பிரம்மஹீ ச.பத்மநாபன்  
தலைவர்.  
சமீக்ஷிருத்துக்குரை.  
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்  
யாழ்ப்பாணம்

பிரதானாகருவும் தர்மகர்த்தாவும்.  
ஸீ முன்னோல்வரம் தேவெந்தானம்  
முன்னோல்வரம்.  
சிலாபம்  
24.07.2016

—  
சிவமயம்.

சிதம்பரத்திருந்த  
வேதனூனமுனிவர் திரட்டிய  
வடமொழிச்

சைவா சௌசதீபிகை.



இது  
நீ : வெளி

ச. சிவப்பிரகாச பண்டிதர்

செய்த

மொழிபெயர்ப்புடன்

அவர்குமார்

நடராசபிள்ளவளையால்

யாழ்ப்பாணம்

வித்தியாநுபாலனயந்திரசாலையிற்

பதிப்பிக்கப்பட்டது.

கலி: டி0க்க.

பிங்களாலூ ஆவணிமீ.



ஹரිඳ්‍ර.

බෙශවාබෙලාව්‍යිකා.

## හැවාචෙස තියිකෙ.



ඉජොඩු රාත්‍රී-මුස්කුලා.

වැඩේවිඩේ පුරාග්‍රහණමූලංසාල්‍යිභාන්ද වි මුහං  
සාපාරකංශාන්‍යාවෝගා බෙක්තාඩේස්ථිකා-ප්‍රධාන්.

என்பது. விநாபக்கரையும், உண்மையறிவின்பலුரුවුනාட்ய சிவபெருமா  
னையும், அளவுகடந்த அருளோடுடைய உண்மைய்மையையும், (அடியேனை  
ஆண்டருஞ்சு) வெளிவிந்த ஆசாரியமூர்த்தியையும் வந்திக்கிண்றேன்  
எ-று. (க.)

மெரාර්லේ න්‍යුතா லோக வங்ஜாதா தாநாக்கங்கு டி:

சுதங்கதாஜ் வழிச்சுங்க-ஏரா நங்கு வිභාபா தாநஃ:

எ-து. உண்மையையாருடைய பெரிய ஸ்தனங்களைப் பார்த்தலாக  
உண்டான மகிழ்ச்சி த்தோற்றத்தை உடையராய் ஆங்கத் தடந்ததை  
செய்கின்ற சிவபெருமரன் எமக்கு இன்பத்தை அருளுக எ-று. (ஏ.)

சுதங்க-இலුபුதி ஹெஹாலோ போக்கியவத්தි-கா  
බෙශව්‍යාவාர්‍ය அஹුபாக்கொ-கාබෙලාව්‍යිகා.

எ-து. (ஆகமங்கட்கு மாருகாது) இனங்கிய ஸ்மிருதி (வசனங்கள்)  
என்னும் என்னெயை உடையதும், ஆகத்தவர்க்கியம் என்னுங் தீரியை  
யுடையதும், சைவர் கூட்டத் தாற் கைக்கொள்ளப்படுவதும் ஆகிய  
ஆசௌசதිபිகை என்னும் விளக்கைச் செய்கின்றேன். எ-று. (ந.)

இ-வதாவச சுவிடுதங்து வருங்கப்பாடு சொல்தங்துவில் தீக்ஷாபவி திருத்தக்கலைவாராணா, சுநவா தசிவவ-ஞினயார் யாராணா சுதீருதவிதாண யாரீண சிவவ-ஞின விஶ்வி ஸ-முதகநிதிலுபோரிவஜந வரிஜூந மெதநாவ-முதா, கு செளாவபுகாஸவஸங்பாதிகாகாவிதிவிகாபுவதூதுதெ.

எ-து. இங்கே எல்லா ஆகமக்கப்பட்டங்களுள்ளும் உயர்ந்தனவாகிய சிவாகமங்களிற் சாதிக்கப்பட்ட தீசைப்பினுற் சுத்தமான சுரைங்களை உடையவர்களாய், நித்திய சிவபூசா துரந்தர்களாய் உள்ளவர்களுக்கு முத்தியருளவின் முக்கியமான சிவபூசைபின்கண் (அதிகாரமின்மையை கீர்த்தியென்று) உபதேசிக்கப்படும் ஆசௌசங்களாகிய நடைகளை ஒழித்துவிடுதலே உணர்தற்கு ஏதுவாடுள்ளதும், ஆசௌசங்களை விளக்குகல் என்றும் பிரகாசத்தைச் செய்கிறதும் ஆகிய ஒரு மேலான விளக்குந் கீர்க்கின்றது. எ-று. ()

சுவாயாஸாருபோதிவாரவாநபேந்திரிதி நிதிமாகால்வி வத்திட்டகா, தசுவாயாதா-சாந்தக-ஞாபூதிவெநவாங வைத்து வெறுது தயார்த்துதெ.

எ-து. இ(ந்திரந்த)துக்கோ ஆத்தவாக்குக்களாகிய மேம்பட்ட வசனங்களின் நிறை என்றுந் சுத்தியுடைய மேலான திரி(உளது): அதிலே இணங்கிய ஸ்மிருதிவசங்க் கூட்டம் எண்ணொக்க கொள்ளப்படுகின் றது எ-று. ()

கது வீஷாதுவனவருதெடாதிஃ; ததெவீவவாஸோபுவைத் த சிவவபுரீததயார்த்தாதிவபாக.

எ-து. இங்கே சைவரித்தார்த்தரீம் ஆத்தவாக்கங்ம்; அதுவே பரமாத்தராகிய சிவபெருமானுற் செய்யப்பட்டதானைபால் ஆத்தவாக்காதவி ன் எ-று. ()

தழங்கு வெள்ளி ரொ.

அது பேள்வகரத்திற் சொல்லப்பட்டது-

“குவூதூதிராமஸ்திவைப்பராக்ஷாரெயுடுகஸராயநா  
புதுக்கணாந்தோதநயதிவாயுடுவைநியுதி  
மொன்றிலொயிசுத்துப்பூர்க்கல்லூதநயாதுதாருபரிவர்த்  
வைப்புவெளங்கியறியறியாருப்பூர்மொயாவும்  
வகுவாதவிநிதிசுத்தூயயாயுருாஹகுமூகா  
கவுயிவூரிவாமுண்டுரவுதந்துப்புவைவாஸாஹா.” ஹ.கி

எ.து. ஆகமமே ஆத்தவாக்கு. அதுவும் காட்சிக்கெட்டாத பொருள் களை அறிந்து ஒரே கருவியானது. தன் காட்சியாலேனும் கருத்தாலேனும் இனிது துணியப்பட்டபொருளைச் சொல்லபவனே ஆத்தன். ஆகையால் மிகத்தெளிந்த புலன்ஞருகுதியைபுடையனும் எல்லாவறிவும் எல்லாத் தொழிலுமுடையனும் பக்கபாதமிலியும் உள்ளபடி. சிரகிக் கிறவனும் அழிவிலியும் வியாபியும் தன்வயத்தனும், பெத்தான்மாக்களின் பந்தங்களைக் கெடுக்கிறவனும் ஆகிய சிலவெருமானே, பரமாத்தன, ஏ.து.

தயாசிதங்கள்:- அப்படியே மதங்கத்திலும்:-

“குதூபிலெஸாவாற்கவிழுப்புவெநாநீவிவாயுக்கெத  
சுயாபுத்தாசஸாயினி தாநுகின்து வாநாநுவெந்தாக்க  
ாவெஸாவத்திடாட்டாவாநாநுபூப்புவரியுறுதூது” ஹ.கி

எ.து. ஆப்தனைவான் சைவாகமத்திற் சாதிக்கப்பட்டவன். அவனை ஆராயின் வைத்தியம் சோதிடம் மாந்திரிகம் இரசுக்கிரமவித்தை என் சணவற்றின் சித்தியினால் அவற்றை விதித்தவன் ஆப்தன் ஆதல் துணியப்படுமென்றே? என.

வெய்தூதூதிராவிவதாவிட்டா, வெய்வவாஸாவது வெளாவிராக்காவெநாக்க, தாங்கவிவெஸவதந்து, வெவெஸுடி தந்துஷ்டாநதுஷ்டாதுதந்து.

எ-து. அந்த ஆக்தவாக்கும் சைவம், பாக்பதம், சோமம், லாகுளம் என நால்வகைப்படிம். அவற்றுள்ளும் (இருபூததெண்வளை ஆகமமாகிய) சைவமே மிகவுயர்ந்து, அவ்வாகமத்துவிதித்த) கை அனுட்டி த்தலும் மற்றொருச் சாத்திர (விதி)க் கல்பாலில்லாதபடி செய்யப்பட வேண்டும் எ-று.

தழு-ங்கு-கூ-டி- அது மகுடத்திற்சொல்லப்பட்டது:-

[**ஜி. முத்தைச் சுவாமி** கூறுகிறார்ஜூ தவத்தின் துறை பொறுப்பு நிலை விரிவு என்று அறியப்படுகிறது]

இங்கே சூனம் என்பது அறிதற்குக் கருவியென்னும் பொருட்டாய் தந்திரத்தைச் சுட்டியிருந்து.

## காலீகெ- காமிகத்தில்:-

தலூாச்சிலைவதுத்துவம் இப்போதோடு வகுாக, வெ  
தான்விஜாது தீர்த்தை மூலமாக, உதாரத்தாணாம் கந்தாய்-  
வொய்க்கவான்ததுத்துராந்தெவதிக்கவரை.

எ-து. அதனுற் சௌலாகம் (சுதாகிவழுப் ப்ரதியினுடைய ஈசானமுத் த்தினின்று) பேர்ப்பெருக்காய்த் தோன்றினமையாலும், வேதாந்த சித்த

தாங்க ஞானத்துக்குக் காரணமாதலாலும், மற்றைநில்கள் வேறாப்  
ட்ட பொருள்களையே உணர்த்துவனவாதலாலும் இவ்வாகம் அதுடா  
னம் வைத்திக்கத்தன்மையினாலே எறு.

தலூக்கனத்தின் ராஜீராந்தம் துஞ்சாவூரையும் கடைப்புண் காந்தியே, தான் துஞ்சாவூரையும் காந்தியே, காந்திகாந்தி விடுதலை முயிதது.

எ-து. ஆகையால் இவ்வாகம அனுட்டானம் ஏனை நூற்கலப்பின்றி யே செய்யுற்பாலது. ஏனை நூற் கலப்போடு இதனை அனுட்டித்தவழிப் படிநிலைகளில் கூறுகின்ற காமிக முதலியவற்றிற் கேட்கப்படுகின்றது எ-து. ०

“வெஸ்வலைத் தீநிட்டு ஜெ யங்ஸன்காரனுவைகொடுவாக  
தாந் து-வஸ்காரனாவெட்டனாராஜ்சாந்தி விநாயகி”

“இது செவ்விசேடமென்று உணர்பாலது. கலக்கலாகாது. ஏன் பறுற்கலப்புக் குற்றத்தால் இரசராக்கியம் அழியும்” என.

கூடு அவிங்சுதி வெங்கிரா நான்காலிகாத்திராமதந்திராணரங்கநெந்து  
நா வொங்கயானதெழார்தாவும்.

ஏ-து.காபிகம்முதலை இருபத்தெட்டு ஆகமங்களையும் (அனுட்டித்தற்கண்) வன் றினைன்றைக் கலத்தல் குற்றமாகாது எ-று. ()

தழங்கும் வீரதங்களை அது விரதந்திரத்திற் சொல்லப்பட்டது:

“கூட அவிங்காதி வெளியேற்றுவதை விட்டியது

எ.து. “இந்தச்சைவம் இருபத்தெட்டுவகையென விதிக்கப்பட்டது. இவைகளைக் கலத்தல் குற்றமென்று கொள்ளறக்” என.

நான்வாவது தீர்க்கப்படுவில்லாது கெல்லூவுடை தொண்டயா பரிவ  
லு திரிக்குமிகுமிகு நான்வாவது தீர்க்கப்படுவில்லாது கெல்லூவுடை

கும் காட்டுவதற்கும் திருவக்கு, ந; தவிர்ச்சுலைதி வராண்ஸாகி  
நாம் தூங்கேவீதங்கிராயிலும் நானாஸ்தி ரஹ்மான்) வா-  
இத்துவாகி,

எ-து. அற்றேல், இங்ஙனம்யின் இச்சித்தாந்தமே பிரமாணமாகையால் சிவபெருமானின் வேறுன முணிசனங்களாற் செய்யப்பட்ட ஸ்மிருதிவசனங்கள் இக்கே கோள்ளப்படுவனவாதல் பொருந்தாதெயென்னில் அற்றன்று; அ(சித்தாந்தத்)துக்கு மாறுன ஸ்மிருதி புராணம் முதலியன தள்ளப்படுவனவாயினும் அதற்கு மாறுகாத வசங்கள் கொள்ளப்படுவனவாதல் (சித்தாந்தத்துக்கு) உடன்பாடகவின் எ-று. ०

தாழ்வுக்காலிகெ-அதுசொல்லப்பட்டது காமிகத்தில்-

ந-து. (“வணைநால்களில் விதித்த) கருமம் சைவகருமத்துக்கு மாறு காதாயின் அனுப்பிக்கப்படுவது. மாறுயின் தள்ளப்படுவது. சைவகருமத்தையோ தள்ளலாகரது. சைவவாக்கியத்துக்கு மாறுளத வைதி கமெல்லாங் கொள்ளப்படுவது. சைவமும் வைதிகமே; வைதிகமும் சைவமே; வைதிகத்துக்கு உள்ளும் புறமுமானது சைவம்; ஆயினும், வைதிகம் சைவத்திற் கிழானது. சைவம் வைதிகத்தின் மேலானது கூவாறு கிண் மேலானது இல்லை” என எ-து. (५)

କବ୍ୟାବ୍ରତାଳ୍ପିକାପା କୁଶରାହାଵପଢାଯାଏ ପ୍ରକାଶନ ଆରା  
ଯାକାବ୍ସାଧାରିଙ୍କ ଲୁଗୁ ତକନୀତିଭାବରିଲଜେନ୍ସ୍‌ରୁ ତୋପପ୍ରୟୋ ଶ୍ରୀ ତା  
ଶୀଲବାନ୍ଦୁଜାବ୍ସାଦାର୍ପା ଦେଖିଲିଲାମାଣିଂହାରୁ ।

• எ-து. இத்திபீகைக்கு ஆசௌபதாக்கத்தை விளக்குமுகத்தாற் சரியாபாதத்துக் கூறிய ஆசௌபத்தன்மையை ஒழித்தலின் உணர்ச்சி யினால் வளர்க்கப்பட்ட சிவபூர்ணமால ரூபத்பூர்ணவதாகிய முத்தியே பயமை: எ-து.

வனதக்குறிதாக—பெருஷாஸ்ர கூயிகாபின்டி; தெற்குமேலாடு  
ஸ்டூலியா—இதனை அவாவிய ஸ்வரே அதிகாரிகளாவர்; அந்தச்  
ஞைவுங்கம் ஏழுவகையினர்.

யயா வீரதங்கெ :—அது சொல்லப்பட்டது வீரதந்திரத்தில்:

எ-து. சௌவர் எழுவகையராக அறியப்படுகின்றார்கள், அவர்களது பேதத்தை இனிக்கேள். முதலாமவன் அநாதிசைவனும், இரண்டாமவன் ஆதிசைவனும், மூன்றாமவன் மகாசைவனும் நான்காமவன் அநு சைவனும் ஐந்தாமவன் அவாந்தரசைவனும் ஆறாமவன் பிரவரசைவனும் எழுமாமவன் அந்தியஞ்சைவனும் ஏன்று சௌவரது பேதஞ்சு சொல்லப்படுகின்றது. அச்சிதானே அநாதிசைவன், சிவத்துவிசனே ஆதிசை

ன், விப்பிரனே மகாசைவன், சுத்திரிய வைசியரே அநுச்சவரென்று சொல்லப்பட்டார்கள். சூத்திரன் அவாந்தரசைவனென்று என்னப்பட்டான். சவர்ணன் அம்பட்டன் மத்தியன் குலாலன் பாரசவன் என்பவர் பிரவரசைவரென்று சொல்லப்பட்டார்கள். என்னுல் எல்லாஞ்சு சொல்லப்படுகின்றது. இவர்ஸாத சாதியாருக்கே அந்தியசைவத்தன்மை சொல்லப்படுகின்றது. எ-று. என ~ ()

சுதா சுநாதிரெஶவும் பாரசிவம்; குழிரெஶவும் சரிவாதிஜம்; வதாசரிவஸூரெஷடி வதாலூக்கீர்ஜாதம்; இஹாரெஶவை விழும்; வதாசரிவஸூர்ஜினில் நா வதாலூக்கீர்ஜாதம்;

எ-து. இதனால் அந்திசைவனுவான் சிவப்ரன்; ஆதிசைவனுவான் சிவத்துவிசன், அவனும் சிவசிருட்டியாற்றுனே பிரமன்முகத்திற் பிறந்தவன்; மகாசைவனுவான் விப்பிரன்; அவனே சிவசிருட்டியின்றிப் பிரமன்முகத்திற்றுனே பிறந்தவன் எ-று.

தடி-கும் வதாலை வெட்டி-அதுசுப்பிரபேதத்திற் சொல்லப்பட்டது.

சரிவஸூர்யாஸீ-ஹ-உதாலூக்கீவதீ-உதாலூக்கீயாக  
வெலை-குலெளை-வதாலூக்கீ அஹாண்ணாஜாதாவதெலூசிவஸூராஹா-க்கீ-பாக  
சரிவஸூர்ஜினில் நாயெதாஜாயக்கெலூக்கீ ஜொலீ-வாக  
வாகீநாஜாபூங்கோ-பூராதாலீக்காயாபூாவையெதிவம்.

எ-து. சிவசிருட்டினும் பிரமனது முகங்களினும் பிறந்தவர்களாகி ய எந்தப்பிராமணர் பூரிபிலுளரோ அவர் சிவப்பிராமணரென்று கிளைக்கப்பட்டனர். ஆயின் சிவசிருட்டியின்றிப் பிரமமுகத்திற் பிறந்தவரேவரோ அவர் சாமானியப் பிராமணரென்று சொல்லப்பட்டனர். (அவரை) தீட்சையினும் சிவனையடைவிக்க எ-று.

[குஞாய-கு-உதிரெஶம்]—ஆசாரியரென்பது இசையெச்சம். [ஆசாரியராற் றீசிக்கப்பட்டே சைவநாமம் பெறுவதென்றபடி.]

காதிசெவரி-காமிகத்திலும்:-

ஸ்ரீவஸ்ரூபீங்கி நாயெதாஜாயதெண்டுமூடு ஜோசீவாச  
தெவாலீநா நடெதாஞ்சாஞ்சா நாயெதுவாயிக்காரி தா  
யாதிரேஷா ஹெதக்காவுடன் திராஜாாஷி ஸுதாபாநம் ஒதி.

எ-து. எவர் சிவசிருட்டியின்றிப்பிரயன்முகத்திற்கிறக்கின்றனரோ அவர் சாமானிய (விப்பிர) அவருக்குப் பரார்த்தத்தி லதிகாரமில்லை; முயக்கத்தாற் செய்வராயின் அரசருடைய இராச்சியத்துக்கு அழிவாம்.

கூத்து யியவெபெருள்காடு பெருவென, கவாக்காபெருவெஃபீ  
ரா-மூடு ஃ ஸவண்-த் சுங்பேஷி சுதூரா-லைக்கா-மா-வா-ரா-வா-வா-ஸ-ப-  
பு வா-கெ-பெ-வா-பு தட-தா-நா ஜா-தய-ம் கா-க்கு-பெ-வா-பு ஒ-தி.

எ-து. சத்திரியரும் வைசியரும்; அனுஶைவர்; சூத்திரன் அவாந்தர  
சைவன்; சவர்ணன்; அம்பட்டன்; அந்தராளன் குலாலன் பாராவன்  
என்பவர்கள் பிரவரசைவர்; அவரல்லாச்சாதியாரெல்லாம் அந்தியசைவ  
ர் என.

கூது கூதாழிபெருவவு திரிகாநாம் பெருவாநாம் கயிக்கார-பு

எ-து. இந்தாலிலே அளதிசைவனல்லாத சைவருக்கெல்லாம் அதி  
காரமுள்ளது எ-று.



குசௌவநிர்துபணம்.

## ஆசௌச நிருபணம்.

குய சூமிசாளாஹநிர்ப்புதே- குசௌவநுதாசர்ப்பணம்  
கு யாநநாக்கு அகங்கங்வாராடி வீணகிணிசில்பாயது) ०

எ-து. இனி ஆசௌசம் விளக்கப்படுகின்றது. ஆசௌசமாவது கிரி  
யாவானுக்குக் கிரியைகளில் அதிகாரமின்மையைப் பயப்பதாய்ப் புரு  
டரிடத்துள்ளதாகுமோசத்தி எ-று. ०

கச்சிவியம், காலாவதொழும், ஹாநாவதொழும், கால  
ஹாநாவதொழுமெல்வதி.

எ-து. அது காலத்தானகற்றப்படுவது, நனத்தா னகற்றப்படுவது,  
கால நனங்களானகற்றப்படுவது என முவகைத்து எ-று. ०

தது காலாவதொழும் சகுமிழவழி ரீஶௌவநம்; சகு  
தா யாவக்ஷி ரீஶை பெருதநியடிநம், காவதெவ குசௌவநம்  
முராசியை, தது நவாதாசெப்பைக்கா.

எ-து. அவற்றுட் காலத்தானகற்றப்படுவது தன்னுட்பட்ட சவத்  
தைப்படைய கிராமத்தினுசௌசம், ஈண்டு எத்துணைப்பொழுதிற் கிராம  
த்தினின்று சவம் புறஞ்செல்லும் அத்துணைப்பொழுதுமே கிராமத்து  
க்கு ஆசௌசமாம். ஆண்டு நான்மேவண்டியதன்று எ-று. ०

ஹாநாவதொழும் வங்யாரீது காஸௌவம்; நதது காலா  
வைக்கா.

எ-து. நனத்தானகற்றப்படுவது (ஞாதியாகாது) சுற்றமேயாயினு  
ரால் வருமாசௌசம். ஆண்டுக் காலம்வேண்டியதன்று எ-று. ०

காமலாநாவர்நாடு. பூ-குண்டாபெரளவாறி; தத் காமா  
வட்சிகவாணே வங்கவெஷாநஸுவிலுமிதங்க.

எ.து. காலனானங்களானகற்றப்படுவது பூரணைசொசம் முதலியது;  
ஆனாலுக் குறித்தகாலவோறி இல் ஆசெள்சம் முடியும்வழிச் சங்கவகா  
லத்திலே நானம் விதிக்கப்பட்டமையாலென்க எ.று. ()

சுவெந்தி தங்-ஆசெள்சனிபித்தம்:

சுவெந்தி தாநிஜிநநம்; இரண்ட், ஒன்றநம், சுடுறைநம், நி  
ஹாரணம், ரொந்தநம், வெ-குதகாளுவொஜநநம், குவிவெங்பக்கா  
வைநாகரணம், வெவினீகாரணாகரணநுவற திழஶவியாநி.

எ.து. ஆசெள்சத்தின் நிமித்தங்கள் பிறத்தல், இறத்தல், சுடுதல்,  
(பிரேதத்தின்) பின்செல்லல், சுமத்தல், அழுதல், ஆசெள்சியின் அன  
னம்புசித்தல், ஆசெள்சிகளோடுகலத்தல், செங்களஞ்செய்யாமை, சபின்  
மகரணஞ்செய்யாமை எனப் பத்துவகையாம் எ.று. ()

யயாவெங்கு ஹம்பூகே-அப்படியே சங்கிரகச்சலோகத்தில்:-

ஐ நிதீ-திதஹநாநயா நொவெநெ

வடுவபநலை நிஹானாஸாவக்குவெலோவெங்கு

குவியை திதீ-தகாந்தஹாநா

உஸ-ாவிவ வடுவபாடு-தீவிணைகு-யாஹு ஹம்கு றதி.

எ.து. பிறத்தல் இறத்தல் சுடுதல் பின்செல்லல் அழுதல் வபனஞ்  
செய்யாமை சுமத்தல் சுவத்தங்கை நிக்கமாகிய சபின்மகரணஞ்செய்  
யாமை ஆசெள்சிகளோடுகலத்தல் பிரேதான்னம் புசித்தல் என்பவைக  
ளினால் இல்வாழ்வாறுவடைய உடம்பு அசத்தியுடையதாய்க் கிரியைக  
ளிலே தகுதியற்றதாகும் எ.று. ()

(க) ஜநநம்-பிறப்பு.

ஜநநம்-ஷ-ஸு-ால், பா-த, குவபு-வ-ஸ, ஸ-வபு-வ-ஸவ  
வெநெத வத-வி-கு-ப:

எ.து. பிறப்புஞ் சினைபொழுகல், சினைவிழுதல், தீப்பிறப்பு, நந்பிற  
ப்பு என நான்குவகையாம் எ.று. ()

தது ஸு ரவுங் வத்சூஸ் பெய்ட்சூ. தின் குதிலூரணம்: பகுதியில் சூட்டியோடி வாதம் கூதிணப்பும் கவுப்பு-வைவு: இயல்லிரா வாதிஷ்டி ஸுவாவுப்பு-வைவு.

எ-து. அவற்றுட் சினையொழுகலாவது நான்குமாசம்வரை சினைவெளிப்படுதல்; சினைவீழ்தலாவது ஐந்தாமாரூபாதங்களில்வெளிப்படுதல்; அதன்பின்பு ஏழாமெட்டர்களான்பதா மாதங்களில் வெளிப்படுதல் தீவிரப்பாம்; பத்தாழுதாதியில் வெளிப்படுதல் நற்பிறப்பாம் எ-று.

ஸ்ராவ்வாதெள-ஷமுகல் விழுதல்கள்.

\* தசு கொத்தி வீரவேஷாக்தவு இரவுவெங்குமில்லாது செல்லவே

எ-து. ஆண்டுத் தாய்க்கு ஒழுகவினும் விழுதலினும் மாசுத் தொ  
கையளவுநாளிலாசௌசமாம். (०)

தயாகாதிகெ-அப்ராடுயோகாமிகத்தில்:-

ഒരു സ്ഥലം വേണ്ടി നടപ്പിലാക്കാനോ തുറസ്സിലെ ഭൗമത്തിൽ നാശിക്കുന്നതിന് അനുബന്ധം എന്ന് പറയുന്നതാണ്.

எ-து. யாதாவுக்குப் பெண்களுப்பமேனும் ஆண்களுப்பமேனும் மதியின் மரசக்கணக்கானாளாம் எ-று. (1)

பூர்வாக பூர்வத்தின் நிலையிலே சொல்லுதல் கூறுவது முன்வரையிலே சொல்லுதல் என்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இாதூஷவுலிநாபொதாதி,இாவஸாக்தி,இநயாதா

இல்லை என்று விடுவதற்கு விரோதம் செய்து வருகின்றன.

எ-து. தாப்க்குக் கருப்பமழி தவில் மூன்றுமாதத்துள் மூன்றுநாளம். அப்பால் ஆறுமாதம் வரை முறையே நான்கு ஜெந்து ஆறுநாளம். ()

கால்பிநாவரெக்டுதி இரவையெட்டுக்கு தி திரு; ஷ்டாவுவ வப்பு  
கும் இரவைவங்குறிநாமி; தாடுப்பீட்டுவ-குத்தகவிலும் தாஸாளசுவன்  
வவதி.

எ-து. இப்பக்கத்தில் மூன்றுமாதம்வரை மூன்றுஞாலும் ஆறுமாச ம்வரை மாசுக்கணக்காணாலும் ஆசெனசமாமென்க. ஆரை டத்மாகிய அதன்பின்னர்ச் சூதிகைக்கு யிதிக்கப்பட்ட ஆசெனசமாகும். [சூதிகை-உரியகாலத்திற் பிள்ளைப்பெற்றவள்] எ-து.

## தலைத் துவ-அதிர்றுனே:-

தாழ்டுக்கீல வருதிகள் பெறவேண் உதி.

அதன்மேற் சூதிகாசெளசம் என.

தது மீண்டும் வகையிலூசுத்தினாதி; வடங்கூத்துமிதி, ஸாதி நா  
தி; விதாஸுமிதலேஜத்துமிதி தயாகுஸூலவங்மவதி.

எ-து. அங்கனம் (தாப்க்கு) பெண்டிறப்பில் நாற்பதுள்ளாம்; ஆன் பிறப்பில் முப்பதுள்ளாம்; இரட்டைப்பிள்ளை சிறந்தவழிப்பிதாவுக்கும் அப்படியே ஆசோசமாய் எ-று.

**பயாலூட்டிங்-எங்கணம் மிருதியில்:-**

உக்காரியாதி நானிலும் முடிந்து பீலிவு வருத்தகை

தி<sup>க</sup> ரங்கவர்ம்புவெஜயன்விதாநாயகிலோகத் தீவு. இதி

எ-து. பெண்பிறப்பிற்குற்றுயக்கு நாற்பதுநாளாகும்; ஆண்பிறப்பில் முப்பதுநாளாகும்; இரட்டைப்பிள்ளை பிறந்தவழித் தங்கைக்கும் (இப்படியோ.) எ-து. ()

எ-து. இட்டைப்பிறப்பிலோ சுக்கிலத்துக்கு வாய்வினர் பிரிவண் டாகியபோது இரண்டுவடிவமாகின்றது எ-று.

யயா வெப்ப தெரு—எங்கனம் சுப்பிரபேதத்தில்—

உமாஸ்யதெகாவைவாய்நால்தெயிரா

ஸாக்ஷி-அவசியமாக்கப்படுவதைத் தீர்த்தப்படுத்துவது

எ-து. கருப்பையிற்கேருங்காலத்தில் எப்போது சுக்கிலங் காற்றி வரும் பிரிக்கப்படுகின்றதோ அப்பொது அது இரண்டுவடிவத்தைப்படை ந்து மெல்லவார்களின்றது எ-று.

(6) சொல்போன கணக்கை விடும்:

வாய்ச்சநாவெழங்கொலி நெய்யாலும் விடுவது தான் இதி.

எ-து. வாய்ப்பினும் (சுக்கிலம்) பலவாகப்பிரிக்கப்பட்டுமில் ஏற்றபடி பல்குழுங்களைத் தண்மையாகும் எ-து. (1)

ஸ்ராவபூரதை விதாங் ஸ்ராநபூரதைவுக்கு கீழ்க்கண்ட ஒன்றாக இருக்கிறது.

எ-து. தந்தைக்கு ஒழுகிலும் விழுதலிலும் னன(த்தாற்சத்தி)யாம் ஆதிகளுக்கு விழுதலிற்றுனே னன(த்தாற் சத்தியா)ம் எ-று. ( )

யாவு, அயர்தலை-நூட்டுபெ—எங்களும் பிராய்ச்சி த்தசமுச்சயத்தில்:-

## வொந்த வெள்ளுத் திட்டங்கள்

குருவுக்கு வணக்கம் செய்து நொடியில் தெருதி.

எ-து. அப்பிதாவுக்கு எங்கும் நான்மாம். ஞாதிகளுக்கு ஜந்தாம்மா தந்திதாட்சி நான்ம வேண்டப்படுகின்றது எ-று. (1)

கவுப்பை வு—அவப்பிரசவம்.

கவுப்பு வெவ்வேலியும்; இதனாகவோதனிருதலூங்காத செல்  
நாசம், தது சூதியொம் ஜாதி நாங்களும் மாங்கும்.

எனது அவ்பிரசவம் மூலகைத்து; இறங்குபிற்கதல் பிறந்திறத்தல் நம்பிறப்பு என்னும் பிரிவினால் அவற்றுள் முதலிரண்டில் கூடுதிகளுக்கு உடன்சுத்தி என்று.

**உதவுகிடமென்கிற சொல்லப்பட்டது:-**

பாக்டரிகளுடைய அடவையை விட்டு நாக்குணா திருக்கால் திரு

ஈ-து. திரணகருப்பத்தினுடைய விழுதலில் காணமென்றும் தன்மையைப்பற்றி நான்கத்தாலாகும் எ-று. என்ன

## காலீகவி—காமிகத்திலும்:-

வட்டுணர்தலைவு) நாஸரத்-ஸா-ஹிப்பா நாக்கஷனா திகா முதி,

எ-து. பூஷணகருப்பத்தினமீவில் கணப்பொழுதியல்பினாகிய சுத்தி நான் த்தாலாகும் எ-று. என

**ஈடு தாவரங்களில் - நூனைத்தினுவலியிலும்:-**

வூங்ஸினாகவுடன் கையெல்லையாகவுடன் தீக்கா: அது

எ-து. மூன்றாவது பகுதியில் விழுதுலால் கணப்பொழுதியில்லை என்று நம்பி சுத்தி நினைத்தால் கும் எ-று. என

விதாவுடையராலும் சூப்பானது

எ-து. பிதாவுக்கோ புதுநாளாசெனாசம் எ-று.

## கூடுமிகு த்தில்:-

விடுதலை காட்சியளிப்பதற்கு கஷைவட்டங் பேரவைக்கு ஜி உதவு

எ-து, தாய்தந்தையரிடத்திலும் தனமயனிடத்திலும் எப்பொழுதும் பத்தனளாசோசமாம் எ-று என.

வைஞானித்துறை விதுகளில் காதீநாம் வைவெட்டியாவது என்று நூல்களையும்.

எ-து. நற்பிறப்பிலோ பிதாமுதலிய ஞாதிகளனைவருக்கும் டூணை மென்றும் எ-து.

ஸ-ங்க ஸவு-குப்பிரசவம்.

வாய்வுறவிலோவி பதிவுவகைத் தியஃபி; தத்துக்கு  
மொஃப் சால்வாபெள்ளான் நகத்தேவு. ஜநதர்பெள்ளாவ்டெல் காஷ்டின்  
போன்ற காத்தான்ஸ்கூப்புமாசிஃப்.

எ-து. சுகப்பிரசவமும் முன்போல மூவகைத்து: அவற்றள் முதிர்ந்தினும் மரணுசெனங்கொள்ளப்படுவதன்று: ஐங்குசெனசமே அதுட்டிக்கற்பாலது. அங்குமாக அவப்பிரசவத்தில் ஞாதிகருக்கு உடனே சுத்தி எ-று. ()

பயாஜூதாவும் ராம-ஏங்கும் ஞானரத்தினுவலியில்:-

ஜீவநுஜாதொய்திடீடொழிழைதொவாஜாய்தெய்தி. [ஹதி  
சௌவாஸாவாங்நக்காவுவீங்வா-ஞு சூ] சௌவாங்மோவராத.

எ-து. சீவனுப்ப பிறந்திறந்தாலும் இறந்துபிறந்தாலும் மரணுசெனங்கொள்ளறக். ஐங்குசெனசுத்தையுடிக்க எ-று. என ()

சுதவை சுதாஷ-சாவாங்வீரனவீஜீதிநாம் சரிஷி ராஹங் வா-ஞு சௌவாஸாங்வியீயடெ.

எ-து. இதனுற்றுன் பத்துநாளுண் மரணத்திலும் ஞாதிகட்குச் சனாலுசெனங்ம் பிச்சாவிற் கழித்தல் விதிக்கப்பட்டது எ-று ()

பயாவஸாங்ருமூ- எங்கும் சங்கிரகத்தில்:-

சுதாஷ-சௌவாஸாங்ருபீடைசூசரிஷி ராஹங்வீஜீதெ ஹதி

எ-து. பிறந்தகுழந்தை பத்துநாளுள், இறந்திடின் பிச்சாவாவரையே ஆசெனங்ம் எ-று. என. ()

வி தாலூ- சஞ்ச-ஷபாவிமசஞ்ஜீதிதெதல்பு- ஹாதெவாஸி சா-ஶாரனையுலங் தருஹங்கு கெனை சூசௌவாங்வங்வதி.

எ-து. தந்தைக்கோ (குழக்கைபிறப்பு) பத்தாநாளினதாயின் மேல் இரண்டுநாளும், அன்று இரவின் கடைக்கற்றினதாயின் மேல்மூன் நாளும் ஆசெனங்மாகும் எ-று. ()

ததெவ-அதிற்றுனே:-

வி தாலூ-ஷு-வமலிஞ்ஜூதெதல்பீ ஞாதெதக்குஹங்வலக ஹதி.

எ-து. பத்தாந்தினதெதனிற் பகரிருதினமும், பத்திலன்றி ராப்பிர பாதத்தாயின், முத்தினமும் பிதாவுக்காசெனங்மாம் எ-று. ()

[பிரபாதம்-வைக்கை.]

நாடு “கவல்புவை ஸ்ரீதஜாதி வெள்ளுத் தூபிஶாளவங்கூடு<sup>க</sup> சூரூபம்; வாவவழுவை வெள்ளுத் தஜாதி வெள்ளுத் தூபிஶாளவங் வெள்ளுத் துதுக்கிணியாகிகள்” எதிவெக்கு உறுதெத: - “ஆவநுஜாதி” எதிவெநுதலெவந்தியாகிகள். நாயு “தவாகவல்புவை வெல்லுதி” எதிவெள்ளுத் தாபொள்ளுத் தூபிஶாளவங்கூடுபெளவு வியாயக காலிகாலிவெநுவிரோபாக. நாயு “தங்கிட்டுக்கவல்புவை வெல்லுதி ஆஸாமலையூரோண்டிவெள்ளுத் தாபொள்ளுத் தூபிஶாளவங்கூடு பெற்றுவெநுத்துத் தாபொள்ளுத் தாபொள்ளுத் தூபிஶாளவங்கூடு வெதுத்துயித்தாபொக்கு, வாக்குண்ட்டுவெநுத் தாபாவிடிய காலிகாலி வெநுவே கவல்புவை சராஹுயீருங்காலிடியத்யாவக்காம் கூபாக்குப்பாகு. உதிக்குமுறைக்கு வெங்கி ந.

எ-து. அஃதேல், “அவப்பிரசவத்திலே இறந்து பிறத்தலிற் சானாசௌம் உடன்கூத்தியாம். சுகப்பிரசவத்திலே இறந்து பிறத்தலிற் சாநாசௌம் பூரணமாம்” என இங்ஙனம் நியமிப்பது பாதோவென்னில், “கீவுனுப்ப் பிறந்திறந்தாலும்” (ஞான-வியில் மேற்காட்டிய), வசனமே என்க. “அது அவப்பிரசவத்திலுஞ் செல்லுமே” எனக்கொள்ளலாகாது; பூரணகருப்பாசத்தில் உடன்கூத்து விதிக்கிற காமிகாதிவசநம் மூன்துவிளின். “அற்றுயின் அவப்பிரசவத்தும் பத்துநாளுண் மரணத்தில் மிச்சநாள் விதி இல்லையாம்” எனவுங் கொள்ளலாகாது; வலியுடையதாய் சுசநங்காரணமாக வந்து தொடருங்கிற ஆசௌமம் நீக்கல்கூடாததாதலானும், பூரணகருப்பாசத்தை விஷயமாக உடைய காமிகாதி வசநம் அவப்பிரசவத்துப் பத்துநாளுண் மரணத்தை விஷயமாக உடையதென்று கூறலாகாமையானும் என்க, அதிப்பிரசங்கம் நிற்க எ-து. ()

ஸ்ரீ ஜாதி-நற்பிறப்பு.

ஸாஜாததிவிஶிவியும்; ஸ்ரீஜநநம் வாங்ஜநநநம். புயுஷி ஜாதாபாரி கந்தாயா ஸ்ராதுதுத்தோதுத்தூத விதாரி ஆநாங்காது-நகுபெளவங்.

எ-து. நம்பிறப்பு இருவகைத்து; பெண்பிறப்பு ஆண்பிறப்பு என. முன்னதிலே பிறந்த பெண்ணினது உடன்பிறந்தான், தந்தை, தந்தை யுடன்பிறந்தான், அவன்மகன் என்பவர்க்குப் பூரணுசௌசமாம் எ-று.

தயாகாலிகீக-அப்படியோகாமிகத்தில்:-

**ஹூத்ரவூத்ரவிதூஹூதெவாயவாஜூதபஃஸூதாஃ  
கூதீதாங்தீஷ்டாஜாதாவயாஸாவாங்புவிபீயதை ஹதி**

எ-து. தன்னுடன்பிறந்தான் தன்மகன் தங்ப்பனென் றின்னைவரல் லார் சூதியரென்க்கொள்க. சூதியருக்கு நன்றுபெண்பிறக்கின், ஒது மாசௌசம் உள்ளதாகாதே என எ-று. ()

**ஸ்ருதாவவி-மிருக்கிழிலும்:-**

**கநுகாஜநதெநலை ரத்ரவிதூதத்தீஶ்டாத்ருதத்தீஶ்டாஃ  
வீதாலிஹஸுதத்தீஶ்டாதாஸா-புந்திலஶாராது தஃ- ஹதி**

எ-து. பெண்பிறப்பிலே சகோதரன் பிதா அவன்சகோதரன் அவன் புதல்வர் பிதாமகன் அவன்சகோதரன் என்பவர்கள் பத்திராத்திரியி னுற் சுத்தியாகின்றார்கள் எ-று. என ()

**வ-ாஜநதெதாங்குஸாவி நதுவிவியாஃ; வ-ஞாங்குஸாஸா**  
**வி நஃ; துருஹாஸாவாவி நஃ; வக்ஷிண்யாஸாவாவி நஃ; ஹதி. ஸந்து**  
**வாராஷ்டிவய-த்தீஶ்டாவவிண்யாஃ; வ-ாண்குஸாவாவி நஃ; ததஃ;**  
**வாங்வதுவாராஷ்டிவய-த்தீஶ்டாவவிண்யாதொஷ்காஃ; துருஹாஸாவா**  
**வி நஃ; ததஃ; வாங்யாவதி வாயவரிஜூதாம் வக்ஷிண்யாஸாவா**  
**வி நஃ; ததஃ; வாங்யாவதி வாயவரிஜூதாம் வக்ஷிண்யாஸாவா**

எ-து. ஆண்பிறப்பிலே ஆசௌசிகள் மூவகையர்; பூரணுசௌசிகை ரூம், மூன்றாளாசௌசிகை ரூம், மூப்போதாசௌசிகை ரூம் என. ஏழு புருட்டவரையு மூன்ள சபின்டர் பூரணுசௌசிகள். அதன்மேல் ஐந்து புருட்டவரையுமூன்ள சமாரேதகர் மூன்றாளாசௌசிகள். அதன்மேல் பந்துத்தன்மையறியும்வரையும் உள்ளவர்கள் மூப்போதாசௌசிகள் எ-று. ()

யார்காவிரிகெ-ஊங்கனங் காமிகத்தில்:-

குவடுபாராட்சியாலூடுதச்வாமோந்தவாறுதயோடு  
தகொவித்ருமலைசௌவாரகமிவணுவாராட்சிகை  
தாழ்வுட்டுப்பகுவின்றீாலூவிஜாதாய்வொங்புவா  
உதி

எ-து. பூர்டருடைய மரண ஐனங்களில் அவ்வகெளகம் ஏழூ  
ரூட்சரையுங் கொள்ளப்படுவது, அதன்மேலும் ஐந்துபூர்ட்சர்வனையும்  
மூன்றுங்களாகெளக்காள்ளப்படுவது. அதன்மேற் பஞ்சத்தன்மை ய  
றியப்பட்டதாயின் முப்போதாகெளக்காள்ப்படுவது என எ-து. ()

ப-ஞ-ாவம்-பூரணுகெளகம்.

ப-ஞ-ாபெளளவிகூவஷபுாலூணாநாம் ஒஸாலூம்; க்கதி  
யாணாம் ஓாத்ஶாலூம்; வெஸூாநாம்வணுஷ்ஶாலூம்; ஶா-ஞ-ா  
ஓவளைது.

எ-து. பூரணுகெளகமுடைமையும் பிராமணர்களுக்குப் பத்துநா  
ஞும், அரசருக்குப் பன்னிரண்டுநாஞும், வசியருக்குப் பதினைந்து நா  
ஞும், சூத்திரருக்கு ஒருமாசமுமாம் எ-து. ()

தயாவகாவிரிகெ-தப்படியை காமிகத்தில்:-

விவே ஶா-ஷித்த-ஶாலூவாக்காதித்ரிய-அாத்ஶாவிகா  
ஒஸவஞ் காவிகாஶா-ஷிவெவ-பெஸூஶ-ஞ-ாதெ த்ருவகைவிகா உதி.

எ-து. விப்பிரனிடத்தில் பத்துநாளின்கண்ணதாகிய சுத்தியும், அந  
சனிடத்தில் பன்னிரண்டுநாளின்கண்ணதாகிய சுத்தியும், வசியனிடத்  
தில் பதினைந்துநாளின்கண்ணதாகிய சுத்தியும், சூத்திரனிடத்தில் மா  
சமளவினதாகிய சுத்தியும் ஆம் எ-து. என

ஸாயங்க-வெஹ-சவாயம்புவத்திலும்:-

பூாலூணாநாலூஶாலூவஷக்துாணாம் ஓாத்ஶாலூகா

வெவெஸூவங்வஷ்ஶாலூவஷாலூதெ உதி ஸர்வி நாதா.

எ-து. பிராமணர்களுக்குப் பத்துநாளும், கூத்துரியர்களுக்குப் பன்னிரண்டுநாளும், வைசியனிடத்துப் பதினேந்துநாளும், சூத்திரனிடத்து அல்லதே முப்பத்துநாளும் ஆசோசமாம் எ-று. )

வெ-ஏ செல்லெஷுப்பிரபேதத்திலும்:-

ஆசாஹாஸ்ராஜிவிட்டப்புரவூரையாசாஹாஸ்ராவவூரை

வெஸ்ராவவூரைக்கத்திரையாசாஸ்ராவவூரைவொவுதெ.

எ-து. விப்பிரதுக்குப் பத்துநாளாலும், அரசனுக்குப் பன்னிரண்டுநாளாலும், வைசியனுக்கு ஒருபகுத்தினாலும், சூத்திரனுக்கு ஒருமாதத்தினாலும் சுத்திசொல்லப்படுகின்றது எ-று. )

ஷட்டுவஸ்வூரைமாதத்தெர-சட்டசக்சிரகலோத்தரத்திலும்:-

நாயிகார்சீஹ்ராஸ்தாநவஸ்ராஹவைவீஶிஜஃ

யாசாஹங்ராவவெஸ்ரவெஸ்ராவவதூஷபாஹக

நிவத்திடுதஜவயூராதிரையுதெடு காலைநையத்துத். ஒதி

எ-து. அத்துரிசன் பத்துநாள்ரும், அரசன் பன்னிரண்டுநாள்ரும், வைசியன் பதினேந்துநாள்ரும், முயற்சியினுள்ளீக்கப்பட்டசெபதியானங்களையடைப் பூத்திரின் மாசத்துள்ளும் அனுட்டானத்தில் அதிகாரமில்லாம்ரே எ-று. என.

செச்வாரூ தீவெஷு-செவாச்சிரமபேதம்-

கவூஷவண்டுப்புப்பாதாஸாவாவாயு சூத்ராவெஸநவாகொ  
வொஹவதி: யாஹவூஷவாரிவாநவேவூஸாநாவாலிநாங் வஸ்ரு:  
ஸெள்வதி: ஸ்ராவூவூநகாவி கவூஸங்கொவா: ததுகொவெ வர  
இரண்டாஹாவாகி.

எ-து. இந்தவருணத்தைப்பற்றி வழங்கும் ஆசோசத்துக்கும் நிலைத்தன்மையிலல், சுருக்கமுண்டாகின்றது. எங்கனம் பிரமசாரி வானப்பிரஸ்தன சனனியாகி என்பவர்களுக்கு உடனசத்தி. இல்லாழ்வானு

க்கு என்றால்து சுருக்கமில்லை; அவனுக்குச் சுருங்குதலிற் பிரமாணம் பின்னம்பால் எ-று. ()

ஏ த-ஞ-டாகிவிவண்டாநாம் பெரவாவுமூவதெநபரிவா ஶப  
இல்லீகாரைவதி, வையவிடோடி நிவடான்கூவி ஷடி கார்த்துவா  
தாவிடுவேந லுதிவண்டுவையி வாது கூவாயுக சூஊயா  
நாகிநதி குருதின ஜுநா அவன்தி.

எ-று. நான்குவருணத்தாருக்கும் கைவாகமத்தைப் பற்று தலினால்  
சிவாச்சிரமங்கொள்ளும்பழுப்பிச் சமய விசேட நிருவாண ஆபிரேக்யாகி  
ய நான்குவிதத்தினால் வருணந்தோறுஞ் சமயி புத்திரன் சாதகன் ஆ  
சாரியன் என்னும் பெயருடைய சனங்கள் முறையான் ஆசின்றார்கள்.

**உதுங்கிதமாக்கத்திற்கொல்லப்பட்டது:**

வஸ்தியீதிக்கிதமெழுவவூயுக்காந்தாமார்தாவூதா

ஏ தாய்டாவஸ்வாதி தாவண்டார்தாவுதியோறுபராந்தாஃ ஹதி

எ-று. சமயியும் புத்திராலுஞ் சாதகனும் அப்படியே மற்றைய ஆசா  
ரியனும் என நான்குவருணங்கள் இருந்தன. (அவர்கள்) தமது சிதி  
வழியே ஒழுகுகிறவர்கள் எ-று. என ()

தது ஏதுங்கிவிவண்டுவாயுகாஊயாடுயோஃ ஹதி  
வஸ்துகிடி ஶாத்தி. வையிவாதுகூக்கொல்லுவ இஹாரெ  
வ காந்தெழுவெஷ்டு வதின்டாதூகாரெனாவஸு நகநாவிச் செங்  
கொஹஃ.

எ-று. ஆண்டு நான்குவருணத்தாருள்ளுஞ் சாதகர் ஆசாரியர்களுக்கு  
குடன்சுத்தியாம். ஆதைசௌர் மகாசைவர் அனுசைவாகளுள்ளே  
சமயி புத்திரர்களுக்கோ வருணத்துக்குச்சொல்லிய ஆசெளசம் என்று  
வது சுருங்குதல் இல்லை எ-று. ()

கவாணாபெவாநாவீவெல்கொவி.

அவாந்தரசைவர்கள் து ஆசௌசச்சருக்கம்.

கவாணாபெவாநாஞ்சூவையிபோத்ருசமொழுங்கவை  
வெங்கொவி. வோத்ருக்ஸூவைவட்வண்டிடாவுடுஜா காவு  
வெங்கொவி பெவாவு.

எ-து. அவாந்தரசைவர்களுட் சமயி புத்திரர்களுக்கு ஆசௌசம்  
சருக்கமாம். எல்லாவருணத்தாருள்ளும் புத்திரனுக்குப் பூசாகாலத்,  
தில் உடன்சத்தியாம் எ-று. ०

தது வெலையிதொவி அவியாஃ; வெலையாவாவீதோதுவ  
ராஃ; ஶரிவகசிண்ணஹிராதாபெருதி. தது வெலையாநாங் வெலையிதாங்  
நித்ராநாத ஜவ யூாநலோது வதாங், ஹாநாந்டிராந ஜவ பார  
யணாநாங், செவாலயகரிடாவி தாநாங். கவாணாபெவாநாங்  
வங்விலங்கிராது சூபெளாவு. செவாலுபெவலியிவக் கை  
இாஜ்டாவுபெதாவி ஶரிவகெகங்கயட்வதாங், அயாவாவாலேபுரா  
தீ ஒவைசீமாநாந்டாநவதாங், கவாணாபெவாநாங் அதீயா  
நாவிலங்கிராது சூபெளாவு. ०

எ-து. ஆண்டுச் சமயிகளும் இருவகையர்; சந்தியாவந்தனத்துமாத்  
திரம் பற்றுவையர்களும், சிவகிரியையில் விருப்ப முடைபவர்களும்  
என. அவருள், எப்பொழுதும் நான் செப தியான மாத்திரமுடையவர்க  
ளும், நான் அனுப்தான சேபங்களிற் பற்றுவையர்களும், தேவாலய  
க்கிரியை நீங்கினவர்களுமாகிய அவாந்தரசைவாய்க்களன்னும் முதல்வ  
கையினராகிய சமயிகளுக்கு இருபத்தெந்திரத்திரி ஆசௌசள சமாம்.  
தேவாலயத்தில் விதிப்படி கூட்டல் மெழுகல் முதலிய சிவத்தொண்  
வையுடையவர்களும். சரியாபாதத்துச்சொல்லப்பட்ட அடிமைமார்க்  
கத்தைபனுட்டிக்கிறவர்களும் ஆகிய அவாந்தர சைவர்களன்னும்  
இரண்டாம்வகையினருக்கு இருபதுாத்திரி ஆசௌசமாம் எ-று. ०

யുഓകാഴി കെട്ടു— അപ്പറ്റിയേ കാമിക്കത്തിലുമ്:—  
ശ്രീവക്രൈസ്തവരാത്രാഡയത്തിലും, ഗാഹാകാഴി സ്വന്ധനതാരി

எ-து. எந்தச் சூத்திரார் விபூதிமுதலியவற்றேடு கூடியவராய்ச் சிவகி  
ரியைபிற் பற்றுடையவர்களோ அவர்கள் இருபதுத்தினங்களாலும் மற்ற  
வர்கள் இருபத்தெந்து தினங்களாலும் சுத்தாராண்டர்கள் எ-து. ()

உதி ஸிவஜீராந்தேயாயவூம் போகுதா வளிமத்தே  
ஸிவகசித்தபெறுதலுக்கி, “பெரு” உதுதந சுவாரீசுரவிதா  
கடநுக்காஃ.

ஏ-து. இங்கே கிரின்பவடிவினர்கிய சிவபெருமானது ஆஸ்திரை மிக்க மன அமைதியுடையதும் மெல்லியதும் நன்னீர்பதுமாகிய துடைப்பத்தினால் மெல்லக்கூட்டுதலீசு செய்வதனும் சுத்தமான கோழ யத்தையெடுத்துச் சிவாலயத்தில் மெழுகக்கூடவன். தனது தோட்டத் திலுண்டானபூக்களால் எடுத்துச் சிவனுக்கு மாலையைக்கோத்துச் சிரத்தை பத்திகளோடு கூடியவனும் அவன் கொடுக்கக் கடவன். தோத்திரப்பாமுதலிய அடிமையார்க்கம் எல்லாவற்றையும் அவன்செய்யக்கடவன். என்று சிவஞானபோது சங்கிரகத்துச் சொல்லப்பட்ட அடிமை மாரக்கமானது சிவகிரியை என்னுஞ் சொல்லினாற் சொல்லப்பட்டது. மற்றவர் என்ற இதனால் அடிமையார்க்கம் நிங்கிய மற்றையோர் சொல்லப்பட்டார்கள் எ-ற.

எ-து. விசேஷத்தைக்கும்யாற் சுத்தி யுடையராய் விபூதி ருத்திராக்கந் தரித்தவராய் மகேச்சரபூஷசுடையவர்ராபுள்ள அவாந்தரவைவர்களாகிய புத்திரர்களுக்கு ஐனாந்த்திலும் மரணத்திலும் பகுனைந்துங்களாகென்ற சமாம் எ-று.

தலைகாஷாதிசெ-அது காமிகத்திற்சொல்லப்பட்டது  
யெவளோஹஸராஃஸ-அ-நால்ஸா-ஒ-நக்டயாரினை  
தெட்டிம்வசுஉநாவெலை-ஏஸ்ராப்ளி-வாநாதவா-ஏ-தகை அ-தி.

எ-து. ஓந்தக்ஞகுத்திரர் விபூதிக்ருத்திராகஷங். தரித்தவராய் மாகேசரா ராபுளரோ அவர்களுக்கு மாண்புஙனன்களில் பதினைந்துஊளினற் சுத் தியாகும் எ-து. 0

[“இாலெஸ்ராங்” முதிர் இலெஸ்ராவு-குஜராட்டுப்பில் யை-கி. எ-து. மாகேசவரர் என்பது மகேசரணைப் பூதிக்கிண்றவர் எ-று.

வஸாயலை-வெறு-கவாயம்புவத்திலும்:-  
தினங்காட்சிவதூதாக நானோ பெரளவுங்கதீர்க்க வேண்டும்.

எ-நு சிவலிங்கம் பூசிக்குஞ் சிவாகத்தாக்களுக்குப் பதினைந்துஊள்ள  
நெளாய்வோன்க என் எ-று. ( )

ஞாநசதாவருாகிவி-ஞானரத்தினுவலியிலும்-  
கூகிழுப்புக்காலேநாடுந்துயிலும்பாயணக்  
தீக்கிராஸ்ரவிவுவுடு-இப்பெருக்காஸ்ராஸ்ரந்துயா உதி.

எனது குத்திரண் முறையின்பண்ணைத்தவணும் குலத்திற்குரியில்லை, எட்டியாழுதாக நருமத்திற் பற்றுடையவினும், திசைக்குப்பற்றவினுமா யின் ஒருபக்ஷவிக்காள்க. அல்லாவிடின் ஒருமாசங்காள்க என்று.

பூ வாரிசெவு கந்து பெஸ்வலயாஸ் நிவடாணால்லெடி  
கொசு(பெஞ்சு)ள். ஸடிய விஶேஷத்தினால் ஸங்கவதெராவி ஸதியி  
பொது கவீரா(பெஸ்வல ஜோது) பதூபெரளாவாயு) கவாக்டாபெஸ்வல  
ஞவுங்கொவரி; ததும்கொசெவு பூலோணாஹாவரக்.

எ-து. பிரவர அந்தியசௌவர்களுக்கோ நிருவாண அபிவேகங்கள்  
நிதிக்கற்பாலன. சமயவிசேஷத்தங்கள் உள்ளனவாயிலும் துச்சமயி புத்தி  
ராசனங்குத் தத்தஞ்சாக்கிக்குச் சொல்லப்பட்ட ஆசௌசம் அவாந்தர  
சௌவர்களுக்குப்போலச் சுருங்குதலில்லை: அவருக்குச் சுருங்குதலிற்  
பிரமாணமின்மையால் எ-று. ()

நந-ஏ “க-ஜோபெளாதாங்காபெளாவுங்கிராங்கு-ஏதும்  
காலி அள. இ சூாதிலூடுதிச்சி கவாக்டாபெஸ்வலயு) விலையிப்பாது  
ககவாவுமேயைதாபெளாவாயு) ஏங்காபெளாவே க”... திரவாயு) குடைவு  
இ திரைக, த; ஸடியவிசேஷத்தின்வடாணால்லெடி காநாசியி ஸி  
வாஸர இதயா தங்குமேயைதாபெளாவாயு) கலாவடி கநிரவைநீய  
கவரக். கந்துயாலுஷு ஹாரி வாதபூஷுவஸ்ராவர்தாசியி வங்கு  
பெளாவாலாவபு வங்கு.

எ-து. அற்றேல் “கவிபுகத்திற் கிரமாசௌசமுங் குணசௌசமுங்  
தூரத்திற் நள்ளப்பறிவது என்பது முதலிய மிருதிகளால் அவாந்தங்  
சௌவனுக்குஞ் சமயி புத்திரத் தன்மைபைப் பற்றிவரும் ஆசௌசங்க  
குணசௌசமாதலால் தள்ளப்பறிவதெயெனில், அற்றங்று; சமயவிசே  
ஷ நிருவாண அபிவேகங்களோ சிவாச்சிரமங்களாதவின் அவைபற்றி  
க(குறையும்) ஆசௌசங்க கவிபுகத்திலுந் தள்ளப்படாமையி ணன்க.  
அல்லாக்காற் பிரமசாரி வாணப்பிரஸ்த சந்தியாசிக்கட்கு உடன்சுத்தியி  
ன்மைபற்றும் எ-று. ()

ஸி வாஸரு கீவு - கீவாச்சிரமத்தின் உண்மைத் தன்மையிலும்  
காசிகாசிட்டு காணங்யயுரு - காமிகாதிப்பிரமாணம் எங்கனம்-

ஸி வாராந்திலாராந்து ததுசூசரிவாஸரு இனிலெடி வினா.

எ.து. சிவகிதங்களையறிந்தவர்களுக்கும் அப்படியே சிவாச்சிரமதி நூலைச் சேர்க்கிறவர்களுக்கும் என. எ.து. )

ஸ்ரீவிவுபரமீஷ்வரி-கிவதகுமத்திலும்-  
வஸ்திராடி கலைவனங்காந்தாரிவாபூரி நிட்டெஷ்வினா  
ஸ்ரீவிவுபரமீஷ்வரி-கிவதகுமத்திலும்-  
வஸ்திராடி கலைவனங்காந்தாரிவாபூரி நிட்டெஷ்வினா  
ஸ்ரீவிவுபரமீஷ்வரி-கிவதகுமத்திலும்-

என்று, சிவாச்சிரமத்தைக்கேருந்த எல்லாவருணத்தார்க்கும் அறம் பொருளின் பவீட்டின்பொருட்டுச் சிவபெருமானுற் சிவதருமங்கள்சொல்லப்பட்டன. பிரமாண இங்கு சுத்தியியலும் வைகியலுகு குத்திரலும் நால்வருணத்துப் பெண்களும் சிவாச்சிரமத்துக்குரியராவர். பிரமாநி கிருக்கல்தன் வானப்பிரஸ்தன் சங்கியாகிபெண்பவருஞ் சிவாச்சிரமத்துக்குரியராவர் என்று, வன.

நிலா கணத்தின் தீவிரி தூரமே.

கிருவாண் கீழ்க்கண்ட தாரங்களைச் சொல்லப்.

எது அற்றேல் நிருவாணதீக்விதருக்கோ ஆசோசமில்லேயே. சிவ ஸிரத்தைத் தரித்த இவனுக்கு மரண ஜங்குசனாசில்லை. சிவசமய த்தினிற்கிறவனுக்கு ஸித்தியகருமத்திலெப்பொழுது மாகோச மில்லை. காபியகருமஞ்செப்தலிலாசெளமாம். அதுவும் நான்ததா ணீங்குகின்ற து. என்று காலோத்தரமுதலீயவைகளில் நிருவாணதீக்விதருக்காசெள சமில்லாமை விளங்கப்படுகின்றது. மீண்டுமவைகளிற்குடேன் அதனுற றீசைத்தெற்றக்காகளாயி இயக் கௌக்காலேயாசெளசங் கொள்ளப்பட வேது என்றந்தரூடக்கத்தனவற்றால் அவர்களுக்காசெளசமுண்மையும் விழுங்கப்படுகின்றது. அங்கனமாக எல்லா வருணத்தினுட் சாதகா சாரியர்களுக்கு உடன்சத்தி கற்பித்தல் பொருந்தாதேயென்னிற் (பொருந்துமாறு) கூறப்படுகின்றது. இருவகைசனங்களுக்குஞ் சிவனும் செய்யப்பட்டமையிற் பிரமாணமாதலுண்மைபால் நிருவாணதீக்விதருக்குத் தாரதம்மியங்கற்றித்தலில் ஒன்றேருடோன்று மாறுபாடு பரிகிரிக்க ற்பால்து எறு.

கூடிருவ பூர்வாகாதாகதாவல்களாக அமரங்காராவா  
வெய்ம் விடப்பட்டிவத்தின்கூட்டுவ), நிலக்கணத்தின்காயாம் மரிவுயிலை  
வராகவுமிகுஷன்கால் வா, வராகவுமிகுஷன்கால் வா வா  
வராக தழியவுடன்கொக் கால் வா, வராக தழியவுடன்கால் வா, வராக  
கால் தழியவுடன்கால் வா (கெஞ்சன்கால் வா), வராக தக்காவ  
கால் வாவுடன்கால் வா (கெஞ்சன்கால் வா), வராக தக்காவ

எ-து. இங்குமே பாலதூரரத்தினுவல்காரனான சங்கராசாரியர்களால் விசோதத்தைக்கொற்றி நிருவாணத்தையிற் கிவத்ருமலோகத்ருமங்களைச் சாருதலாற்றுன் லோகத்ருமினியிலும் சதாகிவலோகத்தைப்படி அதன்கிமுலகத்தையுடன் சார்தலாற்றுன் ஆசெனசத்திற் ரணிப்பரகம் அஃதின்மீகளாற்றுன் வேறுபாடுகற்பித்து ஆசெனசமுண்மையின்மை கூறும் வசனங்களுக்கு ஒன்றேருடொன்று மாறுபாடு பரிகிரிக்கடைப்பட்டது எ-து.

தயாறு சரிவயப்பிடின்றை தீக்குதி தாநாமாண்ணாப்பிலாத்து மாக்கு  
மொக்கையிடுண்டாத்து தாநாக்கு தங்கியது நடவடிக்கை: இலாக்குமிகு  
ன்றை தீக்குதி தாநாமான்பூர்ய்யூர்க்கு காலதாம் வாட்டுப்பிரஸ்தா  
காராஷி தாநாமாநிவாண்தீக்குதி தாநாக்கு வாட்டுத்தகரைவிலில் திலூபி தாம்  
சரிவயப்பிடின்றைத்தாநாமாத்துவம்பேந டெநலியாவி வெழுப்பிஶொநா  
உதுங்குதி நாமாவவளந்<sup>1</sup>

எ-து. அங்கனமே சிவதருமினியாலே தீக்கிக்கப்பட்டவர்களுக்குச் சுதாசிவாதியுலகம்: லோகதருமினியாலே தீக்கிக்கப்பட்டவர்களுக்கோ கிழுலகம்: லோகதருமினியாற்றீக்கிவிக்கப்பட்டவர்களுள்ளுங் தனிப்பாக முடையவருக்கு உடனேசுத்தி. தனிப்பாகமொழிந்த நிருவாணதீக்கிவிதருக்கோ ஆசோசமுள்ளது. என்றிருந்தது. சிவதருமினிதீக்கை முதலியவற்றைப் பற்றுதலாற்றுன் யாழுமுடன்சுத்தி கூறியது. எனவே பொருந்தாமையிலதாயிற்று எ-று. ()

“நாடு தலையெட்டாம்பாடு தகரைவில் தட்டாம் நிவாசா  
ண்தீக்குதி காநாக்கியதில் நாம் குசெனாநா<sup>2</sup>? இதிசெல, உறுதெ:  
குதிசெலை உம்பால்செலை காந்தெலை வசுவாணா செலைவஷி-<sup>3</sup>  
வெவைவுவிதெட்டாம்து விதைவில்குசெனாநா.

எ-து. அற்றேல் அஃதாக எவர்களுக்காசெளசமுள்ளதோ அந்த நிரு  
வரண தீக்கிதார்களுக்கு எவ்வளவுநாளாசெளசமென்னிற் சொல்லப்படு  
கின்றது. ஆதிசைவ மகாசைவ அதுசைவ அவாந்தர சைவர்களாகிய  
அனைவருள்ளும் (நிருவாணதீக்கிதார்களாகிய) அவர்களுக்கு முன்றுநா  
ளோ ஆசெளசமாம் எ-று. ()

உதுங்குதி மொநாமார்சினாவா வெய்க்குப்புராயப்பித்தவாறாது யெ:  
நாவியல்லுப்புர்ய்யூர்க்கு காலவால்லாத்து தீவி வாதி தீக்கா உதி,

எ-து. திரிவோசனகிலாசாரியராற் பிராயச்சித்த சமுச்சயத்திற் சொல்லப்பட்டது எ-று. ()

எ-து. எவனுக்குத் தணிப்பாகமில்லையோ அவனுக்கு முன்றுள்ளியல்பினதாகிய சுத்தியாகும் என

கார்டாக்குத்தார்ட்த்திலும்-

குஹநு ஒரங்கிக்குத்தூரை இதய்க்காஷமிகிதத்துயம்

வத்தெட்டுமுந்தி துணை கூத்துரைப்பதை வாடுவகூதி.

எ-து. முன்றுள்ளவரை நாடோறும் அந்தர்யாகஞ் செயற்பாலது. நாள்நாளிலே சித்தியகரும் அவனுல் முன்போலச் செயற்பாலது என.

நவ “சுத்ரகுந்தய்க்காஷம் பூ தீவாழுகெ, நவாடுதகம் வியீபதெ” உதிவாசுய்; சுஂதய்க்காஷவியாநவூ ஹாவி நாஸ்து தரீடுதவாடுதகச்சிக்கூக்க. நவ “வூடுதகெவஸயிநாம் வைவி ய்காஷமெஸுவவிலுத்தயா சுஂதய்க்காஷவியாநங்காஷவாந்” உதிவாசுய்; சுஂதய்க்காஷவியாநவூவி தகுதது வையாமும் உவாங்கெநதநிதோதாம் சுபாக்குபாக். “தஹிடு உமய வியவுவநாநாலீவி பாஸ்ராவில்லாயாக் கூபூரீணு” உதிரெகை, ந; ஹக்குநாநமெவாஶு காஷ்டு சுநாஷ்டுநாஹுமாம் ஏவ மொவைகூஃ.

எ-து. இங்கே அந்தர்யாகம் உணர்த்தப்படுகின்றது. ஆசௌகம்விதி க்கப்படவில்லையென்று சொல்லுதல் தகாது, அந்தர்யாகத்தை விதித்தல் தண்ணீப்போயித மரண ஓனநத்தையறிவிப்பதாதவின். சமயிக்குப் புறப்பூசைதானே விதிக்கப்பட்டமையால் ஆசௌகத்திலுட்பூசைவி தித்தல் பொருந்தாது என்றஞ் சொல்லுதல் கூடாது. உட்பூசைவிதித் தலும் அங்கங்குப் பெரும்பான்மை பெறப்படுதலின் ஒழுத்தல் கூடாமையால். அற்றுயவழி இருவிதவசனங்களும் ஒன்றேபோன்று முறைதலின் அப்பிரமாணமாம் எனில் அற்றன்று; பத்திரூனவைராக்கியங்களின் முதிர்ச்சி முதிர்ச்சியின்மைகளால் வரையாறை பொருந்துத வின் எ-று. ()

உத்திரவுக்காக காமிக்கிற சொல்லப்பட்டது.

ஈடுத்து சுரங்கமிருவாயூடிடெட்டு நீது தலைத்-வா  
யபாவேசுத்து உலவுக்கெதுக்காய்க்குமையிதாவத்தும் இதி.

எ-து. பத்திருங்கலைப்பொக்கிபொவது இவ்வசஞ்சளான்றுவது எவ்வுக்குச் செல்லித்துவில்லை அந்தச்சமயியினும் பூசை செய்யப்படவிடு என்ன எ-று. (1)

இங்கேயிருக்கிறவையிடமிருப்பதால் தசை கிடையாதலென்று கூற வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்.

ஈ-து. எவ்வளக்கு இந்தியமுறைம் மந்தமாயேனும் மந்தரமாயேனும் ஆகுமோ அவனுல் அந்தர்ப்பாகமுஞ் செயற்பாலது. என் எ-று. ()

தலைாள் குழிசெப்பால்டிடி-ந வத்சடிச்வீசெவல  
ஷ்டி-பூர்ப்பிரஸ்துமி கா நாம் திவான்தீக்குதி தா.நாம் திரு஗்ர.து.  
கு.செலளவும். கலாங் தா.கெ.செலவுவதி-ஸகபி நூலங்கீழுாவர்தி  
இா.துவதஃபஞ்சுவிலங்குதி தி.ம். சரிவககிர்மா.தலையு.ஸு.கிருநா. வி.  
ஸுதிலி.ந. கு.செலளவும் வட்டு கலைப்புதூர்பால்டி.ந. உ.தி.நிரவா.பி.

எ-து ஆதவர் ஆதிவைவர் முதலிய நாலுக்காவர்களிற் ரணிப்பாக பில்லத் திருவாண்தேவிதநுக்கு முன்றாறுத்திரியாகௌசமாம். அவா ந்தரங்கவருட் சந்தியாவந்தனமாத்திரமுடைய சமயிக்கு இருபத்தை ந்துநாளாம். சிவப்பனிபற்றிய சமயிக்கு இருபத்துநாளாகோசம். புது திரானுக்குப் புதினைந்துநாளாகோசம் என்றிலிற்றணி பில்லை. எ-று ()

மாதாந்திர

உடைத்திரகண்ணிகை.

வனவார்ஷிக சுதாமலை துரைகளை விடுவதற்காக விரும்பும் பூசை

எ.து. இவ்வாறே உருத்திரகண்ணிலகசனுக்கும் ஆட்டிபவன் முதலிய ஐந்து அசாரியர்களுக்கும் பதினைந்துநாளாம் எ.து. ( )

தலைக்காலிகள் அது காமிகத்திற்சொல்லப்பட்டது

துவியேவாக, அதற்கால் வதுமானம் விலை ஸ்திரங்கள்.

எ-து. அவ்வாறே உருத்திரகண்ணிகபி லும் ஜங்கு ஆசாரியரிலுள்ள கொள்ளப்பட்டது என எ-று. )

வாய்மையின் நதாராதி சுக்ரீ நானு தாழ்ப்பாலுமே கூட

ஏ-து. சந்திரங்கனத்திலோ ரூத்திரகண்ணிக்கக்குப் பதினாறு நாடு  
கொள்ளப்பட்டது எ-று. (1)

**தழுயா:-** ஜ் ஸாபேலன் வங்கிதாடீஸன் வங்கி த-ஏக்-ஸாவெ யா-க்கு  
கி ஹ.கி:

அது எங்கும்:- ஐந்துசௌசமூழ் மரணசௌசமூழ் பதினாற்களிலிருந்து சுத்தியாகும் எறு. (1)

காலிருது வந்தாராய்க்கண்ணாம் நாளைதி,- “நதுக்கொலைக்கூடுதல் பெறவுமாய்க்காவும்பரிசீக்குடியிலோ: தயார்டன் பழிக்குப்பெற்று போன்று தமிழ்க்காலைப்பேசிக்கிட்டதால்” என திருநகர் நினைவு.

எ-து. காமிகத்திலும் ஐந்து ஆசாரியர்களுடைய நாயங்கள். “ஆகிளர் ன் மாத்தகன் பாவோன் ஊதுவான் முரசகொட்டிலான் (என்பவர்) ஐந்து ஆசாரியரைச் சொல்லப்பட்டார்” என்றுசொல்லப்பட்டன எ-று.

குருவிலிருத்து, மீண்டும் காலியாக சூப்பாக நூல்களை விடுவது

எ.து. ஆகமங்களில் விதிக்கப்பட்ட தமிழ்ப்பாடலை யறிந்தவர்களுக்குப் பதினேந்துநாசேளசமாம் எ.து.

தனிச்சுராதி செல்-அது காமிகத்திற்சொல்லப்பட்டது

பாவமாநவிழாங்கு அக்ஸரிவாஸ்டரி நெட்வினை ஆக்டி-

ତେବୁନ୍ତାକୁ ହାତ ଦିଲିଗର କିମ୍ବା ରୋଗରେ ପାଞ୍ଚ

வெஶவாஸாலா அடிவிகா.

எ-து. சிவகிதங்களையறிந்தவர்களுக்கும்படியே சிவாச்சிரமத்தைச் சொருகிறவர்களுக்கும் என. தேவதாசிகளுக்கோ இருபதுஞ்சளினுற் சுத்தி எ-று. ()

தவெயவாகாறி எஃ-அப்படியே காமிகத்தில்:-

இவ்வெஶவாஸாலா அடிவிகா மூலம் சீதீச தா. உதி

எ-து. தேவதாசியிடத்தில் இருபதுஞ்சளினுற் சுத்தி சொல்லப்பட்ட து என எ-று. ()

வஷாஜூ நெந்த-ஏ தெவாவாஸாலா பெஶா இவ்வெஶவாஸாலா உதி

எ-து. சந்திரநூனத்திலோ தேவதாசியினுசௌசத்தில் வேறுபக்கங்கள் சொல்லப்பட்டது என எ-று. ()

யயா: எங்கனம்:-

ஐதா பெஶா இயித்தா பொலா இயங்கா வெந்த ஸரா-பு) சீ உதி.

எ-து. ஓன்மாசௌசமும் மரணுசௌசமும் பதினெஞ்துநாளினுற் சுத்தியாகின்றது என எ-று. ()

வாயாலை-ஏவவிரா-பு கந்தி அடித்தா விவெஶா இப்பு பரிசுக்.

எ-து. சுவாயம்புவத்திலும் உருத்திரகண்னிகை முதலியவர்களுக்கு விசேஷங்காட்டப்பட்டது எ-று. ()

யயா: ஏ-பு ஸாய்மணிகா நா-கா-கு பெஶா இயங்கா து பொ இம், தவவிழவாவீநா அவ்கா இசிசெலா வகம், விடி-ஏ வா வகா வீநா அபாவா வகவிவை உதி.

எ-து. எங்கனம்: ருத்திரானுடைய கணிகைகளுக்கோ ஆசௌசம் பதின்மூன்றாணாம். தபமுடைய தேவதாசிகளுக்கு ஒருபக்கமா சௌசமாம். விட்டு இயாகினுடைய அடியாணதியர்களுக்குப் பதினெஞ்துநாளாம் என எ-று. ()

காதிகார-பு மணி காவா-கு வப் புது யயா: காமிகத்தில் ருத்திரகணிகைகளுடைய இயல்பு சொல்லப்பட்டது எப்படி:-

எ-து. பிராமணரூட் கிரேட்டரே! முன்னே சிதவந்தாருவன் ததில் வி  
ரேநூதத்தின்பொருட்டு என்னுல் முன்னே சிறந்த வடிவத்தையன்றிது  
புகுதல் செய்யப்பட்டது. அங்குள்ள முனிபத்தினிகளென்கிணக்கண்டு  
ஆதாரத்தோடு பொருத்தவர்களாய்க் காமத்தால் வருந்திக் குழலவிழு  
டைநெகிழு ஆதாரத்தோடு நாம்பாரத்தத்துலை கருத்தரித்தனர். அக்கரு  
ப்பத்திற்கோன் வினவார்களே உருத்திரகணிகைகள் என ஏ-று. ()

குத்தாவாஸாந்தி றணிகரநாம் செவ்வாலீ தாங்ஸா-  
பேந்தாவாஸாந்தி தாவாஸாந்தி பெரன் டாங்கார் ஜெவ  
ஐப்ரிக் தா:

எ-று. இங்கே அந்த ருத்திரகணியக்கள் தும் தேவதாசிகள் தும் இப்படிப்பும் அவர்கள் து கிரியையும் அவர்கள் து ஆசௌசமும் விரிவாகக் காரணத்திலே காட்டப்பட்டது எ-று.

யോഗഃ—ഒന്തണമ്ഃ—

## ବେଶବାଦେଣା ଅଛି ଯିତା,

இங்குநல்லபாக்ஷனாமெவஷஞ்சைக்கூணி மூற்பாக  
 தண்டாமாநயநங்பாது ஸராயநங்றாநந்தபோஃ  
 (ஸவ நங்வண்டவீணாதிவாது நங்வெவவளைதிகா  
 ஸங்கயாவாஶிரோ) நந வஃஸாஜீநாநுதெதாவிவா  
 விழப்புந்திலைவுக்கூணி ராந்திரக்கநாவிசொஷாஷி தஃ  
 யாநுஹங்கராதீயாதிலைநாவுபூதீநாதா  
 வெளாதுவதீநீக்காநிஷ்டாந்தி வைவுக்கூணி தாநீதீயஃ  
 யாவுவெசத்துவைவுகாவா இதிராவீதாவிருந்தா  
 தத்துநீவெளாதுக்காந்திவிதி தங்ககிட்டதுந்தன்ட  
 தீந்துநீவெளாது பாணங்கத்துவுப்பிவைநானியெளா  
 பாரங்பையாது தாநாநுந்வாதாநாநுவிசொஷாஷி  
 ஹாழுநான் தாநுதாவத்து பாராணாதிஷ்டாக்கலுப்பதெ  
 கெசெராஷு பயங்கரத்து ரணாகியுக்குநாகயாராணா  
 திவாணு யாராணாமெதுவஶிவதிக்காப்பாவாஸரா  
 ஸ-அதகெதிருதகெதநூரநுதிருசெராஷாஶங்குஷுதீவங்க  
 தாவாங்கிராது கீகாஹமங்பைக்கிணுமாரிதிகுதி  
 வைந்துத்திருதகெதுவுப்புவெஞ்சுநாஹாறிக  
 நதுங்கைமுதியமெதநெநவால்பூங்பை(போஃகு) தீ  
 சுவுதெநக்காலங்காநாயாவக்காவதையெங்க  
 தாவாங்காபாது காஹாவெப்புறுப்பாநுக்காமுந  
 பாதுக்காநாநவிப்நாதயாககிட்டாணி காாபெக  
 காந்துகாதிலாவீநாம் கத்தாநாமெதுவநாபரிக  
 காாகுப்புமெதுக்காவாங்பெநுவாங்காபாதெவது  
 ஸாரீநவங்கராதீதாரிமயம்சொஹப்பதாஹவெக

செந்துவருதானாம்செவாத்தாநாகி அடு  
வாலுவட்டு ராதுவி தூரணாவுவட்டுண்டிசொன்னாவிலிடு) கீ  
குலங்கு-விலாத் ஸ-ஞத் ப்பித்து) தெய்வர்க்கொது  
குந்தெழும் கத்தே-புவட்டுப்பாடுயாவ-குபெங்குவய  
கலாட்டிராவஸ்புக-உலிக்கத்தி மாரதுராதிந்வதுநா  
வாதுவங்காத் தாநாலிவிபவங்கமாஹி கீ.  
இாதுவங்காவங்ய-மு நாலிதெராந்துவ-குதகெக்கிருதிள  
குவயுவங்கமாஹி வாஸ்ராக்குவாக்குவாக்கு நாலிவி  
யாகாவிலிஜ்கவஸ்வங்யங்கீ சூதகாதுவங்கி நா  
குபெஶனவங்கீ நாநிவஸங்யங்யாக்குத்தாவஸ்வங்வியீடு த  
ஏ-குந்துாதிளாவி நாங்வாசபெரவதவ-வி நா  
குவயுவெதுங்கமாஹி நா-நாலிமலயது  
உதாநாகி-மலயப்பாவிவிக்கு) தெய்வர்க்கொது  
தாநாதா-குதுங்கமாஹி நாதாபெரவாவங்வாக்கிலாவக  
யாக்குவெக்குதிரெங்கமீலாவுமாவங்குமெங்கீவ  
தாநாகி-மலயப்பாவிவிக்கு) தெய்வர்க்கொது  
நாவஸாகு-வாதி-காங்காநாலெந்துநாந்துவ-குது  
ஞ-ஞதகெக்கிருதகெச்சாவஸாகிடுவபொவக்கூபயோ-வி  
வங்குவயுப்பாக்குக்குநலாத்தியும் வங்குவயுவெங்குத்தா  
வாக்குப்பாக்குப்பாக்குநாதி நாந்துவ-குது  
தகாவாது-வாதி-காங்காநாலெந்துநாந்துவ-குது  
தகாவாது-வாதி-காங்காநாலெந்துநாந்துவ-குது

வூரைக்காட்டு சிங்குஞ்சூஹாநி காநநந்தோஷு  
தயாகலீடாண்சாலீடுதழுஷி தீஜ தந்தியா.

ஏ. சி.

எ-து தத்தையுங் கீர்த்தையும் பிருத்தையும் ஆகிருதை  
யும் அலங்காரதாசியும் உருத்திரகண்னிகையுமாகிய இந்த எழுங்கும்  
என்னுடையதொழிலினியமிக்கப்பட்டனர். இவர்கள் ருத்திரகண்னிகைகள்  
(தொன்று சொல்லப்பட்டனர்.) எவள் பத்தியுடைய ஐஞங்களினு  
ல் என்காரியாகிவிஷயத்தில் ஒப்பிக்கப்பட்டாரோ அவள் தத்தையெ  
ன்றுசொல்லப்பட்டாள். கீர்த்தயினிலக்கணத்தைக்கேள். என்றால்  
டலைடிமைப்பொருட்டாவது திருவிய ஆசைப்பினாலாவது பொருளோவா  
ங்கிக்கொண்டு கொடுக்கப்பட்டவள் எவளோ அவள், கீர்த்தயென்று  
சொல்லப்பட்டாள். எவள் குடியெத்தைவளர்க்கும்பொருட்டு எனது  
கோயிலையடைந்து சீவனத்தின்பொருட்டுத் தாசியிலக்கணமுடையளா  
யினுளோ அவள் பிருத்தையென்று சொல்லப்படுகிறோன். எவள் பத்தியுடையளாய்த் தானுகவே நான்டியவளாவேனென்று சம்பந்துடைய  
கோயிலிலிடப்பட்ட அடையாளமுடையளாயினுளோ அவள் பத்தை  
யென்று விதிக்கப்படுகிறோன். எவள் முன்னேனன துவீட்டிலைமத்தை  
மிலினிறுத்தப்பட்டவளாய்ப் பத்தியுடைய தேசிகர்களாலே காலக்கும்  
ப்பயெத்தாலெங்காவது “பிறிதிடத்திற் கொண்டுவந்தொப்பிக்கப்பட்டா  
ரோ அந்தவடியவள்; ஆகிருதையென்று சொல்லப்பட்டாள். எவள்கூத்து  
ர்களாற் பாடலாடல்களில் மிகப் பயின்றவளாகச் செய்யப்பட்டவளாய்ப்  
அரசருடைய நிருத்தசாலையிற் பிற்றைப் பயிற்றுகிறவளாய்ப் பயிற்கியிற்  
சிறந்தவளாய்ப் புடையரபரணங்களால் மிகவுழகியவளாய்க் கடவுளா  
கிய என்னுடைய பிரீதியின்பொருட்டுக் கோயிலில்வந்தவளாய்ப் பற்றி  
த்தப்பட்டவளாய்க் கைக்கொள்ளப்பட்ட (என) அடையாளமுடையளா  
வானோ அவள்; அலங்காரதாசிகையாவள். (எந்த) முனிபத்தினிகளாகிய  
உத்தமப்பெண்கள் என்னுடன் கலத்தலினால் அவர்களாலெனது கோ  
யிலில் விடப்பட்டவர்களோ அவர்கள் ருத்திரகண்னிகைகளைறு நினை  
க்கப்பட்டார்கள். இப்படியே சொல்லப்பட்ட பலவிதமானவர்கள் என  
து கோயிலிற் காணப்படுகிறார்கள். உலகத்தில் எனது தொழிலிற் பற்

முன்னியத்தில் மிகுந்தவர்கள். எவ்வள்ளுப் பரம்பரையாற் ரூசிகளோ அவர்களுடைய புண்ணீயத்தினெல்லை யெவ்வளவு? எந்தாத்தமஸ்தீகள் சங்கரசாதியார்களோ அவர்கள் சுத்தாகளாம். என்னபொன்ற தமதுபுடையிழவோ என்கோசீற்கருமததைசெய்வார்கள். இவர்களுக்கு என்தீகைஷச் செய்கையினால் இலக்கணவேறுபாடாகும். அப்படியேவர்களுக்குக் கருமததுக்கிடைய்த்தபடி ஒழுக்கத்தின்பேதமுன்னாம். எவ்வள்ளு ருத்திரகணிதககளோ அவர்களுக்கல்கிடனமுதலியனவில்லை. ஆலாத்தி பாடலாடல் முதலியதொழில்வார்களுக்கு விதிக்கப்படுகின்றது. மற்றைய தேவதாதிகளுக்கு எனக்குரிய அவ்வததொழிலைக்கேள். ஆசாரியனே! அலகிடல் தெளித்தல் மெழுகல் மாத்தொழிலெண்பவைகளும் அரிசிகொண்டுவருதலும் பாத்திரங் சுத்தி செய்தலும் பாடலாடலகளைச் சேவித்தலும் மூங்கில், வீணை முதலியவற்றை வாசித்ததும் இவைமுதலியனவுமாம் அச்சத்தாலாயினுங்குலத்திற்பிறந்த அபிமானத்தாலாயினும் பிறகாரணத்தாலாயினும் ருத்திரகண்னியர்கள் விசேஷமாக எல்லாங்களையுஞ்ச செய்வார்கள். எந்தச் சங்கரசாதியார்கள் எனது தாக்கென்று நினைக்கப்பட்டார்கள். தோய்க்கப்பட்ட வஸ்திரங்களைபுடையவர்களாகிய அந்தப் பெண்கள் எல்லாக்கருமங்களையுஞ்ச செய்வார்கள். ஆண்டு எவ்வள் எல்லாருள்ளுமென்னுடைய தாசியென்று புகழ்பெற்றுளேர் அவர்களுடைய புத்திரி பொத்திரி முதலியவர்களுக்கும் கிரியை விதிக்கப்பட்டிருக்கின்றது. அதைக்கேள்: சிவசன்னிதியிலே மங்கலியசூத்திரத்தைத் தரித்தல் செயற்பாலது. பரம்பரையினால் வந்தவர்களுக்கும் புதியவர்களுக்கும் விசேஷமாக வஸ்திரந்தரித்தல் முதலியவைகளிற் பிராமணப்பெண்களோடொப்புமை கற்பிக்கப்படுகின்றது. பயிரை மேலே கட்டலும் வஸ்திரங்களுக்குக் கீழ்க்கண்டகந்தரித்தலுஞ்ச விவதீகைஷமுன்னுக்கத் திரிபுண்டாந்தரித்தலுமாம். அவர்களேல்லாருக்குந் தனித்தனி சனனமரணங்களில் முறையே பாதிமாசம் மூன்றாள் ஒருநாள் முப்போது ஒருநாள் ஐந்துநாள் பத்துநாள் என்னுங்கணக்கான ஆசௌசமாம். விருத்தர்பாலரென்றும் நியமியில்லை. ஆண் பெண்னென்னுங்கிரமமுமில்லை. ஒரு குலமென்றுதெரிந்தவரையும் ஆசௌசமுண்டு. அவர்க்குப்புத்திரியில்லாதவழி வேறுகுலத்துப் பிறந்தவளைச் சுவிகாரவகையால் வவத்து. அவளாற் கருமங்களைச் செய்விக்க உருத்திரகண்னிகை முதலிய தாசிகளும்,

தத்தைகளுமாகிய அவர்களுக்கு முன்னதும் பின்னதுமாக அக்ரஸ்யா கும், ஒத்தவம்சச் சாதியாருக்காசௌசம் இருவழியுமாம். அக்டிரவுன்ம முடையாகிய தத்தைகளுக்குக் கோத்திரகுத்திரபேதம் உண்டு. முன்னியசுகோதர் தாய்தங்கையருக்கும் பூரணுசௌசம் விரும்பப்பட்டு என்ன து. அவர்களுக்குக் கோத்திரகுத்திரம் விரும்பப்படுகின்றிலது. ஆதலால் முன்னவர்க்கும் பின்னவர்க்கும் வமிசத்திற்குரிய ஆசௌச மதுவுட்டிக்கப்படுவது. முன்றுநாள் முதலியவற்றையொழித்துப் பாதி மாசங்கொள்க. பின்வமிசத்துத் தத்தைகளுக்கும் பதினைந்துநாள். மாதரின்புந்துக்களுக்கும் தம்புந்துக்களுக்கும் பாரசௌதிகளுக்கும் ஒருவர்க்கொருவர் சனனமாணகளிற் பதினைந்துநாளாசௌசமாம். எங்கனம் தபத்திகளுக்கும் தாயரால் காரணசம்பந்தம்பற்றி ஆசௌசம் விதிக்கப்படுகின்றதோ அங்கனமே யோனிசம்பந்தத்தினால் உருத் திரகனிகைமுதலிய தாசிகளுக்கும் பாரசௌவதபத்திகளுக்கும் பாதி மாசம் விதிக்கப்படுகின்றது. தத்தைகளுக்கு இருவழியும் பதினைந்துநாளாசௌசமாட்ட. தத்தைகளுக்கு இருவழியும் பெறுதல் உள்ளதாதலால் தேவதாசிகளுக்கும் ஆசௌசம் பாதிமாசம். சம்பந்தத்தாசிகள் ஒரு கோயிலிலே வர்க்கபெதத்தாற் சற்பிக்கப்பட்டவர்களாய் வேறுகல் தத்தவர்களாய் அதனாலாசௌசம்பந்தமொழிந்தவராவரோ அவர்களுக்கு ஒருவர்க்கொருவர் புத்திரிகாதானம் விரும்பப்படாதன்று. அவர்களுக்கு இருமரபிலும் ஓரிடத்துத் தம்தொடர்போடு கிற்றவில் சான்னி தியமாகுமாதலால் சனனமாணகளிலே பரிசித்தல் முதலியன் ஒழிக்கப்படாமையாகும். அதனால் யோனிசம்பந்தத்தால் விதிக்கப்படும் பூரணுசௌசம் இருமரபின் மரணத்திலும் ஆகும். அதனால் புத்திரியில்லாதவழிப் பிறதிடத்துப் பிறதிகுத்துக் கண்ணிகையைச் சுவீகாரவிதியால் எடுத்து ஸ்தரனிகர்களை மகிழ்வித்து அனுமதி செய்து கிரகித்துக்கொண்டவள் தாய்போலின்று அவளாற் கருமங்களீச செய்க என எறு.

( )

சீ. தாங்குவாபாபாஸாநுயாவாஶாப்பயங்குதி:

சுவலைவுவலவைக் தாவஸரகஜுதோலைதி திலைது.

சுவலைவுக்கொஷாநாக்தாவாநாவாபாஸாநாவாபாஸாவுக்கொஷா

தமிழகங்களைக் கடந்துவரீராஜாவை ராஜ முதலையே  
கொண்டு சூழலவுடைய வாய்ப்பை தோகி வெள்ளுக்கிளை  
கூறுகூரை புறங்கிடுதலே சூநாநாஸாலெவனு வாலம்  
தால்தாவடி பால்தாய்வு பாய்வி தாநிகாரயைக்  
தமிழகங்களைப் பற்றி தாநிகாரயைக் கூறுகின்றார்கள் எதிர்

எ-து. கிரினையன்றி மற்றும்பவர்களுக்கு இருமரபுணர்ச்சி புள்ளுள்ளும் இங்கனமே பாதியாசம் ஆசெளசமேயாம் என்று வினைக்கப்பட்டது. அவர்களுக்காசெளசத்தைக் குறைத்தலால் தானாசமாகும்; நிச்சயம் அதனால் இராசாயகசிய விருத்தியின்பொருட்டு ஆராபந்து செய்க. மோகத்தாலாயினும் இடம்பிரிகழ்ச்சியாலாயினும் தன்சாதிக்குச் சொல்லிய ஆசெளசத்தை அனுட்டிபாது என்கோயிலில் வருவராயின் தானாசமாதல் நிச்சயம். அக்குற்றந்தீர்க்கப் பிராயச்சித்தங்கள் செயற்பாலன் ஆதலின் முழுமுற்பியோடு ஆசெளசக்கை வ்விதின் அனுட்டிக்க எ-று.

அனுலோம ராசேளசும்

எ-து. பிராமணங்கள் நான்குவருணங்களிலும் விவாகஞ் செய்யப்பட்டதாகியோது அப்பிராமணத்தியிறப்பினும் (அவள்பாற) புத்திரர் பிரப்புத்திரம் பிரியனுக்குப் பத்துநாளாம். கூத்துகிரியைபிறப்பினும் அவள் பாற் புத்தி

இம் அவ்வாறு புத்திரர் பிறப்பினும் கணவனுக்கு மூன்றாணாம். ஆக்கிரையிறப்பி இம் அவ்வாறு புத்திரர்பிறப்பினும் கணவனுக்கு அனாம் எடுத்து. ( )

வூர்முணிக்கு திருயாலிவெபருமாட்டு மூலமாதாக எங்கு  
தீது நூத்துவிரண்டு தீத்துவதற்கும் நெடும் இரண்டு தீத்துவாத்துவா  
து) முகம் சூத்திப்பாளனாமல்லது.

என்று பிராமணத்தி கூடித்திரிபை வைகினை குத்தினர்களுடைய புத்திரர்களுக்கு அவ்வுத்தாய்மாரிந்பற்றி நூழ் அவ்வெவருக்குப் புத்திரர் பிறத்தலிலிரும் இறத்தலிலிரும் அவ்வுத்தாய்மாரின் சாதிக்குச் சொல்லப்பட அடையாமல் என்று.

கார்த்திகை:-காமிகத்தில்:-

உ பொன்னி காஸ் தலைவர்-கோரா வழக்கை நவீனியாய்கள்

கூடுமென்றால் தகவல் விடுவது அரசு கொண்டுள்ளது.

வெட்டுக்கூடியது என்றால் நாமிருப்பது வெட்டுயலாது என்று ஒரு முறை தெரியும்.

எ-து. பிராமணனுவே நால்வருநாள்திரிகளும் விவாகஞ் செய்யப்பட டவாகளாகிப்போது முறையானே பத்து ஆறு முன்று ஒன்று நாட்கள் ஆசெளங்கொள்ளப்படுவது. அதற்குத்திருதியர்க்காசெளங்கம் தாய்ப்பக்கம்போல நினைக்கப்பட்டது எ-று.

க்கிட்டாண்டு பூவு வரப்பிலை செய்தாகும்.

கிரணத்திலும் இப்படித்தானே சுலோகமாட்ட.

ணாரா வழினாா அத்து-ஏ-வீ-நா-னெ வூ-ஹு-க்ரு-ட் ஜா-தி) ரதா-பொளா-வ-வி-  
நா-ஞ-பா-ரி அதி-ஶி அத-ஏ-வீ-நா-ல்) பொ-வெ-ந-க்கு-பொளா-ய-ங் வ-வ-தி.

எ-து. பிராமணனுஸ் விதிப்படி வரையப்பட்ட சூத்திரிய வைசிய சூத்திரைகளுக்குக் கணவனிறப்பின் பதினேண்று பன்னிரண்டு பதின் மூன்று நாட்களாற் சுத்தியாம். அப்படியே சூத்திரியனுஸ் வரையப்பட்ட வைசிய சூத்திரைகளுக்குப் பதினேண்கு பதினைந்து நாட்களாற் சுத்தியாம். வைசியனுஸ் வரையப்பட்ட சூத்திரைகளுக்குப் பதினெட்டாண்வரி மூற் சுத்தியாம். விதியின்றிப் பிராமணத்தியராற் கொள்ளப்பட்ட சூத்திரியை முதலிய மூன்றுவர்த்திரைகளுக்கும் கணவன் மரித்தலில் தங்கண வர்சாதிக்குக் கூறிய ஆசௌகானளின் மேலே இரண்டு மூன்று நான்கு நாட்கள் சேர்த்தலினாலோசனசமுண்டாகின்றது. ()

தாழ்க்கங்காலிகே:-அது காமிகத்திற்சொல்லப்பட்டது.-

விடை ணவியிருந்தாலும் பரதாகி வைத்து கீழ் அ

வங்க அதி தி, வி நூலு) அவோட்டா தீநாம்பே ரா ரூணா சுத்

கந்தாய்ஜாதாஸ்ராஜிவாசுதி சீ, வெஷ்டிநாயிக் குடும்பத்தின் உதவி.

எ-து. பிராமணங்கள் விதிப்படி வரையப்பட்ட சங்கத்தினை முதலிய மூவரிடத்தும் ஒன்றிரண்டு மூன்று நாட்ட சேர்த்தலாகும். பிராமண தியால் சியாயமின்றிப் பிறக்க சாதிகளுக்குச் சுத்தியோ இரண்டு மூன்று நான்கு நாட்களின் வளர்ச்சியாலாகும் என எ-து. ()

「கது வெழாரைப்பாலும் தவணையானதைப்பிடிவைப்போ வாக்கும்」

இங்கே வேதமென்னுஞ்சொல்லு ஒத்தனண்ணால் நான்கென்னுமென்ன கீர்க்குறிப்பது.

எ-து. அலைவாமரகிய கவரணன் அம்பட்டன் பாரசவன் மற்கு உக்கிரன் சூக்கன் என்னும் பெயருடைய அறுவருக்கும் திநாபக்கத்

ஷல்வருமாசெளச்சோ பிதிர்பக்கத் துக்குரிய ஆசெனசநாளின் மேலே  
ஒன்று இரண்டு முன்றுநாட்களைச் சேர்த்தலாலாகும் என்று. (1)

தழுவதோடு மாய்வதோலும் அது சுவாயம்புவத்திற் சொல்லப்பட்டது.

விவ ஸ) நடவத்த பயாம் இாகி விவவண்டுரைக்கீ

வன்காழி மறைப்பிரளவு 100% ஜவக்கூரையில்

எ-து. விப்பிரானுக்கு அரசகன்னினைபிடத்திற் பிறந்தவன் சவர்ணைன்னும் பெயருடையவன்,(அவனுக்கு)ஆசௌசம் பதினெட்டாண்டாம். பிராமணனுக்குப்போலக் கருமத்தைச்செய்க். விப்பிரானுக்குச் செட்டிக் கன்னினைபிடத்திற் பிறந்தவன் அம்பட்டனென்று சொல்லப்படுகிறேன். சனநத்திலும் மரணத்திலும் முறையானே பன்னிரண்டுநாளாசௌசமாம் என. மற்றையவர்களுக்கும் தத்தம் மாதாக்களுக்குச் சொல்லிய நியாயம் அறியப்படுவது எ-று.

எது. இந்த அனுஸோமர்களுடைய இயல்பு சப்பிரபேதத்திற் சொல்லப்பட்டது.

**யാത്രാ:-** എന്ന് കണ്ണമും:-

வெவண்டும்பூரியலைக் காட்டுவது தொழில்மக்கள்

ପାର୍ଶ୍ଵବଂଦୀ ତୀଯଂତା ଜ୍ଞାଯିତ୍ତେ ପ୍ରମାଣେ କୁଳ ବାହୀନ

ଶ୍ରୀମଦ୍ଭଗବତ ଶ୍ରୀନାଥୀଙ୍କ ଜ୍ଞାନ୍ୟାନିକ ପରିଚୟ ଓ ଅଧ୍ୟାତ୍ମିକ ବ୍ୟାଖ୍ୟାନ

து-எ. முதலாமவன் சவர்ணனங்றநிலை. இண்டாமவன் அம்பட்டன். மூன்றாமவன் பாரசவன். (இவர்கள்) பிராமணனிலிருந்து பிறந்தவர்களாகிறார்கள். மத்துவுமுக்கருமாகிய அவர்கள் அரசனுக்குப் பிறந்தவர்கள். சூக்கன் வைசியனுக்குப் பிறந்தவனேன்றறியப்படுகிறார்கள். அவர்களும் அனுலோடாம் என எ-று. )

வெங்குவுவியிதாவிலெழுராஜக்ஸூராவலீஂதுக்ஸ்

ததுஜாத்திலைவண்டுவெங்கு சாந்தமாசெஷ்டாபெஞ்சிலீக்

வீதவீவிலைவெங்கொயாசாந்தைவெங்காநாஜாயாதக

சாந்தீவீவிலைவெங்கொயாசாந்தாதுவாராவலீங்குதி:

மதவீவீதக்ஸூராயாங்ஜாதொசித்தீரித்திலைங்கு

க்ஸூராயாங்குவெங்கொயாசாந்தரைநீராதுக்திலைங்கு

க்ஸூராயாங்குவீதவெங்கொயாசாநாகாரா-நீஶகவெவவ.நீதிய

எ-து. பிராமணன் இராசகண்னிகைபை விதிப்படி. மந்திரத்தோடுகூடி யிதாகச் சேர அங்குப்பிறந்தவன் சவர்ணனாம். (அவன்) அனுலோடாமருள்ளே சூசிக்கப்பட்டவன். வைசியையோடு விப்பிரன் கூடலால் அம்பட்டவனன்னும் பெயருடையவன் பிறக்கிறார்கள். சூத்திரையோடு விப்பிரன் கூடலாம் பிறந்தவன் பாரசவனேன்று நினைக்கப்பட்டார்கள். அரசனுக்கு வைசியையிடத்திற் பிறந்தவன் மற்கு என்று நினைக்கப்பட்டார்கள். சூத்திரையையிடத்திற் வைசியன்கூடலாம் பிறந்தவன் சூக்கன்றனே என எ-று. )

உாவா சீ தா டீ யே.

அடியாராதியாதாசௌசம்.

வொழுங்காசி வெங்குவுயாவுஞாவலீநாங்க-ஏக்ஸ்பிளீஞ்சா  
தூவாவிதீப் காவெஞ்சாவிதாம் சூபெஞ்சாவுக்கவதி.

எ-து பிராமணன் முதலியவர்களோடு சம்பந்தப்பட்ட அழியானதையாள்களுக்கு அதிட்டக்கிற எச்சானுடைய குலத்துக்குரிய ஆசௌர முன்டாகின்றது எ-று. (0)

தடி-கூகாதிலேகு:-அது காமிகத்திற்சொல்லப்பட்டது.

வஸ-அ-தகங்காவெங்கூரை-ஷாக்காப்பாதூரை-வெந்வைது கூடி

எ-து. அழியானதியாள்களுடைய ஆலோசம் அதிட்டக்கிறவனுடைய குலத்துக்குரியதாம் என். (0)

து பெராசாத்திலில் நடிபரா-வெஜாக்கு-துக்காலை ராஜ்ஞாஸ்தீப் கீ  
காரகூருக்குலோவாலென்னது, செஷ்டாரா-ஶீக்கிர தன

மட்டாய-உப்பாலியமாவிவதூரை-வெந்வைது கூடி வெந்வைது  
வங்குத்திரங்கிரெந்திப்பாலை-ஜனகாங்காரக்கர்ணி-கெளன்

வஸ-அ-வி தாவை-குலாஜக்கெத்தெலைஷ்டி-தி பெரதாரா-விதி

எ-து. தூதனுடிய பிராமணன் பதின்மூன்றாளரினுற் சுத்தனென்று நினைக்கப்பட்டான். கைக்கோள்ளும் இடையதும் முப்பதுநாளினுற் சுத்தரென நினைக்கப்பட்டனர். பட்டாரியதுஞ் சாலியதும் முப்பத்து நாலுநாளினுற் சுத்தராம். குயவுதுஞ் சிற்பியும் முப்பத்தைக்கு நாளி னுற் சுத்தராம். ஊசிசிற்கிறவனும் வெற்றிலையிற்கிறவனும் வண்ணு னும் என்னென்பவிற்கிறவனும் முப்பத்தாறுநாளினுற் சுத்தராம் எ-று.

உ-குங்கி பெ-தலவிக்குப்பிக்காக்காநாபங்கெதஷ்டாங்கு  
பெரளவு வங்கு-புஜீ-வெந்வைது உத்:

எ-து. தூதனுமுதலெண்ணென்பவிற்போன்வரையான இவாசகங்கைய ஆசௌரசம் சந்திரனுந்ததிற்கெளிவாகச்சொல்லப்பட்டது எ-று. (0)

தடி-யா:-அது எங்களம்:-

இ-அ-தா-பெரளவங்கெதஷ்டாரண-

அப்பால் தூதனுசௌசத்தைக்கேள்.

ஐதா-பெரளவங்கைதா-பெரளவா-வெது-த்துப்பொயாசா-வெஹுதஷ்டா-புக்கை

ஏ-து. சண்னமரணுசேள்சங்களில் பதின்மூன்றாளரினுற் சுத்தன்.

காலை மறைவதை நீண்டதாயும்;

இனிக் கைக்கோள்ளுசொசுத்தைக் கேள்.

ஐந்து பெருாதுமிகு காபெரளவும் திருமூலிலிருந்துமாயும் தி.

எ-து. சனனமராணுசொசுங்கள் முப்பதுநாளாற் சுத்தியாகின்றன.

காலைகாலைபெருாதுமிகு வாய்வாலுமெனவும் திருமூலிலிருந்துமாயும்;

ஏகங்கோள்ளுசொசுஞ்சொல்லப்பட்டது இனி இடைஞ்சொசுத் தைக்கேள்.

ஐந்து பெருாதுமிகு காபெரளவுதிலிருந்துமாயும் தி.

எ-து. சனனமராணுசொசுங்கள் முப்பதுநாளாற்சுத்தியாகின்றன எ-று.

மாட்டாய்காபெரளவுதை நீண்டதாயும்;

இனிப்பட்டாரியனுசொசுத்தைக்கேள்.

ஐந்து பெருாதுமிகு காபெரளவுதை நீண்டதுமாயும் தி.

எ-து. சனனமராணுசொசுங்கள் முப்பத்துநாலுநாளாற்சுத்தியாம் எ-று

சாலீயாபெரளவுதை நீண்டதாயும்;

இனிச்சாலீயனுசொத்தைக்கேள்.

ஐந்து பெருாதுமிகு காபெரளவுதை நீண்டதுமாயும் தி.

எ-து. சனனமராணுசொசுங்கள் முப்பத்துநாலுநாளாற்சுத்தியாம் எ-று.

காலைகாலைபெருாதுமிகு வாய்வாலுமெனவும் திருமூலிலிருந்துமாயும்;

இனிக் குயவனுசொசுத்தைக்கேள்.

ஐந்து பெருாதுமிகு காபெரளவுதை நீண்டதுமாயும் தி.

எ-து. சனனமராணுசொசுங்கள் முப்பத்தெந்துநாளாற்சுத்தியாம் எ-று

சுற்றுக்காபெருாதுமிகு வாய்வாலுமெனவும் திருமூலிலிருந்துமாயும்;

இனிச் சிற்பியனுசொசுத்தைக்கேள்.

ஐந்து பெருாதுமிகு காலைகாலைவுபொறுத்திருமூலிலிருந்துமாயும் தி.

எ-து. சனனமராணுசொசுங்கள் முப்பத்தெந்துநாளாற்சுத்தியாம் எ-று:

வஸ்து விரைவளவுடையிழையா;

இனி ஊசிவிற்பவனுசொசத்தைக் கேள்.

ஐந்தாமெரளவுடையிழையா;

எ-து. சனனமரனுசொசங்கள் முப்பத்தாறுநாளாற் சுத்தியாம் எ-று.

தாங்கெட்டுவிரைவளவுடையிழையா;

இனி வெற்றிலைவிற்கிறவனுசொசத்தைக்கேள்:

ஐந்தாமெரளவுடையிழையா;

எ-து. சனனமரனுசொசங்கள் முப்பத்தாறுநாளாற் சுத்தியாம் எ-று

ராஜகாமெரளவுடையிழையா;

இனி வண்ணுனுசொசத்தைக் கேள்:

ஐந்தாமெரளவுடையிழையா;

எ-து. சனதுமரனுசொசங்கள் முப்பத்தாறுநாளாற் சுத்தியாம் எ-று,

தெதாலு சுரியிஸாமெரளவுடையிழையா;

இனி எண்ணெய்விற்கிறவனுசொசத்தைக் கேள்:

ஐந்தாமெரளவுடையிழையா;

எ-து. சனனமரனுசொசங்கள் முப்பத்தாறுநாளாற் சுத்தியாம் எ-று.

‘ ஒதாநெந்திரா வஸ்வட்டாமெரளவுடையிழையா.

எ-து. இவரல்லாதவர்களுக்கு எப்பொழுதும் ஆசொசமாம் எ-று.

தாங்கூஷுகாதிகேக்காமிகத்திற் சொல்லப்பட்டது.

புதிமொலைஷ்டாநாமெரளவுடையிழையா தெநி தாமெரளவினா ய  
கி: ஹதி.

எ-து. பிரதிலோமருக்குள் ஆசொசங்கொள்ளப்படுவதில்லை; ஏனெ  
னில் அவர்களைப்போர்துமாசெளகிகள் என எ-று.

ஈந காலிக் கீங்-கண்ம் முதலிய முறை.

இது மகாத்திரூபத்துப் பேசுவனும் நாட்டும் விதாங்கி தொழிற்சாலை எது சுனன்த்தில் எல்லைகடந்த ஆசனங்களில்லை. பிதாவுக்கு ஸ்நானமாத்திரமாப்ப எது.

தயார்யவைக்கு விரைவாக அனுப்பி வேண்டும்.

விதம் மாநம் காலநடை 70 நவதாலை-குகூரு) மீண்டும் இதி.

எ-து. சனங்கில் எல்லைகடத்தவிலே பிதாவுக்கு ஸ்நானமாம். அவன் எல்லா தவரங்க்கு அந்கல்லானமுமில்லை என எ-து. (1)

(2) උගෙන- මාරුණ්‍යම.

ଶ୍ରୀରାଜଙ୍କ ଶ୍ରୀମତୀ ପାତ୍ନୀ; ଶ୍ରୀରାଜଙ୍କ ଶ୍ରୀମତୀ ପାତ୍ନୀ

எ-து. மரணம் நன்மரணமுங் துன்மரணமுமென இருவகைத் து எ-து.

മെ - റി ; പ ഞ്ച പ

ରତ୍ନମାରଜଣାପି..

வெட்டிரணை அலியம்; நூலிமணம் பொங்களை தூக்கி போன  
இரண்ணதாகிசுரணைக் குப்பை வழி; இது ஜீத் தங்கிழுப்பு மிகாலம்;  
வாய்பாகுரணாக்குப் பக்கத் தினம்; உவநயநாக்குப் பக்கத்தொடர்  
கிணிமிழப்பிக் குப்பு; உவநயநாக்குப்பாவுடுண்மூர்பெளளவு.

எ-து. நன்மரணம் பெண்மரணமும் ஆண்மரணமுறைன் இருவகை  
த்து. ஆண்மரணத்தில் நாமகரணத்துக்குமுன்னே உடனச்சத்தி. பல்மு  
ளைக்குமுன்னே ஒருநாள். குடுமிலவக்குமுன்னே முன்றுநாள். உடனயன  
த்துக்கு முன்னே அதிலுங்கொஞ்சமதிகம். உடனயனத்துக்குப்பினனே  
புரணசௌகாசம் எ-து. (1)

**தயாவணி நடந்தாலும்—** அப்படியே சூனரத்தினுவலியிலும்—

குநாலிகள் பண்டை வெட்டி வணக்கம் செய்ய முடியும் தகவல் என்று நம்

அ-குவாலியிலிந்தங்கே ॥ குத்தடி தாவு பிக்கீரவு தாக்

தகு-க்ரீடார-புதை-ல் உடையிலைவாட்டுவணை-ஷாபங்கி-பாட்டு

எ-து. நாமகரணம்வரையும் உடன்கூத்தி. பல்லுமுளைத்தல்(வரையும்) ஒருங்கள். குடும்பவைக்கும் (வரையும்) முன்றுங்கள் என்று சொல்லப்பட்டது. உடன்யனம் வரையும் அதிலுள்கூட. அதற்குமேல் முன்போலச் கூத்தியாம். இந்தவிதி எல்லாவருணத்தாருக்குமே என எ-று. ()

காறிகெற்று-காமிகத்திலும்:

தாதீஸ் பூர்வ அஷேஷநதாக தடைஏவ நய்ந-வயி

ஹாநஷைசிநங்கிபூ காது திருத்தங்கு வெளை தா-

தா-மதீஸ்திலிழ்சாவு வயுங்கூக் ஜூ அதீநாறிதிக்குப்பேத உதி.

எ-து. நாமகரணத்துக்கு முன்னும் பல்லுமுளைக்கமுன்னும் அப்படியே உடன்யன காலத்துக்கு முன்னும் முறையே ஸ்நானமும் ஒருங்களும் முன்றுங்களுக்கு சொல்லப்பட்டது. அதற்குமேற்கூட தாங்களாகும்னன்று ஞாதிக்ட்குச் சொல்லப்பட்டது என எ-று. ()

காறிகே நிவார்த்தவு-குலக்கு திருமாசெவி-பெராட்சுதூதீ.

எ-து. காமிகத்தில் முடிந்த குடும்பையுடைய அரசன் முதலியோருக்கு விசேஷங்குசொல்லப்பட்டது எ-று. ()

யயா; யாத்வருத்தவு-குலங்கூக் கூதி யங்கிவிடுதெந்தாவிடி  
வெவருதூதவுத் தீர்த்தங்கூடு வெ சூ பாத்திருத்தெந்த  
உதி.

எ-து. எங்கனம்:-அரசன் எப்பொழுது முடிந்த குடும்பையுடைய வாலே அப்பொழுது ஆறுங்களினும் சுத்தன். வைசியன் ஒன்பதுங்களினுற்கத்தனும் குத்திரன் பன்னிரண்டுங்களினுற்கத்தனும் என எ-று.

ஜூநாரதாவஜூாகிவி ஹா வா-முவி தா; “தடைஏவ யி  
கரீவு-தாகு” உதி.

எ-து. ஞானரத்தினுவையிலுமிது குறிக்கப்பட்டது. “அதிலும் உபநியனம் வரையும் அதிக்யாம்” என எ-று. ()

தலூக் குடும்பங்களை மனுதால் வழி நடத்த வேண்டும் என்று சிரமம் செய்யவேண்டும்.

எ-து. அதனால் சௌளத்தின்பின் உபயனத்துக்கு முன் பிராபணம் கீழ்க்கண்ட நோலாளாயினும் மூங்துநாளாயினும் ஆசௌசமாம் எ-து. ()

எ-து. பிராமண னுக்கு முஞ்சிமேகலையைப்பக்ட்டல் உபநயனமர்ம். அரசனுக்கு வில்லைப்பிழித்தலாம். வைகியதுக்கு உழவுகோலைப் பிழித்தலாம். சூத்திரதுக்கு இரண்டுவஸ்திரங்களைத் தரித்தலாம். அவற்றை உடையவரது மரணத்திற் பூரணைசௌசமாம் எ-து.

தயாவுகாறிகென் அப்படியே தாழிக்கூடில்:

குவெள்ளூரையுமானிலும் கூத்து யவுர்மா நடவூரை

குல, தொழில், மாமெட்சைப்பாடு கூடாவது அய்த மாசு

பெ-டுண்டா பெரள் ஏ-ல் வெதி-டு பிஸ்டி தாப்பி டவராக்டிங் ஹதி

எ.து. முனிசிபேக்லியர்களுடைய முதலாக விப்பிரனும் வில்லுப்பிடிய் த்தல் முதலாக அரசுதும் உழவுகோல்பிடித்தல் முதலாக வைகியனும் இருவன்கிரந்தரித்தல் முதலாகச் சூத்திரனும் மனுவோத்தமனும், அதற்குமேல் இறந்தவனுயின் குரஞ்செளாத்தைத் தருபவனுவான் என எ.து.

கூத்துநாளைகிலிமெண்டும்பாரானானாம் கூறுவதே ஒரு வாழ்க்காலமுகையானவை வகையிலும்கூடுதலாகவும் கூறப்படுகிறது.

எ-து. இங்கே நாமகரணம் முதலிய சடங்குகளைச் செய்தலிலும் உரியகாலத்திற் செய்யாமையிலும் சுவகாலத்திற் சடங்குசெய்யப்பட்டிருந்தவன்போல் அசென்சம் அதுமட்டுக்கூடியவது எ-து.

தமிழ்நாடு மேல் அப்பும்பேசுநிலைகளில்

க்குத் தநாளைவிவங்காலீர் பூஷ்டுகாலெவிறாக்குத்  
ஸ்ரூகாலீஸங்காலீஸுத் தெபூதெய்யாதக்கிலூபுவீம். இதி.

எ-து. நாமகரணம் முதலிய சடங்குகள் செய்யப்பட்டதைப் போது  
ம் உரியகாலத்திற் செய்யப்படாததாகியபோதும் உரியகாலத்திற் சடங்கு  
கு செய்யப்பட்டவன்னு மரணத்திலெல்படியோ அப்படியே இங்கும்  
ஆசௌகமாம். என எ-று. ()

நாக்காரணாத்தாங்காலத்தியசிஃபூதெதஃ— ஊழஸங்கா  
விலை வீர), செஷாஸரை ஷக்திவீர், வங்செரவெஸருவீர், திருஸர  
ஸாகு வீர) நாக்காரணங்காய்—०.

எ-து. நாமகரணம் முதலியவற்றின் காலவரையறை சொல்லப்படுகிறது. விப்பிரதுக்குப் பண்ணிரண்டாம், நாளிலும் அரசதுக்குப் பதி  
அழும் நாளிலும், செட்டிக்கு இருபதாம் நாளிலும், சூத்திரதுக்கு முப்  
பதாம் நாளிலும் நாமகரணஞ் செயற்பால்து எ-று. ()

ஷஷ்டிரீவஸாகுத்தாங்கெதாதத்திகாலம்,

எ-து. ஆறுமாசத்தின்மேற் பல்லுமுனோத்தலின் காலமாம் எ-று. ()

ஜீகாலீஸரஹி ஸ்ரீதீயெஷ்டுவிலைவீர், வஞ்சுதேகாத்திலை  
ஸாவுதீ வெஸருவீர், சங்கெலை வாகாங்கெவாராஸாகு வீராலுவா  
வா என எ-று எண் ५०.

எ-து. சனனகாலத்தொடங்கி மூன்றுமாண்டில் விப்பிரதுக்கும் ஜூங்  
தாமாண்டில் அரசனுக்கும் ஏழாமாண்டில் வைசியதுக்கும் ஒன்பதாம்  
பதினெட்டாமாண்டில் சூத்திரதுக்குஞ் சௌகாங்குசெயற்பால்து எ-று. ()

ஜீகாலுப்பாக்காலமாரஹி வஞ்சுதீ சஷ்டி வெவாவையை  
விலைவீர்; அமாகாலீஸரஹி வாகாங்கெகாத்தியவீர், ஊழஸரை  
வெஸருவீர், செஷாஸரை ஸாகு வீர உவாயநா காத்திலை.

எ-து. சனனகாலத்திலேலுங் காப்பகாலத்திலேலுங் தொடங்கி ஜூங்  
தாமாண்டில் விப்பிரதுக்கும் காப்பகாலங்தொடங்கிப் பதினெ

四

ବେଶମାର୍ଗମାର୍ଗିତା.

ராமாண்டில் அரசு துக்கும் புன்னிரண்டாமாண்டில் வைசியதுக்கும் பதினூற்மாண்டிற் குத்திருக்கும் உபநயனஞ்செயற்பாலது எ-று: ( )

ತ್ವಯಿ २८५ ५०० ०. ಉತ್ತರಪ್ರಸ್ಥಾನ.

வூரிடாவின் தமாசுவாட்டாக பூர்க்கி வாரங்; கூட்டுவதிட்டா  
க்கப்பாகிட்டந்; விவாஹவாகச் சீ. அநந்.

எ-து. பெண்மரணத்திலோ செலளாத்தின் முன்னே விருந்மரம்.எட்டு வெருஷத்துக்கு முன்னே ஒருநாளரம். விவாகத்தின்முன்னே முன்று நாளாம் எ-று.

தயாவுக்களிலேக்-அப்படியே காமிகத்தில்-

இல்லை—ஏகாய்) தெ: பெண்களிடத்திற் சொல்லப்பட்டது:

கிடங்களை கூறு அதை உட்டிக்கொடுவில்லாம்பூட்டுவதே நலம் ஆகும் எது.

எ-து. செள்ளத்தின் முன்னும் எட்டுவருஷத்தின் முன்னும் விவாக் கத்தின் முன்னும் முன்போல் முறைப்படியேயாம் என எ-து. ०

உதாரங்களையாகி அதைப் பாயாம் தீர்வென்றும் கூறினால் சூதித்து விட வேண்டும்.

“எ-து. வாங்குத்தானஞ்செய்யப்பட்டு வரையப்படாத கணவினையின் து மதினைத்திற கணவு ஆக்கும் அவனை து எாதிகளுக்கும் முன் ருநாளா சொச்சமாம் எ-ற.”

உகு. ஸெ. டி. ரேஹ்-சுங்கிரகத்திற் சொல்லப்பட்டது-

திராத் வேருத்தினி : பத) ஏடுதாது-உல்லாயிடதாவது. இதி.

ஏ-து. வாக்குத்தான்சீசய்யப்பட்டு வரையட்டாதவள்ளது மாண்செளசம் கணவலுக்கும் அவனுடைய ஞாதிகளுக்கும் மூன்றுள்ளாய்வு என்று ஏ-து.

தக்குமிகுங்காரநாவாவினாக நாலி. மதுரையிலே  
வனவைவாட்டுக்காரணமியோ.

எ - து. அதன்பின்னே கண்ணிகைக்குச் சபீண்டத்தன்னமயில்லை. கணவனுக்குலத்திற்குள்ளே எல்லாமலுடையக்கற்பாலது எ-று.

வ-து அது வங்கி ஜாகெட்-அப்படியே சந்திரனத்தில்:

எ-து மொதுபுவில்லோதாம் காயலோமொவிலைவு

ஒரு கிப்பூர்த்திவத்துடன் தத்துவமைவுடையதே.

ஏ-து பிரகோத்திரத்திற் புகுந்தவர்களுக்கு உரிமையும் வௌசர்ச்சமுங் கொதித்தன்மையும் ரிங்குகின்றன. அவர்குத்திலெல்லாஞ் சொல்லப் படுகின்றது எ-று.

ஏ-து சூரியோலை தட்டாப்பட்டு ஜாமோவம் தக்கதை வூர் கூவிலைவதி.

ஏ-து அந்தப்பெண்ணீன் கணவனுக்கு எந்த எந்த ஆசோசமுள்ளதோ அது அது அவருக்குமாம் எ-று.

தயாவு வங்கி ஜாகெட்-அப்படியே சந்திரனத்தில்:

மழுதூரை தட்டாமோமொவம் ஹாப்பாவாங்காஸ்ஶையும் ஹகி.

ஏ-து, எது எது கணவனுசௌகரியை அதுபரிக்குபாம். ஐயமிலீலை, என எ-று.

கது உவநயதாகவ்வாச்சால்லீந் வாங்ரீரண்டிடாவிலா ஹாச் வாட்டுவால்லீந்வீ. இரண்டிடாவு வைவட்டு-காதா வி டது காட்டவைவுக்காட்டாவும் குபெரனாதா- கூடுதுநாகீகாண்மை க்ருணாங்புத்தாநா-

ஏ-து, இங்கே உபநபணத்தின் முற்காலத்துள்ள ஆண்மரணங்களு னாஞ்சும் விவாகத்தின் முற்காலத்துள்ள பெண்மரணங்களுள்ளும் யான் மெ காய்தந்தையருக்கு எப்போதும் பத்துநாளாசெளசமரம், நாமகர ணாஞ்சு. செய்யப்பட்ட போது சகோதரர்களுக்கும் பத்துநாளாம் எ-று:

தயாவுக்காலிகள்:-அப்படியே காபிகத்தில்:

ஹூர்க்குணாங்வுச்சாக்கு கூடுதுநாங்கிதாப்பாவுக்கா

விடுது காட்டுப்பாம்பெல்வெங்காங்வுக்காமொவுவிட்டு ஹகி.

எ-து நாமகரணஞ்செய்யப்பட்டதாகிப்போது எப்போதுஞ் சாலோத  
ராக்குப்பத்துநாளாம். தாப்தங்கதயருக்குந் தனையனுக்கும் எப்போ  
நும் பத்துநாளாசொசமாம். என எ-று. ()

சுது வார்த்தாநாம் திரிதாபேளவுவிடியே ஸசீ  
தொழுகவுறட்டாணா வாக்கிறநங்குசொல்லுவதும் வாக்கிறநாபேள  
வுவிடியே நாநா.

எ-து. இங்கே சபின்டர்களுக்கு முன்றாளாசொசமென்ற விஷய  
த்தில் சபானேதகவாக்கங்களுக்கு ஒருநாளாசொசமாம். ஒருநாளாசொ  
சமென்ற விஷயத்தில் ஸநானமாம் எ-று. ()

**தாக்காக்கிசு:** அப்படியே காமிகத்தில்;

திரிதாபேளவுவின்நாம் யது கவுதாகவாஸாஂ  
ஸசீதொழுகவுறட்டாணா ஓபெளவுவிழி தாவிடெளன  
உநைடுநைதெழுநைவாக்குவங்மாநநெதடிடங்கீதிசுதா,

எ-து. யாண்டுக் சபின்டர்களுக்கு முன்றாள் ஆண்டுச் சமானே  
தக்கங்களுக்கு ஒருநாளாசொசம் விதியில் விதிக்கப்பட்டது. இது பலது  
முளைத்தலின்பின். முன்னுயின் அவர்களுக்கு (சமானேதக்கங்களுக்கு)  
ஞஞ்சொல்லப்படுகின்றது. என எ-று. ()

[“உநெதாந்து மாக” இதி வாகாஹுவிடியங்]

பலதுமுளைத்தலின் (முன்) என்றது (சபின்டரின்) ஒருநாள் விஷயம்.  
கூயங்கநையா மூர்க்கணவிடியாபெளவுவிழிலைங் வாவு  
உண்டுபொய்க்காலம்.

எ-து. இந்தக் கண்ணியதும் பாலனதும் மரணத்தை விஷயமாகவு  
நடை ஆசொசங்கியோ எல்லாவருணாத்தாருக்கும் பொதுவாம் எ-று.  
தயாங்குநாநாதாவற்றும்—அப்படியே ஞானரத்தினுவலியிலும்:-

வெவுவுண்டுவிடியங்கியங், இதி.

எ-து. இந்தவிகிஏல்லாவருணாத்தாருக்கும் என எ-று. ()

வெள்ளத்தா : - மிருத்தியில் :-

வுப்பாவழூரில், தர்மெட்டன் கூத்ரங்களுக்கு இரண்டு தொகுதிகள் உள்ளன.

எ-து. வயச்சிலையைச்சேர்ந்த ஆசௌசம் கல்வாருணத்தாருக்கும் ஒத்தாகச் சொல்லப்படுகின்றது என்ன? (1)

உபநயதாகவே குவந்தால் கட்டார்ணன் தாவைவினாநாம் கூதூரெனவங்காமல்; இத்தோலீவி தாழைவாயாறானங்காலு “தீர்மாநத்து வட்டாரியெலையீடு” எத்துருத்துக் கூறுமானாலும் அவத்தி.

எ-து. உபநியாஸத்தின் முற்றாலத்திலுள்ள மரணத்திலே சபின்டா  
தனுக்கு எல்லைகடந்த ஆசெளாகமில்லை. மாதாவுக்கும் பிதாவுக்குஞ்  
சோகாதர்களுக்கும் “முன்றுமாதத்திலுள்ள முன்றுராத்திரி” என்றுசொல்  
வீப்பாக அசெளாகமுண்டாம் எ-து.

**தயாவலம் ஒகூர்ப்-அப்படியே சங்கிரகத்துச்சப்தவர்:**

விட்டு, மூலம் சாதனங்களைப் பெற விரும்புவதோ சுயாதம் இதி.

எ-து. உபகவிக்கப்படாதோரது (மரணத்தில்) எல்லைசுடத்தலால்வந்த ஆசோசம் தாய்தன்றையருக்குஞ் சகோதா அுக்குமாகும். பிரரிடத்தி எல்லை என எ-று.

ஸ்ரீ வெந்தன் திருவோட்டுவம், வேட்டுப்புத்துறையில் சூரியனாவா

எ-ஞ. மிருத்தியிலோ பாலருடைய சம்பளகாரத்தைக் காரணமாகவு கூடை ஆசேஷன்களுக்கு சொல்லப்பட்டது எ-ஆ. (1)

துய்தாவும், டி. ஹக்கார்—அப்படியே சங்கிரக்காரர்:

உரிமையீட்டுத் தொழில்களை விரிவாக வெளியிடுவதே நான் சொல்லுகிறேன்.

வந்தெல்லாம் முதலாட்சியர் முனிஷபல் குடித்து

எ-து. பல்லுமினைத்தலின்கீழே சுடுதலில் ஒருநாளும் புதைத்தலில் டட்டனேயும் (பல்லுமினைத்தலின்) மேலேபுதைத்தலிலாருநாளும் சுடுதலில் மூன்றுநாளும் ஏற்றலிலும் மூன்றுநாளும் ஆசேசாச்சாலமென்று விரும்பப்படுகின்றது என எ-து.

பஸங் ஹாரா கா. அர் சடங்குக்காலம்.

வெங்கள் உவர்பூவில் கொடுத்து விடக்கூடிய வஸம் புதுவை.

எ-து. சடங்குக்காலம் ஆண்டுச் சங்கிரகத்திற்குனே சொல்லப்பட்டது எ-று. (1)

வெள்ளாக்குப் பங்கு வெழூரையா நாட்டின்பூரை நந்பார்

ஆகதூரை வாய்ப்பு நாட்டுதூரைப் பாதுகாட்டியில்லாமல் தக்க ஒத்தி

காவூர் பாதீ வேவாலோக் க்கார் பாதுகாட்டியில் வரை வெள்ளாக்குப் பாதுகாட்டியில்; நாட்காரணாகவுரோட்டிவைப்புத் தெவை நாட்காரணாகவுரோட்டிவை நந்வாக்காக்குப் பாதுகாட்டியில் ஆகும்.

எ-து. சேளனத்தின்பின்னர் இறந்துசிசுவுக்குச் சுடுதலே சடங்காம். நாம்கரணத்தின்புரின் இறந்த அச்சிசுவுக்குப் புதைத்தலாம். நாம்கரணத்தின்மேல் புதைத்தலேலும் சுடுதலேலும் ஆகும் எ-று. (1)

[கூயத்துவிக்கலூராங்கர்ச்சுவடிவிலுத்துத்தீயிப் பத்து ராவஸங்கூராச்சுதாவர்ப்புவியகாலீனங்கூர்க்; “இதுரையாலிநாவு வட்டவூவங்காதங்கூர்க்” ஒத்தி பூர்ணாவு]

எ-து. இவ்விசற்றமும் பல்துமுளைத்தலின் முன்னரேயெனக்காணக் குதன்பின்னர் வேறுசடங்கு சொல்லப்படுதலானும், பின்னதன் முதலான் முன்னதன் இறுதி உணர்ப்படியின்றும் நியாயத்தானும் எ-று.

அதை நாக்கப்பார்த்துரையாக்குவா, வஸ் ஒத்தி வட்டுவது அதை கொடுத்து கொண்டுவர்கூட்டுத்துத் தங்களை புதைநவா வெங்களாகி ஒத்துப்படி.

எ-து. பல்முளைத்தலின்மேல் ஏற்றுதலேனும் முன்னே சுட்படப்பட்ட சுடுதலேனும் முன்னே எடுத்துக் கொள்ளப்பட்ட புதைத்தலேனும் சடங்காம் என்பது கருத்து எ-று. (1)

ஒமை நவநாவியில்லாதுவா ஸவங்கு ஸாலுகை செய்க்காவாக்கு ஷ்டுவு.

எ-து. சுடுதல் புதைத்தல்களின் விதியியல்பு முழுவதும் சுப்பிரபேத த்துக் கிரியாபாகத்திற் காணப்படும் எ-று. (1)

## பெரும்பாலும் விதம்.

ପୂର୍ଣ୍ଣବେଶଙ୍କିଳା.

உவநயத்ராக்டுப்பிள்ளை தா குஸள்வி தட்டுவது வியாபி  
ப்ருண்டாஸல்வி நஃப், துஹாஸல்வி நஃப், வக்தின்ராஸல்வி  
நஃப், சஹராஸல்வி நஃப், வஷ்ணுப்பெஸல்வி நஃப் ஆகி. தத்திடநவக  
விதூ அதியெவ்விடை வாய் பட்டிண்டாஸல்வி நஃப்; பட்டிண்டாஸல்வி  
குபகு, “ஹா துமணவஸு உஸாஹு” இது ஆதிநாஸாவுடைய வொசு.

எ-து. உபாயனத்தின்பின் மரணத்தில் ஆசௌகிகள் ஜீவக்கரி; பூ  
ரணைசௌகிகள், முன்றுநாளாசௌகிகள், முடலோதாசௌகிகள், ஒருநா  
ளாசௌகிகள், உடன்சுத்திபெறுபவர் என். ஆண்டுச் சண்னத்திற்போ  
லத் தந்தை முதலியசுபிண்டர்கள் பூரணைசௌகிகள். பூரணைசௌகித்  
தன்மையும் பிராமணனுக்குப் பத்துநாள் என்பது முதலாக முன்னமே  
சொல்லப்பட்டது எ-து.

உதா. காலிகேஸ்-காமிகத்திற் சொல்லப்பட்டது.

குவைத்துப்பார்ட்டிக்ட் முருஹு என்று அதை வெளியிட தடையில் உள்ளது.

எ-து ஆணின் மரண சங்கங்களிலே அவ்வாசியாசம் ஏழூடுத் து வந்திருக்கிறது என்று.

தாழைப்பள விரும்பி முன் தூங்காசெளக்கள்.

தடி வனுவாட்டுவதிவயநுக்கும் ஸீரைதாங்காப் து) இரா  
பெரள வி தடி சரிஷு) மார்பலைவேங்கி நாங்கு தி இத்திரைபெரளவு.

எ-து. அதன்மேல் ஐந்துபட்டார்வரையுமின் சமானத்தக்கள் முன் அனாராசெள்ளிகள். சீடன் குரு என்னும் தொடரப்படையவர்களுக்கும் முன் அனாராசெள்ளச் செய்து எ-து.

தயாறுகாலிகள்:- அப்படியே காமிகத்தில்:

தெகாவித்ரு முலைசென்னவரத்தில்பஞ்சாங்கி  
நிலமெடுக்கி பாலமலையில் ஸ்ரீ வெங்கிளநாயகி  
குஜராத்து முத்து வாழ்வாகி வெங்கிளநாயகி.

G-4

## ବେଶବାଦେଖା ଓ ହିଂମକା

ஸாயங்கு-வெஷப்பிடி-மார்ம ஸங்கேஸ்விநாம திருத்தம் கு  
பெண்ணங் உக்கு.

எ-து. சுவாயம்புலத்திலுள் சீடன் குரு என்றும் தொடர்புடையவர் களுக்கு முன்று நாளைசொசந்த் சொல்லப்பட்டது எ-று. (1)

வாங்கீர்ணளைகாதுகாலில்லி ஓதாலை ஓத-காந் கோத-ம-க  
ஹாநிதெய ஓத-க்ருஷ்ணவாத்தி சென்னித்துரா-ப் பு-தி- கூவெட்டள<sup>1</sup>  
ஜநா-ப்பாண்டியெல்ல-த-று, ஹா-பெரளா-வி-ந-ஃ.

எ-ஆ. ஆண்மரணத்திலே தாயின்றுப், தாயின்றந்தை, தாயுடன்பிறந்தான்மைவி. தாயுடன்பிறந்தான், சுகோதாரிமகன், தாயுடன்பிறந்தான், தண்மகள், பகள்மகன் என்னும் எட்டுச்சனங்களும் சமீபத்தில் மூன்று நாளாசெள்சிகள் எ-ஆ.

வீரைதள தொகு விடு ஸ்வாதீ செனவுத் து ஸ்வீய ஹத்து ஸவீயாகி ஷ்டா ஜநாபாதா யென து ஹா சென அநி.

எ-து. பெண்மரணத்தில் தாய், தந்தை, தன்மகள், மகள்மகன், சகோ  
தரிமகன், கணவன்சகோதரிமகன் என்னும் ஆறுசனங்களும் சமீபத்  
தில் மூன்றுநாள்களுகிள் எ-று. )

தகுங்கும் பெறவேண்டும்:-அது சுப்பிரபேதத்திற் சொல்லப்பட்டது.  
ஈாறி நடவடிக்கை விடுதலை கீழ்க்கண்ட வகுக்கும் பட்டினம் கொடுக்கப்பட்டு, அது சுப்பிரபேதத்திற் சொல்லப்பட்டது.

எ-து. சகோதரிமகனும் மகள்மகனும் இறத்தலில் முன்றாள் விரும்பபடுகின்றது. என்பதுமுதல் எ-று. ( )

தக்கு திவாழி தாயெட்டாயம் வஸஂதி துறைராகசு ஸ்தாவாவ  
பெயாயினாயெட்டு உடுத்தெடு : அதனால் உணர்த்தப்பட்டபொருளீடு  
டைய இச்சங்கிரகச்சலோகம் எளிதின் உணரும்பொருட்டுச் சொல்லப்  
படுகின்றது.

பொன்னி தெளைாது விடவிடமிருந்தால் மூறினாக கீழே

இாதுவிடவாவங்க தாது மூர்வடி வகைகள் துறை விதிநம்பிடி

ஸ்ரீதெனவிதரோவாத்தி செல்லுறிது ஶாஸ்திரைவாதம்

ஸத்திரவையை உத்திரவை தூதைக்குதாத்து ஹாவிதாதி.

எ-து. ஆண்மரணத்திலே தாயின்றும், தாயின்றங்கூத் தான், அவன்மனைவி, சகோதரிமகன், தாயுடன்பிறந்தாள், மகள், அவள்பிள்ளை என்னும் என்மருஞ் சமீபத்தில் மூன்றுநாளாசௌகிகள். யெண்மரணத்தில் தாய், தங்கை, மகள், மகண்மகன், சகோதரிமகன், கணவனுடன்பிறந்தாண்மகன், என்னும் அறுவரும் சமீபத்தில் மூன்றுநாளாசௌகிகள் என எ-று. ()

[குக்கிட்டுத்துக்கூடியதி]

வகுவிணூரைசொல்லவிதாதி. முப்போதாசௌகிகள்.

விஜாயலோதவாய்வாரும் வூசைமுநாஷ்காரும் வகுவிணூரைசொல்லவிதாதி.

எ-து. அறியப்படும் உறவையுடைய சமானேதகர் முப்போதாசௌகிகளாம் எ-று. ()

அந்தங்காலிகே: அது காமிகத்திற் சொல்லப்பட்டது:

“யாவதிழுதவாய்வா” எதி.

ஸ்ரீதெனக்கூட்டுத்தி ஸாஜநாரும், வாங்குதெனக்கூட்டுவாதி ஜநாஶ்யாக்கிலையெய்யாரும் வகுவிணூரைசொல்லவிதாதி.

எ-து. பெண்ணிறப்பிலே முப்பத்தெண்மரும் ஆணிறப்பிலே இருபத்தறுவரும் யோனிசம்பந்தமுடையராதவின் முப்போதாசௌகிகள். ()

தயாறு: ஸ்ரீதெனஜநக்ஜநக்கொட்டுளாக்காராரும், ஜநக்கொட்டுளா விஃஶக்கி, வாஜுகொட்டுளநவ, ஷஜநுகொட்டுளா வ ஜு. சுஹுத்துக்கூட்டுத்தி ஸாஜநாரும் வகுவிணூரைசொல்லவிதாதி. வாங்குதெனதாதான்கூட்டுவாதி ஹாஷரவிஹாயகரெநுஷ்டிலாதி ஜநாரும் வகுவிணூரைசொல்லவிதாதி.

எ-து. அங்கனமன்றே. பெண்ணிறப்பிலே பெற்றூரைப் பெற்றூர்பாலில் நால்வர், பெற்றூர்பாலில் இருபதின்மர், தன்பாலில் ஒன்பதின்மர்,

தன்கட்டிறந்தார்பாலில் ஐவர், என்னும் முப்பத்தெண்டறும் சூல் தாசெளிகள். இவருட் சபின்டாய் பன்னிருவர் தவிர ஏனைய இருபத்த்திற்கு அணிறப்பின் முப்போதாசெளிகள் எ-று. ()

சிதூங்ஸம் துவெலு: “இாத்ருவ ஸ்ரூஸ்-தா” உதூாதி.

தீவிதிவாசிதாயேஃ வெற்று ஹஸ்ராக்ஷி ஸ்ரூவாவுபொய் தாயேஃ உவுதெ:

இஹோலைவீளவிதாலீதாவி தூவெலு॥ இாத்ருவதூங்ஸுா  
இாத்ருஷ்வாலோதாலாநிவித்ருவுலீவி தூஷ்வா  
இாத்ருஷ்வா-தீவித்ருவுவூவித்ருஷ்வ-ஃ  
வொத்ரீவா-த்ருவா-தாலஸூவித்ருவுவூவித்ருஷ்வ-ஃ  
ஹூவூஹு-தா-நாவீஷ்வா-வொத்ரீவா-த்ருவா-நா  
ஹூவூஹு-தா-நாவீஷ்வா-வொத்ரீவா-த்ருவா-நா  
ஹூவூஹு-தா-நாவீஷ்வா-வொத்ரீவா-த்ருவா-நா  
ஹூவூஹு-தா-நாவீஷ்வா-வொத்ரீவா-த்ருவா-நா  
ஹூவூஹு-தா-நாவீஷ்வா-வொத்ரீவா-த்ருவா-நா

1. நால்வர்: பிதாமகன், மதாமகன், பிதாமகி, மதாமகி.
2. இருபதின்மர்: பிதா, மாதா, பிதாவின் சகோதரன், மாதாவின்சகோதரன், மாதாவின் சகோதரி, மாதாவின்சகோதரன்மனைவி, பிதாவின் சகோதரன்மனைவி, பிதாவின்சகோதரி, மாதாவின்சகோதரியினமகள், ஷீமகன், ஷீமருமகள், மாதாவின்சகோதரன்து மகள், ஷீமகன், ஷீமருமகள், பிதாவின்சகோதரன்து மகள், ஷீமகன், ஷீமருமகள், பிதாவின்சகோதரியின்து மகள், ஷீமகன், ஷீமருமகள்.
3. ஒன்பதின்மா: சகோதரி, சகோதரன், அவன்மனைவி, சகோதரியின் மருமகள், ஷீமகன், ஷீமகன், சகோதரன்துமருகி, ஷீமகள், ஷீமகன்.
4. ஐவர்: தன்மகள், தன்பொத்திரி, தன்தெளகித்திரி, தன்தெளகித்திரன், அவன்மனைவி.

இவருள்ளே 1-ம் பாலில் க-ம் நட-ம் அவரும் 2-ம் பாலில் க-ம்

ம நட்டம் எ-ம் கூ-ம் கன-ம அவரும், 3-ம் பாலில் நட்ட-நட்டம் எ-ம் கூ ம் அவரும் ஆனாக்குச் சபின்டராதல் காண்க.

காலீசெஷனாலோயிரணே தொவிடெது ராஃபி, ஷோதரீஸ்ரூபுதெள் அதோஃபி, அாவிநெய்யீடுதெளிவாதாயவூவுவகைவினீபுதிவாதிதா.

எ-து. காமிகத்திலே வணயப்பட்டவர் இறந்தவழித் தாப் தங்கைய ருக்கும், சகோதரி இறந்தவழிச் சகோதரனுக்கும், சகோதரிமகன் இறந்தவழி மாமனுக்கும் முப்போது கறப்பட்டது எ-று. ()

யாரா:—எங்களும்:

வகைவினையீபுதுதாயாஃபி வீடுத்ராஃபெலாதரிகாஸீபுதெள் தத்தாதாவாஃபுயாணைவுவகைவினீபுஜவத்திராஃபி.

[புதுதாயாஃபுனாஞாயாஃபி ஹதுயோஃபி.] உதி,

வகைவினீநாதிநாய்யாராதிவாஞாராதிஅயங்கிநவாஹவுதி.

எ-து. முப்போதாவது இருபகல்குடிய ஓரியவென்றுதல் ஈரிராக் கூடிய ஒருபகலென்றுதல் கொள்க எ-று. ()

தா-நா-தா-கா-லீ-கை: அது காமிகத்திற் சொல்லப்பட்டது.

இவைக்கயீயுலூராதிவாஞாராதிஇயுஹ:

இநங்வாவகைவினீத்ராதாஃபுகெவுவங்களீதூராயென் ஹதி.

காலோபொளவிதாஃபி. ஒருநாளாசோசிகள்.

காலோபொளவிதாஃபி வாவெதாதாவை வகைவினையீபுதெளவிதாஃபி வாவைதாஃபி வெஞ்சோல்லைதாஃபி காலோபொளவிதாஃபி.

எ-து. ஒருநாளாசோசிகளோ முன்னேசொல்லப்பட்ட முப்போதாசோசிகள் தூரத்திலே ஒருநாளாசோசிகளாம் எ-று. ()

தா-நா-தா-கா-லீ-கை: அது சங்கிரகத்திற்சொல்லப்பட்டது:

யாராஹியோநிலையைபெற தூஷயவித்பராவங்கிழென் ஹதி.

892

## ବେଶବା ହୋଲା ଅ କ୍ଷିପିକା

ஸ்ரீஷுபி அர்சா-ஏவுணவுப்பிலும் திருத்தாக் கொடுக்கப்பட்டுள்ளது. கூறியதோ கூறுவதோ அதே நோயாக விடப்படுகிறது.

எ-து. சீடன் குரு என்னும் தொடர்புடையரல்லத். ஒசுவமர்க்கத் தொடர்புடைய கீகவிதநும் ஒருங்களாகவேசிகள் எ-று. (1)

## ଉଚ୍ଚାଂ କାଶିଙ୍କଃ କାମିକତ୍ତିଲ୍ଲଃ

தென்னாடு வெசுவலை தூப்பு முதலினால் நீர் வீடு கொட்டி வீடு என்று அழைகின்றன. இந்த கூடு வெப்பம் மூலம் சுற்று வரும் போது வீடு மூடுவது கடினமாக இருக்கிறது.

ஸாய்யபுரவெவவிவைவி-ஏது. சுவாயம்புவத்திலும் இவ்வாறு கூறப்பட்டது.

எ-து. இந்த முனிசுபால் ஒன்றையாளர் ஒருங்களென்னும் விதி எல்லாவருணத்தாருக்கும் பொதுவாம் எ-று. ०

உக்குவெங்கி வேறு: சங்கிரத்திற் சொல்லப்பட்டது

த-வாக்காகும் எவ்வளவு கூடுமையிலே தான் போன்ற விவரம் கிடைக்கிறது. அதற்கு மீண்டும் சிரமமாக விடப்படுகிறது.

எ-து. குருமுதலியோரிலும் சமானேதகனிலும் கருப்பக்கேட்டிது ம் தாய்வழிச் சபின்டரிலும் பிராயத்திலும் (விதிக்கப்பட்ட) ஆசௌசம் எல்லாவருணத்தாருக்கும் ஒத்ததன்கே. என்றிப்பதி வினாக்களை வரலை முழுங்கிக் கூறப்பட்டது என எ-து.

வாழ்சொலிந் துண்டத்தி.

வஸ்திரமிகுள்ளதி நான்டோ தட்டிவித்தட்டு பொடியுவாகி; சுத்தவோ  
யுவாநாம் வகுகின்றால் வாடு தக்காக.

எ-து. உடன்சுத்தியுடையரோ தாயதுந் தந்தையதுந் சுற்றுத்தார்; தன்சுற்றுத்தார்க்கு முப்போது விதிக்கப்பட்டமையால் எ-று. ०

உகங்கிய த மேல்- சங்கிரகத்திற் சொல்லப்பட்டது:

வெங்களவுப்பாகந். இ.சி. புஞ்சுவினிடத்தில் ஸ்ரொனம் என.

பொங்யவாநாம் தூயாண்ணாவாலுவது, விழுாநெந்தூரைவு  
அறிசுது.

எ-து பஞ்சக்கள் மூவரதியல்பு வினானேகவரத்திற் காட்டப்பட-  
த்து எ-று. ()

தழுஷா:-அது எப்படி:-

குதவித்துவாய்வது ராகுதீதாக்குடல்வைதாய்  
குதீதாவாய்வது ராகுவிஜீயா குதவொங்யவாய்  
வித்துவித்துவைது ராவிதீத்தீர்த்துவைதாய்  
வித்தீர்தாவாய்வது ராவுவிஜீயாகுதுவொங்யவாய்  
தீதாயித்துவைது ராகிதீர்தாகுதுவைதாய்  
தீதீர்தாவாய்வது ராகுவிஜீயாகித்துவொங்யவாய் உதி.

எ-து. தன்றக்கைத்துயுடன்பிறந்தாண்மைந்தரும் தன்றுபுடவுப்பிறந்தா  
ண்மைந்தரும் தன்றும்மாண்மைந்தரும் தன்பஞ்சுக்களைன் றறியப்ப  
டுகிறார்கள். தங்கைதயின்றங்கைத்துயுடன் பிறந்தாண்மைந்தரும் தங்கைதயின்  
தாயுடன் பிறந்தாண்மைந்தரும் தங்கைதயின்றும்மாண்மைந்தரும் பி  
தாயின் பஞ்சுக்களைன் றறியப்படுகிறார்கள். தாயின்றங்கைத்துயுடன் பிறந்  
தாண்மைந்தரும் தாயின்றுயுடன் பிறந்தாண்மைந்தரும் தாயின்றும்  
மாண்மைந்தரும் தாயின்பஞ்சுக்களைன் றறியப்படுகிறார்கள் என எ-று.

குதுவாய்விசெரளவெல்லாநாகுடலீவாயம்.

எ-து. இங்கே உடன்சுத்தியில் ஸ்நானம்வரையுமே ஆசௌசம் எ-று.  
உதங்காந்திரஸ்தூரைதெளா: அங்கிரஸ்மிருத்தியிற் சொல்லப்பட்டது.

வாய்விசெரளவெதாகாவகஸுாதாசெரளவெல்லாவுண்டிதவுதா  
யாவகஸுநாநாநகாவாநதிலெவெல்லாவுண்டிதவுஉங் உதி.

எ-து. உடன்சுத்தியிலோ இறந்தவனது பஞ்சுக்கள் புறத்தில் எது  
வரை ஆடையோடு கூடிய ஸ்நானத்தைச் செய்கின்றிலர். அதுவரையா  
சௌசமாகும் என எ-று. ()

## ବେଶମର୍ଗ ପୋତା ଅଛି ପିକା.

ஸாராமாதிரி நாலூட்டினெண் தடுப்புவையில் நரங் ஸாரா நாலெழவாடைகிழி  
என்று வெமத்துனன் முதலியோரது மரணத்தில் அவரது சம்பந்தி  
களுக்கு ஸ்ரீனானத்திற்குருணே சுத்தியாம் என்று. 0

தக்டாக்டாநரதாவட்டாா:-அது கூனரத்தினுவலியிற்சொல் வப்பட்டது:-

பார்மகைத் தூட்டுத் திட்டத்தையிலிருந்து விடுவதே

எ-து. மைத்துன ஆம் அவன்மக ஆம் நண்பனும் மகள்மக ஆம் சுடோ  
தரிபதியும் மருகண்முதலியோருமிறந்தால் ஸ்வானத்திற்குனே சுத்தி  
யாகின்றது எ-று. )

「ஈது செல்லவித வழங்கி ஒரு செல்லவித வரா.」

இங்கே தெளகித்திரன் என்பது வேற்றுத்தெளகித்திரன்மேல்து.

தீக்காவலம் விருந்து சுப்பிரதா நாம் நிதி ஜம் தீயஞ்சயாத்ரா ஸ்ரீ  
ஏப்பத நாலிரண் வெள்ளானாய்க்காரா திருச்சு தவதாரீவி இரணை  
வெள்ளியிரணை

என்று தீவிரமாகச் சடங்கினாலே சுத்தியுடையவருக்கு விலக்கப்பட்ட தோத்தயாத்திரை மலையின் விழுதல் முதலிய மரணத்தை நல்ல ஆசாரி யனுவடைய அனுமதியினாலே செய்தவர்களது மரணத்தில் உடன்சுத்தி யாம் என்று.

தவதெ, வஃ-அங்கேயே:

தீயூட்டாது ராமு செய்திகாத்தின்ஸந்) ரவோவர்மி வெசரந் ०

இல்லை விடுவதற்கிடையில் கொன்று நீார்த்தமாகின்

இது மாதிரியாக வைக்கப்பட்டிருக்கிறது.

சுத்தங்களிட ஆற்றுப்பொருள்களை விட சுத்தியடையில் தயவு செய்யப்படுகிறது.

வெத்தாக்காய்-விழுப்பாணம் மீகுாவடிதின்தகஃ

தக்கவொறி தலையுமிகாய் டாநிசு டீவெட்வாக்

தகாவியை தகுநால்லிஸாநாசெவவியாயுதி முதி

ந்-து தீர்த்தபாத்திரையும் மலைபின்னிமுதலும் துறத்தலுக் கீயிற் புகுதலும் பெருவழியில் முயறுதலும் மூர்க்கத்தனமும் உணவின்மை முதலியதும் என்னும் இவைமுதலிய மிருகம்போன்றாழிலைத் தீக்கவி தன் செய்யாதொழிக் கிழக்கியாக மெலிந்த தேகத்தையுடையவனும் தோற்குற்றம் கூஷப்ரோகமென்பவைகளால் வருத்தப்பட்டவனுமாய் மரி தத்தால் நல்ல ஆசாரியப்பிராமணன் து சம்மதியை யெடுத்துக்கொண்டு அதனுலங்காலத்துக்குரியதைப் பார்த்துப் பிராயச்சித்தம்முன்னகச் செய்யப்படுவது. அதிலும் ஆசௌஸமில்லை. ஸ்ரூணத்தினஞ்சூரை சுத்தி யாம், ஏன் எ-று.

ஸ்ரீ மூர்யாநிய் - பிரமசாரிமுதலானேர்

பூத்துவாரினெணாமெளதிகவு ரெட்டிசவு வாக்பூத்துவு வெயில்தாவாவினைக்கொண்டு சூரியன் வாய்மையை நாலாலி.

எ-து. பெளதிக்பிரமசாரிக்கும் ணகட்டிக்பிரமசாரிக்கும் வானப்பிரஸ்தலுக்கும் சண்மியாசிக்குஞ் சபின்டமரன்த்திலாசெளசமில்லை. ()

தழுகைப்பெற்றிட தான் அது புரோத்கிதத்திற் சொல்லப்பட்டது:

வேறு வார்த்தையார்ஸ் வெந்தாலும் சொன்ன வகுக்குத்

வாநல் பெஸாய்திராவி சூரையாவுஜுபேசுமூரா ஒத்தி,

எது. சடையெத்தர்த் த பிரமசாரியாசௌசத்திலிருந்து நீங்கினவன். சண்ணியாசியாசௌசத்திலிருந்துகீக்கினவன். வானப்பிராஸ்தறூஞ்சன்னியாசியும் ஒருகாலும் ஆசௌசங்கொள்ளற்க என எது. ()

க-ஏ-வீ-வ-ா-ர-ன-:—க-ர-ம-ப-ர-ன-த-த-ல-:

ଦେବତାଙ୍କ କାନ୍ଦାମରଣିକା ନାମୀ ଶିରାମହାରାଜାଙ୍କ ପାଦମୁଖ ଦେବତାଙ୍କ କାନ୍ଦାମରଣିକା ନାମୀ ଶିରାମହାରାଜାଙ୍କ ପାଦମୁଖ

நாமென்னுடைய தெவைகள் போன்றது.

ஈ-து. ஸெட்டிகப்பிரமசாரிக்கும் வானப்பிரவ்தருக்குஞ் சண்னியாசி  
க்கும் பெளதிகப்பிரமசாரிக்கும் நல்லேர்களாலசௌசஞ் சொல்லப்பட  
டவில்லை என ஏ-று.

வதி தஃ—பதிதன்.

வதிகவு, விரைவேவடிக்கீராம் நாபரங்கும்

வ.நு. பதித்தலுடையமரணத்திலே சமின்டருக்கு ஆரோசமில்லை () யானாதரெசுவரி வத்திரி தவத்தாரை தொங்கனம் அங்கேயே-பதி தலுடையமரணத்திலில்லை.

வதி தாநாம் நூல்மீவு) ராஜா சேஷ வி நடாவில்லையென்று போன்று

துவாரம், வாதமீவில்லை வாக்காய்தான், அஜாதிகங்குவிக் १८-கி

எ-து. பதிதர்களுக்குச் சுடுதலில்லை. அந்தியேவ்டியில்லை. என்புபொறுக்கலில்லை. கண்ணிர்விழுத்தலில்லை. பிண்டமில்லை. எங்காவது சிராத்தமுதலியன செய்யப்படுவதன்று என எ-று. ()

ஸ்ரீவයதි-සුජා- සිංහලයි.

ஸ்ரீவயதித் தண்டிக்கு தலை காவிரி நெருப்பளவு.

எ-து. சிவதருமினி தீவிரங்கூடிய நடையல் மூக்கும். ஆசௌரமில்லை எ-து.

உக்கு காலிகெஸ்-காமிகத்திற் சொல்லப்பட்டது.

சுவை தயவு செய்து நடைத் தாங்களை தகவல்

வ-குவ-காஸ், இந்வெகஷன்வைல்ஸார்டெறுத்த-க

எ-று. முந்தின ஆச்சிரமத்தை அடுப்போன்றையாலும் கெட்ட சம்சார காரணத்தையுடையொலுஞ் சிவஹிரதத்தைத் தரித்த இவனுக்கு மரண ஐஞ்சுஞ்சொசமில்லை. என எ-று. )

வெந்துபடிசெலுத்து: - ஈப்பிரபேதத்திலும்:

ஸ்ரீத் ஜாநிஸயலைச் செனா டகு ஜெத் ஜாநி நாமத தீர்

ஸ்ரீதெத்த ஸாதி நீகல் நீது குறைவாடு வெக்குதி

எ-ஆ. சௌந்தரத்தருமத்திலிருக்கிறவனுடைய நல்லனானி மூவிலை விடான். அதனால் னானி அந்தக்கணத்திற் சுத்தியாகின்றன. அஞ்சானியோ சொல்லப்பட்டது அடைகிறவனுவான். என எ-ஆ.

மொக்கலி-நூரையீவிவூயங்பாக்கமாஜாம் நிவாணத்தீக்கி  
தாநாம் வாடுதகுநாலீதிப்புவாடுதெல்வாடு.

எ-து. லோகதுமினியிலுங் தனிப்பாகம் புசிக்கிறவர்களாகிய நிரு  
வாணத்கீதருக்கு ஆசௌசமில்லையென்று முன்னேயே சொல்லப்பட்  
து எ-று. ()

பூர்வாயாறி தலை-ஏதுமய-ஏங்கும் பிராயச்சித்தசமுச்சயத்தில்:  
நிவாணத்கீதாநாமத்தூயங்காஜாலீவி

குபெளாறி யொறித்து ஜதாந்தவாதாப்பூதலை-தலை-தகை ஒதி.

எ-து. தனிப்பாகம் புசிக்கிறவர்களாகிய நிருவாணத்கீதருக்கு ஆ  
சௌசியினது கூட்டத்தை விடின் மரண ஒன்றுசௌசங்களில்லையாம்.  
ஒன் எ-று. ()

கதுவூறுவாய்தாத்தாம் சூபெள்வாஹாவறுதி பாஷநெ  
வி வாழும்பெளாவவியெல்லாதாத்தாம் கதாவுர்.

எ-து. இங்கே பிரமசாரி முதலியோருக்கு ஆசௌச இன்மையுணர்த்  
நினும் உடன்சத்தி விதித்தலின், ஸ்நானமாத்திரஞ் செயற்பாலதே. ()

தா-நாமவங்மூறு வெம்-அது சங்கிரகத்திற் சொல்லப்பட்டது.

குதூராஸருவினொந்தாபெவண்டோதுங்குநுயோசீ-தள  
வாஸ்தும்பெளாவங்மூறுவினையுவங்வங்வசெலூர்நெநுஷ்டிரவாறியும்  
கவுருயும்:

குதூரையூறு வாரிசீ-மூறுவாயுமிகுதெள விஸவீஜாது-  
நாமவதி காந்தாயி வாநாவுஸுவாந்தாவிரெநாயி கீழ்தெளவாஸ்தும்  
பெளாவங் ஒதி, வனவ-பூ காரெண் சூபெளாவங் மூறுவினி மூறு  
வுவிடியெ கநெநுஷ்டிரவுறுவாரி வாநாவுயத்டிடு கீழ்தெள  
யதி புறுவாரி வாநாபூ வெநுஷ்டிரவாஸ்தும்பெளாவங்வங்வதிஹதுமுயும்.

எ-து. முதலிலுள்ளவர்களாகிய (பிரமசாரியுங் கிருகியுமென்னப்பட்  
-)ஆச்சிரமிகளுடைய மரணத்திற் சாதிக்குக்கூறப்பட்ட ஆசௌசமாம்.  
மற்றையவர்களாகிய (வானப்பிரத்தனுஞ் சன்னியாசியு மென்னப்பட்ட)

ஆச்சிரமிகளுடைய மரணத்திலோ உடன்சுத்தியாம். இப்படியே சொல் லப்பட்ட ஆசெளசம் கிருதத்தனிடத்திலுண்டாம். மற்றைய (பிரமசாரி வானப்பிரஸ்த சன்னியாகி யென்ப)வர்களிடத்தில் ஒருவர்க்கொருவர் எப்பொழுதும் உடன்சுத்தியாம் என எ-று. ()

**பு அய்ரித்துவீட்டு யெவிஃ-பிராயச்சித்தசமுச்சயத்திலும்:-**

சுவாஸாலை ஜீயாகிஞா நிசுவாசஸத்தியாகுதா? சுதி

கஷணீாத்ருஷவெசுத்தவுநா நாதாவநிவத்துத்தெத ஹதி

எ-து. ஸம்ஸாரலீசமாகிய பாசன தேயப்பெற்று ஞானமுற்றுச் சம்க ருமம் பேனுதலால் சக்ணமாத்திரமே ஆசெளசமாம். அதுவும் ஸநான த்தால் ஒழியும் எ-று. ()

ஒ நா நா ரெ ஒ ள.

ஒாநாதாதெளவைகுமிழ்செனாவா. தானமுதலியவற்றில் உடன்சுத்தி.

உத்தாகாதாதாவறுஙாஃ-நாநாரத்தினுவவியிற்சால்லப்பட்டது ஒாதெயதேக்கீவிவாஹைவஸங்முரூரைதெஶாவிழுவெ

குவழுவிவகஷ்டாயாங்வைகுமிழ்செனாவாவியீயதெ ஹதி

எ-து. தானம், வேள்வி, விவாகம், போர், நாட்டுக்குழப்பம், சுஷ்டமா கிய ஆபத்து இவைகளில் ஆசெளசம்வரின் உடன்சுத்தியாம் என. ()

க-அரிசீவ-ஏராணைத-ாநாநாநாநாஹி ததயாவு தக்காணம் அகூ அநுவிஷ்டயெதூ.

எ-து. கூர்மபுராணத்திலோ கொண்டியும் முகித்ததலும் இல்லாதபடி விரதத்தைச் செய்தல் தொடங்கியவியுதத்திற் சொல்லப்பட்டது எ-று. யாஃ-எங்களம்:-

காரைகுவவாவெவப்புக்குராதெக்குஞ்சாநாகீதம-நுதகை

த-ந-காகீவுதங்காய-நாகாநாநாநாநாவிவஜித்தம் ஹதி

எ-து. காமியமாகிய உபவாசந்தொடங்கப்பட்டவழி இடையில் பரண ஐனனங்கள் வரின் ஆண்டுத்தானமும் அர்ச்சனையுமின்றி அக் காமிய விரதத்தை அனுட்டிக்க எ-று. ()

தெருவில் வாரநாடு. நோயாளிக்கு ஸ்தானம்.

தவிர்த்துவமாக வீணைப் பல குத்தாலி நிதி தீட்டாரா நலு பெருள் வைத் ॥१०॥ தலை/ஸாலி/விசெஷத்தின் பூங்மலை-தட்டி

எது அப்புராணத்திற்குனே நோயாளிக்கு ஆசௌசக்கழிவில் ஸ்ரானஞ்சையவேண்டுமிச் சுத்திவிசேடங்குறிக்கப்பட்டது எது. ()

ଯେଉଁ:- ଏ ହିସ୍ତାମ୍ଭି:-

குத்தாவரைநூற்றையில் ஒரு முறை கொண்டு நாத்தாரை

வூப்பு ராஜாவுடி காலமிலையாகச் சுதாநாக்ஷஸ்விரபாயு) தி. இதி

எ-து. நோயாளி ஸ்ளானாஞ்செப்பவண்டியவனுபவழி நோயில்லானே  
ருவன் அஹலை தத்தீண்டித் தீண்டிப் பத்துத்தரம் ஸ்ளானாஞ்செப்பதுவிடுக,  
அதனால் அவன் சுத்தனவைன் என எ-று.

இங்கோக்டாவிலு ஏட்டுவூவியில்

மஹாகருமாதிபிற்கூடங்கியவற்கு விதி.

இஹாக்கிடாவிலே வூதா நாவு தங்கள் ரயனாவி ஒவூதா  
நாங்கு வெட்டு சென்றாலும்.

எ-து. மஹாகருமா தூயிற்றூடங்கியவர்க்கும் சாந்திராயன்விரத முத  
வியவற்றிற் டோடங்கிபவர்க்கும் உடன்சுத்தியாம் எ-று. (1)

யயாவூரையில் தலைகீழையே: எங்கனம்பிராயச்சித்தசமுச்சயத்தில்:-

இஹாகுகிட்டுவ வடதாநாட்டையூல் பெருமீது தளத்தா

விவாடம் மூலம் வாழ்ச்சிபைசூராட்சி குடுக்கு நூல் தலைவர்

வரிசாரசு தொழுவைப் பெறவுமிகியதை

ବୁଦ୍ଧିଅନ୍ତର୍ଗତ ପାଇଁ କାହାରେ କାହାରେ କାହାରେ କାହାରେ

ஸ்ரீ அதீயா தூயாவசி பேரவை குழு நிலை

கு. மஹாதநமத்தில் அரப்பித்தவர்க்கு யாகசேலங்கள்

விவாகம் ஆரம்பித்தவுடி வரைபவனுக்கும் கங்கியாதானத்தின் முயன்

四

## ବେଳା ରେଣ୍ଟା ଅନ୍ତିମିକା

றவனுக்கும், தேவோற்சுவத்தும் மிரதிட்டையினும் ஆசாரியனுக்கும் எசமானுக்கும் பரிசாரகமனுடருக்கும் உடன்சத்தியாம். சாந்திராயனு திவிரதத்திலும் ஒம்ப் பாராபணம் முதலியவற்றிலும் சிராத்தத்திலும் தீர்த்தயாத்திரையிலும் உடன்சத்தியாம் என்ன என்று.

ରାଜ୍ୟବେଳସମ୍ପଦକାରୀ ନାମଙ୍କାର ଯାତ୍ରାବେଳୁଟି ଉଠାଇଲେ ବୁଝାଯାଇଥାଏଇବା ହେଲାନ୍ତିରୁଥିଲା

எ-து: அரசாங்கதுச் சேவகராயினார் போரில் இறந்தவழிச் சுற்றுத்தார் க்கு உடன்சுத்தியாம் எ-று. ( )

பூர்விதல்விடுவே-பிராயச்சித்தசமுச்சயத்தில் இங்களங்கரு  
யது காணக.

ராஜ்மேவுக்கு சூரியன் தள்ளப்படுவதால்

அங்கும் இறந்தார்க்கு அபக்கிரியையும் உடனேசெயற்பாலது. துண்மரணத்தினர்க்குப்போலக் காலாந்தரத்திற் செயற்பாலதன்று என்க.

காவு விதைத் தி யல்) சரிவமுதாதாம் இத்தொகைதானால்வரும்

எனது பட்டாபிஷேகமுற்ற அரசனுக்கும் சிவபத்தராகிய மஹாமந் திரிகளுக்கும் ஆசோசமில்லை எறு. ( )

கருத்திலே காமிகத்தில் இங்ஙனங் காண்க:

ஈடுபாடு நிலைமைகளை விட கூடிய தாங்கள் போன்றவர்கள் அதை விட விரும்புகின்றன.

இஹாக்னேஸ் திருணர்வாய்யதில் காலிசெயற்கிடங் முதல்

அங்கு, ஆடுதெ சூரியன்னால்சுபெரளவும் தாவுக்கு சூரியன்

எனது சந்திரனுடைகிலே கிரியாம்பஞ்செய்தவர்க்கு ஆசௌகமில் கூறுவது சொல்லப்பட்டது.

## யോ-ജന്മത്ത്:-

யாயாகியானதைவார்த்தி யாவுடுத்துக்கொண்டு

கந்தாராஸ்கவர்மா தெடிடங்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

எ-து, எந்த எந்தக்கிணையகள் தொடர்கிக் கிரியை முடிவினால்லே ஆசோசம்போன் அவற்றை முன்னரே செய்தவர்களாயின் குற்றமில்லை யேன்று சொல்லப்படுகின்றது என எ-று.

வாங்டி, வெவ்பி:-சங்கிரகத்திலும்:-

**குடிராவும் தவறாஜிடத்தோடு தவொயில்**

பூர்வை தாநாலை, பீஸேனவையாகசே உதி.

எ-து. கிருச்சிஸமுதலியனவும் உற்சவம் சிராந்தம் தானம் ஒம்தபம் யாகம் என்பனவுங் தொடக்கப்பட்டவறி அவற்றை முயன்றவர்களுக்கு ஆகைளசடவெளின் உடன்சத்தியாம் என எ-று. (1)

குபெராவுடைய பூர்வீ மாதிரையில் பொன் பரிசீலனை கூறும் கூவம் அவதி. தானிரோதி திருப்பாரதம் துறை மாதி வகுப்பினாண். சுதா மாண்பா பெரளவுவியிலும் நடவடிக்கை.

எ-து. ஆசௌக்கத்தினுள்ளே கிருஷ்ணரமுதலியன் முடியுளையின் எஞ்சியனாள் ஆசௌக்கமாம். அதற்கு வெளியிலாயின் மூன்றிறவு என்பது முதலாகச் சொல்லப்படுகிற எல்லை கடந்த ஆசௌக்கவிதியாம் எ-து. ()

பயாவும் டி. ஹெ-எங்கனம் சங்கிரகத்தில்:-

துவனிரூப தி ஸா தா அரிதா வை வா நீரூ ஹ தி

எ-து. ஆகொசத்திலே கிருஷ்ணமுதலியவற்றின் முடிவுவரின் எஞ்சியாள் விரும்பப்படுகின்றது. அதற்கு வெளியிலாயின் மூன்றாத்தி முதலியதென்று பகவானுடைய மனுக்கொல்லுகின்றார் என எ-து. ()

குடும்ப நெடுஞ்செய் தொர்மை

ஆ-அ-காண்டில் திவிப்; வோஜிப்ர-குவந்தகுதும் பேரோக்கு  
தும்செதி. ததுப்புயிலைவின்றாம் ஸக்கிளசெளாவும் தலாந்  
த-குக்கீலை தஸ்யஸங்காரம். காமாஞ்சிராகிது வக்ஸங்கஸாரா  
பொலவணி-

எ-து. தூர்மணமும் புத்திழுவமாகச் செய்யப்பட்டதும் அபுத்தி ழுவமாகச் செய்யப்பட்டதும் என இருவகைத்து. அவற்றால் முன்ன கிற் சபின்டருக்கு உடன்சொத்தி. அப்பாழுது சம்மாதானே அவனு

கருச் சமஸ்காஞ்செயற்பாலது. பிற்காலத்தில் மந்திரத்தோடு சமஸ்காரமதனின் செயற்பாலன் எ-று. ()

ஒ சூலாயறுத்தவஸி-நுபை; பிராயச்சித்தரமுச்சபத்திற் சொல்லப்பட்டது:

குழாய்தெவிலையின் நாமலைப்போனதுவியீட்டுத் தமிழ் வழிகள் நாமலைப்போனதுவியீட்டுத் தமிழ் வழிகள்

என-து. துண்மரணத்திற் சபின்டருக்கு உடன்சூத்தி விதிக்கப்படுகின் ரது. அவர்க்கட்டுச் சூத்திராருக்குப்போலச் சுடுதல் செயற்பாலது. பிற காலத்துச் சுடுதலில் மறுபடி முன்றுநாள் ஆசெளாசம் என எ-று. ()

விதீவிய தழாந்திவிவகாஹாதியம் குபெளவங் டி காந்ட்ரெட் யம் எ.து. பின்னையில் அப்பொழுதுதானே சுடுதல் முதலியன செயற் பாலன். அசெளசமும் அனுட்டிக்கப்படுவது.

உதவீங்கி வெளியாக்குவதற்கால்லப்பட்டது.  
வைகிளாகி-மீட்டர்களும், பிகி யார்மன்னிடுவீராக இதி.

எ-து. என்னைது செய்யப்பட்ட துங்மரணத்தில் உடன்சுத்தியாம். கிரிவையும் ஆசௌசமும் அனுட்டிக்கப்படுவது என 'எ-து'. ( )

சுத்திரணவூஸ்பொழிவு-ஞக்குவுட்க்குவுங் நாடிரணவூஸ்புத்  
பூலுட்டுப்பெறவூழிவு-ஞக்குவுட்க்குவுங்; நத்திரணவூஸ் இரணவூஸ்  
கெநாவுகாறிநீப்புக்காக். காஞ்சிரீவு மூன்றுத்தி கூடுதல்ஜூத்தி  
நிறுத்திஷ்டுதிவா, ஸவே-பூபுபாதிவா, காரையீவதிஷ்டுதி  
வா, தியக்குதெளஜூதுதிவா, கு-முமங்கஷ்டாயாநஷ்டாபுவும்  
ஞுரங்வா ஸங்கவதி. வனவநூற்றாவியம் சுந்தரவினாமு),  
ஒட்டிரணவிடி யாருவூட்டாவியாஃ; தயாஹிஃபே கெந்தாயெ  
வா, ஸவேகாதிவிடெண்வா, ஶாத்தீண்வா, விடி ஹக்கிதெண்வா, பிரி  
வருக்காதாவார்மநு) வத்தெந்வாபுராணாநு பரித்திஜ்ஞதெது தீ-  
கிரணவிடி யாஃ.

கன்னது இங்கே மரணத்துக்குப் புத்திப்பூருவமாகல்; என்றால் மரணக் கருவிமுயற்சியின் புத்திப்பூருவமாதலே; நேரே மரணம் ஒருவராலும் விரும்பப்படாமையால் என்பது. அங்கனமாகிய முயற்சியும் இதி முழுங்கும்வழித்தான், பாம்புசிறும்வழித்தான், சுவர்விமும்பலும்வழித்தான், சுடுதீவிரியும்வழித்தான், கரைகடந்து ஆறுபாடும்வழித்தான், (அஞ்சாதுகேறலின்) ஆகும். இவ்வாறு பல்வகைப்பட்ட பிறிதும் உய்த்துணர்பாலது. துண்மரணவிலையங்களும் பலதிறத்தன. அங்கனமன்றே. எவர்கள் கோபத்தினாலாவது, பாம்புமுதலியவற்றின் நஞ்சினாலாவது, ஆயுதத்தினாலாவது, நஞ்சண்டலாலாவது, மலைமரம் முதலியவற்றில் ஏறிவிழுதலாலாவது பிராணத்தியாகஞ்சுசெப்பின்றூர்களோ அவர்கள் துண்மரணவிலையுடையவர்கள் எ-று.

தழாகுவென்றால் திருப்பதி காயாம்-அது சார்த்தத்திரிசதிகையிற் கொல்லப்பட்டது எது. ( )

எ-து. கோபத்தினாலும், கபிற்றினாலும், நஞ்சினாலும், அக்கினியினாலும், ஆயுதத்தாலும், நஞ்சுணவினாலும், மலைமரங்களாலும் பிராணன் நீங்கியவழி ஆற்மாசத்தாலாவது ஒருவருஷத்தாலாவது மறுபடி தருப்பைகளில் முன்போலச் சம்ஸ்காரத்தைக்கொடுத்து என எ-து.

எ-து. இவ்விதமான தூர்மரணமுடையார்க்கு ஆசேளசமில்லை. புத்தி மோசத்தினும் றன்மரணமடைந்தார்க்கு ஆசேளசம் உதகதானம் முதலியன அனுட்டிக்கப்படுவது என்றுகூற்றானத்திற்காட்டப்பட்டது.

## ಯಗ್ರಾಂತಿಕಾಂತಾಂ-

விட்டாடுபவும் தாநரங்கலிழுபதாவூயிடுவேவி  
வாக்கிலெளாக்கங்களோல்பாதங் வலயோதுபண்ணிய

குயக்குரிச்வு ஓடைத் திருயதெழுவிடாதில்;

தவூரெஸளவுவியாதவுங்காயுடுப்பெவொந்காதிகா ஹதி.

எ.து. விஷம் முதலியவற்றைக் கெடுக்கப்பட்டவர்களுக்கும் இதியினும் அரசர்களாலும் கெடுக்கப்பட்டவர்களுக்கும் ஒருக்குழுவிற்பற்றிய மரணத்திலும் உடன்சுத்தி சொல்லப்பட்டது. இனி ஒருவன் புத்தி மோசத்தால் அக்கினி விஷம் முதலியவைகளாலே இறந்தவழி அவனுக்கு ஆசௌசங்கொள்ளப்படுவது. உதகதானம் முதலியனவுஞ் செய்யப்படுவது என எ-று.

வன்டிகாலீரணை வைவிழுாநாங்கூஞ்சூமுதகங் தகங் துகை நொகு.

எ.து. இவர்களுடைய மரணத்திலே சபிண்டர்களுக்குச் சாம்பாருமவரையும் ஆசௌசம் தகூராற் சொல்லப்பட்டது எ-று.

யாரா-எங்கனம்-

கி யாஹ்ரவூதிருவை-வூ காய்த்வூ தடியெவா

ரண[ஜன]ம் வூவூ யங்கூஞ்சூமுதகங் தகங் தவைக் ஹதி.

எ.து. தொழிற்கேடுதைம் மூர்க்கத்தனமுள்ளவன் தும் உலோபை தும் அப்படியே போரினால் [கடனினால்] சீழுங்கப்பட்டவன் தும் போவி யொழுக்கமுள்ளவன் தும் மரணத்தில் சாம்பாரும்வரையும் ஆசௌசமாகும் என எ-று.

க வ ய கு வு ரா ச சி:

ஆசௌசத்தில் திரவியங்களின் கத்தி.

குசௌனாவிநொடுரவுரணுவிச்சா-வீதி.

எ.து. ஆசௌசியின் திரவியங்களும் அசத்தமுடையவைகள் எ-று.

தயாவஹ்ராத்திஃ-அங்கனமே மிருதியில்-

துவுரணைவிலையைப்பொட்டவைத்துரூமுதீநிவெவ. ஹதி.

எ.து. ஏசமானனது சம்பந்தத்தினால் ஆசௌசத்திலே திரவியங்கள் அசத்தமுடையவைகள். என எ-று.

தழுவிலை தடிமாலை - அவனுடைய சுத்தியினர்களே அவைகளுக்குச் சுத்தி.

**தகவிது வர்:-ஆண்டுத்தானே:-**

வூரிசாம்பெண் வூர்க்குவராசினாபேர் கூகிதாந்தி, ஒத்து

எ-து. தலைவன் து சத்தியினுற்றுனே (அவைகள்) தண்ணீரினுற்றெ  
ளிக்கப்பட்டவைகளாய்ச் சத்தியாகின்றன எ-று. (1)

இருதலை-குதகவுடுவெப்பவாக்கள் தாநாம் தத்துவத்தினாலே கூறுவது தாநாம் ஒரு வாணாம் சூப்பவாயும் நாடு.

எ. மரணாலைனப்பிரவேசத்திற் சங்கற்பிக்கப்பட்டவைகளும் அவைகட்டுமுன்னுவது சங்கற்பிக்கப்பட்டவைகளும் ஆகிய திருவியங்களுக்கு ஆசோசம் இல்லை எ-று. )

தயாவுட் நாட்டாவடு) கா:- அங்கமே ஞானரத்தினுவலியில்:-

வெள்ளுத்தாங்கும் சூலாக்களை வெசைநாலீலை-குத்தகை

தாராவங்கள் தெட்டுப்பிரவேஷாநபு-குஜாாதிகாரயக்சி

தயாஜிவவியொழியுவட்டுமூலம், தெதாவி. ஒதி.

எ-து. எல்லாவற்றுக்கும் ஒன்னமரணமுதலியவற்றில் தொடக்கத்திலே ஆசோசமில்லை. அப்பொழுது சங்கற்பிக்கப்பட்ட பொருள்களினுலே தானம் பூசை முதலியவற்றைச் செய்விக்க. அப்படியே பிராணத்தியாகத்தின்முன்னே சங்கற்பிக்கப்பட்டவைகளும், என எ-து. (

குவெட்டாவு) பில்லனி.

ஆசோசத்துக்கொள்ளப்படும் திரவியங்கள்.

இனிமலை நாட்டுக்காட்சி விதிகளை வழங்கி வைத்துவாய்க்கு செய்யும் பொருளாக இருப்பது.

எ-து. பொன்முதலிய சில திராவியங்கள் ஆசௌசத்திலும் இயல்பாற சுத்தியடையன் எ-து.

தட்டாக்கு திட்டவாராண்:-அது கூர்மபுராணத்துச் சொல் விப்பாட்டது:-

ஶ்ரீராணுயாதூரூபம் தினான்மாதவஸவ்சடி ०

தினாந்தீஷ்டாஶாகாஷ்டி ஞா அவண்பாச ரெவஹ

தொயங்கியிவ்யு தங்கெ தமலீளாடியங்கீராவேஹ

குபெரளவிதாந்தீஹாஷ்டி பாஹாஷ்டாஷ்டாஷ்டாஷ்டி தீ

எ-து. பொன், தானியம், பசு, ஆடி, திலான்னம், வெல்ளம், நெய், என்  
ஞ, கரும்பு, விறகு, உப்பு, இலைக்கறி, ஜூலம், தயிர், வெண்ணெய், எண்  
ணைய், மருந்து, பால், உலங்நத்தோறு, என் நூழிலை ஆசௌகிகளிலாது  
வீட்டிலிருந்து எப்பொழுதும் எடுக்கப்படுவன. என எ-று. )

வ-து. ஜூநாரவெக்டிவுபால்ஹி

புத்திரன்பிறந்தநாளிற் நிரவியசத்தி.

வ-து. ஜூநாரவெக்டிவுபால்ஹி குபெரளவங்நாஹி; தெவா தா  
ஸாந்தியூநவ-ஏணுதி நகவாக்.

எ-து. புத்திரன் பிறந்தநாளிலே திரவியங்களுக்கு ஆசௌகப்பில்லை;  
தெவார்களின் சன்னிதியினாற் புண்ணியதினமாதலால், எ-று. )

தாஷ்டாஷ்டாஷ்டி வ-ஏராணே: - அது ஆதித்திய புராணத்துச்  
சொல்லப் பட்டது.

தெவாநாவி தாரவெநாவவப-தெ ஜாதெதாஜீஜீநாங்

குயாநுதாஷஹவஸவாக் வ-ஏணு-வ-ஏணுஞுஹவ-தா

தது, ஜாநாக் வ-ஏவண்ணத-ாஹ-நாஹிலமாரத-ஏஶ-ஏதயா

மது ஹாஷவத்தீராஞ்சு ஶயநநாவஸ நாஹுஹி ஹதி.

எ-து. இருப்பாளருக்குப் பின்னைபிறந்தவழித் தேவரும் பிதிரரு  
ம் வருகிறார்கள். ஆதலால் அந்தநாள் எப்பொழுதும் மிகச் சத்தமான  
து. அங்கே வரங்னைப் பூமிஸூபப் பச்சைவக் குதிரையைப் புடையை  
ஆட்டை வல்கிரத்தை மாலைநூபப் படுக்கையை ஆசனத்தை வீட்டிடை  
க் கொடுக்க. என எ-று. )

த-துவவிழூநாரிவி பு திறுஹா-பிகாரோஹி:வி த-  
ஶ்ரீநாரவுபிகாராங்.

எ-து. ஆண்டுக்குமின்டத்துக்கும் வாங்குதலில் அதிகாரமுண்டு. பி  
தாவுக்குங் கொடுத்தலில் அதிகாரமுண்டு எ-று. ()

தாழ்த்தி மொய்நப்பாவாவரயெட்டன:-அது திரிலோகன் சிவா  
சாரியராற் சொல்லப்பட்டது:-

புஸ்தீதாக்குதாளாலெஃபூஷாப்பநபொழுதாவிதாஃ  
குபெரனாவிதாந்தயாவிநுஷாஇநிஞ்சுப்புதி துவஃ ஹதி.

எ-து. ஓனாந்த்திலெநாபிவெட்டுதற்குமுன்னே பிதாவுக்குக் கொடு  
த்தலில் யோக்கியத்தன்மையுண்டு. அப்படியே அவ்வாசௌகிளாக்கும்  
ஏனையருக்கும் ஏற்றல் விலக்கப்படாதது என எ-று. ()

[“நாவித்ருதநாகவ-உவடு” ஹது தக்கவாணாஃ]

நாபிவெட்டுதற்குமுன்னென்ற இது ஒருபக்கம்.

இ அக்கிபெரனாஹஂ-கிராமாசௌசம்.

யாவாஹாவஸாநஂ அஹாஸிஃாவி குபெரனாஹங்கவதி. வைஹி  
ஸஹமிதாந்தாகெவாரிவப-குஜாஷிகங்கத-வு)0.

எ-து. சவம் இருக்கும்வரையும் கிராமத்துக்கு ஆசௌசமுண்டு. பும  
ஞ்சென்றபின்னரே சிவபூஷசமுதலியன் செயற்பாலன எ-று. ()

உதூ காரண:-காரணத்திற் சொல்லப்பட்டது:-

[உதைதியாஷாஷ்வீரதெஞ் வாதீஸாயதிதீதாஸ-தா]

யாதைதீஷாஷாஷ்வீராஞ்சுநாவோய-திதீதாஸ-தா

வாரிதாஜ்யாரிவங்வ-குஜாநிது) வெதாதி திகங்வராக

இ அாதி வாநியாதெதலை தெரிவப-குஜாங்வாவராக ஹதி

வாகாஷாயநாஞ்சொ வீயுஞ்சொ இதவாக்ஸவஸாநஞ்ச  
ஈவீயிஷ-ஈபநிவப-குஜாஷிகங்கத-வு)0.

எ-து. பதினெட்டுருவில்லினாவை இடையிடையேயுதபவேரூர்விதி  
யிலே பிடேதம் இருப்பின் மற்றைய வீதிகளிலே சிவபூஷச முதனியன  
செயற்பாலன எ-று. ()

தாகுமீடுக்கி-அப்படிச்சொன்னார் எனு:-

நாலூஷுஞ்சாவெற ராதீநாய்யாஞ்ஜாவோதிவ

தாநிவீயுஞ்செராய்யாஞ்செரகாஞ்சாஞ்செர உதி

எ-து. உள்ளே சவத்தையுடைய கிராமத்தில் உண்ணலாதாது. ஒத்  
அமாகாது. வேட்டலுமாகாது. அவைகளைப் பசிமெருங்கில்லையுள்ள  
மற்றுமிதிப்பே செய்க. என எ-று. ()

ஈஞ்சுஞ்சாவெசுதிதொதூ-ாதிகம்பெருள தகசிக்காய்பாடிவ.

எ-து. உள்ளே சவத்தையுடையதிலே தீவேட்டல்முதலிய சருதிக்கு  
ரிய தொழிலைச்செய்க எ-று, ()

ஸ்ரூத்துஞ்செரா-வெறுமிருதியில்:-

ஸ்ரூத்துஞ்செராவிடுராவெய தா-ரா-தி ரெவுவெய்யவீ  
தாவு ஓஞ்சுஞ்சாவெற ரதீஞ்சாமாயாசீஞ்சாள தவாவகம் உதி.

எ-து. சருதிமிருதிகளுக்கு மாறபாட்டிற் சருதியேவலியது. அத  
னுவுள்ளேசுவத்தையுடைய கிராபத்தில் சருதியில் விதிக்கப்பட்ட அக  
கினியைச்செய்க. என எ-று. ()

ஈாதீஸிவவ-குஜாசியெய்சீதிஸங்முவ வ-குஜாஸாடி.  
இதுங்விதாத-குத்தீதிவெஸாவபெய,

எ-து. கிராமத்திற் சிவழுஶையின் நடுவே மரணமுண்டாதலிற் பூசை  
யின் மிச்சத்தை மந்திரமின்றிச் சம்மாவே முடிக்க எ-று. ()

தா-ஞ்சூபுத தள-அது மிருதியிற் சொல்லப்பட்டது:-

வ-குஜாவியெளாரீதெளபெஷடி.தாதெது செணவஸீவபெயக  
கவி-ஞாஞ்சூவஹிட ரா-தீவெலு தாந்கொதாவாக உதி.

எ-து. பூசைசெய்தல் தொடங்கப்பட்டதாகிபோது (கிராமத்தில்) பச  
ணமுண்டாகியவழி (மந்திரமின்றித்) தங்கிரத்தாற்றுனே குறையெழுஷ்  
க்கக்கடவன்- (பிரதிட்டைக்) கிரியையினுள்ளேயோவென்றால் கிராமப்பு  
றத்திலிருந்தவனை யடையித்துவிட்டு அந்தக்கிரியை செய்யக்கடவன்  
என எ-று. ()

[கலீகாங்தஸ்ர ஹதி புதியூதி கலீ-க் கீடையே) தாத்தாகிளான்  
ஹி: பேர் தாற்றியிக்கா புதியூதி கலீ-க்காமயாந்தி. நத்தா  
தாத்தூண் கலீ-வெளைப்பெயக் கூதூயாஃப்.]

[என்டுப் பிற்பாதியிற் குறியது பிரதிட்டை முதலிபவற் றிடைபில்  
ஆயின் பிரேதத்தைப் புறப்படுத்திய பின்னன் றிப் பூசைக்குறையைப்  
போலத் தந்திரத்தான் முடிக்கலாகாது என்பதாம்]

தயாரூத்துப்பாத்தெர:

அவ்வாறே மற்றொரு மிருதியிலும் கூறியதுகான்க.  
புதியூதி ஒத்தாய்லையித்துக்கால அரிஞ்சிஹாடுவெக்  
சீல்யாவுல்லிழங்கந்திக்காலீ-வெளைப்பெயக் கூதி.

இ-ள். வெளிப்படை.

காட்டிசுவைத் தபெடுகவவ-டூராஜயாந்தி- காதுபீரவ  
தொடெஷாதாவெப்பவ.

எ-து. சூழகம் பத்தனம் கேடகம் காவடம் இராசதானி இவைகளி  
ல் உட்சவமுடைமைக் குற்றம் இல்லை. எ-து.

தயாரூத்திஃ-அவ்வாறு ஸ்மிருதியில்-  
காட்டிசுவைத் தபெடுவெவவ-டூராஜயாந்தி-  
கூடைவெணவாற்கந்தாய்க்காது-தூதொடெஷாதாவிடுதெ

இ-ள். வெளிப்படை.

காட்டிகாத்தாங் ஸ்ரீ-குவங்க ஸ-புதெஷவணி-தா.

சூழகமுதலியவற்றினியல்பு சுப்பிரபேதத்தில்.

யயா:-எங்கனம்:-

விவு ரணாஞ்வஸ்ரூத்தாநாவாவெலாட்டாகிலூத்தி-  
ஸ-குவெஷ்ராயினி-தாயக்கச்வெடுக்கங்வரி-கித்தி-தா  
வெதாஙவீராங்தெரமெஷாங்வாவஸ்ரூதிக்கிடாவுதெ

அம்

ஸௌஷாஶ்விகா.

உதாரங்களீக்கண்டநீஷபூரிதெதுப்பாகான  
ராஜவெஶாஸ்ரீயாகாராஜயாந்திரப்பிது-  
அவாந்தாரதாந்து யவிது யில்கையாத  
வத்தாந்துவிதீராதாதபொல்தாதாவவாடு- உதி.

எ-து. விப்பிரர் கலிக்காரரோடு வசிக்குமிடம் கிராமமாம்- சூத்திரா  
பலர்வசிக்குமிடம் கேட்கமாம். அவ்விருதிற்காக்கும் எல்லையாப் பிலை  
யைற் பிறவசிக்குமிடம் குடிக்கமாம். சுதாங்கேளையாற் செறியப்பெ  
ற்று அரசது கல்லியாளராற் சேரப்பட்டாய் அரசமாளிகைகளோடுகூடி  
பத்து இராசதானியாம். தீவுகளிலும் பிறவற்றிலும் வரும் பண்டங்க  
ளைக் கொள்ளல் விற்றல் செய்வார் தங்குமிடபாய்க் கடற்கரையிலுள்ள  
து பத்தனமாம். இராசதானிக்கும் பத்தனத்துக்குமிடையிலுள்ளது  
கருவடமாம். என எ-று. ()

யழையஜ்ஜநாரவாரங்ஹஸ்.

யச்சவாவுக்கும் அயச்சவாவுக்கும் ஆசௌச ஆரம்பம்.

[யச்சவா-தீவேட்டவன். அயச்சவா-தீவேளாதவன்.]

இருதிரிதி தாநாமாதிகவியை சூலிதாமெதாந்தாலை நா  
தி கநாவரிதாமெதிர்வள்ளிதாதி. \*

எ-து. இறத்தலைக் காரணமாகவுடைய பத்துநள் முதலிய ஆசௌ  
சமும் யச்சவாவுக்குத் தகித்தநான்முதலாகவும் அயச்சவாவுக்கு மரி  
த்தநான்முதலாகவும் கொள்க எ-று. ()

தாந்தாந்தாந்தா-அது காபிகத்திற் சொல்லப்பட்டது:-

காதக்ருதாதிகாய்த்வை சீதலைஉறைதாதி தஃ-

கநாவரிதாமெதாராஸாஶாவாநீணாவாநாஸுப்பிதி உதி.

கத சூலிதாதிவிடியெஞ்சுநாதாஸாஶாவ வியாநாதார்  
நெஞ்சுநாஸாநாதாஸாஶாவ பூநெஞ்சுநா. நதாந்தாந்தாலுவடு சூ  
ஸாஶாவாஹாவ சுப்பிவாநாயு; ஜதீதிரித நிதி தக்பாக  
சூஸாஶவுப்புவுதெதி:

எ.து. இக்கே வேட்டவன்விஷயத்தில் தனம்முதல் ஆசோசம் வி  
தித்தமை அது முதலாகவே பத்துநாளாசேளசமேப்துதற்பொருட்ட.  
ஆயின் அதன்முன் ஆசோசவின்மையை உணர்த்தற்பொருட்டல்.  
ஆசோசங்கொட்டுக்கூட சன்னமரணமாத்திரத்தைக் காரணமாகவுண்டமை  
யால் எ.று. )

வாரபுரூதீ-நாட்டெடாடக்கம்.

குவிகூங்கு சூபெளாயவிட்டெய உடயாழ-நயிளாஸி து  
பூவது-நீயு. )

எ.து. ஆசோசவிஷயத்திலைதித்தன்மையும் உதயத்திலிருந்து உத  
யத்தைச் சார்ந்து கொள்ளப்படுவது எ.று. )

தாாஜூதிசீ-அப்படியேலோதிஷத்தில்:-

உடயாழ-நயாகுங்கிலைவாட்டு திடக் கூடு நா. உதி.

எ.து. எங்குமுதயம்முதலுதயம்வையுமே நாட்கற்பித்தல் என,  
சூபெளாயவுருவருத்தியெங்கு-ஆசோசங்கொட்டுக்கும்சியமம்.  
உதெஞ்ஜூநாரதாவமுருாட்-ஞானரத்தினுவலியிற் சொல்லப்பட்டது.

ஏ.ஒ.து. எலூஷியாரங்காமொமெஜூதீ-நாவாஸங்கவ  
வ-ாவாட்டெவதிநாற்றாஹுமாவஞ்சாஷபதொவவிஃ.

எ.து. இரவிற் பெண்ணுக்குப் பூப்பெப்துதலிலும் சன்னமரணங்க  
ளின் உண்மையிலுஞ் சூரியனுதியாவமையும் முந்தினாளே கொள்ளப்படு  
வது எ.று. )

ஸ்ருதுகுபார-வேறுமிருதியில்:-

ஸ்ருதுவெவலை-நாதுநெந்திருதைபாஜவிஸ-நுதகை

வ-ாவாட்டெவதிநாற்றாரங்குமாவஞ்சாஷபதொவவிஃ உதி.

எ.து. இரவிலே மரணமும் முப்புஞ் சன்னமுமுண்டானந் சூரியனு  
தியாவமையும் முந்தினாளே கொற்பாலது. என. எ.று. )

మాంయాశికారెలావాపుత్రిక, కీ

## கல்வையாசௌகக் கழிவுமுறை.

வா-கு தக்கிடெய் வா-கு தக்கஸம் வெ திருத்தக்கிடெய் தீடு தக்க  
வங்கவெ வா-கு வெடு வெணவ உதாரணமாகினி.

எ-து. சனணமத்தியிற் சனணமுளவாகலிலும் மரணமத்தியில் மரணமுளவாகலிலும் முந்தினதினுலே பின்தினதற்குச் சுத்தியாம் எ-று.

தழுவகூறிசெ.-அது காபிக்த்திற் சொல்லப்பட்டது:-

வை-து தகெவஸ்-தக்ஸஸ்-து யோயால் விஸுாந்தி அவேஜா தமிழ்நாடு

பூர்ணமாக விடுவூட்டுத் தெரியுதல்கள்- இதி.

எ-து. பிராமணைத்தமர்களே சனனத்தில் மறுபடி சனனமுன்ஸ்டா  
ஞல் முந்தினசேதத்தாலேயே சத்தியாகும். மரணத்தில் மீண்டும் மரண  
மவரினும் அப்படியே. என எ-து. (1)

வீரபூர்வானால் கொடுக்கப்பட்டது.

“ஸ-டு தகைவு-டுத கங்காவிலே, தகைவே தக்ஞாவா

ପୋପୋବେଳାଖାତିନଂବାବୁଟେବୁକ୍ରମିବେଳାଖାଅଶାକୀ ହାତି

எ-து. சனங்தத்திற் சனங்ம வரி இம் மரணத்தில் மரணம் வரி இம் அடைந்த ஆசெளசநாடகவளவ்ளாம் முந்தின ஆசெளசத்தினுலழிகின்றன. என எ-று.

யോള ജാതെന്നുഃ-സന്തിരന്മാനത്തിലുട്:-

ஸ்ரீத கண்ணா-தகைடெநவஸாவங்காவெநஸாயுதி. இதி.

(எ-து. சனநாத்தினலும் மரணம் மரணத்தினலுஞ் சுத்தி  
யாம், என எ-று.)

ஸாவா பெருங்கிணியே ஸ-அ-தக்ஷங்கலவே ஸாவா பெருங்கலவை ந  
வ-அ-தக்கங்நபருதி. ஸ-அ-தக்கிணியே ஸாவா பெருங்கலவை வங்கலவே  
வ-அ-தக்கெது ஸாவா பெருங்கலவை நபருதி.

எ-து. மரணுசௌசத்தின் நடவிலே சனனம்வந்தால் மரணுசௌசத்தினுலே சனனமழிக்கிறது. சனனத்தின் நடவே மரணுசௌசம் வந்தால் சனனத்தினுல் மரணமழியாது எ-று. (

உதுநஂ ஆஜூநகாளிக்கப்படும்:-

சந்திரானத்திலும் காமிகத்திலும் சொல்லப்பட்டது:-

ஸாவாபொளிவெல்லை தெங்வூல் தகங்தாய்தாலைவை

ஸாவெந்தராய்யுதெவை-அதிர்ச்சியை-அதிர்ச்சியைக்குநீ. இதி.

எ-து சூலமுள்ளவழிச் சூதகம்வரின் சாவத்தாற் சனனமுஞ் சுத்தியாம்- சனனம் தன்னுள்வருஞ் சாவத்ததைச் சுத்திசெய்வதன்று என.

ஒந்தாவற்புாடியீ-நூனரத்தினுவலியிலும்:-

ஸாவெந்தராய்யுதெந்தால் ந-நூரூஶா-யூதெந்தராய் இதி.

எ-து. சாவத்தால் அதனுள்வருஞ் சூதி சுத்தியாம். சனனத்தால் அதனுள்வருஞ் சாவனு சுத்தியாகாது என எ-று. ()

இவ்டாறு யோடியதியிழு-பெரிதுஞ் சிறிதுங்குடியவழி விதி.

இவ்பூரெளாவெந குற்றாபெளாவும் நஷ்டி- குற்றாபெளாவு வி யெயு இவ்பூரெளாவும் சூத்ததெநுக நஷ்டி தி

எ-து. தீர்க்காசௌத்தால் அற்பாசெசிசமழியும். அற்பாசெசௌத்தினிடையில் தீர்க்காசௌதம் வரின் அழியாது எ-று. ()

இந்தகெட்டீ தகங்வெசெந்தாக்கு-தகெவை-தகங்தயா

தத்ராய்கூரை-நூல்வந்து-நாதிரெந்தாய்வும் இதி

எ-து. சாவத்திற் சாவமாயினும் சனனத்துட் சனனமாயினும் வரி ன் ஆண்டுத் தீர்க்கத்தாற் சுத்தியாட். அற்பத்தினுற் சுத்தியில்லை. என

வெளியாதாபெளாவு-சிறுபாழுதுக் கலவையாசௌதம்.

வ-நுவட்டங்கூட்டுஷிதெ சூபெளாவாங்காங் யால்வந்திப்பதைக் காஷாவு-வட்டாபெளாவுஷிதாநாதா-வரி அஷிதாபெளாவும். வ-நுவட்டங்கூட்டுஷிதெ வு-நாதைதெதைக் காஷாவுதெவை, காஷாவரி கு விதாபெளாவும் காஷாவும் யா.

எ-து. முன்னெய்தினிறதினாளிலே பிறதாசோசம் வந்து கேச்ருமியின் அப்பொழுது முன்னுசௌசத்தின்மேல் இரண்டு நளாசோசம் முந்தினதினிறதித்தினத்தில் அதன் வைகறையிலானால் அதன்மேல் முன்றுநாளாசோசம் அனுப்பிக்கப்படுவது எ-று. ()

**தட்டாகுங்குங்கு ஜாகெத:** அது சந்திரானத்திற் சொல்லப்பட்டது.

**ஏ-உவாக்குங்குங்கு ஜாகெத:** அது சந்திரானத்திற் சொல்லப்பட்டது, வாக்கு இதி.

எ-து. முன்னெய்தினிறதித்தினத்திலாசோசம்வரின் இரண்டுநாளினுற் சுத்தியாம். அதன்வைகறையிலானால் முன்றுநாளாம். என எ-று

**கதிகு ரா தா செலாவவிப்பீர்-எல்லைகடந்த ஆசோசவிதி:**

கூவினாநாம், அஸாஹாஸ்பாரங்குதிக்குராங்தாஸாஹாசெலாவும் கூவதுயியியுறுவனைதி ராது ०; காந்தவீழயம்; தாக்லுக்கீங்கூல்வயந்தாது வைக்குநால் வாக்கிநாம் காந்தவீழயம். காதுனாக்கீங்கா நலீவு.

எ-து. சபின்டர்க்குருக்குப் பத்துநாளின்மேல் எல்லைகடந்த பத்துநாளாசோசம் மூன்று மாசுத்தினுள்ளே கேட்டவில் முன்றுராத்திரி அனுப்பிக்கப்படுவது. அதன்மேல் வருஷம்வரையும் அதைக் கேட்டவில் ஒருநாளனுட்டிக்கப்படுவது. அதன்மேல் நான்மே எ-று. ()

**தயார்காலிகெ.-அப்படிபோகாமிகத்தில்:-**

கதிகு ராது தாஸா து ஸாவிலாவுதைவக

அருகுதீத்திதெநகங்கூராநடிஇவாஜு-கிளி சஃ ஹதி

எ-து. பத்துநாளால்லைகடந்ததானால் மூன்றுராத்திரியக்த்தனவான். மூன்றுமாதங்கடந்தபோது நாளோனருகும். வருஷத்தின்மேலே நான்மாம். என எ-று. ()

**க-கு-கு-காராவைவு:-கர்ம்புராணத்திலும்:-**

கதிதெதாஸாக்காந்வீனாந்தாங் திரா தகா

தயாவுரீவைவாநடிக்கீங்குவைதாக்குதி ஸாவி

திருநாஸேளவி நான்குமராஸெளவிதாது சுதாநாதா  
பெளவலிஷ்டெயாஸாஹியை தறிவனைதிநங்ஸஜ்பிக்கு லெண்மலவதி-  
புக்கிண்ணாபெளவி நாங்கா அஸாஹியை தறிவனை வாகரவம்.  
திருவிழாநாலிஷ்டெயாஸாகஸ் வாரதி பூவு வென்னாநுரைது.

எ-து. முன்றாளர்செளசிக்கஞம் ஒருநாளர்செளசிக்கஞம் எல்லைகட  
ந்து தத்தமக்குரிய பூணனல்லையுள்ளே கேட்டேன் முறையே ஒருந  
ஞம் உடன்சுத்தியும் பெறுவர். முப்போதாசெளசிகள் அங்கஞங்கேட்ட  
பின் ஒருபோதாசெளசம் பெறுவர். முத்திறத்தரும் பூணனல்லையின்  
பின்னர்க்கேட்டின் ஸ்நானமாத்திரமாம் எ-று. ()

நயாவலம் யூகாரி:-

கத்துவஶாளத்தித் தங்ஸ தத்திரு வெலுக்காஹாஸெளவிதெநாஃ  
புக்கிண்ணவிஷ்டெயாஹிப்பூ பாதீ சுகாடு அநுயாஸுவங் ஹதி.

[கவாயதி பூ பாதீ-கவீயெயைப்பூ பாதவத்தாலுத்துய-நி]

அஸாஹியை கீரணஶுவனைவெஷ்டாநாங் வெவ்டுஷாகிவி  
ஶரிஷ்டாஹலைவுக்கூஸொல்வா-

எ-து. பூணனல்லையிலுள்ளே மரணங்கேட்கப்பட்டவழிச் சுபின்ட  
ரெல்லாருக்கும் மிச்சநாளே ஆசெளசம் எ-று. ()

உதுவலம் தெருக்கிரகத்திற்சொல்லப்பட்டது:-

ஶரிஷ்டாஹலைவுவெவ்டுஷாகிவிஜூர தஞ்சாவுபுவெய். ஹதி.  
அஸாஹியை கால்லாஞ்சுயதாவப்பாலுவ-ந் வித தூரீ-ஈர  
ன ஶுவனை வ-நுவூபுஶரிஷ்டாஹம். தாலுக்கி-ந். தங் ஶுவனை  
ஶுவனைத்திரீராஹங்குஅஸாஹம்.

எ-து. பூணனல்லையுள் என்புபெறுக்கலின்முன் தாய் தந்தையாது  
மரணத்தைக் கேட்டவற்றிப் புத்திரதுக்கு மிஞ்சியநாளசெளசமாம்.  
அதன்பின்னராயிற் கேட்டநான்முதற் பூணமாம் எ-று. ()

தாலுவிலம் தெரு:

பூராகவெஞ்சுயாகவ-நதவெ)துதுதாலுக்கி-ந் அஸாது கும் ஹதி.  
அஸாஹமாகவெரா வத்ராஷய-ந் கக்குதலைப்பீடுதலுங்கிகைக்கு  
தலைப்பீடுதலுமிகவா, ஓதாவிதூரீ-ஈரனைத்து வெவத்தா

வா இப்பேசு முடிதெல்லாமல் குறையாலோ. வதுராக்பாம் கூறு  
தென்பீட்டுக்கூறுகே முடிதெல்லாவிடதென்பதையே ஒருமலை:  
இத்ருவெப்பதூரவிட்டெப் பூர்வம். குறென்பீட்டுக்கூறுகெதா வி  
தெருப்பூரும் இதங்கவூலவதீ.

எது, பூரண எல்லையின்பின் ஒருவருஷத்துள்ளே தங்கள்தீயர் மா  
ணத்தையாதல் தாயின் சபத்தினியின் மரணத்தையாதல் கேட்பின்  
ஆண்டுபெ பிறால் அபரக்கிரியை செய்யப்பட்டாதவழியும் செய்யப்பட்ட  
வழியும் கேட்டான்முதற் பூரணமாம். ஒருவருஷத்தின்மேற் கேட்பின்  
ஆண்டு உத்தரக்கிரியையுனு செய்யப்பட்டாதவழி தாய்தந்தையர்  
மரணமாயிற் பூரணமும் தாயின் சபத்தினி மரணமாயின் மூன்று நா  
லூம் ஆண்டுத்தரக்கிரியை செய்யப்பட்டவழி தாய்தந்தையர் மரணமா  
யின் மூன்றாளூம் அச்சபத்தினிமரணமாயின் ஒருங்களும் ஆசௌ  
சமாம் எறு. )

தயாராயறாதுமீதுமீதுமீதுமீது:

வீதெரளவெந்து தென்வூராதாங்குமூலூரவிவிவாதுக்கு  
முடிகூடித்தொருமூலூரவெந்வீதுகீலவெசு  
குதீதெவீவிகத்துவூபெதகாப்புயாவிதி  
விதூவத்துரைதீதாயாலோத்ருவைதிஜூதிதிஙி  
வைவதுடெவுதீதெவவிதிராத்ருஸாந்துவெசு துதி.  
வைஶ்ருவெவவிலைடுக்குதி:

உபராதுமூலாவிதெ ராம் வெராக்குதீணஸ்ருபதெலை  
த்ருவெந்தோத்ருவெப்பதூரவைநூதாமல்வதைராங்கும்  
ஏதென்பீட்டுக்கூறுகெதாதுவெநீதுநாதவெப்பாம்

**குரைள்ளெவகரிசுவர்துரை.**

ஆசௌகத்திற் கருமங்களை ஒழித்தல்.

**குதுருங்குநிலித்தாரைனுடையவி ஸஜூர்வங்குதலை  
ஹாய்ராய்வு கரிசுணாங்கு வர்துரை.**

எ-து. இங்கே சனன் மரணங்களைக் காரணமாகவுடைய ஆசௌக மிரண்டினும் சந்தியாவந்தனமுஞ் தனவேதமோதுதலும் பிற கருமங்களும் ஒழிக்கற்பாலனை எ-று. ()

**குதுரையில்:**

**ஸ-குதுரைக்குநாங்குரையில் ஹஜூராதிநாங்வியீப்படது முதி**

**ஸங்கு ரெஹ்-சங்கிரகத்தில்:-**

**ஈாகும்பூதை நூபாகவிலிழுபொாரைதூ-சாவவஸ்துதகை.**

**ஹஜூரவங்குதலி ஹிதி.நட்சதாஷ்டாய்க்காருந் தாதி.**

எ-து. இராச்சியக்குழப்பத்திலும் அரசால் அபகாரமாகிய வழியும், நியாதிபீடியிலும் மரணசனன் ஆசௌகங்களிலுஞ் சந்தியாவந்தனங்கள் தவறல் குற்றமாகாது எ-று. ()

**குதுரைபெளன்வாதிடி-ஸங்குவங்குவங்குநலை நிதி ஜகைவிலோ**  
**நல ஸங்குவங்குநல் குதுரைபேலை; தங்கு ஸங்குக்குதுரைபேலை**  
**நிதி தகூரக், சுகாரணைப்பு துவாய பாடு பெலை.**

எ-து. ஈண்டு ஆசௌகமுதலியவற்றிற் சந்தியாவந்தனம் விலக்கப்பட்டதாயினும் அங்கனம் மானச சந்தியாவந்தனஞ் செயற்பால்தேயாம். அது என்றஞ் செயற்பால்தென் விதிக்கப்பட்டமையானஞ் செய்யாத வழிக் குற்றமென விதி பெறப்படலானும் என்க எ-று. ()

**தாதாநமவா-மலைப்பு-அங்கனமே புதத்தியர்-**

**ஸஜூராதிலிம்யாராங்கலஹாரியாவக்குவங்ஸரையரை**

**தகுதெசக்ஸ்துதகைவாவி துஜவுஶதெஉதபூஶிஜி**

**ஸ-குதகையீதகைவெவஸங்குவங்குக்குநலைதெஜக்**

**தெநலொஞ்சாரய்தாநு பொண்மாலிசீதெவிஜி. தாதி**

எ-து. சந்தியையும் பூசையையும் சருவையும் ஒமத்தையுஞ் செபரி யான்தன்று செய்க; ஆசௌசத்திலும் விடற்க. பிரான்தோபமின்றி மனத்தான் மந்திரங்களை உச்சரித்துச் செய்க; விழின் நாகமடைவன் எ-று. ()

வனவதூர்யாந்திலை பட்டகாலிகளும் வண்ணயாவங்க கதிசுதி வெட்டு  
வறுநாநி தாஞ்சிலாவிக்கலையுப்பாவங்க நதி வெஷ்டுப்பாராண்தி, வாந  
வழங்குமா ஸ்ரீ வியாயக வறுநாநி ஓநாகவலையுப்பாவங்க நதி  
வழங்குமா ஸ்ரீ வியாயக வறுநாநி காத்தாந்தி காத்தாண்தி நலை  
காய்தாண்தி பெருவு கால்அ ஒ திவெலி ஜா.

எ-து. இவ்வளமே சூதகாதிகளிற் சந்தியாவந்தனத்தை விலக்கும் வசனங்கள் வாசிகர்தியாவந்தனத்தை விலக்குதலிற் பற்றியனவென்றும் மற்றும்சந்தியாவந்தனத்தை விதிக்கும் வசனங்கள் மாணச சந்தியாவந்தனம் விதித்தலிற் பற்றினவென்றும் கண்டெகாள்க. மற்றும்கருமங்களோ ஆசேளச்சாலத்தின் மனத்தாலுடு செயற்பாலனவங்களவென்பது முடிபு எ-து.

தயாவுட்டு) ஈசு பொ: ஒருஸ்மிருதியில்:

ஒரு நூலில் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனது சுதாநிலை ஒம்ம சுவாத்தியாயம் தேவபூஸ்தை வைச்சுவடை கும் முதலியவெல்லாம் ஆசௌசத்தில் ஒழிக்கப்படுவன். எ-று. )

## 3 தூரையுமதங்கத்தில்:-

நாட்டுப் பாதைகளின் கீழ்க்கண்ட படிகளை விட விரும்புவது முன்வரையில் தொடர்புடையது.

வர்ணாகாலமுடிநாயையங்நாபோத்தி டிடிஸெவுத் தூதி.

எ-ஆ. பத்தியடையான் உறுதிப்பெறுகின்குக் காரணமான உயர்ந்த சிவுளை நூலைப் புத்தியியகாலங்களிலும் மரண ஜி னா களிலும் உள்ளதாகு எ-ஆ.

வெட்டுதலைக்காலமிடப்பட்டிருந்து வருகிறது அதே நோக்கம் வீதி வழக்கானது வெட்டுதலைக்காலமிடப்பட்டிருந்து வருகிறது அதே நோக்கம் வீதி வழக்கானது.

எ-து. ஆசௌசகாலத்திலே சமயி முதனிய நல்வருக்கும் முறையே ஒன்று இரண்டு மூன்று நாள்கு என்றும் கணக்குடைய நாட்களே ஒத்துகாத்தாட்களாம் எ-று. 0

பிரேரணைகள்:

வொகங்கள் தீணிவகூரிவிவநூராம் தவழிதாங்

ஒத்துக்கூட்டுவூரூபோயோம் வாவுத்தொநாம்யாகு இ- உதி.

வாரிசெஷ்வரீயவிஃ-

வாகவூரூபாவதாண்டாவூரூபாநபூரயுதிநாநிதா உதி.

ஸ்ரீவைஞாநி - சிவபூஸ்தமுதனியன்.

வைத்தகெவிசெஶாலெப்பிவாவதநாம் கந்தெடியம் வாவ்.

எ-து. ஆசௌசத்திலும் சௌவர்களாற் சிவபூஸ்தமுதனியன் பேரதே எ-று. 0

கங்காசீதி: அமசுமத்தில்:-

வாஜாமொவாநகத்துவர்பி வாஜுதகெவெதகெவிவ

சாவிலெதுணகத்துவர்பி ஹாதலீதெதுணசாயுதி

சூசெஶாலாநலவெசுத்ததுவாவதுசிவாஙவி உதி.

எ-து. சனனத்தும் மரணத்தும் பூசைக்கேடு செயற் பாலதன்று சிவமந்திரத்தாற் செய்யப்படுவது. வங்கனத்தாற்றுனேசுத்தியாம். அவனிடத்தில் நீரிற் ரூமரையிலீபோல் ஆசௌசம் பற்றுது எ-று. 0

கிடங்கள்: - மதங்கத்தில்:-

தெவாழிசூரூபாநாவிலூ சொவெநவவிழுதெத உதி.

எ-து. தேவ அக்கினி குரு காரியங்களுக்கு இடையறல் ஆகாது என்று.

காவெராத வாவுக்காலோத்தரத்திலும்:-

வாக்காலாத்தீ காலங்வாவதாட்டாமுதியாவ்வா

காபை-ஞூவாரெஸாநமாநெதயஷ்டாபு கோஷ்டசி

பூர்யத்துமலைத்துவுமீது சூரியகங்கு ஜகை  
வட்டுஜாமோபொநகத்துவுமீஸ்டு தங்களை தங்கவேசு  
ஜில்லாவும் ராஜாஜீவஸ்வாலீஸ்ராவுமீபை. உதி.

எ-து. ஒருபோதாதல் முப்பிராதாதல் நாற்போதாதல் சிவனைப் பூசி யாமலெவன் பிரமாதத்தாற் புசிக்கிறோனே (அவனுல்) பரிகாரம் செயற் பாலது. அல்லது நாகத்தையுடைவான். சனனத்திலும் மரணத்திலும் பூசைக்கேடு செயற்பாலதன்று. பிராணன் நீர்க்குமிழிபோலும் ஆச லரல் விங்கத்தை எப்பொழுதும் பூசிக்க. என எ-று. ()

சுயதீர்வட்சுரீபுவூம்பெதூசஜாவீசிதுரைதுவை  
கலெஹாரீதிமிஶரீயாஷா தாவிஷி பீநாடெ உதி.

எ-து. வேளாது புமுகக்கௌடுணகிறோன். சுபியாதவன் மூத்திரத்தை யும் ஹீரியத்தையும் புசிக்கிறோன். ஓயவில்லாதவன் மலத்தையுணகிறோன். கோடாதவன் விஷுத்தையுணகிறோன். என எ-று. ()

தயாஹாஂமீதி: அப்படியே காந்தத்தில்:-

சூர்யகாவூப்புமுஜிதங்பாமீஹாய்சாஹாம்பெதூசுவாசீதீர்வி: சு  
காணவணுகிம்பெதூவஸூநாதெதுவதவஸரயி: உதி.

எ-து. மேலான கடவுளுக்குப் பூசையைச் செய்யாது எவன் புசிக் கிறோனே அவன் பின்தையும் மலத்தையும் புசிக்கிறோன்; சந்தேகமி வலீ. என எ-று. ()

பூர்வுமெதெந்து: பிரமகைவாத்தத்தில்:-

ஸாஂஸாஷ்டாவஜி: துக்கிலூஜீஹீநீ: கீடுமினாதங்காஞ்சைவா: வாதங்கி: வாய்தீர்வி: வாவட்டுஜெநாவஸ்வாவீபுயாதி யோராநு நார்காநமெராஷி நாநு உதி.

எ-து. சிவபூசையில்லாது புசிக்கிற அன்னத்தைப் புழுவும் பலமும் பிணமுமென்று சொல்லுகிறார்கள். அந்தப்பாடு எல்லாச்சனங்களாலும் வெளிப்படுத்தப்பட்டவனுமிப் பயங்கரமான எல்லா நாகங்களையும் அடைகிறன். என எ-று. ()

ஸ்ரீவட்டுரை:-கிலதாமத்தில்:-

தூாக்கி நாலும்பூயாவஜிவங்பெதின் யா  
தூாக்கி நாலும்பூயாவஜிவங்பெதின் யா

காவுடையெதிலூடுவீராவும்ராவிலநாவே...போ

ବାହୁଦର୍ଶିକାଙ୍କ୍ଷାପତ୍ର କୁର୍ମପତ୍ରିର ଉଦ୍‌ଦେଶ୍ୟରେ କଥାକାବ୍ୟାକଳିତାରେ

நகூ தமிழ்ச் சுவட்டியல்வகுங்கி, மொதுநம்

ବିଜ୍ଞାନ ଶିଳ୍ପରେ ଆମ କଥାଯିଲୁ ଯାଏବାକୁ ବୁଦ୍ଧିଵାଚିକାରେ ନାହିଁ

ଶିଖ ହେଉଥିଲାମ୍ବାରୁପଛିଲେଗାରୁ-ତିଥି, "ନାତି ଶେଷାପାଂ ହେ ତି.

எ-து. அதனாலோருமன்முடியடியும் சீவதுள்ளவரையும் ஏற்பாட்டோடு புத்தியன் எப்பொழுதும் ஆயத்தடையிலும் சிவபெருமானை அர்ச்சிக்க. “எனக்கு உயிர்விடலும் நன்று. கிரச்சேதமும் நன்று. பகவானுகிய முக்கண்ணரைப்பூசியாது உண்ணக்கடவுள்வேலன்” என்றிப்படி எவ்வளவு சீவதுள்ளவரை சிவபூசை செய்கிறானாலும் அவன் மது ஒத்தோலால் முட்பட்ட ருத்திரனே. இங்கே ஆயில்லை என. எ-று

இந்தப்பிலையுடையங்களில் காந்தவெராட்டுநாதகிளாஞ்சியுடைய  
கால வறிசெவகாட்டியம். தான் வறிகாநாம் காக்கெவகாட்டி.

எ-து. இந்தக் கிவுபூசை பத்தி ஞான வைராக்டியங்களுள் ஒன்றின் திடமுடையவர்களுக்குப் பற்றத்திற்றுனே செய்யப்படுவது. அவையில் ஸா கவர்களுக்கு உள்ளே செய்யப்படுவது எ-து.

பயாகா தீக்கே: - எங்குணம் தாமிகத்தில்:-

இதில் டாக்குவெராய் பிற தலை நடுத்தினாவா

யலു സ്ഥിരക്കുമ്പെടുവാൻ തന്നോന്തരം സ്ഥിരതയാണ്

80க்கும் தாழையிலிருந்து தங்கள் தயவு செய்யவேண்டும்.

சுதைய்தோற்றும் விடாத நாவிகத்துவம். மதி

எ-து. பத்தி ஞான வைராக்கியின்களாவது இவைகளுள்ளான்றுவது எவ்வளவுக்கு நன்றாக உள்ளதோ அந்தச் சமயியின்று சிவபூர்ண செய்யப் பட்டது. அற்பமாயேனும் மகவற்பமாயேனும் இம்முன்றும் எவ்வளவுக் குண்டாகுமோ அவ்வளவு அந்தர்ப்பாக்கி செயற்பாலது. என எ-து.

கங்காதி தி “லடு தகை சஞ்சயாறு காவடு தாலு டீரா  
உடநு அராணாஹ்ஜா தீபெநா நெநு நாகாராயி தவு” ஹ குடு

எ-து அம்சமத்தில் ஆசெளசத்தினுட்புசை செய்கிறவன் தனது  
விங்கபுசையைக் குருவைக்கொண்டாவது தன்சாயானுசியபிறனைக்கொ  
ண்டாவது செப்பிக்கக் கடவன் என்று சொல்லப்பட்டது எ-று. ()

**தழுயா:அது எப்படி:-**

ஹகரிடாநுவி தடுதெலுஜ அல்லீ நடுநாவுக்கு

கோநலம் தாயப்பெஜீ கோநலுவுக்கு கோநல கூடு நு

தல்லிருப்புயிக்பாத-மிராணாவாஸஜா தீ நா

கடநூநவாநநுநக்காயா-துதெநுவா-மீங்கு து யா.

குசொலாவாதெநகத்து-வு வ-ஒக்கீ மெய்ஜெக் ததி ஹ நி.

எ-து தன்கிரியை அனுட்டிக்கப்பட்டதாக நிரின்றி நிறுத்திக்க. புத்  
திமான் மானசமாகவே பூசிக்க. என்லாம் மானசமாகவே கற்பிக்கப்படு  
வது. அந்த விங்கத்தைக் குருவைக்கொண்டாவது தன்சாதியிற் பிற  
னைக்கொண்டாவது பூசிப்பிக்க. இறுதியில் மூன்று புஷ்பாஞ்சலி கொ  
ண்டு பூசிக்க. ஆசெளசமுடியும்வரை இவ்வாறு செயற்பாவது. பின்பு  
மூன்னைநிப்படி பூசிக்க என எ-று. ()

சுத்ரப-நூங்கிளாநு இநவாதி தகுடி ஆறுபாயு வாநியா  
வெவகத்துவு. நா செலவாவாரி; தவு வ-ஒஜா-கிழு வபுவெ  
ஶாபெயா-தீவாசி. கூதநா-நா-நாதி தாவி குதூயக் வ-ஒஜந  
செவகாய-து; நவாாய-து யஜது.

எ-து இங்கே புஷ்பாஞ்சலிகொடுத்தல் மனகினால் மூன்றுத்துவங்  
களையும்க்கரித்துச் சன்னிதியிலே செய்யப்படுவது. கடவுளுக்கு மே  
லேயல்ல. அவனுக்குப் பூசைமண்டபத்திற் புகுதல் தகுதியின்மையா  
ல்: இந்தத் திடபத்திமானால் தன்பூசையே செயற்பால்து. பார்த்த சூ  
ரையல்ல எ-று. ()

தயாகாரணே:-அப்படியே காரணத்தில்:-

குத்தாய்ங்வா-குஜயெநி துவ ஸ-குதகங்வெதகங்வெ

வாயுமிகிச்நங்துநி துவா-குஜதங்வெ நவகாரயெ

ஸ்ரீகாண்ணஸ்தாகா-மயாகா வாக்கோன் வெநவுமி. உதி.

எ-து. ஆன்மார்த்தத்தை அன்றும்பூசிக்க. சனனமும் மரணமும் அதற்குத் தடையல்ல. பரார்த்தமாசிய அர்ச்சனையைபும் பூஷையைபும் என்றஞ்செப்பலாகாடே. தன் கிரிஷ்வகளை வன்றஞ்செய்க. இறங்கிறைப்பகலோச் செப்பலாகாது. என எ-று. ()

காங்கா-மிதி:-அம்சமத்தில்:-

ஹதி-குகாதாயதெதநவு-குஜயெவுவா-ஶாபாவ:

வா-குதகவெதகா-ஸாவெவக்குத்தாயு-குவிலெடி தா. உதி.

எ-து. இப்படியறிந்து முயற்சியினுலென்றஞ்சிவைனப் பூசிக்க. சனனமானுகைங்களிலே ஆன்மார்த்தமும் விசேஷமாகச் செப்பப்படுவது. என எ-று. ()

ஸ-குதகாவுமிதெநாவில்பூயுச்வாகஹ-ஜாநிவாண்திக்கு  
தெந வாய்ங்வா-குஜதங்விக்கெல்லநகத்தூவு),

எ-து. ஆசௌகம் நீங்கினவனும் தனிப்பாகம் புசிக்கிறவனும் ஆகிய நிருவாணதீக்கிதனால் பரார்த்தபூஷை விகற்பத்தாற் செயப்படுவதன்று எ-று.

யயாகாவிகெக: எ-ங்கணங்காமிகத்தில்:-

பூயுச்வாகஹ-ஜாயதி.

வாயெ-வாய்வாயெவாவியா-நதி-ஒ-ரி-த.

பாரி-து-ஜெ-வாய்ங்வா-தொகவங்வாணாயவ. உதி.

எ-து. தனிப்பாகம் புசிக்கிறவர்களுக்கானால் ஆன்மார்த்தத்திலாவது பரார்த்தத்திலாவது இந்தவிதி கொல்லப்பட்டது. உலகத்தைக்காததற்பொருட்டுப் பரார்த்தத்தை விடுக. என எ-று. ()

தவழுவூபு இக்கிணா ஜூரவி நவரி தூரம்.

எ-து. அவனுக்குச் செபம் பிரதக்கிண முதலியலைகளும் விப்பு வெஸ அல்ல. எ-று. ()

உது காப்பாது செய்தாலோத்தரத்திற் சொல்லப்பட்டது:-

ஐவபுதக்கிணாத்திக்கதுவுபாநிலை பதைக் கி ஹதி.

குபெளாவிநாமஸ்வெஷாலிவி வோஹுபு ரகாரபுவெஸ நெந்தமூடி. ()

எ-து. ஆசௌகிகளெல்லாருக்கும் வெளிவீதியிற் செல்லுகலிற்குற், ரமில்லை எ-று. ()

தாஞ்சாவிரத-அது காமிகத்திற் சொல்லப்பட்டது:-

வனதெஷாலிவிஸவெஷாம்புரகாரஸுபுவெஸாநம்

கம்பிழைப்பவாவே தாந்தமூடாயறு, கலி தா ஹதி.

ததெது-வவணங்தி தயை கீக்கிதாநாம் குபெளாவிநாம் வி பெராடி புதுபரிசுகி. ()

எ-து. ஆண்டே மூவருணத்திலுள்ள தீக்கிதாகிய ஆசௌகிகளுக் கு விசேஷங்காட்டப்பட்டது எ-று. ()

யயா:-எங்களம்:-

குபெளாவிதாநம் வண்காகாவிஞ்சீஜைபவெஸாநம்

தீக்கிதாநாமந்தமூடாயலைவெதிவை-நீண்டாஃபி

ததெதா(ப) நூஷாம்பு வெப்பாத-பவங்மதைவே நவெஷபெசு

தாஞ்சிவெஸநாமிதாவாயறுகலி தா ஹதி.

எ-து. ஆசௌகிகளாகிய மூவருணத்துத் தீக்கிதருக்கும் உள்மன்ன பத்திற் புகுதல் குற்றத்துக்காகாது. முனீசர்களே! அவரின் வெறுனவர்கள் புகுந்தவழிப் பஞ்சகவ்வியத்தினுற் சுத்திசெய்க. அதன்பு ரத்தேத் புகுதல் அவர்களுக்குக் குற்றமாகக் கொள்ளப்படாது. என ()

வெ-ஏ தகிண்டிப்புதகிண்டிவாரோ பூஷி வாரசுத் தத்துவம் நோங் அக விழுவதி வாணாதாகிவிவாரி காற்றனவு.

எ-து. சனாக்கெளகிகளாவது மரணக்கெளகிகளாவது புட்டங் தீண் டப்படில் அந்முப்புப்பங்களையும் அவர்தீண்டிய பாத்திரங்களையும் தள்ளுதலே வேண்டும் எ-று. )

தாழ்வுக்குமிகு சூரியன் அதற்கு அது கந்தகாலோத்துத்திற் சொல்லப்பட ட்டது:-

ஸ-ஞுதவெக்ஸிபாஸ் வஸ் மூலம் செருக்காட்டுப்புடி ஊழியர் நிவஷிபயக் கொரியாராமலை கண்ணிடம் து. னா அக்டூ ரெபார்டிங்வெளிகார்பரேசன் பேருதவெக்ஸிபாஸ் நெட்ஜர்லீட்டாக்டூர் அக்டூ ரெபார்டிங்வெளிகார்பரேசன் வகுப்பு.

எனது ஆசௌரத்தில் ருத்திராகஷங்களோத் தரித்தல் ஹமிக்கற்பா வது என்று.

தடியாகும் ஸ்ரீகாரையாத்தரோ—அது கந்தகாலோத்தரத்திற் சொல்லப்பட்டது:-

பாட்டு, ரக்ஷன்யார்பு)யக்ஞீத மிகுந்தாவஸமங்கர; ஏவங்பட்டதா

வா-மத ரெட்டிக் தகவுகாவிரி/க-பகு-ஞாகநாதே குலாராம யென். இதில்

எ.து. தினசந்திச் சம்ஸ்காரத்தோடு கூடிய பெண்ணுணவள் ருத்திரா  
கூட்டுக்கைக்கு கரிக்க. சுனவுக்கிலும் மரணக்கிலும் கரிக்கற்க. என ( )

பூஜைப்பாடுகளைவழிபாட்டுவதற்காக நான் மாண்பார்த்து வருகிறேன்.

எ-து. பூப்புடையாளையுஞ் சண்டாளனரையுஞ் தீண்டும்வழியும் ஏரு  
க்கிராகவைங் தரித்தல் விலக்குகாம் எ-ய.

### தாங்குதலெடுவது:-

ராஜவுடனாக வண்டாடாது ஹூப்பிடி ரவிவல்வஜங்கெயக். உதி  
யுத்தகெவுதெட்டவிஃ-பிரமதைவர்த்தத்திலும்-

எ-து. சிலர் சனனமரணங்களிலும் சலமலோசனத்திலும் மாத்ர கலவிபிலும் ஈத்தியாசிய உருத்திராகஷத்தைத் தரிக்கில் ஆயுள்குறை யுமென்று தரிக்கிலா” எ-று. ()

செஷ்டாந்திதெடுத் தெரிப்பும் பொருப்பாரங் வெறாகண்டியாமாநாஜ பொவாப்புதாநாம் டெரூ ரக்ஷாணாங்வஜுதமாதாஹி; இது தீவிர அபா வனவலஜாநம்.

எ-து. சிலருடைய கௌளனக்கிலீ, செவிகளிலாதல் புயங்களிலாதல் மந்திரபூருவமாகத் தரிக்கப்பட்ட ருத்திராகஷங்களுக்கு வில்க்கில்லை; பெரியமாலீக்கோ விலக்காம் எ-று. ()

தாக்காத தெடுதுவம் அதுவும் அப்பிரமகைவர்த்தத்திற்குனே:-

கடநூவுபுவஹாங்ஸதாயூத்திலீபு, ராதாமாந்திரைக்கண்டுபொ ரக்காங்கிருத்துவாரவுயரகுஞ்சிஹதீவிராநாநபாயாஸங்கெவன. உதி

எ-து. “வேலுகிலா-மந்திரபூருவமாகச் செவிகளிலாதல் புபங்களிலாதல் நியமஞ்சுசப்புது தரிக்கப்பட்ட ருத்திராகஷம், பாவங்களைக்கெடுப்ப தாம் என்பா. அவர்மதத்திலும் பெரியமாலீ அசத்தகாலத்திற் தரிக்கல்காததே” எ-று. ()

ஏ ஜ ஹஸ ல ரா-பூப்புடையாள.

ராஜஸ்தாநாம் ராஜஸ்தாவித்துயம் ஜெயம்

எ-து. பூப்பு நான்குவகைத்தாம் எ-று. ()

தாக்காவுக்காராங்க-அதனை அங்கிராகுறினர்:-  
ராஜஸ்தாவித்துயம் ஜெயங்ராத்தும்ராமஜாதயா

யாத-ஜாங்காமஜாநெயாத்தியோவதிகாஞ்ச-வெ-பொதுதெயி  
வாகாநாந்து பிராங்காராவாவதிகாந்துதீங்கிழங்குமெங்கு ஜி

வாவாராதுதுராங்க-பிராவங்வீண்டாந்துதீநிவதுதெ. உதி

எ-து. “பூப்பானது காமத்தினுயது ளோயினுயது தாதுவினுவயது காலத்தினுயது என நால்வகைத்து. பெண்களுக்குப் பதினூராம் வய தின்பின் அல்லது பன்னிரண்டாம் வயதின்பின்னாப் பூப்புவரும் ஜீம் பதாமவயதின் பின் நீங்குவதாம்” எ-று. ()

தத்து வராஜங்கள் சமீகாவாடி தன நாமை பற்றியிடும்.

எ-து. ஆண்டு ஜோயினை பூப்புநிகழ்ச்சியின் அசத்தியில்லை எ டு.

யயாத்தெதுவஃ—யாங்கனம் ஆண்டே:

ବୋଲିଯାଇଲୁ କୁ ଜ୍ଞାନବ୍ୟାକ୍ ନାହିଁ ତୁ ଯାଏନ୍ତିରୁପରି ବତ୍ତାପିଳିକା

கார்ட்டீஸியர் பெருமையை விட்டு, கார்ட்டீஸியர் மதம் நடவடிக்கை செய்து விட்டது.

எ-து. பெண்களுக்கு வருத்தத்தினால் எந்தப்பூப்பு மிகக் கிளர்கின் ரதோ அதனுலவர்கள் அசுத்தரல்லரே. ஏனெனில் அது விகாரத்தால் வருவதனாலோ எ-று. )

வன்னிய கணாபுரம் ஜெட்டியிலிருந்து ஒரு வழி வருகிறது.

எ.நு. இவ்வாறே அகாலத்திற் பூப்புக்காணவில் அறியப்படுவது.

**குடும்பங்கள் கொட்டால் அங்கனமே சந்திரிகையில்:-**

ஈக்காவுடையது இலவசத்தில் னராஶகுளையாறு நீதியே

தாவெம்து-யூ, ஜிப்பே ரக்கங் தலூக்குத் தலைத் துவஸாஸா-வின் கி-

என்று. பெண்களுக்காலத்தில் எதாகுமோ அதைப்புலவர்கள் ஏத் தமிழ்மன்று சொல்லுகிறார்கள். காலத்தில் வருவதெதுவோ அது பூப்பெற்று சொல்லப்படுகின்றது. ஆதலால்திற்குனே அவள் அசுத்தையாக்கி விடும்.

ததுவாவிரலைக்காட்டநான்கும் சூப்பாக்காவராக வரும் ரவி ரஜப் பூஷா-ஹாவே தீ-நிது வழைளங்காய்க் குடியா அசராவராக லூஸா-நம் காஷி அஷி நெரு நான்காரா து : வெள்ளா வின்ஸொ அராத : ததுவு-வுண்டு ஹவதி.

எ-து. ஆண்டும் மூப்புக்கண்டதன்பின்னர்ப் பன்னிரண்டாலுள் மீண்டும் மூப்புத் தோண்றவில் மூத்திரத்துக்குப்போலச் சுத்திசெய்யப்படுவது. பதினெட்டாண்டில்வரையும் ஸ்நானமாம். பதினெட்டாண்டிலோதுருாத்திரியாம். பத்தொன்பதாங்களிலிரவாம். அப்பாற்புராணமாம் எ-து.

**இகூடுபாய்ச்சி தலைமீதானுபேர்-பிராய்ச்சித்தசமூச்சயத்திற் சொல்லப்பட்டுள்ளது**

குடியாழ்வாலானாகீணாமீலதுவதெல்லையிலேதெ  
கூடியாழ்வாலமாகவூராநங்குப்பாகதிராராதுவாதொஸ்மீன்-இ<sup>(1)</sup>  
எ-து. பெண்களுக்குப் பண்ணிரண்டுநாளுள் முத்திரத்துக்குப்போ  
ல்சு ஈத்தியாம் பதினெட்டுநாளுள் ஸ்ராணமாம். அப்பால் மூன்றிலகு  
அசுத்தியாம். என எ-று.

**காதி :**-அத்திரி:-

ராஜவைத்தாய்திலூதாபோந்ரொவராஜவைத்

கூடி காலாறு நால் வட்டாரப் பாவிக்கும் நவீகர் தொழிலை மேற்கொண்டுள்ளது.

வந்தோதுவிலை(தாவாட்டாமெசாஹங்கள்)தூத்தொழில் வெ

விழாவீ முத்துத் தெரடி எதிர்கால சூது சீராவிலைகளை ஒத்தி

எ-து. முப்புடையாள் ஸ்நானநிர்செய்தபின்னர் மீண்டும் முப்படையின், பதினெட்டுநாட்களுள்ளாயின் அசத்தியில்லை. பதினெட்டாநாளி வாயின் ஒருங்களும், பத்தொன்பதாம் நாளிலாயின் இரண்டுநாளும் அசத்தியாம். இருபதாம்நாள் முதலியவற்றிலாயின் மூன்றாநாளே அசத்தியாம் எ-று. ( )

ஸாதியா நான் வீட்டு நெராவரஜப் பூ அரசினால் திருநாள் முக்கு திரும்பி வேகம் உதவுகிறார்கள்.

எ-து. பூப்புடைய எந்தப்பெண் மறுபடி பூப்புடையளான்னோ அவளிருப்பதுநாளின்மேல் முன்றுராத்திரி அசுத்தையாவார். என எ-து

காங்கிரஸ் 8

உபாக்ஷமங்களுடையால் அதற்கு தொடர்பு இல்லை என்று சொல்ல விரும்புகிறது.

வாரவழங்க

நூதாஜவுமாபாதாவதாயெஷுஹநிஶாயுதி  
காயோடு ஜோகிலூடுதெளவெலுவாவித்ருாதிசைட்டுதி.

வைவு வெஷதாலிநத்ருயெவிபுதேகு சுராஷிலெ  
வெடாதபிட்டது.

எ-து. சுப்பிரபேதத்திலோ முன்றாளிலும் தனித்தனி அசத்திவி  
சேடஞ்சு சொல்லப்பட்டது எ-று. ()

யாரா-எங்கனம்:-

புயவெஷுஹநிசணாயீாதியெபுஷுவாதகி  
த்ருதியொஜாலீபோதாவதாயெஷுஹநிஶாயுதி துதி.

எ-து. முதலாம் நாளிற் சண்டாளி; இரண்டாம் நாளிற் பிரபவர்க்கத்  
தாரைக்கொன்றவள்; மூன்றாம் நாளில் வண்ணுத்தி; நாலாம் நாளிற்  
சுத்தையாவள்ளன எ-று. ()

தவைவாதாதவிபுலிநத்ருயெலூநாலிவாரிவஜாநீயம். வாக  
உது, சுங்கலி தாங்கவுடுபாது தொவாழதகம்பெயர்.

எ-து. அவளுக்கும் அம்முன்றாளும் ஸ்நானமுதலியன விலக்கப்  
பட்டன. ஒருநேரபோசனமும் குவிக்கப்பட்டகைகளாகிய அஞ்சலியிப்  
வாவது அகருவ பாத்திரத்திலாவது ஜூலபானமுஞ் செயற்பாலன எ-று  
தடெதுவஃ-அதிற்றுனே:-

திராது ஓஇவுஜாவாஸாநாநாலிவரிவஜாதா

வாக்காதாநவவெஷ்னவாரிவாங்கலிநாவிவெக

எ-து. அவள் முன்றாளும் ஸ்நான முதலியன இன்றி அசத்தை  
யா அஞ்சலியினுவது அகருவத்திலாவது ஜூலபானஞ்செப்க எ-று. ()

யோற்யாகவெலைதா-யோகயாஞ்சுவுவற்கியத்திலோ:-

ஹதெஸபீயாகசிழுடையெவாஹவிஹா-க்கவிதிஶாயிநீ  
ரங்கவுமாவதாயெஷுதீஷாகவாஸாத் வாபு-யாக துதி.

எ-து. கையிற்புசிக்க அல்லது மட்டாத்திரத்திற் புசிக்க. அவ்வபை யுண்கிறவளாய் நிலத்திற்புக்கிறவளாய் உள்ள முப்புடையவள் நான் காாளில் ஸ்னனம்பண்ணிச் சுத்தியைப்படைவாள். என எ-து. ()

வதாடுகளும் தாழ்ச்சியாவதாலில்லைக்கான மாதாந்திர  
கூர வண்டியூங்கு தங்காக்டீராவாபூ பாஸு சிலிவங்கு மஜியக்குப்பு  
வதிநத்துப்பெவி கண்டிப்புவாலும் நா கார்யக்கான.

எ-து. காலாநாளில் தங்கசத்திமுதலியன் முன்னாக வரானஞ்செப்பது பஞ்சகவ்விபமேனும் நெய்யேனும் பாலேனும் உட்கொண்டு சிவனைப் பூசிக்க. முன் மூன்றாளும் உட்பூசையே செயற்பாலது எ-று. ०

தயாவழி ரதா தூவடியாம்:- அங்குனம் நூனரத்தினுவலியில்:-

ମା ଯାହାକୁ ବେଳେ ବ୍ୟାପକ ଉତ୍ସାହିତି ଆପଣଙ୍କ ଦେଖିଲୁ ଏହାରେ ମଧ୍ୟରେ

வகு டவுன்பூர் தலைவரிலூசூ வாங்பேட்டு யெதிவு

கண்ணாம் புக்குவெட்டுவதோடுவழிநூலை,

கஞ்சியட்டோக்காகாணவைத்துப்பெற்றுமூன்றி கூவொக்கிள்ளது, வாலை  
மூஜியுவங்கூக்காவுதந்தில் வீழ்வுப்பார்யூபரிவாங்வு-குஜியேச-

எ-து. உட்புணச் செய்யாதவழி நாலாம் னளில் அகோரமங்கிரம் ஆபிர  
உருச்செபித்துப் பஞ்சகவ்வியங் குடுத்துச் சிவனைப் பூசிக்க எ-ற. ()

தயாவுரையற்றித்தலை-அதுபெய-அங்கணம்போய்ச்சித்தசமுக்கயத்தில்-  
யானாக்கெட்டுவொருமதி, வூவுவை வர்விவதுபெயகை இதி.

ஜார்தினி-ஷனி முடிகாயா ரங்கம் அாயங்காட்டி-பொய்க்காலம்;

எ-து. சரம் முதலியவற்றை ரேடிக்கப்பட்ட முப்புடையாட்குச் சுத்திவழி.

**உடையாஃ:**—**உசநா குறுகின்றார்:**—

ஜூராவின் தாயா நார்சீஸ் ஜஸ்காவரின் தா

குடியிருப்பு மற்றும் வெளி அலைப்பார்டு விதிகளை நகர்த்துகின்றன

ஏதுமேலும் நிலைமூலமாகவும் பொது நூர்தாக்காதாகவும் யா

வெள்ளுதலாவதாகும் வீராகவுடன் கூறாது தான் என்று சொல்  
உயிரையிலே கூறுவது முறையாக இல்லை என்று சொல்ல வேண்டும்.

எ-து. காப்ச்சலாற் டீட்க்கப்பட்ட பெண் முப்புடைப்பள்ளமாயின் அவருக்கு எப்படி எது செய்தலாற் சுத்தியுடையள் எனின் நாலாளில் மற்றொருபேண் அவளுக்கு மறுவள்ளிருக்கொடுத்து அவளோத் தீண்டிக் கொண்டு சுசேல்வங்களம்பறண்ணி ஆசமித்து மீண்டும் அவ்வாறேவர்து மறுவள்ளிருக்கொடுத்துத் தொட்டுச் சுசேல் ஸ் நா ன் ம் பண்ணி ஆசமிக்க. இப்படியே பத்துத் தாமாவது பண்ணிரண்டுதாமாவது செய்தலால் அவள் சுத்தியடைவள். என எ-று.

காது பூதினை நாக்குத் தாய்வால் ஸோவிவரிவதுமீண்டும். கு  
தாரவூரை பெறுவதிலே. காது மாஜில் மாஞ்சாம் வெஜாதீபாநாஞ்சு  
குடுந்துமூலம் பாட்டதென காசாவிலிருஷாதீபாநாஞ்சு

எனது ஒவ்வொரு ஸ்நானத்திலும் நோயாளியின் வல்திரம் மாற்றப்படவேண்டும். நோயாளி அக்கும் இங்ஙனமே. இங்கே சமான சாதியாரும் வேற்றுச் சாதியாருமாகிய பூப்புண்மகளிர் ஒருவரையொருவர் தீண்டியவழி அசத்திவிசேடங்கள் பராசரராற் காட்ப்பட்டன என்று.

தகுயா:-அது எங்களும்:-  
 ஸ்ரீ ராஜஸ்வராதேந்ராநும் பூதுமணி பூவழனி தயார்  
 தாங்கிலூட்டிராமாசா திராராதெ செனவஸராயுதி  
 ஸ்ரீ ராஜஸ்வராதேந்ராநும் பூதுமணி குதியாதயா  
 சுலக்குத்தீங்கு வராசுவாடு வாவாடு ரெகந்தயாபா  
 ஸ்ரீ ராஜஸ்வராதேந்ராநும் பூதுமணி செனவஸராஜாதயா  
 சுலக்குத்தீங்கு வராசுவாடு வாவாடு ரெகந்தயாபா  
 ஸ்ரீ ராஜஸ்வராதேந்ராநும் பூதுமணி செனவஸராஜாதயா

எ-து. பூப்படைய பிராமணியும் பிராமணியும் ஒருவரை யோருவரை தீண்டினவழி உணவின்றியிருந்து மூன்றாளரிற் சத்தியடைவர். பிராமணியுஞ் சத்திரியையும். அங்குள் தீண்டியவழி முன்னவள் பாதிக்கிருச்சிரமும் பின்னவள் காற்கிருச்சிரமும் அனுட்டிக்க. பிராமணியும் வைகிளைப்புங் தீண்டியவழி முன்னவள் முக்காற் கிருச்சிரமும் பின்னவள் காற்கிருச்சிரமும் அனுட்டிக்க. பிராமணியும் சூத்திரைபுங் தீண்டியவழி முன்னவள் கிருச்சிரம் அனுட்டிக்க. பின்னவள் ஸ்ளானமே செய்க. என எ-று. )

வி.ா.வெஃப்:-வியாசர்:-

ராஜஸ்வரம் முடிவு நடை செய்து வேலைகளை கொடுத்து வேலைகளை நடைபெற்று வருகின்றன.

எ-து. ஒருகோத்திரத்தவராய் ஒரேகணவனை புடையவர்கிய மூப்பு டைமகளிர் புத்திபூருவமாகத்தான் அபுத்திபூருவமாகத்தான் ஒருவ ரையொருவர் தீண்டியவழிஸ்நான்த்தாற் சுத்தியாகின்றார். என எ-று. ()

வெஜாதியாஜிலும் அரவூண்டு நீ காடித்தாக்காலிரெ காவா ஸங்கீ  
வெறுதவா சரிவாவுட்கெந்வெஜாதிமூரசிறைத்து வழு வெறுப்பு வெறு  
ஸ்ராவுங்கவா குவெட்டாதுரபதவா கு வெனை ஜவேங்கதுக்குப் பீர்ந  
ாதியராஜபீர்மூர்வெஸ்ராவுக்கு நிதி தக்குமாந்திரனெனு  
ந குருகாக அதிகுஷத்தமானங்களெயேவ தீந்து ஸுஜவேங்கது  
வுப். உக்குட்டாதியராஜபீர்மூர்வெஸ்ராவுக்கெந்வீ ஸுவுப்புக்காத  
யங்குராங்க ஜவேங்கது-வுப்.

எ-து, ஒருவன் தன்சாதியிற் பூப்புடையாளோத் தீண்டியவழி விரும் பியேனும் விரும்பாதே நும் ஜெயற்றே நுஞ் கிவழுசைசெப்பின் தன்சா திக்கடவுளின் மந்திரத்தை ஆயிரமுரு அதிற்பாதி நூற்றெட்டுருளன முறையே செபிக்க. இழிகுலத்துப் பூப்புடையாளோத் தீண்டியவழி முன்னைய நிமித்தமுன்றிலுக்கும் அம்மந்திரத்தை முறையே இரண்டு மூன்று நான்குமடங்காகச் செபிக்க. உயர்குலத்துப் பூப்புடையாளோத் தீண்டியவழி குறைந்தசாதியான் முற்கூறிய அளவின் பாதிச்செபந் செய்க எ-று.

ததி-நடுங்கூடுதுபெய்-அது சமுச்சயத்திற் சொல்லப்பட்டது-  
 வூஜா து-ஏக்ஸ்ரீஸ் வூஜாவுடு : காரோஜி லிபிவாய்ஜெக்  
 வூஜா தீர்ஸ்ரைத் தூஸு வாஜிவராவுபே ஜபேபக் தாரா  
 சஞ்சா நடதொஷ-க்கிரதவு தாஜாந் ஜாயித தூராவு  
 ஜபேபக் கெட்டா தூராக்காங்கெட்டு ஹெஸ்கீ-பூவு  
 ஹீ-நஜாதியலங்கூஸ்ரீகுரித் தீதி சுதா-ஈணா  
 உக்குவட்டா திலங்கூஸ்ரீ நஹவூரா ஜூகோக் கூதி.

எ-து தன்சாதிப்புப்புக்கடயவளால் தீண்டப்புப்பட்டவன் விருப்பத்  
 தாற் சிவனைப் பூசிப்பானுயின் தன்சாதிக்கடவுளின் மந்திரம் ஆயிரத்  
 கைச் செபிக்க. அப்பொழுது அறிவின்மையாற் பூசித்தலில் அவனுக்  
 கதன்பாதினபச் செபித்தலினாற் சுத்தியுண்டாகின்றது. சங்கேதகமுண்  
 டானபோது நாற்றெட்டுத்தரங் செபிக்க. இழிந்தசாதியாரைத் தீண்  
 டலில் முறையானே இரண்டு மூன்று நான்குமடங்காம். இழிந்தவன்  
 உயர்ந்தசாதியாரைத் தீண்டலில் அதிற்பாதிசெப்க. என எ-து. ()  
 வஸ்காரோகாசிபொம்புக்கணங்கீட்டு-வஸ்ஹருபிகாயா பூ உசித்த.

எ-து. விரும்பிச்செப்தவனதும் விரும்பாமற்செப்தவனதும் இலக்க  
 ணம் சட்சகசிரிகாவிற் காட்டப்பட்டது. ()

யாரா:-எங்கனபி:-

கெஷவாகூர்தாக் தயாகீஹாகுராஜைவாராஹயாகில் :  
 வனாவிசெஷாக்காதிக்குவங்கெஷாந்தீயாகாதி : ஒதி.

எ-து. ஊழிலும் வியாதியினுலும் மயக்கத்தினுலும் இராசர் தி  
 ருடர் பயம் முதலியவைகளாலும் செப்தலே விரும்பாதவனுடைய தன்  
 மையாம். மிகுதி விரும்பியவதுடையதென்றறியப்படுகிறது. என-எ-து

ராஜஸுயாவூர்வடு வூ உங்கஸு) வூஸாக்கெந ஜா நா ஓ-ஈகில்  
 எ-து. பூப்புக்கடயவளாற் றீண்டப்பட்டநீரைத் தீண்டலில் நான்ததி  
 னாற் சுத்தியாம் எ-து. ()

யாரா:-எப்படி:-

உத்துாழு-பட்சவூடு மூடி நொந்தர் கூரவிழாபு) தி.

எ-து. பூப்படைவள் முதலானவர்களுடைய நீரைத் தீண்டனவன் எனானத்தைச் செய்து சுத்தியாகிறான். என எ-று ( )

“நந் தீண்ட இத்துாழு-படு விடெணகயிசைதயாலா  
தந்து பாஹாவாஷ்டி காலாவாயிகாராஷாவெநகயுபிவபாம  
ஜாலு செதிங்” உதிவெச, ந; காஸாவிபிலத்துாழுநீத்துாழு  
வலங்காரை காபிகாரப் புமரக்நாச.

எ-து. அந்தேல் பெண்களுக்குச் கணவனைச் சேவித்தலாகிய ஒரே  
தருமமுடைமையால் தன்வயத்தன்மையின்மையால் தீவைக்கச்சுத்தியில்  
அதிகாரமின்மையால் சிவபூசைபற்றுதலெட்டப்படியென்னில் அற்றன்ற;  
அவர்களுக்குந் கணவன் முதலியோரதுமதிராற் சிவசம்ஸ்காரத்திலிதி  
காரங்கானுதலால் எ-று. ( )

பயார்--எங்கனம்:-

நாயிகாஷ்டை தாநாய்க்கி சரிவவூங்காரக்கைணி  
நியோமாஷ்டல தட்டாரவேலுவாதகியாதாய்தீவார  
கடெயவலத்துரு-நீநாய்க்கொத்தாயாஹுநாஜியா  
காபிகாராஷவதெது) கூந்தாய்விதநாசீபா உதி.

எ-து. பெண் ஜனுக்குச் சிவசம்ஸ்காரக்கிரிமையில் தன்னிலேயதிகார  
மில்லை. சசவரனிடத்திற் பத்தியுடையவளானும் கணவனுடைய ஏவ  
லாலுண்டே. அப்படியே கணவனில்லாதவருக்குப் புத்திரன் தாயத்  
தாரதுமதியால் அதிகாரமுண்டே. கன்னிகைக்குப் பிதாவின் அனு  
மதியால் என எ-று. ( )

சுவயவாநம்--ஆசெளசல்நாநம்.

நயதாலு வையெந்து திவாதி தவூடை ஜெஸங்கவகாலாநம்  
உத்துாழு-நஞ்சூடு ராமுணைநகத்துவு, கந்தி பெண்டூநங்வாக

நாதிலூபர்ச்சுநம் அக்டோவையும்; வெலூபூநாவிஸாநம் பூதொழி  
வாஸர்ச்சஞ்சுக்குத் தீவையும்; பூ-டுமெற்றாவிஸாநம் யாத்திவெபாநஞ்சு  
நாதுவையும்.

எ-து. இத்துணைப் பிரபந்தத்தாற் றெரிக்ஸ்டட்ட் ஆசௌசத்தின் முடிவிலே சந்திகாலத்து ஸ்நான்ஞ் செய்தபின்னர்ப் பிராமணனுஸ் ஜூலியதைக் தீண்டலும் கஷத்திரியனால் வாகனமுதலியவற்றைத் தீண்டலும் வைசியனால் உழுவுகோளைத் தீண்டலும் சூத்திரனால் தண்ணீடுத் தீண்டலும் செயற்பாலன் எ-து. (1)

உடைவேங்டி விடும்:- அது சங்கிரகத்தில்:-

ஆவூர்த்திஸுந்திவெள்ளாக்குவாவில்லை பீலி முதல் முதல் முதல் திட்டம்

நடவடிகாரத்தில் சீர்தம் நாசி நாக வெத்துவே வீதாம் ததி:

**କାର୍ଯ୍ୟ-ମନ୍ତ୍ରାଳୟର କାର୍ଯ୍ୟାଲେ-**

கிரு. வி. பாலராமசுவாமி தீர்மானத்தைக் கூறுகிறேன்.

கெள்ளும் பூர்வத்தினால் சூரியன் மற்றும் கிராண்ட் கூடுதல் நிலையில் உதிர்.

கூது வெறும் போது தயாலப்பட்டு இந்தனம் பலவுமிகுதிகள் கூறின.

கிள்ளு காதாம்பெறுவாதர்தாக்ட் சுவைக்கேக்கத்துவுவிழைத்தால்

ஏ-து. தீக்கிருதாகிய சைவருக்கோ ஆசென்சமுடிவிற் செயற்பாலதாரி விசேஷம் உள்ளது:- எ-து.

குடும்பங்களிலிருப்பாட்டவர் வைத்துக்கூடிய சூதவ தரம் படிநூற்றுக்காலி நாள் சூப்பளவிலிருந்து சூப்பளவிலோ வந்தது, வனக்காலம் நிதித்துவத்தை நான் குவேராச்சிப்பை விடவேண்டும். ஆராய்வரது மூலம் கூறுகிறேன்:

எ-து. ஆசௌசமத்தியத்தில் உட்புகூசனயாதல் பூப்பூகூசனயத் தாலுமாதல் செய்தவராகிய புத்தினர் முதலிய ஆசௌகிக்ட்கு அவ்வாரேசௌச முடிவிலே ஒரு பக்கம் பொசனம் அல்லது நத்தபோசனமும் அகோரமந்திரத்தை ஆபிரமுஞ்ச செழித்தலும் பத்தினாருக்கிறப்படுமிடத் தெயற்பாலன் எ-து. ( )

உதங்கலை-நுயெ-சமுக்கப்பத்திற் சொல்லப்பட்டது:-  
 குபெளாவி நாங்கலையிதாங்கலெஜுாவாலீஸிற்கா  
 நகாபெய்க்கலீம்மூலங்காந்தி காம்பக்ஷீஸ்ரிவாந்தந  
 வத்திவெராழீய-நூதாநாங்கிளாவாலீததெத்தலை  
 நாபெளாநாங்கலையிலாநாங்காலீததெத்தலை  
 தத்தெத்தத்து-நுயெ-காவாந்தததெஹாஜந.  
 சுவெயாஜாவையாலும் வெங்காநாலீததெஹாஜந.

எ-து.ஆுசெளகிகளாகிய சமயிகளுக்குச் சந்தியாவந்தனம் மந்திரமில் வாதது. விங்கத்தைத் தீண்டல்செயற்பால் தன்று. உள்ளே சிவபூசை செயற்பாலது. பத்திவெராக்கியங்களோடு குடினவர்களும் விங்கபூசையில் வைக்கப்பட்ட மனசைபுடையவர்களும் அறிவுடையவர்களுமாகிய சமயிகளுக்குப் பூசாகாலத்திலாசெனசமில்லை. அவ்வாசெளச் இறுதியிலே அவனுலொருபகற்போசனமாவது இராப்போசனமாவது செயற்பாலது. சங்கவகாலத்தில் ஸ்நானம் ஒமத்தோடுகூடிய அகோரத்தின் ஆயிரஞ்செபம் செயற்பாலது. என எ-று. )

பெ தக்ஸ-குதக்ஸலையேங்கெய சரிதூத்துக்கவ  
 தாங் வாது சாதிதாங் ராவாதாபெளாவவாவஸரங் தாவதி நங்குபெளா  
 வாக்கெது திருக்காமலாநவ-நூதா சுவெயாவரியலுஜப சுந்திவெஹா  
 இவூராவஸரங் நது யாவக்கஹாஜந வி கத-நுயூ. \*

எ-து. மரணசனன் சம்பந்தத்திற் சிவபூசைபைவிட்ட புத்திரன் முதலியோருக்கு எவ்வளவு ஆசெளசனாளோ அவ்வளவுங்களும் ஆசெளசமும், ஆசெளசத்தினிறுதியில் முக்கால ஸ்நானம் பூசை அரோத்தி னுயிரஞ்செபம் அக்கினியோமம் முன்னுக இரவில் யாவகான்னபோசன நக்களுஞ் செயற்பாலன எ-று. )

யா தவ-து-வ-: - சாங்நனம் ஆண்டே:-

பெ தக-குதக்ஸலையேயீ தி துவாநிங்கரோதி யீ  
 தவ-தாவதி காஸரா-நூதிய-நாவாபெளாவவாவஸரங்

தீ காமலூரநபைதுஜாதிஜவெஹாலைப்பாஸ் வாரங்

காய்சுவொரவைஉறவு எவ்வநகூட்டுயாவகவெஹாஜத் து தி.

எ-து. மரண சனனசம்பந்தமுடையவனுகி நித்தியகருமக் கேட்டை சு செய்கிறவனுக்குள்வளவு ஆசெளசானானோ அவ்வளவுநாளினதாகிய சுத்தியாகும். முக்கால ஸ்னனம் பூசை அக்ளிகிகாரியம் செபம் ஒமம் என்பல்வு முன்னுக அகேரத்தின் ஆயிரஞ்செபம் இரவில் யாவகான் பெருசிய்பு என்பன செயற்பாலன எ-று. ()

(ந) ஆ மு நா -- தகனம்.

கீரணவதி ஆ மு நடிவிவப்பாடி கூபாவிக்கொதி.

ஏ-து. மரணம்போலத் தகனமும் புருஷனை அசுத்தனுக்கச்செய்கிறது.

தயாஹ்ருதையாக: அப்படியே வேறு ஸ்மிருதியில்:-

இநாசெளனவநிரிததெ அங்குமதநாயெணாதயா.

ஐநீதிநாமகீரணாகுவதற்குமாதாதுக்கவா) த-ற.

எ-து. சாவாசெளசத்தின்காரனம் இரண்டு. மரணமும் அப்படியே தகனமுமென. குதிக்குக்கு மரணத்திலிருந்தே. சுடுகிறவனுக்குத் தகனத்திலிருந்தே எ-று. ()

கது யூவிழவுதிரிதவூரவி ஆவகவா) கீரணாசெளனவு ஸெங்குதிநா சூபாளாவும் முவதி; உவபெயாரவீகீரணாதுமநடெயா தீட்தாபெளனவநிதி தகுவு) த-ஏயுக்காக. கவு வாதாலுமா செளனவு யூ கீரணாசெளனவாத்வி பூ வைதுயா தஞாஸ்குவங்காதுமி.

எ-து. இங்கே சபிண்டனின் வேறுனவனுபினும் சுடுகிறவனுக்கு (சுட்டாணமுதல்) மரணுசெளசக்கணக்கான நாளாசெளசமாம்; மரண தகனங்களின்டுஞ் சாவாசெளச காரணமாதலில் ஒத்தபரிசினவாதலினென்க. இத்தகனுசெளசம் மரணுசெளசத்தினும் வலியதாதலின் முன்னேய மரணுசெளசக்கேடத்தாற் கழிக்கப்படுவதன்று எ-று. ()

உக்காவிகெ.காமிகத்திற் சொல்லப்பட்டது;  
நாட்டுத்தகையுமிட்டுணாலாவல்ஸரவாழியுடனேகோதட்டுவ

குத்துவாட்டு அமைனாலூடு திவாஸ்திராக்ஷிவாக்ஷாக்ஷை ஹ.தி.

எ-து. சனந்ததினிருப்பங்கு சாவும். காவதத்தினிருப்பங்கு பூர்வ பூப்பினிருப்பங்கு தாய்க்குள்ள பிள்ளைப்போறு. அதிலுள்ள சுடுகிறவனிடத்தில் இருப்பாங்காம். என எ-து.

எ-து. தாய்க்கணைப்பர்து. தகனுகெள்சங் தவிர் மற்றுங் தகனுகெள்சங் தகனுகெள்சமத்தியிலழிகின்றது. இரண்டுஞ் சமபல முட்டையைபா ஹங் காரண ஒற்றுமையாலும் ஒப்புநடியாலும் விளின் எங்கே எ-து. () ஆகூல்பூரியபரிதலை-உடைய-பிராயச்சித்தகழுக்கசயத்திற் சொல்லப்ப அது

வெந்தியாட தத்துவம் வெல்லாமலாக வெள்ளும்பொருள்களை தெவரி என்று அழைப்பது தெவறீல் நிலை ஆகும்.

எனது ஒத்த பெல்முடைய ஆசௌகாங்களிலுள்ளப் பலப்பில் சரியாகச் சுத்தியாகின்றது. என எறு. (1)

**கங்கிரஸ்:-** துங்கிராச் சொல்லுகிறார்:-

உாழுக்கம் மாநிரவி வூதாபாவுஞா வூ வூரோஞ்சி

பாகுவூட்டுத்தனவுவிசா-ஷிப்பூக்ஸ்டிதெ மாஸ்டிவ்ஸார் வெசு

எ.து. சுடுகிறவன் பத்துநாள்வரை வேறுசுவத்தைச் சுடுவானுமின் முந்தினதினுலே சுத்தியாகும். தாப் தக்கையருக்காயின் அந்தநாளிலி ருந்து ஆசேனசமாம் என எறு. (५)

வூங்வது-கீழ்-சம்வர்த்தர் சொல்லுகிறார்:-

பெருவக்கத்தோழியாலே தட்டவிதரை வெட்டி வேற்றிக்கூடித்தும்

புதுவெண்ணால் கொடுக்கவில்லை என்று நம்முடியினால் விடுவது அதே போல் செய்யப்படுகிறது.

எ-து. முன்னே தக்கஞ்செப்தவன் பத்துநாளிலுள்ளே மறுபடி தாய்தந்தைப்பரைத் தகிப்பானுமின் முந்தினதினுலே சுத்தியில்லையாம். தாய்தந்தைப்பாத் தகித்த அந்தாளிலிருந்தாசௌசமாம், என் எ-று. ()

திடுக்கும் நான்கியல்; பூஷைக்கும் தா வர்த்தக்கும்ரம் எதி,  
ஸ்ரீகாஷ்டா (பார்மேஸ்வர) ஆவும் நான் ப்ரயோகிக்கும் தா. தத வைவினா நாம் சு  
பொவாவுடைவதெட்டியும், கூடியிங் ஸ்ரீ சுபாஷ்காஷ்டம் நான் ப்ரத்தாந்தி அமுமா.

எனது அந்தத் தகணமும் இருநிதம் முதற்கணமும் புனர்த்தகண முமென. சேரே சரீரத்தைச் சுடுதல் முதற்கணம். அங்கே சுவீண்டர் களுக்கு ஆசௌசவேறுபாடில்லை. எனும்பெயாவது கல்ல புதில்வழியா நூதையாவது தகித்தல் புனர்த்தகணமாடி. என எ-று.

உதவைக் கள்-மிருக்கியிற் சொல்லப்பட்டது-

சுவை படித்தால் சுவை வீரமாக இருப்பது என்று நம்முடைய விசாரணை ஆகிறது.

கஷ்டிரவு! கஷ்டரவு நூல்கள் கூடாது என்று தவறி இல்லை. அதி-

எனது எலும்பின்னூலாவது பலாகக் காம்பினூலாவது பகிள்வழிவத்தை செய்து பாலினூலம்பி அந்தவெலும்புப் பிரேதத்தைப் போலச் சூடுக் கண என்று. (1)

குடித்திட்டு நாலைப் பேரவீடுவள்ளது

என-து. வடிவில்தநைச் சுடுதல் சுப்பிரபேதத்தில் விரித்துவரக்கப்பட்டது. என-து.

## யോഗഃ-നാമങ്ങളുടും

வாஹாபு சுதையிலிரண்டங்களில், தென்வட்டம்-ஏற்காலத்தில் தீவிரமாக

உவை அரிசுக்கு ஏன் தீடா வென்று ராதவூர் தக்காலியின் போ

இதை நெடுஞ்சிணாக்காவிடுவில்லை நாவாவிலொடி த

வன வெதுப்புக்காரணம்போது எது டிரிசீஸ்-திராட்சி தே

வஸ்துவை கண்ணப்பட்டதா நாமெதாகதூஸா (கீழ் ஸாக்ஷாத்தி)

இங்கூட்டுப்பாடுத்திருக்காமல் தவணக்குடுத்தால் நிறைவேண்டும்.

ஸ்ரீ திருவண்ணாபுத்து காயக்கூடலூர் துறைச்சபை

குறிப்பு கூடுதலாக இரண்டாவது முறையில் தமிழ்நாட்டின் வருமானத்தை அடிக்காட்டி விடுவதே சிறப்பு ஆகும்.

ஸ-ஏ-ந-ல-க-ா-ர-ா-ஸ் தின்கு கூவல-புது ஞாவெட் புரக்க-கி-

பெறும்பொழுது காலையில் வைக்காமல்லார்கள்<sup>१०</sup> இவு

இடதுவச்செலவு-கூட்டுரைகள் கார்பேந் துவிசொனி தமிழ்

100

முன்னே இராசசேவகருக்கு புத்தமாணத்தில் உடனே தகனம் விதிக்கப்பட்டமையால் இங்கே வாஹாயார்த் என்றது சேவன் அல்லாரீன் என்க.

எ-து. வீரவாக்கோடு கூடாதவனுக்குப் படைக்கலத்தினாலும் கைப் பொத்தினாலும் வரும் மரணமும் வசூரி கூபம் குட்டம் முதலிய ஆனம் கொலைக் காரணங்களாலும் சலத்தினாலும் கொம்புடையவற்றை நூல் விசேஷமாக அக்கினியாலும் சர்ப்பத்தினாலும் பசுவினாலும் யானைகளினாலும் வரும் மரணமும் நிகழ்ந்தவழி அவர்களுக்குப் பதில் வடிவத்தைத் தகித்தல் சொல்லப்பட்டது. ஒருவன் தனதேசத்திலிருந்து பிறதேசத்திற் சென்றவனுக்கியபோது பன்னிரண்டு வருடத்தின் மேற்பட்டகாலத்திற் பதில்வடிவத்தைத் தகித்தல் நினைக்கப்பட்டது. படைக்கலம் முதலியவற்றால் மரணமெங்கோ அங்கே வருத்தின்மேற் செய்க. தேகத்தை மந்திரமின்றித் தகிக்க. அல்லது மூழியிறபுதைத்தது நல்ல தருப்பைகளால் வடிவத்தைச் செய்து நூலினால் வடிவத்தைச் சுற்றிப் பலாசபத்திரத்தால் எல்லா அங்கத்தையுஞ் சுற்றியமைத்துப் பிரேதத்துக்குப்போல எல்லாக் கிரியைகளீயுஞ் செய்விக்க எ-று. ()

சூக்குதெஷ்டுல ரங்கேபூராது--இங்கணமே பதில்வடிவுக்குதல் சொல்லப்பட்டது.

ஜூநாதாவருபாங்கா சூக்குதெஷ்டு காணங் கா-ஸ்ரீவாவி  
வெட்டுவா சீராசியெந்வெது--து.

எ-து. ஞானரத்தினுவலியிலே தருப்பையாலாவது மாவினுலாவது சாணியினுலாவது பதில்வடிவசெய்வதென்று சொல்லப்பட்டது எ-று.

பியாரா--எங்குனம்:-

ஒஶராதூராவில்வஞ்சூரீ--பாத்திகாலிஸு) ஒஶரி  
குமாரி

கெளாசரீ--து தீ தீ

பஞ்சாவுராபூராங்காங்கா தீ தீ

எ-து. முத்திகாமியாய்த் தேசாந்தரத்தில் இறந்தவனுக்கு ஆசிரியன் தருப்பையாலேனும் மானினுலேனும் சாணியினுலேனும் செய்த பதில்வடிவத்தைப் பஞ்சகவ்வியத்தாற் பார்க்கித்து அதை அவன் பிரேதத்தின் குறியாகக் கொள்க எ-று. ()

காய்ங்குவர்-சுவாபம்புவத்தில்:-

எ.ஆ. அந்தியதேசத்தில் இறங்கவகையை நீக்கித்தனுக்கு தருப்பை களாற் செவ்வே பதில்வடிவங்களைப்பாலத்து எ.ஆ.

க-ஏம்பீ-ஏஹ்-குர்ம்புராணத்தில்:-

ଦେଉରାକୁ କାହିଁବାପାରା କାହିଁବାପାରା କାହିଁବାପାରା କାହିଁବାପାରା କାହିଁବାପାରା

எ-து. சரீரம் இல்லாதவழிப் பலாகங்களினுற் பதில்வடிவு செய்து விதிப்படி சிரத்தையோடு தகனஞ்சூற்பாலது எ-று. ()

ஒரேயிட தாநாம்பாந்தி மூன்று வட்காலை வெற்றி தகப  
யோநுவடி சுதியுவத்திருப்பாற்குநிவர்த்தியுடைய சுமீயாரை து  
ஜை அங்கும் ராஜ வெளிப்புவட்காலை சூரியதிதி மூன்து  
வொகூ.

எ-து. துண்டரணமூற்றவாக்குப் புந்த்தகவனஞ் செய்வுழி முன்னர்ப் புத்தித்தத்துவத்து யோநியட்டகத்தின் மத்தியிலுள்ள பிசாசபதத்தின் விலக்கும்பொருட்டு அகோர மந்திரத்தை இலக்கமுருச் செபித்ததலும் உருத்திரபலிகொடுத்ததலும் செய்து பதில் வடிவத்தைத் தகிக்க என வங்கடே கூறப்பட்டது எ-று. 10

**பயா:- கங்கனம்:-**

குழாவு, இங்கெராமையில் வலிமுதல் தாது நாம்

இல்லை) என, கடிதவுறவும், கடித தக்கிவிடார்

உடைத் தவியங்களாலென்று விரைத்தவாதி நரா

கவிதை ஹாட் ஹெக்ரைவுக்குத் தாட்டீ லீவப்பிவா டி நா

ஸாக்ஷி அடி தயாறு சொல்லப்பெறு தடையானு

இதூரவு தயாராக்கிட்டி ஸ்யாஹாஸ்வதாலிகா

10. The following table shows the number of hours worked by 1000 workers in a certain industry.

வரெட்டு உருக்கிணயாவெலு தாநுதொஷி யிருப்பிலைஜு மெச்  
உரெஹாஸ் பொது துணை காமாக்ருகா தட்டு ஹபு திசாயிகா  
பெர்ஸிடாஷன் பிரையூலூபாஸு போஜபெழித்தெனக்குடி ஹதி:

எ-து. இனிப்புத்திமேசகத்தினுலே திருடர் பர்ம்பு நெருப்புக்களாற் கொல்லப்பட்டவர்க்கும், மாண்பும் யாற்றுவேகம் போகளாற் கொல் லப்பட்டவர்க்கும் துங்கியிருந்தவர்க்கும் மற்றும் தற்கொலைசெய்தவர்க்கும் முன்னரிப் பிரேதத்தினச் சிவாக்கிளிகோண்டு வாளாதகிக்க. மீண்டும் அகோரமந்தா லக்ஷ்மீச்பாந்திசெய்து ஒருத்திரபவிகொடுத்து ஸ்நானமும் ஆசமனமுந்தசப்பது வந்து மகாவிரதந் தரித்த தவசசெல்வரை ன்மருக்கேறும் பாக்பதா முதலியோரிலெண்மருக்கேறும் அன்னதான்நுசெய்து வல்கிர் தகவிணகானால் உவப்பித்துங்டடு அப்பிரேதத் தின் பதில்வாட்டு தருப்பெயாற் செய்து முன்போல் அபரக்கிரிப்பகளை சுசெப்பது சிவபதநுசேர்த்துக் கூடுதல் என எ-று. ()

ஹூத்துப்பாகின் யா-பிரமபுராணத்தில்-

அடூர்ஜெவாயாடி ஞாவெஸ்பா-தாந்திருக்குப்பத-வைங்கி கூறுதிட.

திருது இப்ராவிதீக்குவாக-ஏயாசைவிணங்கியாகிசு ஹதி:

எ-து. வருஷமுடிவிலாவது ஆற்றாயத்திலாவது மீண்டும் சம்பந்தர்களுசெய்து மூன்றாளாக்கொச்சுக்காத்துப் பின்டங்கொடுத்துக்கிரியை களோச் செய்க என எ-று. ()

இதூராய தாந்து வர்பா-ஏந்தாந்து அந்தாந்து பூர்த்துபெய சூக்குதி அந்தவை-ஏந்தகூரை என ஆதிதீகிகூரைக்கும் கூதூரையும் தவைப்பதூர்க்காவும் தெவையும் காய்கால் வெவலம் சூடுகாரணதால் ஒரெந்தாய்த்தீவு தீயீ வாதாராய தலைஷி, தெநாலூர்கீடு வத்துப்பாவிவாறு வட்டுவதை இங்கூரையும் உதார்வெணக்கீர்லை ஸ்ரீ வெளிரோவன்றீயம்.

எ-து. தேசாந்தரம் சென்றபுருஷன் பண்ணிரண்டுவருஷம்வரை தெரியப்படானுயின் பதில்வாடிவத்தைத் தகித்தவு முன்னாக அபரக்கிரியை களீ செய்க. அவன்மனீவிக்குங் கைவைவிரதம் பூட்டுக: இங்கானம் செய்தபின்னர் மீண்டும் அவன் வருதலுறின் அவனுக்கு இம்மனீவை விவாக்குசெய்தது மங்கலியத்தை உத்தியமாகக் கழுத்திலேற்றிப் பூட்டுக எ-று. ()

ஈழங்குமினால் வெளியீடுகளும் தொழில்களும் புதுப்பிரேயமாக மாற்றப்படுகின்றன.

நினைவு தூர்ப்பிக்கொண்டன் இல்லாதபார்த்து சூரியன்

ஶாத்திரைக்குதி சூரியோக- (1) தழுவேநமஸ்த

தவாங்கு விரைவுக்கு தடுப்பு கூரையைக்கு கொள்

இதற்கு மேல் சிறப்பாக விரிவாக விடக்கூடிய வெவ்வேலைகள் என்று அழைகின்றன.

இ “ஏக்கில் பெல்லியூடு பிள்ளைகளும் யார்யைக் குறை

இந்துக்கார்யங்களை நடத்தி வெளியிடக் கூடியது.

என்று தன்கண்ணும் யாதோரு காரியத்தின்பொருட்டு அங்கியதேசத்து சென்றவனுக்கப் பண்ணிரண்டுவெருஷால் கண்டு கேட்டறியப்படாதவனும் வழிப் பதில்வடிவசெய்து தகளுக்கிசெய்து மனைவி விதவைவிரதம் பூண்க. பின்பு அவன் வரின் அவளை மணஞ்செய்து மங்கலியத்தைத் தீர்த்து காரியமாக அவள்கழுத்திற் பூட்டுக் கொடுவது என்று.

குவைத்தவிசோஹவியிங் காரூஷிபாட்டபூத்தி.

என்று தீவிரமாக மீண்டும் விவாகந்தெய்யும் விதி காலதருச்ததிற் காட்டப்பட்டது என்று.

காதிலைக்குத் திடிவாரங்கள் து தொடை ஒவ்வுத்திரணவெல்லவு விருத்தியில் நிறைக்கூடும்.

எ-து. காமிகத்திலே திதிவார நகூத்திரங்களின் தொழித்தில் தக னமரணன் சம்பவிப்பின் மீண்டுத் தகணஞ்சொல்லப்பட்டது எ-று. ()

Digitized by srujanika@gmail.com

இது பாதி வழக்கு தொடர்பாக, மாறாவது வேண்டும்.

இ ஒரு நாளிடிப்பணி யெல்லாம் தத்துவமிக்காரணம்.

தலையிட்டு விவகாரம் செய்ய வேண்டும் என்றுள்ளார்கள். முதிர்ந்து

எது. துதியை சுத்தியி தூவாதகிகளாகிய பத்திரையிலும் கார்த்தி ணக உத்தரம் உத்தராடம் புநர்பூசம் விசாகம் பூர்ட்டாதி என்னும் ஆறுபாலிப் பூக்கால்ஸ்டகளிலும் வெள்ளி செவ்வாய் வியாழக்கிழங்கம் காவிலும் மரணாடுந் தகனமும் சிகழின் அக்குலத்துக்கழிவாம். அதை

卷之三

## ବେଶବାଦୀଙ୍କାର ହିଁଯିନୀ.

ஞல் அக்காலங்களில் நிகழ்ந்தவழிப் புங்குற்றம் பரிசீத்தம் பொரு  
ட்டு மீண்டு தகனங்கூச்சுக் கூட-மு. (1)

காட்டு ஷாலையிலூதி ஷாலையிலூதி நடவடிக்கை.

எ-து, வேறுகிலருக்கும் ஸ்மிருதிகளிற் புநர்த்தகனஞ் சொல்லப்பட்டது எ-று.

**யെറ്റ്:-ഓൺസ്ക്രിൻമേം്ട്:-**

30. வசூலமாட்டதற்கு விரும்புவதோக்கு தடுப்பது

குவாக்ஷபாதி நாட்டுப்பீட்டு வரதாங்காலஹாவியியத.

கூறினார்கள் வாதம் சொல்லுவதற்கு முன் அதை நிறைவேண்டும்.

கந்தவாவழி தாநாங்குவர்தங்குமெந்திட்டுத் தொடர்பு இதி.

எ-து. மந்திரத்தாற் சம்ஸ்கரிக்கப்பட்டும் பத்துணரூஸ் உதகசமாப் திபெருவதுவுக்கு மேற் புன்த்தகனம் விதிக்கப்படுகின்றது. முன் மங்கிரமிண்றித் தகிக்கப்பட்டவருக்கும் அங்கக்குறைவாற் சுருங்கினவர் க்கும் உடன் மரணாஞ்செய்தவர்க்கும் புனர்த்தகனம் வேண்டப்படும்.)

ஒத்துப்பாந்தேயும் அவியல்; சுவையூக்கங்கவபொழு  
க்கு ஹ்கி. தக்டுப்புமிகிடி ஹ்கெலைஸ்வெட்டி குபரளாய்.

எ-து. இப்பனர்த்தகனமும் ஆசௌசமுடிவினிடையதும் அதன்பூர்த்தும் என இருவகைத்து. அவற்றுண் முன்னையதின் மிச்சநாளிர்ந்றுனே எவர்க்கும் ஆசௌசமாம் எ-று. ( )

யாலூறு வே: சங்கிரகத்தில்:-

ଯଜ୍ଞା ଯଜ୍ଞପାନକୁଟୀରଣାରେ ହେଲ୍ପିଛି ଆମଙ୍କ, ତାହାରେ ତାହାରେ

கவுன்னும் வீவி அவியங்; பஜுபாநத்து மூர்க்கல் கூய்ச்சில் வாநத்து மூர்க்கல் உதி.

என்னையதும் யச்சவ புனர்த்தகன்ம் அயச்சவ புனர்த்தகன்ம் என இருவகையினது.

[யச்சவா-வேட்டவன், ஆயச்சவா-வேளாதவன்.]

கது, சூலா, உஸாஹ்

எ-து. இவற்றுண் முன்னைபதிற் பத்துநாள் எ-று 10  
யாய்வூராப்பசிதவஸி-வுபெயே: பிராஸ்சித்தசமுச்சயத்தில்:-

குவி தாழையீட்டு நடவடிக்கை முறையில் தமிழ்நாட்டின் தலைவர் துணைத் தலைவர் அவர்களுக்கு விரைவாக போன்று விடப்படுகிறது.

அதியெது) ஹா-இரண்டாவதின் முன்றுதாள்.

தயாக்கடெதுவாக்கூ சமுச்சயத்திற்குனே:-

காட்டுத் தோலை வெட்டுத் தீங்கள் மூலம். இதில்

வங்கி வெறுத்தாக வெறுப்பு ரசியத் தமிழ்நாடு இரண் விகா  
ரை நகருமிகு மன்றாசாலையில் உத்திர.

எ-து. சங்கிரகத்திலே என்பு சுட்டவழி முன்னர் ஆசைகளைக்கொண்டவழி மூன்றாண்டுக் கொள்ளாவழிப் பூரணமும் விதிக்கப்பட்டனம் காண்க எ-று. )

## ധயா:-எங்கணடி:-

ଯାହାକୁ ବେଳୀଟିମ୍ବିଂ

வெட்டு பொந்துமிருப்பதானால் குறராது.

ஏ-து. யாண்டும் புனர்த்தகணத்திற் புதல்வர்க்குப் பூரணமே எ-து.)

யாத்தெ, வா-எங்கள் முன்டே-

ஸா-தா-நா-த-ா-ங-ர-ா-த-ி-வ-ா-வ-ி-த- ம-த-.

க்கு இருந்ததை மூலம் உரொக்கப் படி கூறுகிறது:

மேலே உத்திரவுக்கப்பட்ட சங்கிரகச்சலோகத்தின்போருள்:

“யஜாயஜவ-நாகாமை ஸ்ரிஷ்டாஹம் யஞ்சுவாதி வழி: அஸாதம் தருஹரீஸரளாஹம் ப-நினை: பூக்ஷதூதமாத்ரம்: கூநிழாவெஹபுத்திக்குத தாங்காமைக்கா தருஹமிதுமை: வாவிஷா தாம் ஸ-தாநாமத-அஸாது திவெஹடிரத” உத்ரது, அஸா மைதெயு சூநிதாத்ராஹ்ரி காதெந்றுப் பொநம் ஸங்வாரிர சுரு தெவதி, ஸங்வாரத்தாந-குப்பிசு யாவது நாலோது இவபரிமிடு தா வசிதுவெலிவாயுங்கவதி. யரிதாஸாவாஉங்கி யஜாயஜவ-நாகாஹம் ஸ்ரீக, தது யஜவ-நாகாவெஹாஸாஹம். கூயஜவ-நாகாமை. தருஹமிதி தருஹெணாயம் கவதி. வனது கூயஜ்நாவிடிய தருஹவியாநம் பூஶாஸரளா ஶ-ஹனை உதகாநாநாவ; தக்க வெத-நால்லி. பூஶய ருஹணாஹாவெ ப-நுண்டு ஸ்ரீராத்ரி ரூதி.

எ-து. தசாகங்களுள்ளே யச்சவாஸையாதல் அபச்சவாஸை யாதல் மீண்டு தகித்தவழித் தகித்தநாளின்பின் மிருகியுள அத்தனைஞ்சுமே ஆசௌசம். தசாகங்களின்பின் அவ்விருவரையும் மீண்டு தகித்தவழி முறையே பூரணமும் மூன்றாணஞ்சுமாம். இங்கானம் அபச்சவாஸியைத் தில் மூன்றாண்விதித்தது முன்னுசௌசங் கொண்டமை உள்ளவழி உதகதானஞ்சுசய்யாது விட்டபடச்சத்திற்குணேயாம். அதுவஞ்சுசய்ததா) பிற் பின்னர் ஆசௌசமேயில்லை. முன்னுசௌசங் கொண்டதுமில்லை யேற் பின்னர்ப் பூரணமே கொள்க எ-று. ()

கூபங்கு ராஶாஸரளாவது ருஹணாதாவவகைக்கு அஸாதமவியிங் கூநிழாமை; நத-ஏ-வுத்திக்குதாவை. தது-த-ஏ-தருஹவெலை. வன வலீஸரளாவு ஸவிஷாநாம். ப-நு-நாமாநதா உலம் புத்திக்குதி அாமைவி பூஶாஸரளாவு ஶ-ஹணாஹாவெ அஸாவெலை. ததி உ ஹவையி வித்ருவிடியெ ஸாக்ஷாத்காந வியாநாக ததா ஹவய்காக தங்கி நாஹ-கு தங்குஸரளாவிவித்தாஸாஹமெலைத் தருப்புக்

எ-து. இங்கானம் முன்னுசௌசங் கொள்ளாதவழிப் பின்னர்ப் பூரணம் என்னும் விதி என்புக்ட்டவழியே; பதில்வடிவஞ் சுட்டவழியே

முன்றாளே. இங்னன்க்ளிய ஆசோசம் சபின்டருக்காம். புத்தி ரூக்கோ பதில்வடிவு கூட்டவழியும் முன்னுட்டியாதவழிப் பக்கு நாளே. முன்னுட்டித்தகவழியுங் தக்கைவிலைபத்தில் தகனத்தோடு உதக்தானம் விதிக்கப்பட்டமையின் அதனுடையின்சியுண்டாயப் பிரியாத ஆசோசமும் பத்துநாளோபாம் எ-று. ()

(ச-நு.) காந்திய நிலைப்பாண்ண

சவத்தின்பின் செல்லலும் எடுத்தலும்.

கூய்ச்நாவாஇாநுகித்து-நாம் காந்திய நிலைப்பாணவியாதங் உறுத த - வெஸ்வாநாம் காந்திய நிலைப்பாண்யொவித்தெயாடி. காந்தோம் வகையாகிப்.

ஏ-து. இவைகளின்விதி சாமானிய சனங்குட்கே ஈண்டுக் கூறப்படுகின்றது; கைவருக்கு இவைகளின் சிறப்புவிதி மேற்கூறுவாம் எ-று.

காந்தியித்தாம் தலை நிலையிலை கூய்ச்நாநநாத்துக்கூம். ஸாநாத்திலையை தவழ்ப்பாரந் வர்தாநாத் தூந் பூரணாயாடுகெட்டி ஸஜாத்தீய சடவா நாத்திரை அஜாத்தீநாம் ஶா-ஷி-ப்.

எ-து. பின்செல்லவில் அன்றைய தினத்துக் கிரிபைகளின் அதிகாரமின்மையாம். தஞ்சாதிச்சவத்தின்பின்சென்ற இருப்பிறப்பாளர் ஸநானம் தீத்தின்டல் வெய்யுண்டல் மீண்டும் ஸ்கானம் பிராண்பாடும் என் பவற்றும் சுத்தராவர் எ-று. ()

[துவிசர் - இருப்பிறப்பாளர் - முதன்மூவருணாத்தர்.]

உதாம்பூய்ச்சித்தவை-நாதுபையா - பிராயச்சித்தசமுச்சயத்திற் சொல்லப்பட்டது -

காந்தியிருயர் வெறுதங்கூத்திருக்குத்தீவைவா  
ஸாக்ஷால்வெறும்யூத்தியிலையெடுவது  
விலையூந்துருநாத்துப்பை, வெஸ்துலுபையா

குகு 87

ବେଶବାଦେଶରୁଥେ ହିନ୍ଦୀ ପିକାର

ஸா-கு (பெ.) சுரந் திடை நடவடிக்கை, தென்றி சுதா பரிசு வெறுவே  
ஏய்தீ ஜூப் தெல்லாரா நாட்டினால் சர்வதே.

எ-து. சூத்திரசவத்தின் பின்சென்ற பிராமணதுக்கு மூன்றுநாள்; வைசியனுக்கும் அரசனுக்கும் இரண்டுநாள் ஆசெனசமாம். அவற்றை ஸாம் பியின் மூழ்கலோடு காப்பத்தினை ஆபிரத்தெட்டுச் செபித்துச் சுத்திரபறுக் எ-து. (1)

ஸ்ரூତி வாயு அவைகளிலே தாந்திரத் தலைவர்கள் உடல்களில் போன்று வெளியிடப்பட்டிருக்கின்றன.

எ-து. துவிசர்க்கலத்தின்பின்சென்ற சூத்திரன் ஸ்நானத்தாற் சுத்தி பெறுக. வைசியனும் அரசனும் தம்மேற்சாதியார் சவுங்களின் பின் சென்றவழி ஸ்நானம் தீத்தீண்டல் நெய்புண்டல்களாற் சுத்தி பெறுக.

ஈழனவருடு வெள்ளு நூல் பெபு தாந்திரினத் து சிலைவு  
கந்தன் உறாதெடி தாது மாய்தீஜிவஸ்தாநாஹு கூ ஶாலிங்.

எ-து. பிராமண்னுக்கு வைசியப்பிரேதத்தின் பின்சென்றவழி முப்போதும் சத்திரியப்பிரேதத்தின் பின்சென்றவழி ஒருங்களும் ஆசௌ சமாம்; பின் நூற்றெட்டுருக் காயத்திரிசெபத்தோடு ஸ்நானத்து செய்க

ஸாமுக வர்ய மாதிரி பெதாந்தமிட்டே ஸவங்க சொல் தினா; கூடுதல் போன்ற கூகள் அல்ல.

எ-து. சூத்திரப்பிரேதத்தின் பின்சென்ற சூத்திரங்குச் சவந்தி ணடியதுண்டாயின் ஒருஊரும் இன்றூயின் ஒருபோதும் ஆகை எக்காம் எ-து. (1)

உசுவோ ந வெஃ-சங்கிரகத்தில்:

வைந்தா டிவி சர்க்கார் நான் பாபை டாக்டர் ஸா நாலூட் வங்யமென்று

அரிஜா துபோவிஸ்ராம்புக் குழுமத்தின் வசூலாதீயஸ்ரவாந்தியாகிறது.

து மூலம் ஈடுபாடு நடவடிக்கை விடையெடுக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக விடும்படி விற்கப்பட்டு வருகின்றன.

அஜபெதாந்தமாடு ஸ்ரூபைபு) கூாடு நடவிழுப்புவள்  
விலாறுபெதாந்தெல்லாவுடு நவத்திலா ஸ்ரூபைத்து  
வே ரத்துவனவு) தாவித்து ரத்துவபெது தாந்தமிடு நஸகி  
வக்கினை) வைநட்சிலா நாம் ராயத்து விடு ஸ தங்ஜபெ  
ஸ்ரூபெது தாந்தமிடு ஸ்ரூபை விலாநுமா  
வநக்கா மும். உதி.

[ஸ்ரவனைப்பு சரி- ஸவனைப்புவதிலைதி. கை நூபா-கூங்வைப்பு பரி]

தயாக்கத்தியவை வெஸ்ராந்து திடு நவங்காராது ஸ்ரூபை  
நாமிடு நவக்காலை.

எ-து. வைகியசவத்தின் பின்சென்ற சத்திரியதுக்கு ஒரு நாளாம்.  
சூத்திரசவத்தின்பின்சென்ற சத்திரியதுக்கு முப்போதாம் எ-று. ()

பூயாயி தவசீலையெதா வில்லைக்கத்தியாக்குந்திடு ந  
வங்காலி கிடிநாமி, கஷ்டி யல்லவையொஃ ஸ-டு ஸ்ரவாந்து ந  
நிதவக்கிணை ஏ ஹது) நக்கு.

எ-து பிராயச்சித்தக சமுக்கூயத்திலோ பிராமண னுக்குச் சத்திரியா  
க்கிமுவர் பிரேதங்களின் பின்சென்றவழி முறையே ஒன்றிரண்டுமுன்  
ஏநாட்களும், சத்திரியதுக்கும் வைசெய்துக்குந் சூத்திரப் பிரேதத்  
பின் பின்சென்றவழி முறையே ஒருநாளும் முப்போதும் ஆசோசம்  
விதிக்கப்பட்டது எ-று. 0

\* யாரா: - எங்கனம்:-

கஷ்டுதாதிந்தாந்து வெலைக்கு தீராடுது விட்சாயுதி.  
கஷ்டு வெவஸை ஸ்ரூபு டு ஸவங்குபாஹுப்பக்கினைக்கு. உதி  
நிதிலை-நாண்ணுது பெது தாமுகாணவதுநாது நாதாது பெ. த  
து-திவர்சனை சூதுது வெநாத்தாநாம் து வை பெருளாவிதாவி க  
ஸ்ராஹம். சந்துவத்துதெல்லாவந்நாதாலிவி து வை பெருளாவிதாம்  
ஸ்ராஹம். யொநிவேயாது நாம்பக்கினை பெருளாவிதாகவி து வை.  
விஜா தீயாநாம் தாந்து ஸ்ரவஜாது) நக்கு பெருளாவும் வை தி.

எ-து எடுத்தல் என்றதில் சுவத்தை அலங்கரித்தல் அமத்தல் கி-  
தல் முதலியன அடங்கும் எடுத்தல் செய்தவழி, மூன்றுநாளாகெள  
கிகளாகிய சமானேதகருக்கும் பத்துநாளாம். உபநிக்கப்பாதவரு  
டைய மரணத்தில் மூன்றுநாளாகெளசிகளாகிய சுபிண்டருக்கும் அங்  
கனமெடுத்தல்பற்றிப் பத்துநாளாம்; மூங்போதாகெளகிளாகிய யோ  
னிபந்துக்களுக்கும் மூன்றுநாளாம்; வேற்றுச்சாதியாருக்கோ சுவசாதி  
க்குரிய ஆசௌசமாம் எ-று. ()

#### உசுவூங்ர மெரு-சங்கிரகத்தில்:-

அபாரஹு-வெஸா-ஒருநாட்டு-ஒருநாட்டு-ஒயோ-நினூங்ப-ஏதி-  
விஜர்-திஷி-பார்வோ-குநாங்காக பெது விழுநாரணை-தெ ஹதி. ।

இதல்லவேயாலுமிதவை-வெஜாதிரோதவரை பேத நினூங்ப  
வேண்டுத் தவாக்கா அங் குபெராவாய், ஏராத்தாவாவா-நியங் அஶாதங்  
காவாத்தாக்குத்து-ஏஶா-நாந் து பிரை-உல்வ-நாவநாவி, காத்தினா-பா-நா-  
வஞ்சுவழுவழுது மொராத்து-ஏரா-பு-பாநாங்குத்துவழு-ந்

எ-து பிரேதத்தோடு சம்பந்தமில்லாத ஒத்தசாதி மாத்திரமாயுள்ள  
வனுக்குப் பிரேதத்தை நிருகரணாந் செய்தவில் ஒருநேரமாகெளசமாம்.  
இராத்தகிரியிற் குரியனைக் கானும்வரையும் பகலில் நஷ்டத்திரத்தைக் கா  
னும் வரையும் கிராமத்தின் வெளியிலிருத்தலும் அக்கினியைபத்தின்ட  
லும் பஞ்சகவ்வியம் நெய் என்பவைகளுள் ஒன்றைக்குடித்தலுள் செய்  
யப்படுவது எ-று.

#### உதாங்கா-மிகெ.கா-மிகத்திற் சொல்லப்பட்டது:-

பேதவூங்கி கூடதா மெய்தூ-வா வெ-கெ று-ஈவா வூ-தி-  
தகா-து-ஏ-ஶா-தா-ஊ-விவ-வெ-ய-ஏ-கி-வ-அ-ப-ஏ-ஏ-ஶ-ா-ந-ா-க-  
வூ-ர-ஷ-ா-க-ஞ-த-ா-வ-ப-வ-ய-ஏ-த-வ-ப-ஞ-த-வ-ய-ஏ-த-க-ஞ-ா-வ-ா ஹ-தி

எ-து எந்தச்சுமக்கிறவர்களாற் பிரேதத்தைத் தீண்டல் செய்ப்பட்ட  
தோ கிராமத்தின் வெளியில் நஷ்டத்திரத்தைக் கானும்வரையாவது குரி  
யனைக்கானும்வரையாவது இருக்கக்கூடவர். இறுதியில்வர்கள் அக்கினி  
யைத்தீண்டி-பஞ்சகவ்வியத்தையாவது நெய்ப்பாபாவது குடிக்க. என்.

ஆர்டி நாயகி பெருதநிலைங்களே வைவிஜூவேற்றுவிதியாக  
என் விஜாதீயாநாம் ஹவதி. வெஜாதீயாநாமதாம் மாவூரூது  
கூபெஸளாநு.

எ-து. வேற்றுச்சாதியாளருக்குக் கல்லியின்பொருட்டுப் பிரேதத்துக்  
ாகவேண்டியதைச் செய்தலில் சபின்டர்களிலிருமடங்காம். உடன்சா  
தியார்க்குக் கவுக்கிக்குச் சொல்லப்பட்ட ஆசெளசமாம் எ-து.

[யார்-எங்களும்:-]

ஆர்டி நாயகி பெருதநிலைங்களே தீவேற்றுவிதியாக  
விஜாதீயாநாமதாம் வூது கூது கீதீகேளதையீடு ஹதி.

[யநாயகி பெருதநிலைங்களே ஹதுயீடு.]

எ-து. வேற்றுச்சாதியாளருக்குக் கல்லியின்பொருட்டுப் பிரேதத்  
நை நிருகரணஞ்சுசெய்தலில் நூதிகளிலிருந்து இருமடங்காசெளசமா  
ம். உடன்சாதியாளருக்கோ சாதிக்குக்கறியது என்று கொதமர் சொ  
ல்லுகிறார். என எ-து. ()

யதீஒருநாயகி நிலைங்களே வைகுப்பாட்சியீடு, இஹாமமாவா  
விரிசுவதி.

எ-து. துறவித்தலைவனையும் அநாதனையும் நிருகரணஞ்சு செய்தலில்  
உடன்சத்தியாம். பெரியபலனையடைதலுமுண்டாம் எ-து. ()

தாக்கங்வெங்டி வெ:அதுசங்கிரகத்திற் சொல்லப்பட்டது:  
யதீஒருநாயகி நிலைங்களே வைகுப்பாட்சியீடு ஹராவமா.. ஹதி.

எ-து. துறவித்தலைவனையும் அநாதனையும் நிருகரணஞ்சு செய்தலில்  
உடன்சத்தியாம். பெரியபலமாம். என எ-து. ()

[கநாயிங்பாது தார் விதுவெயை யநாயாநுழூதாலிருக்கிறது]

அநாதனைவன்: புத்திரன் மனைவி நண்பன் சுற்றத்தவன் தனம் தா  
னியும் விடு முதலியன நீங்கினவன்.

ஒராநாதாவம்பாலிவி: நூனரத்தினுவலியிலும்:

அவைஹாயிதாயும்ததாவாமாசிவயோநி நா

நீக்வாவெங்காரபெக்குவூதாவெஸாநி வெந்து விசுப்பாக்குதெ ஹதி.

எ-து. இறந்தவனுகிய உதவியில்லாதவனையும் அனுதனையும் சிவ போகின்யையும் எவன் கொண்டுபோடச் சம்ஸ்காரம்செய்வானாலும் அவன் அனிட்டங்களினுலே நீங்குகிறீன். என எ-று. ()

ஒது ஸவகங் ஸாகிராந்தித்ராநா ஹவதி.

இவையெல்லாம் சாமானிய சனங்களுக்கேயாம்.

உதுகாவிகெ.காமிகத்திற் சொல்லப்பட்டது:-

ஹாங்ஸாகிராந்தித்ராநாவியாநவரிக்கிட்டுதோ. உதி.

மொவாநாக்டாமொவபெட்டதோ உவதெநவாநா ஹவதி தாங்கூலையா ஹிமாண்ஶரதஜவாந்தாஷி:

எ-து. தீக்விதாகிய சைவருக்கோ சைவர் சவங்களைச் சமத்தலிலும் சுடுதலிலும் அகோரத்தை இருநாற்றுருச்செபித்தலாற் சத்தியாம். யுயாஸ்சையெபா-எங்கனம் சமுச்சயத்தில்:-

காய்க்டாநெதுஶ்சித்ராணங்ஜவுப் பரிவலை தாய்க்விதாஷி

ஒது ஸுங்மொரெபியீஸ்ரா, ஜயாநாத்தலூபாததி ஹகா சுவரி உதி.

ஸாயகாநாயகப்பாது-ஞானாங் ஸீகாநாம் ஸாவகாநிக்கிழன் சுருததூநாலெலிதாஸதஜவாந்தார்மாஜி:

எ-து. சாதகர் ஆசாரியர் புத்திரர் என்பவருடைய பிரேதங்கட்குக் குளிப்பாட்டன் முதலிய செய்த சைவர் ஸ்மனத்தோடு சங்கிதாமந்தி ரத்தை நாற்றுருச்செபித்தலாற் சத்திபெறுவர் எ-று. ()

உதுப்புஹ் ஸாங்மேஹா:பிரமசம்புவில்:-

ஸாயகாநாயகப்பாது-ஞானாங்ஸீகாநாவாஹிக்காநாது

க்ருகாந்தாகவாஸரதாங்ஜஹாஸாலிதாவப்புஜபெஹிவம் உதி.

காந்தாந்தாங்கிவி தாநாம் குவோநாஸத ஜவாந்தாஷி: வாஹகாநாந்தாஹகாநாம் குக்குஷ்சித்ராநா-ஞானாங் ஹக்கெம்பாரீஶாத அயஜவாந்தாஷி: உதி தகெதுவொது.

எ-து. பிரேதத்தின் பின்செல்லுங் தீக்விதங்கள் ஸ்நானத்தோடு அகோரத்தை நாற்றுருச்செபித்தலாற் சத்திபெறுவர். சமப்பவருங் தகிப் பவரும் அந்தியேஷ்டசெய்யுங் குருமாரும் ஸ்நானத்தோடு அகோரத்தை இருநாற்றுருச்செபித்தலாற் சத்திபெறுவர் என்பதும் ஆண்டே குறப்பட்டது. எ-று. ()

## പ്രധാന-വന്വസ്തു

வூர் பஞ்சாயத்து வளர்ச்சி முறை கட்டுப்பாளையாகப் பராமியம்

ஆவை சுராமதயா (கு) வித்தான் விவரம் கூறப்படும் து அதி.

இக்கு தவைக்குத் தரவுவது நெடும் உதவு; ஜாதியகாலம் கூடும் போதும் இது விடும்.

தீக்விதர்சவன் சுமக்குந் தீக்விதருக்குப் பயன்ஞானரத்தினுவலியில்,

வதுவையிலும் தவாவும் வாய்ப்பாக உருண்ணப்படுவதில்கூடி தர

விவரங்களைப் பொதுவாக நாசு மற்றொரு வகையில் வெளியிட வேண்டும்.

எ-து. விரதவிலைபுடையனுயினும் இல்லாதவனுயிலுஞ் சிவதீவைக்கு  
யுடையனுசெய் பிராமணனுடைய பிழைத்ததைச் சமப்பவருக்கு அக்கா  
ஸமரணம் வராது எனக் கூறப்பட்டது எ-று. )

[கச்சுவாஸலிலூபூரூபரெண்டியோஜ்நியீ. தயாஅ வரத  
பூஷ்பி கைவு தலைப்பூரூபா பூரூபன்னரை தாதி தாவாபூரூபா சரிவத்திரி த  
ரைத் தூரை தெடுதலை வழந்தெட சுகா அலீசணம் நாகரி ஹத்தீயா-  
கி. ]

எ-து. இங்கே [வார்த்தை] ஆயினும் என்னுஞ் சொல்லுப் பிராமண னிலை சேர்க்கற்பாலது. அங்வனமே விரதநிலையடையனுபி னும் அஃ் திலங்கினும் பிராமணனுபி னும் அவனின் வேறானவனுபி னுஞ் சிவ திணக்கூபெற்றவனுடைய பிரேதத்தைச் சமப்பவர்க்கு அகாலமரணம் வராது என்பதே கருத்தாகக் கொள்ள எ-து.

திகழி(1) தந் தீக்கார விதம் நவன்டாடுமிகின் தகதீவு  
ததாட்சென ஸாத்தவஜா தீஸ பதகஜவாதுர் ஸாசிதி.

எ-து, தீவிடிதன் தினங்கெபருத கிழ்வருணத்துப் பிரேதத்தின்பீன் செல்லாகாது. செல்லின் ஸ்நானத்தோடு தன்சாதிக்கடவுளின் மந்திரத்தை நாமுருச்செயிக்க எ-று. ( )

பயா தருதோவ: எங்கனம் ஆண்டே:-

தொத்து கிடநாட்டுத் தெவுால்மீ நவகணை-ாவு தொசி தஃபு

கந்த மறி) ராமலிங்கம் கூரவை ஜாதீ சராசா தங்கு வெசு. இதி.

தீக்காரமிடெது: ஸவியெண்டிக்கி தசரவு ஸெ-நாதக த-ந்வர்  
எ-து. அதீக்கிதாகிய சபின்டர் தீக்கிதருடைய சவுத்தைத் தீன்  
டேளாது எ-று. ()

யயாத்தெதுவ: எங்கனம் ஆண்டே:-

கூத்திக்கிதாக்கி ஸவியெண்டிக்கி தாநு ஒதி.

தீக்கிதாநாம் கூத்திக்கிதாநாம் ஸாநாம் தூதாம், மீநாக்கி  
வல்லி: குநக்குத்துநாம் வாஸப், கூத்திய ஸாநா வீதுபாரந  
வால்லிதாரத்தியஜவ தழிதொவபவாவாரம் கத-ந்வர்: ()

எ-து. தீக்கிதர் அதீக்கிதாது பிரேதத்தைத் தீன்டன் முதலிய  
செப்பின் ஸ்நானஞ்செப்பு நட்சத்திரங் தோன்றும்வரை ஊப்புறத்தி  
விருந்து தீத்தீண்டி நெய்யுண்டு ஸ்நானஞ்செய்து சங்கிதையை இரு  
நுறநுச்செப்பது அன்று உபவாசஞ்செப்க எ-று. ()

யயாத்தெதுவ: எங்கனம் ஆண்டே:-

தீக்கிதாநாக்கிதாநாமிக்கராதியம்

ஸஹாக்காவாஹுதெதாநுமாக்காவ நீக்குத்துநாம் தா

உஷிக்காக்கிலீல்புபுஸ்ரயுதாநாக்காயிலைம் தா:.

ஜவெது துவயங்க துவயீவொபவாவகம் ஒதி.

ஸஹீதுமாநாடிரவிய ஸாநாதெது வெயாஸதங்குவு: நிஃ  
தெஹமாநாடிரவிய ஸாநாதெநாநாநாவா குதித்துநாம் வா-வ-வ-  
க- குவதிநாவாக த-ந்வர்:.

எ-து. ஈரிய மனித எலும்பைத் தீண்டியவழி அகோரத்தை நாறு  
ருச்கெபிக்க. உலாந்த எலும்பைத் தீண்டியவழி ஸ்நானமாவது குரிய  
தரிசனமுன்னுக ஆசமனமாவது செய்க எ-று. ()

தயாத்தெதுவ: எங்கனம் ஆண்டே:-

நாரங்குமிக்காவிய ஸஹீவெந வீங்காவொயாஸதாம் ஜவெசக

குதீஉவையாசதெநாயாக்க-வாவுயித்துயெய: ஒதி.



(க) பொதுக் கடமைகள்.

பொதுக்காராலே சூதாரவுண்டு நா. பொதுக் கடமைகள் கூப்பாட்டங்களில் தெரியும் கடமைகள் தொகையில் வாஞ்சுப்பாடு கூடும் வகையில்; தகுதியில் போதுமான வகையில் வாஞ்சுப்பாடு கூடும்.

எ-து. அஃதாவது துண்புற்றவனிடத்துக் குறியாய் கிற்பது. குச்திரன் குத்திரசவத்தைத் தீண்டி அழின் ஒருநாள்; நீண்டாது அழின் சஞ்சயனத்தின் முன்பாராயின் ஒருபோதும் பின்னராயின் ஸ்நானமுமாம். எ-து.

நூபவெஸ்யூபொலூ-ப வெவண்டுபொது வெதுப்பநாக்குப் போது வெவெவாநாம், தகுதியில் கூதாதோது,

எ-து. அரசனும் வெசியினும் தத்தஞ்சாதியர்பொருட்டு அழின் சஞ்சயனத்தின் முன்னுயிற் செல்லங்நானமும் பின்னுயின் ஸ்நானமாத்திரமுமாம் எ-து. [வெசேல்லங்நாம் - உடுத்த ஆடையோடுமுழுகல்.]

பூர்ணமணவூது வெவண்டுபொது வெதுப்பநாக்குப் போக்குவரதாது, தகுதியில் கூதுவிடுது.

எ-து. பிராமண ஹுக்குத் தன்சாதியர்பொருட்டு அழுதவழிச் சஞ்சயனத்தின் முன்னுயின் ஸ்நானமும் பின்னுயின் ஆசமனமுமாம் எ-து.

விலூக்குதியவெஸ்யூது-ப திக்குவடி வூ உதூவடி பொது வெதுப்பநாக்குப் போக்குவரதாது. தகுதியில் கூதுவிடுது. உதூவடி வூ நிக்குவடி பொது வெதுப்பநாக்குப் போக்குவரதாது.

எ-து. பிராமண கூத்திரிய வெசியருள் கீழ்வருணத்தவருக்கு மேல்வருணத்தார் பொருட்டமுதலிற் சஞ்சயனத்தின் முன்னுயின் ஸ்நானமும் பின்னுயின் ஆசமனமுமாம். மேல்வருணத்தவருக்குக் கீழ்வருணத்தவர்பொருட்டு அழுதவில் சஞ்சயனத்தின் முன்னுயின் ஒருங்களும் பின்னுயின் ஸ்நானமுமாம் எ-து.

நூபவெஸ்யுயோஃ ஶ-அடி ரொடி வெஞ்சுயதாக பூக்கு  
அழும்; தக்டுப்பு-ஈ திநா.

எ-து. அரசனுக்கும் வைசியனுக்கும் சூத்திரபொருட்டமுதலில்  
சஞ்சனத்தின் முன்னுயின் இரண்டுஞாளும் பின்னுயின் ஒருஞாளுமாம்.

விலையு ஶ-அடி ரொடி ஸங்வயதாகவூக்க துறை.  
தக்டுப்பு-ஈ திநா.

எ-து. பிராமணனுக்குச் சூத்திரபொருட்டமுதலில் சஞ்சனத்  
தின் முன்னுயின் மூன்றாளும் பின்னுயின் ஒருஞாளுமாம் எ-று. ()

உதங்வங்ரு செல்கிரகத்தில்:-

தயாரா ரொடி நூபா நடைவர்க்கில் ஸங்வய

நூபாநங்வண்டரொடி லூப் ஸங்வயி தநூபவெஸ்யுயோஃ  
கவெஞ்சு தவைவெலும் தக்டுப்பு ஸங்வயதிநாளுவெள

நீக்கு வெடி ஷா மூபுவாஹரெளவண்டாமெறி ஷாதிநாளுவெள  
பூக்கவெந்தாக்கில்லியயநாடு தா-கவுப்பு ஜெ. நகூடி த

க்கு தெட்டிவயெபா-அடி காாதா தா-கவுப்பு ஜெ. நகூடி த  
அழும் விஜெ தருஷம் விபூதிஹஸவெடி-ஃ-வெஞ்சு த. ஒ. தி

சது சூதாவுப்பு ஜெ. விசெந்தி புதிவாதகாந்திகு,  
ஈவதாநி காந்வங்கியபாநி.

இங்கே அமுகைவியுத்திற் கூர்ம்புராணத்துக்குறித்த வசனங்கள்:-  
யாகாந்வங்கப்:-

காந்வங்கு தெபா-அடி ரொள திவெஞ்சுபூக்கி ண்டிலைகெஃப்  
திருப்பாதுமூபாக்கயாபொளவுதெக்காவும்கூகுக்குப்பாலவெக  
காந்வங்வயதாக்கவாமெக்காவும் தநூபவெஸ்யுயோஃ  
காந்வங்கெவெலுமெஜூதிவை தநூபவெஸ்யுயோஃ  
காந்வங்கு விவங்கு தவிபெற்புபூக்கி ஜெ. நாந்வங்கு தவிவதா  
நீ. வாப்பெதெவதுவெலும் தநூபவெஸ்யுயோஃ துதி.

(எ) வெட்டு நிலை மாடு ந் .  
பிரேதான்ன போசனார்.

கயவெபு தாஞ்சொஜ நங்கிவியம்; பொச்சிதை-முவாக்ஸா கவை-  
நிவ-குவை.

எ-து. இனி மரணுசெளிகளின் அன்னத்தை புசித்தலும் அறி  
துசெய்வது அறியாது செய்வதென இருவகைத்து எ-று. ()

ஒதி. தத்துவாஸ்வ-குவை-த தாபெராஜா நிலை பெய்க்கு  
நாஷ்டி. தனி நிலைத்துள ணாக்கத சா-நாஷ்டி. நா-நிலைக்கு ஜாள  
மொஜிநெ பாவக்கு ஜாஜதி தா சுபெளாவம், பூர்ப்பிதாநாக்கத்துவு. ()

எ-று. அறிந்துசெய்தவழி அவருக்கு ஆசோச நின்கும்வரை ஆ  
செளாசமாம் நின்கும்பொழுது ஸ்னாக்தார் சுத்தி. வறுமை முதலிய  
வற்றிற் புசித்தவழிப் புசிக்குநாள்வரை ஆசெளாசமாம்; பின்னர்ப்பிரா  
பச்சித்தஞ்செய்க எ-று. ()

யாக்க-குவை-பொராணை:-கூர்ம்புராணத்தில்:-

யவெஷ்டி நிலைபாதி விஷக-குவை தவாரைகாநிதி  
ஒதுபொளவு நிலைபாதி விஷக-குவை நாஷாக்கு கவையிரு யூதி  
யாவக்கதாஞ்சொஜா நிலைக்கு ஜாஜதி ஹமெ காநாம் [ந. கி.  
தாவக்கு வாநாஷ்டி பொளவு நெய்க்கு தாநாக்கு தாவக்கு. ()

கவை-நிலை வ-குவை-த யாவக்கு வாக்கு ஜாஜாணம் சுபெளாவம்.

எ-து. அறியாதுசெய்தவழி உண்டது செரிக்கும்வரை ஆசெளாசம்.  
யாக்க-குவை-த வெளிக்கத்தில்:-

கோஹாக் தாவதி யாவக்கு வாக்கு ஜாஜாணம் சுபெளாவம்.

கது பூர்ப்பிதாநாக்கு உரவார் மூக்கு வொநாநாய் நாய  
கூக்குக்குவு. ()

எ-து. ஈண்டுப் பிராயச்சித்தம் புத்துத்தரம் பசுப்பால் பருகலும்  
ஈங்கிராயனாவிரதமும் அம் எ-று.

கொவாப்ரா அடி விகா.

உது ஹாய் பால் வெஸ் - சுவாய்ட்டுவத்தில்:-

ஸாவானுங்கு தகாஞ்சுவீரிஞாஞ்சுத வெய்வாறு

மூச்சீரங்கு ஸாவாரோவீஷ்பாவாங்கு ராயணகுரோகு ஒதி,

[வாங்கு ராயணகுரா - குவரா கிரகெணகு ஷி வரு]

சாந்திராயண முறைமை கிரணத்திற் காண்க.

காலோது ரெ காலோ ராயரிதூஞ்சு உது.

எ-து. காலோத்தரத்திலேர வேறு பரிகாரங் கூறப்பட்டது எ-று.

பயார்-எங்கனம்:-

இப் தகெவை-மு தகெவாயேக்கு தங்கா-முதவர்ஜி கெ

காகிடதாவெரா கீது ஸாவாலு பாரிவது-பெயக் கூதி.

எ-து. சாவத்திலுஞ் சூதகத்திலுஞ் சூதகவிருத்திக்குத்திலும் அறிந்து புதித்தவழி அகோரத்தை ஆயிரமுருச் செபிக்க எ-று. ()

ஐ நாரதாவருாஞ்சுவா-முதகாஞ்சு கொஞ்சு கொஞ்சு நாரதாங்பெஹா  
வியாநாங்கு ராயரிதீ உது.

எ-து சூனரத்தினாவளிப்பிலும் சூதகாங்கம் முதலிய பலவகைப்போக  
னங்களுக்கும் பரிகாரங் கூறப்பட்டது. எறு

பயார்-எங்கனம்:-

கஷ்டி கீற கெவா-வீவீலி கெஞ்சாஞ்சு பெநதயா

பு ஸ-குதி ஸ-குதகெவ-கீது காஜு வெபி கீராவகஸு-கு

நாகியெயெயநிதி காடிதயாஞ்சு பாரா நெதி து

வெளைவு-தெவு மொஞ்சாதவிவா ஹாவாதங்கு வெக

வதாயித்தகாஞ்சு காதசுவாலு பாரிவது-பெக்

வாகயாகி தமவியட்டு கெஞ்சியா பெராதங்கு வெக்

யக்கு வெய்யா-ப்பாதவா சாக்கு வெய்வதாாவபி

வங்கு பீரு பாஜு வெய்வதாா வாய்க்கீணவாய்ம-தங்கு வெக்

எ-து. அட்டமங்கலத்திலும் புஸ்வனத்திலுஞ் சீமந்தோந்யனத்திலும் பிரசவரசௌசத்திலும் புசிப்பின் அகோரத்தை ஆயிரமுருச்செபி க்க.\* நாமகாணத்திலும் நிவ்விராமத்திலும் அன்னப்பிராசனத்திலும் புசிப்பினும் ஷே செபிக்க. செளாசம் உபநயம் கோதானம் விவாகம் இவை களிற் புசிப்பின் அதனை நூற்றாஞ் செபிக்க. சதுர்த்திகாணனம் புசிப்பின் அதனை ஆயிரமுருச்செபிக்க. பாகயஞ்ஞும் அவியஞ்ஞும் சோம்யா கம் இவைகளிற் புசிப்பின் நூற்றுச் செபிக்க. யாதொருசந்தரப்பத்திற் பிரவேசித்து உடனேகிராத்தத்திற்கூடங்கி வருஷவரை புசிப்பின் அகோரத்தை அயுதமுருச்செபிக்க எ-று.

யானம்:- அல்லது:-

எனது உடனே கிராத்தத்திற் புசிப்பின் அகோத்தை அயுதமுருக் கெபிக்க. பத்தாங்கள் பண்ணிச்சண்டாங்காட் புசிப்பின் அதனை முந்தாறுரு சூசெபிக்க. வகோத்திட்டத்துஞ் சபின்டியிலும் புசிப்பின் அதை ஆயிரமுருக்கெபிக்க. அப்பால் கிராத்தகாலத்துப் புசிப்பின் அதை நாறுரு சூசெபிக்க. சிவச்சிராத்தத்துப்புசிப்பின் ஆண்டுத்தோழம் இல்லை. மேற்கூறிய இடத்தின்றி புசித்தவன் செரித்தத்தின் ஸ்நானம் பண்ணி மேற்கு நித்த பிராயச்சித்தசெபஞ்செய்து சிவனைப் பூசிக்க. மற்றும் பரிசன்று. எற்று. (1)

கநுமி

செராவாஸாவ தீவிகா

(அ) சுவிஸங்பகட்டி-ஆசோசிக் கல்பி.

சுவிஸங்பகட்டாநாலே சுவிச்ட் வெறாவார வெறாய  
த வைப்பதீரை நாடியு.

எ-து. அஃதாவது ஆசோசிகளோடு உடனுறைதல் உடன்கிடத்  
ல் ஒருபந்தியிற்புசித்தல் என்றும் இவைமுதலியது எ-து. ()

குயா:-எங்கனம்:-

பெருதக்கெளைப்புக்கும் தக்ருதீநாவில்லீவையற  
வெறாவாவைவத்து சுவிஸங்பகட்டாய் கீலுவகூடுத ஹதி.

எ-து பிரேதக்கிரிபைகளைக் காண்டல் அவைசெய்தல் ஆசோசிகளோ  
டு உடனுறைதல் உடனுண்டல் முதலிய செய்கையே கல்பபாம் எ-று.

தழுவிநாக்குத தயாவகைவைப்பகட்டிநம் குசொவாவங்மவதி.

எ-து. அதுசெய்தவழிக் கல்பபுள்ளவரை ஆசேஷனமாம் எ-று. ()

யாராக்குகிடுக்கூர்மபுராணத்தில்:-

யபெவூதீவையும் வெறாவாவில்லீவாக்காது யநாதிநிரெவவழி  
வோயவொயாலெவாவாவில்லீவாக்காது தசமாயுதி ஹதி.

எ-து. அவர்களோடு உடனுறைதல் உடன்றியில்ல முதலிய செய்ப  
வன் சற்றத்தானுயினும் அங்கியனுயினுங் தசாகத்தாற் சுத்தனவன். ()

க்ருஷ்ணவியிழாராதிநவிடியு; மூர்த்திராஷ்டர வைப்பகட்டிநவையு குபெரனாவஸி வியாநாக.

எ-து. ஈண்டுத் தசாகவிதி தசுகினங்களை விஷயமாக உடையது  
வேறு ஸ்மிருதிகளில் கல்பபின்நாட்கணக்கான ஆசேஷனம் விதிக்கப்ப  
ட்டமையின் எ-று. ()

உக்கங்பை மூலம்-சங்கிரகத்தில்:-

சுவிஸங்பகட்டாரைவாவங்மவைக்கத்து தழுவில்லீக்குத் தநவையு ஹதி.

எ-து. ஆசெளசிகளோடு கலத்தலால் அந்நாட்கணக்கினதாய் ஆசெளசமாம் எ-று.

இ-ஆவொங்பகிட்டா பெரளவும் உவருவி யாவூணாங்கலவதி.

எ-து. இக்கலவையாசெளசம் பொருள் செய்கை பெண்களுக்குச் சாரது எ-று:

முயாத வெத்ருவு: அதிற்றுனே-

ந-த ஒழுவுவி யாவூணாவொங்பகிட்டிவமலவேக உதி.

ஸங்கீர்ப்பெரளவுவருதி ரீசிகா பெரளவுதாபெரளவி ஆவுவுவு வெயை கூப்புக்காக தெவவு-குஜா அனாதா உவருவு ஸங்மேஙய வூபந ஸாங்கிதோரைக் கூத்துவரு.

எ-து. கலவையாசெளசமல்லாத ஆசெளசத்திலே அவைசெளசியின் திரவியங்கள் அசத்தமாதவின் தேவபூஷா முதலியவற்றில் அத்திரவியங்கள் சம்பந்தித்தவழி ஸ்பணம் சாந்தியோமம் முதலியன செயற்பாலன எ-று.

தா-ஞாதா ஜாதெ: சந்திராநாத்தில்:-

குபெரளவுவுவுவங்வங்யார்யெஞ்சு திலை துவிக

த-த பூ-கெஷவ-குஜா நாங்காவநா பாங்கிதோரைக்

ஸா-ஜூஞாநாவுப்பெஷ்வா" தூ-பாஜீஞ்சு நலைநிதி த.

ஸங்வெடு நில்லாய-ஞாஞ்சு மொஷி ஹரிகா-ஞா உதி.

எ-து. மந்திரங்களையறிந்தவன் ஆசெளசியின் திரவியங்களைச் சம்பந்தப்படுத்தினால் அதனால் தேவபூஷைக்கருக்கு ஸ்பணமும் காந்தியோமமுஞ் செப்து பின்பு சுத்தவையோடு சுத்தான்னத்தைச் சுங்கோவி வாத்தியவோலிகளோடு நிவேதிக்க எ-று.

சுத்திரீக்காபெரளவு யாவாக்காபெரளவு திருநாபாக்கா

நக்குத்துவு: வ-ஞுதவிக்கதாவதா-ஞிட்டு, சுதாபெரளவி நாக்குப்புமிஶா-க்குப்பிட்டுநாட்டுமிட்டு.

எ-து. ஈண்டு மரணுசெளசத்திலே ஆசெளசிகளைத் தீண்டல் முடிவு வரையுஞ் செயற்பாலதன்று; சனஞ்செளசத்திலே நான்குஞள்வரையே.

五五〇

ବେଶବାହୀରୀ ଅଛି ପିଲା.

ஆசௌகமில்லாதவர் அவரைத் திண்டியவழி ஸ்நான்சுக்கய்க். ஏற்கூடு ராசௌகமுடையவர் அவரைத் திண்டிற் கிருஷ்கிரவீரதமனுட்டுக்க. (1)

**யாத்தெதுவுகளை:**

குண்டராவெங்கில் வெள்ளுப்பாக்டு) ஜெக் வைட்டுக்களும் தாங்கள்

ଶୁଭେତ୍ରକାମସ୍ଥୁଳୀରାହା ନା କରୁଛି ॥ କରୁଷେତ୍ରାର୍ଥ ତୁମ୍ଭିଲ୍ଲାତୁମ୍ଭିଲ୍ଲା ॥

[கந்த) ராபர்ளாவி நும்; ஜூ அதிவு] திரிசீத்வை] கூவிய நும். உது முடிவு.

பூயம்பிதலை-நடவடிக்கை மாதி வூயம்பொருள்களை நடவடிக்கை செய்து விடுதல் என்று அழைகின்றன.

எ-து. பிராய்ச்சித்த சமூகச்சாத்திலே சவந்தீண்டினவன் முதலிலோ ரைத் தீண்டியவழி ஸ்னானம் விதிக்கப்பட்டது எ-று. (1)

**ഡയറീ-സർക്കാർമ്മ:-**

ଶାଖାପୁଣ୍ଡିତ ନାଥ ମହାରାଜଙ୍କାରୀ ପଦକାଳରେ ଏହାର ପଦକାଳରେ ଏହାର ପଦକାଳରେ

எ-து. சவந்தீண்டினவனையுஞ் சவமெடுத்தவலையும் சுடலைப்பயும் மரணசனங்குசௌகிளையும் சுமந்தவரையுஞ் தகித்தவரையுஞ் தீண்டிய வழி ஸ்தானங்குசெய்து சுத்திக்கொறுக எ-து. ( )

ஈழவர்மாவுடைய வெள்ளத்தின் மீது போகும் உதவு.

எ-து. பூப்புடையவளைத் தீண்டியவழி ஸானம் முட்முறை செய்க்க எனவிதிக்கப்பட்டது எ-று.

## யോഗം എന്നുണ്ടോ :-

எ-து. பூப்புண்டயாளைத் தீவிண்டின் மூன்று ஸ்நானங்செய்க எ-று.

**வாடு** கிராஸ்டீல் மாலையில் ஒரே நூலை விட்டு விடுதலை விடுதலை.

எ-து. பிள்ளைப்பற்றவிளைப் பத்துங்கள்வரை கண்டதும் அவர்களே டேபெசலும் விலக்காம் எ-து. ( )

யார்வதிருப்பை: எங்களம் சமுச்சயத்தில்:-

“து பொலப்புலவெலூதாதா ராதாலோகாத்துக்கூங்  
ஆசௌவாவாதாது வேங்காநய்க்காராகுக்கூங்  
பூஶா பிளார்தோது வைஞ்சலீ வைக்குதெகளாமாய்க்கூங் து சி.

எ-து. ஆண்டிப் பெற்றவளுக்குப் பத்துநாள்வரை பிற்பர்த்ததுவ  
ாகாத ஆசௌகமாம். அப்பால் ஆண்பேற்றில் இருபதுநாளும் பெண்  
பெற்றில் மேலும் பத்துநாளும் சிரியைகளில் அதிகாரமின்னம் மட்டா  
னா ஆசௌகம் ஆகும் எ-று. ()

சூக்கிவி நா ஆசௌவிலூபொஞ்சலூது வேங்காநாம் வாநிதாம்.  
தெய்வுடீராஞ்சலை தொழிலை காலை சொல்லாது வேற்காய்வாகெத நெய்க்கூ.

எ-து. ஆசௌகிகளாலே நீண்டப்பட்ட திரவியங்களுக்குப் பச்சையான  
வளை தலை மற்றவை தள்ளப்படுவன. அவர் நீண்டிய அன்னத்தைப்  
புசிப்பின் தருப்பையொடு அத்திரசத்தைக் குடித்தலாற் சுத்தியாம்.

உக்காவுடைகள:-ஸமிருதமில்:-

நூங்காண்டாவிவெங்குபொஞ்சலை நாலைங்கூலைக்குதையை  
நீங்கூலை வெட்டுத்தயாமேரளாவிகெக்கரைக்கெட்டுத்துக்குவிதை  
காலை சொல்லாமேவரவிலூக்கெழுவிவதூராலையைவதுக்கெக்கு  
ஶங்குவைப்பட்டிலாவுவருவத்தூருவதுக்கெக்கு. து சி.

எ-து. திரவியங்களை ஆசௌகிகள் நீண்டிற் பச்சைத்தலை மற்றெல்  
லாங் தள்ளுக. அந்நன்மே ஆசௌகிகளாலும் மயிர் புழுக்களாலும்  
கெடுக்கப்பட்டதைப் புசிப்பின் தருப்பை அத்தி வில்லும் முதலியவற்  
ரூலைதும் பலாவிலை தாமரையிலைகளாலேலும் சங்கக்குப்பி சுவர்ச்  
ஷை முதலியவற்றைதும் அமைக்கப்பட்ட பாகாசத்தைக் குடித்துக்  
நூத்தியாகுக எ-று. ()

(க) வைப்பாகாரணம்.

வானாந்துசெய்யாமை.

இநிழூதிவிறுதிவைப்பாகாரணமையி வைப்பாகாரணம் கூடார  
மைதாம் குவாக்கயதி.

எ-து. சனனபர்ணங்களில் விதிக்கப்பட்ட வபனத்தைச் சேப்பின் மையும் புருஷருக்குக் கிரிஸ்பகளில் அதிகாரபின்மையைச் செய்கின் நிதி எ-று. ()

தட்டாக்குமூடுதெள-ஸ்மிருதியில்:-

பஸுகெஸாங்ஶிரொஜா தாஞ்சாலீ மூந்துவாவி தாஃ-

சுபெளாயும் த-து டீயெ த-க்ஸரக்கெஸாங்மூ-வாவுதெஷ்க-ருதி

எ-து. எவனுடைய தலையிர்கள் தசாகத்தில் மறிக்கப்பட்டில் வோ அவன்மாட்டு ஆசெளசம் உள்தாம். ஆதலால் மயிர்களை மழிப்பி க்க எ-று. ()

ஜ-நதெநாஶாதிதெவி த-ஏவுவுபதஂ விதி த-ம். காண்த-ஏ பூ-யேதிதெ காந்தாவி நாங்கவுவைத்தி கீவி வைநாவிதி த-ம். இபாலீதிதெவி (த) த-நி-ஏ வாவைத்த-ஏவுவுபதஂ விதி த-ம். த-துந்தார- வண்டெ தட்டாங் சுபெளாயும் காந்திவருத்தி-பி. வபுதநிதெடையெ தெ டிடாங் நல்லாடி-பி. த-து சுலாவுதொவுவுபதங் நிதிஜம்.

எ-து. சனனத்திலே தசாகத்தில் வபனம் விதிக்கப்பட்டது. மரனத் திலே முதலெனிற்றுன் அடுத்துநின்றனுப்புத்தவர்களைல்லாருக்கும் வபநம் விதிக்கப்பட்டது. அதுசெய்யாதவுதி அவர்க்கு ஆசெளசம் அக லாது. வசநவிலக்கு உள்ளவழியாயிற் செய்யாமை குற்றமாகாது. கர்ப்பி ணீபதிக்கு வபநம் விலக்கப்பட்டது எ-று. ()

யயாவாயங்ம-வெ-சுவாய்ம்புவுத்தில்:-

சாவாநட்டுதெவுவுவுபதங்வீய-பூவெவநங்

கஞ்சுவா-த்துருபு-யீவத்தியு-நாவு ஜ-நவதி பு-நாவு ஹ-தி.

எ-து. கர்ப்பிணீபதி சுவத்தின்பின் செல்லலும் வபனமும் சமுத்திர யாத்திரையுஞ் செய்யிற் சந்ததியிலனுவன். சிச்சயம் எ-று. ()

ஸு-தாவுவி-ஸ்மிருதியில்:-

கூங்கள் ராஸவாநட்டுதெநங்க வபக்கு ராங்குவா-நூக்க மாண்புதிங்குரயாது-ர. உநாங்குவையிஜுலூவுதொவுபயோ டு இய்க்குப்பங்குவத்திட்டின்காவதீநாங். ஹ-தி.

எ-து. காப்பினீப்தி கேட்டாலும் சூசவத்தின்கெல்லாம் கைமறுத்த மூம் சிராத்தமும் விடுகெட்டலும் அதிதுரயாத்தினரயும் விவாகமும் சமுத்திரத்து ஸ்நானமுஞ் செய்யின் ஆயுள் குறையப் பெறுவன் எ-ற. ()

வித்ருக்காடியெழுதூர்திரூக் வபைதநநக்துவு.()

எ-து. பிதிர்திகைக்கூயினிடையில் ஞாதிமரணாமாயின் வபனஞ்செய்யப் பலாகாது எ-ற.

யயாத்தித்துவ:-அதிற்றுனே:-

வித்ருக்காலப்ராபவதும் பாஜாதிரூக்காரமெசு ஒ.கி.

இவ்கேதிஷங்கான்றது அபரக்கிரியையை.

அமோஹநாயகபொதிச்சிளைாபி வாக்மூர்பி பூஸவெவவ  
தநநக்துவு.()

எ-து. இரண்டு மனைவியர் கர்ப்பினிகளாயவழி ஒருந்தி பிரசவித் தால் அதன் முடிவில் வபனம் செய்யலாகாது எ-ற.

யயாத்தித்துவ:-அதிற்றுனே:-

தெலாபெத்துயழிச்சுட்ணூாவெகாஹாய்சாலு ஸ-குத்திகா

வபைதநநக்காவீததநாத்களிடான்சாரமெசு ஒ.கி.

இாதுரூபிரைணம்தூஷுவதொவிவ்வதநநக்துவு.()

எ-து. மாதா முதலியோர் மரித்தவழிக் கர்ப்பினீப்தியும் வபனஞ்செய்க எ-ற.

யயாத்தித்துவ:-அதிற்றுனே:-

இாதாவித்ரும்பாப்ரணாங்வதீாதாமாறு ஜபொதிச்சுதெள  
ஸ்ராவாஹாய்சுவத்தீநாமிலூஷுவாநவிவாவமெசு ஒ.கி.

எ-து. மாதா பிதா குரு மாதுலன் தமையன் மாமன் ஆசாரியன் மனைவி இவர்களிறந்தவழிக் கர்ப்பினீப்தியும் வபனஞ்செய்க எ-ற.

இாதாக்காயாங்வதித்ருரைண உவாதவெல, வித்ருக்காயாங்வா  
த்ருரைணை இலநு வபைதநநநநவதி.

எ-து, மாதிரி தீக்கஷ்யபினிடையிற் பிதிர் மரணமாயின் தகனமாத் திரமே; சிதிர்தீக்கஷ்யபினிடையில் மாதாமரிப்பின் தகனமும் வபனமு ஞஶய்க எ-று. )

**யෝගබාධිත ව්‍යුහයන්**

விதா-பகுவதீக்காயாக மறநவவநக இச்சுதி.

ஸாதி அாலுவடை நன்றிய வினாக்களுக்கு முன் வரும் தாலி தவிப்பதங்களைப்.

எ-து. இரவிலே தகித்தால் வபனத்தைவிட்டு பிண்டதானஞ் செய்து மறுநாட்காலையில் வபனஞ்செய்க எ-து. ( )

**தமிழ்மகாதமிய நஃபீஸ்-காத்தியாயனர்:-**

மாது நூற்று தெவினாகுங்கூட்டுப் பகுதிகளில்

கொங்கு தவவநங்கத்துக்கெஸ்தீரதுவியியதை ஒத்தி.

(க) பெரிண்டீகரணாக்ரங்கள் 0,

சபின்டி சுய்யாமை.

வெவிலூநி காரணாகச் சுண்டிவிதியை கூத்துப் போக்காகதற்குத் தாளீ வாடியதி.

ஏ-து. சபின்ஹகரனாஞ் செய்யாமையும் முக்கிய காந்தாவுக்குக் கிரி ணயகளில் அதிகாரமின்மையை ஆக்குகின்றது ட-று. ०

‘உக்குவையில் மூலம் சுந்திரகத்தில்:-

2-107) சுதாசாரவேந்தாவழி, வாக்கீலை, தலிடோவாரம் உ.கி.

எ-து. முக்கியக் த்தாவுக்குச் சபின்டிவரை ஆசெளாசம் எ-று. ()

ஒ-து சடின்டகரனமாவது பிரேதத்தல்லமையை நிக்குவதாய்ப் பிரே  
தக்கிரியைகளுள் இறுதிக்கண்ணதாகிய கிரியை. தகனம் பாவூணத்தா  
பனம் உதகதானம் பிண்டதானம் சஞ்சயனம் நக்கினப்பிரச்சாதனம் ஏ  
கொத்தரவிருத்தி போசனம் நவச்சிராத்தம் ஏகோத்திட்டம் பஞ்சதச்  
ரொத்தம் சோதகும்பச்சிராத்தம் என்பன அச்சபின்டியின் முன் செ  
ய்யுங் கிரியைகள். எ-து. )

தது வஸவி<sup>நூல்</sup>க்காரணம் தொலைவு வெறியில் கட்டி. ஒத்தான்தீ தொலைவு வெறியில் கட்டி.

எ-து. ஆண்டுச் சமீக்ஷகரணம் முக்கியக்ரத்தாவுக்கே உரிய கிரியை மற்றையல்வோ முக்கீட்டுவுக்கும் அழுக்கியலுக்கும் உரியன். ()

கூது மெங்ஸர்க்குடியினால் கொமுகுபொந்தாக விட்டது  
தீண்டாகால் பூ-குவட்சேயு பூ-குவட்சையாகாலை போவேபாவை  
கீ-பையுக்கும் பூ-குவட்சை-குவட்சையுர ஸாதி தெள்ள போவேபாவை  
கீ-பையுக்கும் தெவதி.

எ-து. இங்கே சம்வஸ்காரந்துசெய்பவர்களைன்று காலதரிசத்துச் சொல்லப்பட்ட இருபதுசனங்களுள் முந்தின முந்தின சனம் இல்லாவழிப் பின்திய பின்திய சனத்துக்கு முக்கியத்தன்மையும் முந்திய முந்திய சனம் சமீபத்தில் இராவிழின் பின்திய பின்திய சனத்துக்கு அமுக்கியத்தன்மையும் உள்தாம் ஏ-து. (1)

தக்கட்டு வெங்கு துறவுமாகப்-சுங்கிரகசலோகம்  
வாத்துவில் தக்யாதிவொஞ்சாதநி-ஏதுதாத்திராத்துவா-விரா  
வெங்கு அஜவவின் வொங் வெங்ஜாந்மாவின் வாக்ஷீாக்காப்.  
ஸ்ராவி வைத்-ஏவொவாவாஸ்வைவி நூவாவெவதெஜநாவில்பாத்  
வெஞ்சுவாஸங்குவதீவாக்குவராகு வைவெவதெஜநாவில்பாத்

எ-து. மகன், மீணவி, மகள், தனமயன், இனைச்சோதரன், அவர்மான், பிதா, தாய், மருமகன் = மகன்மீணவி, சோதரி, சோதரிமகன், சட்டங்கள், சமானேதகன், தாயின்சபிண்டன், தாயின் சமானேதகன், சில்லை

கந்தி

## ଭବେଷଣା ଭବେଷଣା ଯ ହିନ୍ଦୁପିଳା

யன், குரு, மகள்களைவன், தோழன், அரசன் என்னும் இருபதின்மருள் முன்னவரில் வழிப் பின்னவர் சம்ஸ்காரங் செய்பவராம் எறு. ()

கந்துபொதுமாயிருத்துத் தாங்களைக்குத் தழுவ்வது.

ஏ-து. வெறுநாவிலே மகன், சுகோதரன், அவன்மகன், முதலியோ முறையே அதிகாரிகள் எனக் கூறப்பட்டது ஏ-ஆ. (1)

தது தீ-ஏவுக்கத்-நீயத்துயாஸா-ஜி; வங்காராஞ்சா, வினா  
ஊதாஞ்சா, வங்கயதாஞ்சா, வனக்கெள்ளி-டீ-நாதா, வங்கப்பிள்ளீ-காராஞ்சா  
ஞா பெசி.

எ-து. ஆண்டு முக்கியகர்த்தாவுக்குச் சுத்தி ஐவுகைத்து; சம்ஸ்காரம்வரையினது, பிண்டதானம்வரையினது, சஞ்சயனம்வரையினது, ஏகோத்திட்டம்வரையினது, சபின்டுவரையினது என. எ-று. ()

வெள்ளாக படிவதுவங்களாகாது; தது புதுப்பிலேயும் விவரங்களாகத்தான் பழக்கங்கள் வரவர்க்கின்றன.

எ-து. சம்ஸ்காரம்வையினாலும் செள்ளத்தின் முன்னோய் மரணத்திலாம்; ஆண்டுப் புதைத்தலே சம்ஸ்காரமாக உதகதானமுதலியன இன் மையால் எ-று.

உச்சங்பூடு தள : - ஸ்பிருதியில் :-

காலாதி, வெறுகுவதே நீ. மூ. தி.

ஏ-து, தாகமுதலாகவே உதகமும் பிண்டமுமாம் என எ-று. ( )

\* தகுப்பார்சுவங்விதியோகம் உடின்காதாமதா. தகு-மு  
குவடி ரீயோகம் வஸந்யயதாமதா. குதிரையோகம் வணக்காதிவடி ம  
தா. தகு-மு<sup>கு</sup>-வஸவி ஜி காரணாமதா வலவதி.

எ-து. அப்பால் ஐந்தாம் வயதுவரையாய் மரணத்திற் பின்டதான் வரையின்தாம்; அப்பால் எட்டாம்வயதுவரையாய் மரணத்திற் சஞ்சயனம்வரையின்தாம். அப்பாற் பன்னிரண்டாம்வயதுவரையாய் மரணத்தின் ஏகோத்திட்டம் வரையின்தாம். அப்பான் மரணத்திற் சபின்மகரனாம் வரையின்தாம் எ-து. (1)

கூட்டுரையில் தான் அதனை வனவசாலையிட். தவா ஸ்ரீ கிருஷ்ணப்யாசு பிரஸ்தேவி வனக்கொல்லிமூலம் காலதானாலையிட்.

எ-து. அமுக்கியகார்த்தாவுக்கோ நன்குசுத்திகளே. அவனுக்குச் சுபின்மைகாணத்துக்கேற்ற மாணம் நிகழி னும் ஏகோத்திட்டம் வரையினதே சுத்தி எ-து. (1)

உத்திரவேஷாயத்தைக் கள்-போதாயன்மிருத்தியில்:-

வள்ளுக்காடு விடை அதன்வரவும் ராக்ஷஸு வெட்டுத் தட்டு சூழப்படவிட தாக்கப்பயாகி இது

ஈது தொநரம் ஸாரோநு) இதுபோநரம் குழி நிர்ச்சிவண  
வெதாயவினாக்கலூருமாலி நிர்ச்சிவணைவு மூடுத்திட்டுப்பெறுமாலும்  
பூபகுதிதம் வென்றுதந்துதெ.

எ-து. ஈண்டு இறந்தவராகிய சாமானியசனங்களுந்தகுத் தீயடிதலின் விபரமும் உதகதானம் பிண்டதானம் சிராத்தம் முதலியவற்றின் விடப்ரமும் ஸ்விருத்திகளில் மிக விரித்துரைக்கப்பட்டன. ஈண்டு எடுத்துக்காட்டப்பட்டில் எ-து.

வெஸ்வாதாகும் ஸெயிபி போது கு ஸொல் காஷாய்தான்கு  
கந்தாச இரணை தீர்தலூ) கூங்மாவித ஸெயிபைசுறுவதெடு  
ஏத நிறுஷாரண அராரா சீவிலீஹாவாய்கும் சுங்கி தீழிப் பாஷா-ஜெஞா  
குதல்வூர். ததம் சீவிலீஹ-குதல் தீர்தலெடுவைப்பாதிதா ஸெம்பொ  
குதல் ஸெம்ஹார்டி குதல்வூர். ததவெளியெலுதிப்பது கு கெண்தம  
பூர்மாதும், வெப்பதும், அராவாகிகுபாஸி ஸெரா பராவாவர்டிகாகு  
கார் கு-குதல்வூவாப்பநம், ஸெயிபிக்பாதுகு இரணை ஸெம்ஹாலிப்பு-கு  
கும் கூங்கு இன்ன ஏனெசாநு பூதி பூயகை பூயகை தவசன்துயம்,  
ஸொயகாவாய்க்குடெலள எம்பெ மாநாபிவு சாக்காநுபுதி பூயகை  
பூயகை தவசன்துயம், தீர்தாகுரா வாக்கியெலுதார்ம, கூநாகு  
தவசன ஸெம்ஹாவுதியெலுதார்மிவக்குதல்வாதி.

எ-து. சைவர்களுக்கோ சமயி புத்திர சாதக ஆசாரியருள் ஒருவர் இறந்தவழி அவருக்கு (இருக்கலாமென்று) எண்ணப்பட்ட சமயாசார வழுவற்குற்றத்தை நீக்குமுகத்தாற் சிவத்துவ சித்திப் பொருட்டு அந்தியேட்டி குருவாற் செயற்பாலது பின் சிவத்துவமுற்றவர்து பிரேததேத்தைச் சீவிகளியிற் சேர்த்தலாகிய சம்ஹ்காரஞ்செயற்பாலது. பின் அன்றானே முறையே நக்கினப் பிரச்சாதனம், வயனம், வாயிலின் இடப்புறத்துச் சராவத்தினுதல் பிடினையினுதல் கல்லோடு கூர்ச்சத்தைத் தாபித்தல், சமயி புத்திரர் மரணத்தாயின் கந்தகவாமிநாம முன்னுக்க் கந்த சன்ட கணைக்களைக் குறித்தும், சாதக ஆசாரியர் மரணத்தாயின் ஈச சதாசிவ சாப்தரகளைக் குறித்துங் தனித்தனி முன், அதிருப்பணங்களும் பிரேத நாமத்தால் ஒரு பிண்டக்கொடையும்

அதியாழி ஒரே ஷவியவழாபெளையும் வனகொதாராஜீ தவசினைக் கிழவாக தவாண வஸங்குாவழூஜி தொலைநாநி கதாவுரை.

எ-து. இரண்டாநாள் முதலியநாட்களில் ஆசௌசமுடிவுவரை வகோத்தரவிருத்தி தர்ப்பணமும் ஏகபிண்டதானமும் எ-து. ()

\* வதாயை வெனுகி நவலெடிசாவழூஜி தொலைநாஞ்சு தவஸுரா சு கீங்கு தெகிள், வனகொதாராழி நவஹாாஜலெகிள், பூர்யி காதி ய வெநுகி வைதுகி நவலீநாம சுந்தராழி நவலீஷங்குயநம், குபெளைவாஜூஜிதெ பாஷ்டானபெராவாவார்த்தி காநுதாரிரா அவஸந் தா கதாவுரை.

எ-து. னாங்காம் ஐந்தாம் ஒன்பதாம் நாட்களில் விருத்திபோசன முடிவில் அமந்திரமாக ஒரு நவச்சிராத்தமும், பத்தினைாம் நாளில் ஒரு நவச்சிராத்தமும், க-ம், கு-ம், சி-ம், எ-ம், கூ-ம், நாட்களுள் ஒன்றில் அத்திசஞ்சயனமும், ஆசௌசமுடிவுநாளில் பாஷான உத்தியாப னமுஞ் செயற்பாலன எ-து. ()

குபெளைவாநாதாழி தெஹாதிகொழிவதி வரகூடி வெள் கொழிவதி கதாவுரை. வனகொழிவதி நாதாழி தெஹாதிகொழிவதி வையிவு-

து கூணாம் இருதாதாம் வூஉஉவஜ் டினெபர ஸம்போஜ் நாதுகல், லா  
யகாவாய்சாணாம் எரங்க ஸங்காரிவ ஶாஞ் ஸம்போஜ் நாதுகல்  
ஸவிழ்சீகாணங்கத்துவும்.

எ-து. ஆசெளாசமுடிவின் அடுத்தாளிலே பெரிய ஏனோத்திட்டம்  
பதினைந்து ஏனோத்திட்டங்கள் செய்தபாலன. ஏனோத்திட்டத்தின் அடு  
த்தாளிலே இறந்தவர் சமீபி புத்திருவாருவாயின் ஸ்கந்த சன்ட  
கணேசரோடு சம்போகித்ததலும், சாதக ஆசாரியருள் ஒருவராயின் ஈச  
சதாசிவ சாந்தரோடு சம்யோகித்ததலும் ஆகிப சாபின்மகரணஞ் செயற்  
பாலது எ-று. ()

குது செவவிழ்சீகாணந மீரவாய ஶங்கூபெயூசுவு  
வயந்து வெஸாஉக்காங்கலப்பாஜ் பெஞ்சுஉங்காவிக்காஉவிகாஉ  
காஉநிவ பரிவர்ப்பாஜ் வெவந்துவெ குதுஉவாற்.

எ-து. இச் சபின்மகரணத்தால் ஆசெளாசம்பந்தம் ஒழிப்புபற்ற  
வராகிய முக்கியகாத்தாளினால் ஓராண்டுவரை சோதகும்பச் சிராத்தம்  
பதினைந்து மாகிக ஆய்திகங்களும் அட்டசை முதலிய சிவச் சிராத்தங்  
ளெல்லாஞ் செயற்பாலன எ-று. ()

வனதக்வெவந்த ஃாதிகெ பூவநிதி தந்தினவபெல்லாந் காமிக  
தது விரித்துவாக்கப்பட்டன.

**தடி)யா:ஊக்காநாநடி:**

தமில்புஷாஉநாஉஉ)ாஉக்கவி தாய்காட்டாங்விதெ  
ஊதுவாவெக்குதீருத்திருஉாஉவுதீ தூ முலையாது  
கங்கணவாஉஉதெலெவாஉவெபவிதூஉ ஹஉதயெக.  
வீங்கீலாதார்தூதாமதி கீவுறைவுக்காக  
ததுநாலூ அலோதெஞ்சாவடுங்காலங்வாங்காமு.

எ-து. கிக்கிதனுகிய குடிம்பமுடையவலுக்கு நக்கினப் பிரச்சாத  
னங்கொடுக்க. அது தகனமுடிவிலே இறந்தவெனைச் சுட்டி. வஸ்திரத்  
தோடும் அரிகியோடுங் கொடுக்கப்பாலது. வீட்டில் உண்முற்றத்திலா  
வது புறவிடக்கிலாவது மிகிஸ்தானம் அமைக்க. ரீத்துதப் பீடுத்

துக்கு விதித்த முறையானே மூன்று மேகலீபுடையதாகச் செய்க. அதற்குமுன்னே ஒரு தால் அளவாக ஒன்பதங்குலக்குழியைச் செய்க. ()

[தாலமாவது விரிக்கப்பட்ட கையிற் பெருவின்முதல் நடுவிரல்வரை யாய் நீஸ்ம்.]

எ-து. சாணிதீரான் மெழுகிப் பிடத்தின் நடுவிலே பிராதேச அளவினதாய் கூர்ச்சத்தை வைக்க. [பிராதேசமாவது பெருவிறங்குதற் சுட்டுவிரல்வரையாய் நீலம்] அல்லது தனியே குழியைச்செய்து சென்கல்லீயாவது கருங்கல்லீயாவது சராவத்தைபாவது வைத்து, மேற்சொல்லியபடி கூர்ச்சத்தைச்செய்து அதில் இக்கிரியையைச் செய்க. எடோரும் ஈசாதினாமத்தாலேலும் ஸ்கங்காதி நாமக்தாலேலும் தரப்ப

கண்டுசெய்க. முதலாநாளில் தனித்தனி மூன்று தர்ப்பணஞ்செயற்பால்து. நாடோறந் தனித்தனி ஒவ்வொன்றுக்டிப் பன்னிரண்டு வரை வளர்க்க. போசனங்தோறும் ஒருவருக்கு ஒவ்வொன்று கூட்டுதலால் (ஏஞ்சு) தர்ப்பணமாக மூவருக்கும் (உ-ஏஞ்சு) தர்ப்பணஞ்செயற்பாலன. பிராமணனில் (க0) பிண்டங்கள் கூத்துரியனில் (க2) பிண்டங்கள் கூவகியனில் (கஞ்சு) பிண்டங்கள் சூத்திரனில் (ங-க0) பிண்டங்கள் இவர்களுக்கு ஆசேளசமுள்ளவரையும் பிண்ட உதகக்கிரியைகள் உள். இவையெல்லாம் அவ்வவர் பெயரால் ஹபு-ஷபாயஸ்யா என்று மந்திரத்தோடு செய்க. கா-ம் நாளிற்றுன், நு-ம் நாளிற்றுன், கூ-ம் நாளிற்றுன்-கக-ம் நாளிற்றுன் இரந்தவனைக் குறித்துச் செய்யுந்தானம் நவச்சிராத்தம் எனப்படும். அமந்திரமாகச் செய்யும் நவச்சிராத்தம் பிண்ட உதகதானமில்லது தூபதீபசந்தனமாலைகளில்லது எ-று. ()

வாக்தி வாய்வைப்பாவெலை நவஹாசீத-ஏ-நீதயை  
 சூழிவெல்லாம் ஹவனவில்லூபுருதீ-வாதா-கு-சீணவா  
 த-ந்தீபெவுப்புவாசீதூதி க-ந-பு-ஶ-க-ஸ-ஸ-ங-ய-த-ங-க-த-  
 த-ந-த-ந-பா-ஸ-த-ந-  
 த-ந-  
 கு-தொ-ந-

எ-து. க-ம், ந-ம், தி-ம், எ-ம் நாட்களிற் புது மப்பாத்திரத்திற் பிராமணர்முதலிய நால்வருணத்தவராலும் முறையே என்புபெறுக்கல் செயற்பாலது. அல்லது உ-ம் நாளிலாதல் க-ம் நாளிலாதல் யாரும் என்புபெறுக்க. பிண்டு பிரேதமாகிய அப்பாதானத்தைப் பிண்ட புங்புகளோடும் அவ்விடத்தால் எடுத்து வாத்தியவோலியோடு கொண்டு போய்த் தீர்த்தத்தில் இடுக எ-று. ()

கு-பெரளவா-ங-த-ந-வ-க-த-ந-வ-க-த-ந-வ-க-த-ந-வ-க-த-ந-வ-க-த-ந-வ-க-  
 வ-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-  
 வ-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-  
 க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-ந-க-

四

## ଭବରାମା ହେଲା ଅ ଶ୍ରୀପିକା,

எ-து. ஆகிசனசமுடிவில் ஏகோத்திட்டஞ்செயற்பாலது. கட-ம் நாளிலும் பகுத்திலும் மாசந்தொறுப் பருவமுடிவிலும் ஆரூப்யத்திலும் ஆபத்தைக்காட்கூடியதாகப் பதினாறு சிரத்தங்களோடு கூடியதாப் பிறவகளிற் செய்யப்பட்டது தான்மாம் எ-று.

வன்களிடையே விதியாலேவையில் சுரண்டி, மாங்கா

தாவுடைக்கலை வினாக்கள் மற்றும் பயவு வகை தொகை வெசுப்பு

வெள்ளாத சுடங்குப்புக்காகவேவத் ராவுபி. தி

எ-து. எகோத்திட்டத்தினடுத்தாளிற் சபின்டகரணஞ் செய்க. எவன் வருஷமுடியிற் சபின்டகரணஞ் செய்வானே அ வ து க ரை அத்தினை ஆசெஸமாம். அவன் அவ்வளவும் சோதகும்பஞ்செய்க.

வாந்திரமூலானால் திட்டிறந்த விஞ்சவீவுடை பூயும் இருந்தகூலம் விசோ, அதியே உகுாரி, த, தீயே வங்குவதயா.

எ-து. புன் தத்கண்ணு செய்தவழி மூன்றாளிற் பின்ட முடித்தலில் முதனால் ஒருபின்டமும் இரண்டாளாள் நான்குபின்டங்களும் மூன்றாளாள் ஓர்து பின்டங்களுக்கொடிக்க எ-று. )

உக்கு சூழிகள்:- காமிகத்தில்:-

ஏ யிலைக்குக்கவி ன் த அதீயெவதாரமுபா

த, தீவியல்களும், மதங்களிலிருந்து விடப்பட்டு வருகின்றன.

ஆஸாத்துவமிடையும் ஆஸாத்துவமாக காட்டுவது தான் வாசினார் வைத்து வழி திரிகாநாமலை வைத்திடா வைவிசூநா. தடுத்து விழுவதையும் காட்டு.

எ.து. பத்துஞாட்களுள்ளே அமாவாசையேறுஞ் சங்கிராந்தியேறும் வரின் சுவபுத்திரணல்லாத சபின்டரெல்லாம் அத்தினத்திற்குனே பி ண்டதான் தாத முடித்தல்வேண்டும் எ.து. (1)

**யாவூதிஃ—ஸ்மிருதியில்:-**

தொய்வீண்மையே) தகவிந்துகூரவேதா

ஈடுதிமாகமதா வத்துண்டாலிலி வண்டிதரம் பாவநா  
ஸெல்லங் புதிதித்தெக்கவா புதிதித்தம் தயங்வா புதிதித்தெல்லும்  
வருஷுவா கதுங்கு.

எ-து. இங்கே திலதாநமோ நால்வருணத்தார்க்கும் ஆசௌகமுடிவு வரை நாளுக்கொண்றுவது நாளுக்கு மூன்றுவது நாடோறும் அஞ்சலி வளர்ச்சியாலாவது செயற்பாலது எ-று. (1)

கா(வ) அரசுத் தலைவர்களும் அதிர்ச்சி கூடும்.

எ-து. காலோத்தரத்திலோ ஒரேதானங் குறப்பட்டது எ-து

## പ്രാം-ജന്മങ്ഞലി- പ്രാം-ജന്മങ്ഞലി-

ஆற்காடு விநியோவு மூலம் தகுதாவது

அது கீளாத்து மற்றும் சில நாட்கள் வரை விடப்பட்டிருக்கிறது.

குத்தி தக்கா சூரியூடு பெதலையை வேதி யோ.

எ-து. ஜூலத்திலேனும் அக்கினியிலேனும் நிலத்திலேனும் பின்டம் ட்டிப் பிரேதாமத்தை ஸ்வயாங்கஷரைய மந்திரத்தோடுசொல்லித் திலோதகமுங்கொடுத்து என எ-று. ( )

வாய்ப் பெறுவது வருப்பிரபேதத்தில்:-

தீயூற்றுக்குராய்யு நாயங்ஸா துக்குராவு வினா (ஏ) வகுப்

திருக்காலைக்குத் தொழிலாதவும் துவம் தண்டரிவெட்டுவாக்கம் உள்ளது.

எ-து. தீர்த்தத்திற்கென்று தக்கடி ஸ்நாநங்கெப்பது சபின்டர்கள் இறந்தவனுக்கு அவன்பெயராற் றிலோதகங்கொடுக்க எ-று. ()

காலிகெது-ஏக்விப் சமூகர் தயவுகள்.

எ-து. காபிக்கத்திலே தர்ப்பணம் முன்று சொல்லப்பட்டது எ-து)

*musical instruments*

தெ தாஜு அப்பா யா ரத்சூர் வியா ரத்சூர் வியா ரத்சூர் வியா ரத்சூர்

ଶୁଣି ତାହାର ପାଦବିଲ୍ଲୁ ଓ କାହାର ନାମରେ କାହାର କାହାର କାହାର

ஸ்ரீவாழாத்துவம் கீர்த்தியோதா நாடியாக  
ஷங்கிவருவது மனமாகும் தாலிவாஹுவபஶ்ரீ.

உச்சாய்யாதம் கூடிய தீர்த்தி ஃஸ்ரீயாதம் தாய்யாக  
கீ.

எ-து. பின்பு நீர்நிலையையடைந்து முழுகித் தருப்பைகளைப் பறப்பி  
அதன்மேலேஇப்பூனாலுடையனும்ப் பின்னால்தோடு இருதயயந்திர  
முன்னுக சர்வாதாநா என்று சொல்லி ஈசாதிநாமங்களையேனும் ஸ்க  
ந்தாதிநாமங்களையேனும் நுவ என்பது பின்னுக்கொல்லி ஏற்றபடி  
ஒயாத மந்திரத்தாலே முன்றுதரங் தருப்பிக்க எ-று. ()

தூஷிரெஷ்கவழாநா கிரொஷ்காநா உது; தச ஏ-ஏஷ்கீ  
வ புதிபரிக்தா.

எ-து. சிலவிடத்து ஒவ்வொன்றை வளர்த்தலினாலே திலோதகதா  
னம் விதிக்கப்பட்டது. அது முன்னரே காட்டப்பட்டது எ-று. ()

கவ னிண்டுயெவி பக்கதுருயம் உவதுஷீ; தஆ “பாவ  
ஓஸாலாஹு புதிதிரு வாக்கிக்கெவிக, புதிதிநு து புதிதிவ  
ரா; கங்கலிவாதேஷு கீ கைநு” ஹதி.

எ-து. அகநிர்ணயத்திலும் முன்றுபகும் எடுத்துக் காட்டப்பட்ட  
து; “ஆசௌகமுதிவவரை நாளோன்றுக்கு ஒன்றி எனக் கிலரும், நா  
ளோன்றுக்கு மூன்று என வேறுகிலரும் நாளுக்குநாள் ஒவ்வொன்று  
வளர்த்து என வேறு கிலருங் கூறவர் என எ-று. ()

வாதச வைவடு பெதக்கீவிதநு கீதெள் பூவுவாரி  
ணாந கதடுவழு. தக்காணைவூநாராவதயநாகிகங் ஹவதி.

எ-து. இங்கனமாய பிரேதக்கிரியையெல்லாம் தாய்தந்தைய் ரல்லா  
தாரது மரணத்திற் பிரமசாரியாற் செயற்பாலனவல்ல. அவன்கெப்பில்  
மறுபடி உபாயனமுதலிய சமஸ்காரஞ்செய்யவேண்டும் எ-று. ()

யயா ஹாதி-ஸ்மிருதி:-

உஹநாதிவவினாநு ஹாதி ஹாதி கரோதி வைக  
காது தோவிதெருவீ உபாதெயாதிவாது கீ ஹதி

எ-து. பிரமாசாரி தாய்தங்கையரல்லாதார்க்குத் தகணம்முதற் சபின் ஆவரை செப்பின் மீண்டு உபநயனஞ்செய்யப்படவேண்டும் என எ-று.

சாஸ்யாகூடு செய்வதிருமாயாயாம் தீக்கிதாநாசேவ பொதுரா சிந்தாம் தீர்வூக்கத்தீர்கூடு.

எ-து. இந்தச் சைவக்கிரியையிலே தீக்கிதாநாசை புத்திரர் முதலியோரே முக்கிய அர்த்தாக்களாவர் எ-று. ()

உது காறிகை-காமிகத்தில்:-

பே சலைதாவிதாம் பொதெதும் ஸுாஷ்செயங்குதிக்குதெதம் ஜூதிவெங்யா-ஸ-ஶஹ்ரை(பிலெடி)ஶஹ்ரை: வாதெப-ஶஹ்ரைக்குதெதம் பொதுராஹாவெதாவதீஸ்ரா வதுஹாவெதாவெஸாஷாம் உதி.

எ-து. இறந்தபிதாவங்குத் தீட்கிதாநாசைப் புத்தி ரீராம் று னெ கிராத்தங் கொடுக்கப்படுவது. அல்லது தீக்கிதாநாசையான ஞாதி யர் பந்துக்கள் சிங்கர் சிங்கிக்காரர் ஆசாரியர் 'என்பவர்களாற் கொடுக்கப்படுவது. புத்திரனில்வழிப் பத்தினி; பத்தினியு மில்வழிச் சகோதரன் என எ-று. ()

காலினாதுவாவிஃ-காலோத்தரத்திலும்:-

வெங்காவராஹ்வி(பிலாகாஷ)த்ராம-ாராஸாவிவித்ராயா  
வெ-தெநாயவத்ராவாசாயெ-நாதாத்தீக்குதெதுக்கவில் கூதி.

எ-து. மந்திர சம்ல்காரம் முழுதும் மகனுற்றுன் மனைவியாற்றுன் குருவாற்றுன் தங்கையாற்றுன் செயற்பாலன. அதீக்கிதாநாற் செயற்பாலன அல்ல எ-று. ()

தீக்கியாஹ-வண்பொழி ரத்தீக்கியாவ-அஜதக்கி:

தீக்கியாஹ-ரிபகோஹ-ந்திவாத்தீ-தீ-தெய்யாலும்தீ:

தீக்கியாவு-ந்தீபத்தீநாநாத்தீக்கியாவலிலி-மாகங்கவக

ஸ்ரிவத்தீநாவிஶரா-நாய-பயந்து-தகைவாய்க்காரிணீ: உதி.

எ-று. தீக்கந்தினால் மெய்ப்பெர்க்களைக் கேட்க அதிகாரியாவான், பூசையில் அதிகாரியாவான். தீக்கந்தியாற்றுனே ஆச்சிரம தருமங்கள்

கக்கபடி அமைகின்றன, தினச்சாற்றுன் நூனமும் பெறப்படும். தீட்டையாற் சித்திகளையடையலாம். தீட்டையினுற் சுத்தரானவரே பிரேரக்கிறையில் அதிகாரிகள் என எ-று.

**ஞாநாதாவர்மாவிட்டி—நூனரத்தினுவலியிலும்:-**

வனதைத் துரியப்பூங்கு நாதபூநலைத் தொ

வெயியூநிடெங்கோயட்டுமார்குணாகினது விஜயே உதி

எ-று. மந்திரமயமானதும் நூனத்தியானங்களோடு கூடியதும் ஆகிய இச்சிராத்தம் குறவருக்கு மந்திரித்தியின்பொருட்டு சமயிகள் முதலியோராற் செய்யப்படுவது என எ-று. ()

சுடுதூநிகத்தூட்கூவுவ சுஷாயட்டாத்தாம் பூ-உவடு வா-  
வட்டாகாவெ பாவஸ்வாவஸ்வ உவதி.

எ-று. அந்தியேஷ்டிசெய்யும் அதிகாரமும் முன்னைய முன்னையவர் இல்லாதவழியே பின்னைய பின்னையவருக்கு உள்தாம் எ-று. ()

**உதங்காட்டுத்தெரா-காலோத்தரத்தில்:-**

சுஷாயட்டனவத்தாண்டாங்கவாய்க்கநது பலைத்து

ஶயமொழுங்காத கெட்டெணவெஸ்தியெஜெஜுப்பூலைத்தெடு  
கங்காவாதெவவெவடுந்தாங்வெஸ்தியெஜெஜு நகாரயெக்கு

சுஷாயட்டிஸாய்காவாவிவாது கீஸ்தியீங்கவா

வ திசாட்டுஹினாங்கவாவிசீதுதங்கங்காவபுஷுஷு-குஷியெக் கூதி

எ-று. ஆசாரியனுல் நால்வருக்கும் சாதகனுல் மூவருக்கும் புத்திர குல் இருவருக்கும் சமயிகளாலே தம்மவராகிய சமயிகளுக்குஞ் செய்த்பாலது. இல்லாதபட்சத்திற்குன் எல்லாருக்குஞ் சமயியாற் செய்யிப்பது. ஆசாரியன் முதலிய நால்வருள் ஒருவனே இறந்தவனுகிய விரதி யையாயினுங் கிருகிணயயாயினுங் குளிப்பாட்டி அலங்கரித்தல்வேண் டும் எ-று. ()

**தீக்கிதாநாட்டெவ ஹது பரிவஶ்ராதும் கது-துவு-.**

எ-து. தீக்கிரிதாகட்டே இச்சிவச்சிராத்தந் செயற்பாலது எ-று. ()

யபாஜி ராதாவ மூரஃ-ஞானரத்தினுவலியில்:-

தீக்காசியபிதிஶ்ரூபாஸம்பத சாதஙஸ-ஏதிலுஷஃ

கதஃவூஷப்திக்கிராதாநாஙதாஷாஷம்பெதிஃ ஒதி.

எ-து. தீக்காசிவதியின்நாய இச்சிராத்தம் விதிப்படி செய்யின் நம்பயன்கொடுப்பதாம். அதனால் அது தீட்சிதாக்கே வேள்வியுணர்ந்தவராற் செயற்பாலது. என எ-று. ()

தீக்கிராநாங்பெஸவலைவஸராய் கதஃவூஷப்தாஷம்பெதிஃகஃ.

எ-து. தீட்சிதாக்குச் சைவச்சிராத்தமே செயற்பாலது; வைதிகம் நனு எ-று. ()

உகங்காப்பெண்-காரணத்தில்:-

தீக்கிராங்பஞ்சதீக்காஷி ராபெதஷ்டாங்பீரணை நூணாங்

பெஸவலைவப்ரகாவீசதாஷபூதித்ராஷம்பெதிஃகஃ ஒதி.

தீக்காசிளினுலே தீட்சிக்கப்பட்டவர் ஜவர். இவர் இறந்தவழிச் சைவச்சிராத்தமே செயற்பாலது; வைதிகமல்ல. என எ-று. ()

ஓராஹஸ-ஞிராத்செஷஃ-மோக்குரோத்தாத்தில்:-

தீக்கிராநாங்பெஸவா'நாங்பாய் வூஷப்தூஷம்பெதிஃவலைவஹி

நபெவலைக்கங்கூதமெதவக்தாஷிவமொகங்தாஷுதி ஒதி.

எ-து. தீட்சிதாய சைவருக்குச் சைவச்சிராத்தமேயாம். வைதிகச் சிராத்தஞ்செய்யிற் சிவலேககதி இல்லை எ-று. ()

வீரஹஷுஸங்ஹி தாயாசீவி:-வீரபத்திரசங்கிதைபிலும்:-

தீக்கிராநாங்பீதளபெஸவங் பாய் வீவஸீஷா'பாக்  
நபெவலைக்கஃ.

கதஃபூராயா வெவலைக்கஸ்ராங்காபெண்டு பாராபாவஸ ரூப  
காரணாதஞ் வீவைவலைக்கஸ்ராய் சதஃவூஷ.

古文

ଦେଶୀୟ ଭାଷା ଯୁକ୍ତିକାରୀ

எனது கருத்தாச் சிரத்தைப்பினால் வைத்திக்கிராத்தமுஞ் செய்ப்பிரும்பின் அதனையுஞ் விவச்சிரத்தஞ் செய்தபின்னர்க் செய்யலாம் எது. மயாதவெத்துவ—அதிற்குரேண்-

தங்கூர் பட்டங்கலை வினாவாக தாவியில் உதிர்ச்சி செய்யப்படுகிறது.

ஏ-து. அதுவுக்குச்செய்யவேண்டிற் பின்னர்க் கொட்டுக்கொட்டு வெள்ளம் என்றும் என்றும் கூறப்படுகிறது. நான் தீவிரமாக கொட்டுக்கொட்டு வெள்ளம் என்றும் என்றும் கூறப்படுகிறது.

பாரியங்களுமாகவீபீபு நாம் நடாரணனாங்கிரு(பேண)வை தீ

புதுவூர்யானாலிலும் பீப்பாதாவிலெல்லாக் கடி.

தெஷ்டா பிலைவரிலும் ராப்பி, காஸ்னெந் தெவெலிஸ்கஸ் ராப்பிரீரூட்டுக்காரன் மூன்றாவதில் வாய்வு செய்யப்பட்டது.

எ-து. அவர்கள் சிவச்சிராத்தஞ்செப்பியாது வைத்திக்கீராத்தமாத்தி  
ரஞ்சு செப்பியின் தோழமாம் எ-று

தலைத்துவம்-அதிர்றுணை-

ஸ்ரீவராஜப்பிள்ளையால் வழிக்கப்பட நடத்தப்படுகிறது.

இங்கிலீனிடமிருப்பதால் வாய்மை நிறைவேண்டும் என்று உரை சொல்லப்பட்டுள்ளது.

எ-து. சிவச்சிராத்தசெய்யாது வைதிகக் கிராத்தஞ்செய்பின் இறந்தவழுஞ் செய்தவழும் நரகமணவர். என எ-து (1)

ஸ்ரீவයதித் தணி மெங்குத்தோ.

நாட சரிவயலிட்டுண்டி வெறவதுதார சரிவயலிலூர தொகயத்தினால்  
வாத கொவா ஸமியீவா? நாக்கிப்; தவழாஸரளவாகாவெந வி  
ஜெங்காகாநாஹால விஷமாக. நசெவந்தாவத்திப்; தவழாவி  
தொகவுவலமாராயுடு விண்ணாநவியாதாக. நானி தீயி, தவழா  
வி திருத்தாபோன்றதயா திருத்தாக்குவ விண்ணஸ்தாபநப்புவமா  
க. நசெவந்தாவத்திப்; குதாரவிடராயாக. தத்துதீயி; தத்தாவார  
விடராயாகாவெலவி தத்தெங்கு நியாதயா கந்துக்கூவதெதி.

வியட்டாவத்தின்; கூதைஷார்வி கூத்ராக்ஷப் பட்சாக்ஷ நயவதாகி; தனி கவாக்ஷபெரலவட்டம் வரண்விளமாகி இநாயிகா மாலாவதயா வினவைக்காநாலாலிராபாவத்தோ.

தவ ஸிவயீஷ்ணி ஸங்கத்தோ ராமெரளாவாஹாவையி வித்ரு கூதை கூறுவார்சிழக் காஹுபெரளவைத வித்ராக்ஷப் பூரி தினி பெயு; அாஹுஸு ஸிவயீஷ்றதயா குறிவெனாவு நாமிவந அாஹக வூரி ஸிவப்பித்தெனாவி அாஹுபெரளாவாப்த அாஹுபெரளாவாந வைத்தோ. நவ அாஹுபூரி அாஹக்கூராவி ஸ்வெப்பித்தெனி லோ காமெரளார்க்குவ ஸங்குபீபெரளாவாபெரளாவத தயா தாவு காமிவைத வித்ராநங்குாத்தி லாஹு; நாமெநக்கநாஸு; ஸங்குபீபெரளாவா பெரளாவஸு ஸாநாக்கத்தார வித்ராநாக் குபு பொருக்கங்குராநுவைத தெ.

தவ அாஹுபூராபெரளாவாஹாவையி ஹு-ஹுவார்சித்தாவத்து ஹுஅாஹகவூ அாஹுஜோத்ரு-தூதைபெரளவக அாஹு ஸிவயீஷ்ற ஜாத்ரு-தூதைபெரளவைத வீணா அாநம் வூரித்திவாஹு; கவாக்ஷபெரலவட்டம் ஜாத்ரு-தூதைபெரளவையு; வி திஃபதக பக்குவிளமா கிவிலாத்தி வத்துஶர தித்தித ரா-குபுகயா கூவுவண்ண பெத்தே; ச்விய பெத்து கார்சனை ஸிவயீஷ்றெனா கொகயப்பித்தெனாவா ஸங்கமாக்கபெனு வித்ராநாநாவைவ வாஸுாக்க தீ தீஷவின்னலை வெநு வாஸுாத்தி ஸிவயீஷ்றெனாநாபெரளாவிக்குக்க கொகயப்பித்தெனு ஹுத்திதாபெரளவிக்குவது. தவ ஸங்காவி தைபெரளாவஸுவி பெராக்கவூ அாஹகபெரளவைத விஸரவக தயோாவி வாத்து கார்சனை அாஹகபெரளவைத குபெரளவ விவுபாங் வூரித்தி வா ஹு; தவூரி கவாக்ஷபெரலவட்டம் பெத்துக்கீர்த்தள ஸையித்தே கூத்ர-காயிக்கபெரளாவவூ அாஹுபெரளவைத ஸங்கிகாவு ஹு ஸங்கரக்க; கூத்து கூறு ஏதிலூத்ராக்குவதூதிவைக கூத்தாஹுதெ:

காது தாவுக் குறை குநிதி தாவுவனாவுடைவ விழுஞாந வூபொ  
ஜகுவிதி வஸ்குலரா தீவிப்பிக் கூடு. இடுக்கி நிதி தாவுஸனவும் தூ உங்கள்  
நாலோது வூபொஜகுக் கும்பு குத்ருஞ்சுவு திரித்தாநாம் ஸப  
விழுஞாநம் விழுஞாநாநாக்காவாக், உங்களாநாலோது குபாஞ்சாந்  
ஒதாநிதி தாவுக் குபா ப்ரத்து பேஸனவுவு குகிடுவயக்காவல்தீருத்  
ஷுபாஞ்சுக்காபு.

கங்கை ஆதாரபொருவன்) திதவங்குபாடிரணாபேளவு  
வங்குாலுபொஜிகா. தான் ஆறுமகந்திடி பீரணாபேளவும் நாத  
பீபாஜிக்; வெங்கலபூதி நாபெளவங்குவி ஆறுமகதயா  
திரிநாசெவ விதீவசைவநாவுசெதி. கவிது ஆறுநிடி.  
ததாவி தழுவுக்கிணி சுகுபி வலஞ்சிபொருவாதி வங்காவிதா  
நிதுபொஜிகாதி. கிஞ்சா ஜாதாபேளவும். தாவு குவிதாஹுதி  
பீபாஜிக். பயாச்சுமதுவங்கு விதாஞ்சிததள வை ஒருவாரினை  
வாத வங்கு ஆறுமகங்கு உறைநாபேளவும். விதாதிதாபேளவும்.  
குவிது ஆறு வஜாதீபநிடி. பயா ஒலுவாரி தீடுதள ஆறுமக  
ங்கு விதாஞ்சாபேளவு ஆறு ஒலுவாரி வஜாதீப நிடி;  
பூருவாரின லூபொருவாஹுவெத தாதக்காடெப்புரக்.

ஜாதிசீவாநாய விழி தங் அ ஜாத்யாபொள்ளுவது கடல் கிட்டு-  
வண்டுகெட்டுக்கார்ந்துவது; தது வெஷ்டிரைவுநாசு. அதையேல் வ-  
ண்டுதாந்திரியங்கு வகுவியங்கி விளங்கி வகுக்கப்பட்டாலும் வெண்டு-  
உதாவிழியல்; தயார் வாற்றும்பாட்டான். நான் வெஷ்டுவண்டுவில்  
தொகயிலின் விழிதாபொள்ளுவது ஜாத்யாபொள்ளுவது செல்கின் பூர்ணிதி  
வாற்று; தொகயிலின் முறிதாபொள்ளுவது ஜாதிசீவாநாய்வியா-  
நாபொள்வது ஜாத்யாபொள்ளுவது வாற்றுதா தொகயிலின்;  
மாலுத்தகாருதிதலு; வாழ்வாக்கத்திற்காபொள்ளுவது) பெஷேக்காபொள்ள

வத்தாலும் கூபாக். துயாங்கூா விஶோஷி: ஸங்பெசந்திரோத்திரீ சொல்லும் ஸங்பெக்டுநிதிட்ட, ஸம்பொக்டிட்டித்தும் திருத்தம் இனி.

\* தலைத்துவாக்கி ஸ்ரிவாஸ்திவீதனா ஸ்ரிவயப்பித்தேனா அங்கு சூப்பு காங்கு) ஸ்ரிவயப்பித்தே ஸஜோத்தியந்திடி ஜாத்தூரொசொல்லுவின்று  
\* அந்தப்பிழூநாத்தயாங்கு குயலோஹாவிடாயும் தாதாதிட்டெரவு இல்லா எப்பெவு கூட்டுப்பெல்லடி-நிராயாக்குமாவுவது குவாக்காம்பேரவு யை ஜாத்தூரொப்பெள்ளுவதைத் தனுவுடையுதி வாயும்; தத்துவம்பிதிவ  
யப்பித்தெங்கி யெஜாத்தீயாநாம் செவுல்லையியி பொது காண்டம் இப்பு ஸ்ரிவாஸ்ரு சில ஸங்பெயநெந்த ஸங்கிசூட்டு மொப்பு வழிபி பொது சுடியா ரீப்புத்துதயாராவி ஸ்ரிவாஸ்தாத்த ஸங்பெயநெந்தாண்டம் பொது  
\* தாத்தூரொப்பெள்ளுவுத் தின்றாக்காநவுவூவிட்டு. ஸங்கிசூ  
ட்டு விபுக்குட்டு யொப்பு ஸங்கிசூட்டு பூதுணவு சுஞ்சாமல் ஒது  
ஈம்போ ரத்தாமல்திருத்தணவு செலாக்குவிடுகூக்.

கனாவும் பொது குத்து(தளவெலையித்தும் ஸங்பெத்துட்கூவு குவா  
கூங்கூப்பெல்லடி-நித்தாடி. தத் தாங்கு) பொது காம்பெள்ளுவதை  
அங்கை ஸ்ரியூப்பெள்ளுவ ஸங்கொஷி ஸ்ரீதிவாயும்; ஒடிகாவு  
தெந்தி: ஸ்ரிவாஸ்தாத்த யாராயா பொது குவாங்காம்பெண்டாம்பெள்ளுவ  
ஸங்கொஷவை ஸலையித்தாஹ்துண்ணோக்.

குய வநாக்காவுவது குமெள்ளுவஸங்கொவவு) நப்பது  
முதிர்வுக், கால்வா தயா காதெகாந்தி. தாதாபெள்ளுவ விழு  
ரால்தி ஸலையித்து பொது குத்து(தளவெலைத்தாதெத் வாகொ  
திட்டுகாண்டு நவூதிதிவாயும்; ஸலையித்துதாத்தீக்கூப்பெள்ளுவ ஸதை  
வி “குத்துநாதாலிக்கீராஷ்டிராஸாஸும் பொதுவெவலும்” தாதி,  
வூதிவெறுத வாகொதிட்டு குத்துந்தெவாபெதெந்.

## ଭାଷାବାଦରେଣ୍ଟ ଯୁଦ୍ଧାଳ୍ପିକ୍ତ

வனவழை-துவியாற்றாது தூபெள்ளவெட்டாகியே மூபு தக்கீர் அதிர்க்கிடையும் த ஸ்வாமி ஸ்ரீ கரணாகரணந்திரி தூபெள்ளவெட்டு ஸ்வாமி ஸ்ரீ கரணந்த நிவந்துதலை இ-பூர்ணத்தும் ஸ்வாமியாவெட்டாகியே. ஸ்வாமி கரணாகரணந்து பேரத்துவமிக்க ஶஹிரதாகவுரவிரிதி.

எ-து. இங்ஙன்க் கூறிப்போந்த பத்து விமித்தங்களையுடையவாய் ஆசெளங்களுள்ளே பிரேதக்கிரியையின் இறுதிக்கட்செய்யுஞ் சமித்த மகரணத்தைச் செய்யாமென்று நிலித்தமாக உடைய ஆசெளசம் சமித்த மகரணத்தைச் செய்யுத் தொழுதே நீங்கும். அது நீங்கவே முக்கியகருத்தாப் பூரணசத்தியை அமைவன். சபின்மகரணத்தைச் செப்பது முடிக்கவே இறங்க ஆண்மாச் சிவலோகத்தை அமைப்பும் எ-று. (1)

ଉତ୍କଳକାରୀକେ

யிரவேண்டும் தான் நகூவட்டத்தில் பூராஜா நினைவெடாவூர் விரசாவகுமார்யூர் தலை அப்பெ தீபீபூராஜாவெடை தாவி அராவிசுவூர்நிலையே குகாபொறு யாரோ குரையே துருவாண் திருணிதெவகங்கு வெட்டு தீவிம்முத்தீவீஜீவு சிவ வெவின்ஸ்காஸாக்கு பூர்ணம் சிவவெளாகங்கூறியுது தி. கு. தி.

ஷ்டி கீ. வஸுவன்ராம், சூப்பாம்:

ஈடு கூடிய வகுப்பு நிலை முறை தொகை மூலம் செய்யப்படுகிறது.

“பெரிடான் தலைவருடைய வீதியில் இதிலூம் போக விரும்புகிறேன்.”

ପ୍ରକୃତି ଉଦ୍‌ବେଳାମୁଦ୍ରଣାବୁନ୍ଦି ସମ୍ପଦ ବେଳିଆପୋ


கைவாசனசதீபிகை முற்றிற்று

வட\_ள்ளமார்க் கோவிங் பிள்ளையார் கோவிலில்




வட\_ள்ளமார்க் கோவிங் பிள்ளையார் கோவிலில் நிகழ்வு








வடன்மார்க் நாகபூஷணி அம்மன் கோவிலில்



வடன்மார்க் கேள்விங் பிள்ளையார் கோவிலில் குடும்ப உறவுகளுடன்






மகனின் திருமண வரவேற்பு நிகழ்வில்



ஸன்டெல் போக்குழங்கதயின் ஆயுஷ்ய மேராம நிகழ்வு





போதனைப் பல்கலைக்கழக  
யாச்சாரியாக




திருமண யந்தத்தில் சகோதர உறவுகளுடன்







மிரும்மலை சன்முகரட்டைச்சர்மா  
தமிப்பதிகள்



மிரும்மலை குடும்ப ஜியார்  
தமிப்பதிகள்